

பெண்களாம்

இலக்கியம் • நவீன கலை • நாட்டார் கலை



2

அகம்

நூல் இயக்கம்

புது எண் 59, முதல் தளம்
அஜிஸ் மூலக் முன்றாவது தெரு
ஆயிரம் விளாக்கு, சென்னை - 600 006
agambooks@rediffmail.com
தொலைபேசி : 044 - 829 4419

- அகம், புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் ஒரு நூல் இயக்கம்.
- கையெழுத்துப் பிரதியைச் செம்மைப்படுத்துவது முதல் அது புத்தகமாகப் பொலிவடைவது வரை புத்தகத் தயாரிப்பின் எல்லா அம்சங்களிலும் தொழில் நேர்த்தியோடு திறனும் கவனமும் செலுத்தும் ஓர் அமைப்பே அகம்.
- அகம் அலுவலகத்தில் நூல் விற்பனைக் கூடமும் செயல்படுகிறது. நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் அக்கறையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பதிப்பகங்களின் புத்தகங்களும் சிற்றிதழ்களும் இங்கு கிடைக்கும்.
- மேலும், அன்னம்/அகரம் பதிப்பகத்தின் சென்னைக் கிளையும் இதன் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது.
- 'புனைகளம்' இவ்விதம் முதல் அகம் வெளியீடாக வெளிவருகிறது. 'புனைகளம்' இதம் அலுவலகமும் அகம் நூல் இயக்கத்தின் ஓர் அங்கமாக இயங்குகிறது.
- அகம் ஒரு பதிப்பகமாகவும் செயல்பட இருக்கிறது. சிறந்த படைப்புகள், ஆய்வுகள், தீர்க்கமான கட்டுரைகள் என எழுத்தாளர்களிடமிருந்து கையெழுத்துப் பிரதிகளை எதிர்பார்க்கிறோம்.

வாசகர்கள், படைப்பாளிகள், பதிப்பகங்கள் ஆதரவை அகம் நூல் இயக்கம் பெறிதும் விஷேஷிகிறது.

புனைகளம்

2

காலாண்டிதழ் ஏப்ரல் - ஜூன் 2002

ஆசிரியர்: சி. மோகன்

தயாரிப்பில் உதவி: சி. வெங்கடேசன்
 ராஜ்கோபால்
 ஃபெலிக்ஸ் ராஜா
 சி. கயல்விழி

வடிவமைப்பு - அச்சு - வெளியீடு:

அகம்

புது எண் 59, முதல் தளம்
 அஜிஸ் மூலக் மூன்றாவது தெரு
 ஆயிரம் விளக்கு
 சென்னை - 600 006
 agambooks@rediffmail.com
 தொலைபேசி : 044 - 829 4419

தனி இதழ் :	: ரூ. 50
ஆண்டுச் சந்தா :	: ரூ. 200
(4 இதழ்கள்)	
மூன்றாண்டுச் சந்தா :	: ரூ. 500
(12 இதழ்கள்)	
வெளிநாட்டுச் சந்தா	
4 இதழ்கள் :	: ரூ. 800
	(US \$ 20)
12 இதழ்கள் :	: ரூ. 2000
	(US \$ 50)

விளம்பரக் கட்டணம்

பின்னட்டை :	: ரூ. 3000
பின்னட்டை உள்பக்கம் :	: ரூ. 2000
முன்னட்டை உள்பக்கம் :	: ரூ. 2000
முழுப்பக்கம் :	: ரூ. 1000
அறைப்பக்கம் :	: ரூ. 500

புதிப்பக் விளம்பரங்களுக்கு 50% தள்ளுமதி

சந்தாத் தொகையைப் புனைகளம் (Punaikalam) பெயருக்குப் பணவிடையாகவோ (Money order) வரைவோலையாகவோ (Demand draft) அனுப்பலாம். சென்னை வங்கிக் கிளைகளின் காசோலையாகவும் (cheque) அனுப்பலாம்.

முன்னட்டை ஓவியம் : சந்ரு
 பின்னட்டைச் சிற்பம் : தக்ஞாமூர்த்தி

புனைகளம்

புது எண் 59, முதல் தளம்
 அஜிஸ் மூலக் மூன்றாவது தெரு
 ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
 punaikalam@hotmail.com
 தொலைபேசி : 044 - 829 4419

பொருளாடக்கம்

கவிதைகள்

யவனிகா ஸ்ரீராம்	7
பெருந்தேவி	10
வக்ஷமி மனிவண்ணன்	26
கண்டராதித்தன்	31

கதை

மண் சிலம்பை - கோணங்கி	13
-----------------------	----

மொழிபெயர்ப்பு இலக்கியம்

யகனாரி கவபத்தா : அறிமுகம்	35
யகனாரி கவபத்தாவின் நோபல் உரை	37
யகனாரி கவபத்தா சிறுகதைகள்	
காதல் தற்கொலைகள்	45
கடவுளின் எலும்புகள்	46
மரணக் கவசம்	47
அமரத்துவம்	49
பனி	51

புத்தகப் பகுதி

புனைர்வின் உச்சநிலை சார் அரசியல் - டேவிட் கூப்பர்	53
ரசனைப் பார்வை	
‘அழகுத் தெய்வம்’ : பாரதியின் அழகியல் - எஸ். ஆல்பாட்	59
புதியன	25

நவீன கலை

சிற்பி தக்ஞாமூர்த்தி - ஏ. எஸ். ராமன்	66
தக்ஞாமூர்த்தியுடன் நேர்காணல்	
சந்திப்பு : ஜோசப் ஜேம்ஸ்	69
ஒவிய ஜித்தன் சந்ரு - நடேஷ்	72
கலைப் பார்வை	
ஆதிமூலமும் மற்றோரும் - வெங்கட் சாமிநாதன்	76

நாட்டார் வழக்காற்றியல் / கலை

யார் யார் பழப்பறிவு பெற்றவர்கள் - வினோத் ரெம்னா கரமதேவு (கோண்டு நாட்டார் கதை)	84
ஒவிபாங்களும் கதைமும் : நர்மதா பிரசாத் தெக்கம்	86
கதையாடல் - டி. தருமராஜன்	88
நாட்டார் விவிலியம் - ஆ. சிவகுப்பிரமணியன்	96
எது நாட்டார் வழக்காற்றியல்? - ஃபிரான்சிஸ் செய்பதி சே.ச வரஸ்ரஹம் பார்வை	101
தாய்த் தெய்வம் - தொ. பரமசிவன்	92

கனவு வசப்பட வேண்டும்

‘புளைகளாம்’ இவ்விதம் முதல் அகம் நால் இயக்கத்தின் ஓர் அங்கமாகப் புதிய முகவரியில் வெளிவருகிறது. நிர்வாக ரீதியிலான ஒரு கட்டமைப்புக்குள்ளிருந்து வெளிவருவதன் மூலம், இதும் தொடர்ந்து வெளிவரவும், விநியோகம் மற்றும் பிற தொடர்புகளைச் சீரமைக்கவும் வசதி கிடைத்திருக்கிறது.

முதல் இதழுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது உற்சாகமளிக்கிறது. வாசகர்களிடமிருந்து வந்த கடிதங்கள், மின்னஞ்சல்கள், நேர்பேச்சுகள் மூலம் இந்த வரவேற்பை உனர முடிந்தது. பொதுவாக, சமீபத்திய சிறுபத்திரிகைகளில் ‘புளைகளாம்’ தனித்துவமான ஓர் இதழாக உள்ளடக்கம், வடிவமைப்பு, அச்சாக்கம் என எல்லா அம்சங்களிலும் சீரிய கவனத்தோடும் தீவிர அக்கறையோடும் வெளிவந்திருப்பதாக அவதானிப்புகள் அமைந்திருக்கின்றன.

புத்தகத் தயாரிப்பில் ‘க்ரியா’ ஒரு முன்மாதிரியை உருவாக்கியதைப் போல, 50 ஆண்டு கால சிறுபத்திரிகை வரலாற்றில் முதன்முறையாக சிறுபத்திரிகைத் தயாரிப்பில் ஒரு முன்மாதிரியை ‘புளைகளாம்’ உருவாக்கியிருப்பதாக நண்பர் வெங்கட் சாமிநாதன் கடிதம் எழுதியிருந்தார். இவையெல்லாம் மகிழ்ச்சி அளிக்கின்றன. கூடுதல் பொறுப்பையும் உணர்த்துகின்றன.



வாசகர் கடிதங்கள் பல வந்துள்ளபோதிலும் 2 கடிதங்கள் மட்டுமே இவ்விதமில் பிரசரிக்கப் பட்டுள்ளன. பாராட்டுகளைக் கடந்த வாசகப் பார்வையும் விவாதமுமே நம் தேவை.

‘திண்ணை’ மின்னிதழில் கோ. ராஜாராம் எழுதியுள்ள ‘புளைகளாம்’ அறிமுகத்தில் (இவ்விதமின் ‘கடிதங்கள்’ பருதியில் இது முழுமையாகப் பிரசுரமாகியிருக்கிறது. ப. 102) முத்துசாமிப் புலவருடனான நேர்காணல் குறித்து ஒரு சந்தேகம் ஏழுப்பியிருக்கிறார்:

“...இந்த உரையாடலின் நோக்கம் என்ன? வில்லுப்பாட்டைக் கலைவடிவம் என்று நிறுவுவதா? வில்லுப்பாட்டுக் கலைஞரின் ஒரு தனித்த வாழ்க்கைப் பார்வைக்கு - அந்தப் பார்வையுடன் நல்லீ பார்வைகள் முரண்படும் எனினும் - சாளரம் அமைத்துத் தருவதா? இதற்குப் பதில்கள் இல்லையெனும் பட்சத்தில் வெறும் curiosity value கொண்டு நின்றுவிடுகிறதா?”

முதலாவதாக, வில்லுப்பாட்டு ஒரு நாட்டார் கலை வடிவம். பரத நாட்டியம், நாவல், சினிமா, கவிதை, தெருக்கூத்து... இன்ன பிறவெல்லாம் எவ்வகையில் கலை வடிவங்களோ, அதைப் போல வில்லுப்பாட்டும் ஒரு கலை வடிவம். இதை நிறுவ வேண்டிய அவசியமில்லை.

இரண்டாவதாக, பாரம்பரிய வில்லுப்பாட்டுக் கலைஞரான முத்துசாமிப் புலவரின் உரையாடலில், வில்லுப்பாட்டு குறித்த - அதன் பாரம்பரிய வடிவம், மாற்றங்கள், சடங்குகள் குறித்த - பல செய்திகள் வெளிப்பட்டுள்ளன (பொதுவாக, நம் நாட்டார் கலைஞர்கள் அதிகம் பேசக் கூடியவர்கள் இல்லை. ஆனால் இவ்வரையாடலில் முத்துசாமிப் புலவர் நிறையே பேசியிருக்கிறார்). அவற்றினாடாக அவரின் தனித்த வாழ்க்கைப் பார்வையும் வெளிப்பட்டுள்ளது. ஒரு நவீன படைப்பாளியின் உரையாடலும் கூட இப்படியாகத்தானே அமைகிறது. முத்துசாமிப் புலவருடைய வாழ்க்கைப் பார்வை, நவீன பார்வைகளுக்கு முரணானது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஒரு வகையில் அவருடைய தனித்த பார்வை என்றாலும் அதைச் சொல்ல முடியாது. நாட்டார் மரபில் வாழும் மக்களிடம் இன்றும் உயிர் கொண்டிருக்கும் பார்வை அது. நவீன சிந்தனைகளுக்கு எதிரான இப்பார்வை பதிவு செய்யப்பட வேண்டுமென்றும் அழுத்தம் பெற வேண்டுமென்றும் புனைகளம் விரும்புகிறது. நாட்டார் மரபு, வழக்காற்றியல், கலைமீது புனைகளம் கொண்டிருப்பது ஆர்வக் கோளாறு இல்லை. நவீன பார்வைகளுக்கெதிரான பார்வைகளை நம் மரபிலிருந்து பெற வேண்டுமென்றே புனைகளம் விரும்புகிறது. இன்றைய நம் படைப்புகள் நாட்டார் மரபிலிருந்து நமதானவையாக உருவாக வேண்டும் என்ற என்னை வலுவாக இருக்கிறது. ‘அங்கீகரிக்கப்படாத கனவின் வலி நிறைந்த இடமாக படைப்பாளி இருக்கிறான்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஏன் உரையாடலில் இதுபற்றிப் பேசியிருக்கிறேன். அதிலிருந்து ஒரு சிறு பகுதியை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்:

“நாட்டார் மரபு கவனிப்புக்குள்ளாகாமல் போனது துரதிருஷ்டவசமானது. மறுமலர்ச்சி காலகட்டத்தில் சமஸ்கிருத, பிராமணிய பாதிப்புகளிலிருந்து உருவான எழுத்தாளர்கள் பலருக்கு நாட்டார் மரபு பொருட்டாகப் படவில்லை. அவர்கள் செவ்வியல், பெருஞ்சமய ‘ஓருண்மை’ என்பதையே வலியுறுத்தினார்கள். ‘ஓருண்மை, அதுவே பேருண்மை’ என்பது மனித வாழ்வுக்கு எதிரான வன்முறை ஆகும். அதுபோலவே பிராந்திய அம்சங்களின் தரப்பாக தங்களை ஸ்தாபித்த திராவிட இயக்கம் பகுத்தறிவு காரணமாக நாட்டார் மரபைக் கிண்டல் செய்தது. இவ்வாறாக மறுமலர்ச்சி காலகட்டம் பல முனைகளிலிருந்தும் நாட்டார் மரபிலிருந்து இன்றைய படைப்புகள் உருவாவதற்குத் தடையாக இருந்தது. இத்தடைகளை மீறும்போது வாழ்வின் சாத்தியங்களை அதிகப்படுத்திக் கொள்ளும், வாழ்வை விசாலப்படுத்தும், கனவுகளை உருவாக்கும் படைப்புகளைத் தமிழ் கண்டடையும்.”

மேலும், இவ்விதழில் இடம் பெற்றுள்ள நவீன சிற்பி தக்ஞாழுர்த்தியின் நேர்காணலில் அவர் தெரிவித்திருக்கும் ஒரு செய்தியையும் இந்த இடத்தில் முன்வைப்பது பொருத்தமாக இருக்கும்:

“...நிர்மாணக்கலை (இன்ஸ்டாலேசன்) பலர் செய்கின்றனர், இந்திய சிற்பிகள் உட்பட. என்னை அவை சுத்தமாக ஈர்க்கவில்லை. அதன் இருப்பை நான் மறுக்கவில்லை. ஆனால் கிராமத்தில் கண்ணி கோவில் அலங்காரங்களில் அது அதிக அழகுடன் இருப்பதாக உணர்கிறேன். தமிழ் நாட்டுக் கோவில்கள் எல்லாவற்றிலுமே அதைக் காணலாம். அதனுடன் கூடிய சடங்குகளும் உண்டு. அதில் உயிரோட்டம் உண்டு. காரணம் அவை கிராம வாழ்க்கையுடன் பின்னிப் பினையப்பட்டவை. அதை அனுபவித்து, அவற்றுடன் வாழ்ந்த எனக்கு இந்தச் சமூக உணர்வற்ற ஆடம்பரங்களை, சடங்கோ, மாயமோ, உபயோகமோ அற்றவைகளை எப்படி ஏற்க முடியும்?”

“....சிறு கிராமக் கோவில்களுக்கு ஒரு உணர்ச்சியுண்டு. ஏதோ ஒன்று அங்கு வாழ்வது போல் ஆனால் அது முக்கியமல்ல. தெற்கில் கலை, சமயம், வாழ்வு எல்லாமே இன்னி யுள்ளன. அதைப் போன்ற ஒன்றில், கலை உயிரோட்டம் இல்லாமல் இருக்க முடியாது - சமயமும் அப்படித்தான். என் சிற்பத்தில் கூட இதைக் காணலாம். அது இல்லாத ஒன்றில் விஞ்ஞானமோ, ஆன்மீகமோ இருக்கலாம் - ஆனால் அவை எனக்கு முக்கியமல்ல.”

‘புனைகளம்’ நவீன கலைப் பகுதி, தமிழகக் கலைச் சூழலை முன்னிறுத்தும் நோக்கம் கொண்டது. தமிழகத்தில் நவீன கலைச் சூழலுக்குப் பெரும் பங்காற்றிய, பங்காற்றும் சிற்பிகளைப் பற்றியும் ஓவியர்களைப் பற்றியுமே இப்பகுதி பேசும். பொதுவாக, ஒரு சிற்பி, ஒரு ஓவியர் பற்றிய பதிவு இடம்பெறும். முதல் இதழில் கலைஞர்களின் படைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 4 வண்ணப் பக்கங்கள் இடம் பெற்றிருந்தன. இது மிக அவசியம் என்ற எண்ணம் எனக்கிருக்கிறது. ஆனால் அதற்காகும் செலவு, வேறு வழியின்றி அப்பக்கங்களை இவ்விதமில் நீக்கும்படி செய்துவிட்டது. மிகுந்த வருத்தத்துடனேயே இந்த முடிவை எடுக்கும்படி ஆகிவிட்டது. அதற்கு மாற்றாக, அட்டையின் முன், பின் பக்கங்களில் ஓவியரதும் சிற்பியினதும் படைப்புகள் வண்ணத்தில் இடம்பெறுகின்றன.

இதழில் இடம்பெறும் கதைகள், கவிதைகளுக்கான ஓவியங்கள் இளம் படைப்பாளி களிடமிருந்தே பெறப்படுகின்றன. இளம் ஓவியக் கலைஞர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியும் நாள் இக்கையார் அளிக்கிறது


‘புனைகளம்’ தயாரிப்பில் எடுத்துக்கொள்ளப்படும் சிரத்தை காரணமாக, அதற்காகும் செலவு அதிகம். முதல் இதழுக்குக் கிடைத்த வரவேற்போடு ஒப்பிடும்போது அதன் சந்தாதாரர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு ஆர்வவர்கள் சந்தாக்கள் மற்றும் நன்கொடைகள் அனுப்புவதும், நன்பார்களிடமிருந்து சந்தாக்கள் மற்றும் நன்கொடைகளைப் பெற்று அனுப்புவதும் மிகவும் தேவையாக இருக்கிறது. நிதி ஆதாரம் பலப்படுவது இதழை மேலும் மேம்படுத்தப் பெரிதும் உதவும். உதவுங்கள்.

இரண்டாம் இதழிலும் புத்தகப் பகுதி விரிவாக இடம் பெறவில்லை. சில மதிப்புரைகள் பெறப்பட்டிருக்கிற போதிலும் இவ்விதமில் அவை இடம் பெறவில்லை. 2001ஆம் ஆண்டில் தமிழில் வெளியான புத்தகங்களில், எல்லாப் பிரிவுகள் சார்ந்தும், முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து மதிப்புரை / அறிமுகம் செய்யும் வகையில் ஒரு சிறப்புப் பகுதி அடுத்த இதழில் இடம்பெற இருப்பதே காரணம்.

வாசகர்களிடமிருந்தும் படைப்பாளிகளிடமிருந்தும் உரிய பங்களிப்புகளைப் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.

‘புனைகளம்’ அகம் நூல் இயக்கத்தின் ஓர் அங்கமாக வெளிவருகிற போதிலும் படைப்புகள், கடிதங்கள், சந்தா மற்றும் நன்கொடைகளைப் ‘புனைகளம்’ பெயருக்கே அனுப்புங்கள்.

சி. மோகன்



ஒவ்வொரு கல்லூரி : அபராஜிதன்

கவிதைகள்

யவனிகா ஸ்ரீராம்

உன்னதம் காண மறுக்கும் உலகு

குழந்தைகளைப் போல் மர்ம உறுப்புகளைத் தொட்டு பரவசமடைகிறது இந்த இரவு இரவு சிறுநீரின் மணம் மிக்கது அசைவற்று கனவுகளில் ஸ்கலிதம் கொள்ள இரவு நமது முகங்களை சிறங்காரமாய் போர்த்துகிறது வெகுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு இந்த இரவு ஒரு நாடோடியைப்போல் வெளியேறிப் போவதை பார்த்திருக்கிறேன் உறங்காத நகரங்கள் எனக்கொரு தேனீரைத் தருவிக்கும்போது அது எனக்குக் கீழ்வானத்தை ரூபகழுத்டும் திகையாத இருங்க்குப் பின்பே நிருபணங்கள் பொய் சொல்லத் துவங்குவதை அனுமானித்திருக்கிறேன் உன்மையில் இரவு செயலின்மைக்கும் தற்கொலைகளுக்கும் சாட்சியாய் பூமிமீது இறங்குகிறது அது வீடுகளின் ஓளியை சலனத்தை காச நோயின் எச்சிலைப் போல் துப்பி வைக்கும் உடம்பும் உடமைகளும் இருளில் ஏக வெளியாய் இருப்பதை போகிகளும் திருடர்களும் புகழ்கிறார்கள் பகல் இரவை எப்போதும் முட்டாள்தனமாய்த்தான் மொழி பெயர்க்கும் இரவைப் பகிர்ந்தும் பரிமாறியும் உன்னதம் காண மறுக்கும் உலகில் இரவுதான் குழந்தைகளின் சிறைக்கப்பட்ட பாலுறுப்புகளை ஒத்தடமிட்டு விசம்பலுக்கிடையே அணைத்து உறங்க வைக்கிறது.

ஆற்றமாட்டாத கவிதை

கிழக்கே கொடுங்குளிர் துவங்கி விட்டது படகைச் செலுத்து ஊசியிலை மரங்கள் வழியே நம் குடியிருப்பிற்கு போகும் புதிய வாகனம் காத்திருக்கும் ஆய்வின்கலஞ்சான் அறுவடைக் காலத்தில் நமது நேசிப்பை உறுதி செய்யப் போகும் குழந்தையொன்றை ஈனப் போகிறாய் அன்பே வளங்களில் வெண்பனி பொழியும் இந்தப் பருவம் உன் முகத்தை கள்ளிய சிவப்பாய் காட்டுகிறது நீரலைகளில் மீன்கள் துள்ள மயங்குகிறேன் முத்தமிடுமுன் மதுக்குவளையை எனக்குப் பரிசளி பிறகு ஜெனிஃபர் நேற்று இரவெல்லாம் உன் மார்பகங்கள் தந்த கதகதப்பு அதிகம் காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் வீரியமுன்னவர்களின் இறைமை கொழுத்த யூரோ நாணயங்களுடன் உன்னை அழைத்துச் செல்வேன் நமது மேய்ச்சல் நிலமான நான்காம் அகிலத்திற்கு அங்கு போர் குறித்த உரையாடலும் குழப்பமும் பீதியும் காணும்போது பதற்றம் அடையாதே பாதுகாக்கப்பட்ட வழியில் நமக்கான சிவப்புக் கம்பளம் விரித்து வைக்கப்பட்டிருக்கும் அங்கு நம் காதலை அதிகப்படுத்தும் வெப்பமான நாட்களை அனுபவிப்போம் அங்கிருந்து கொண்டுவருவோம் அதன் மௌனத்தை ஆற்றமாட்டாத கவிதையை சுய சகிப்பின் தத்துவங்களை ஒரு சிறாரையும் கூட நாம் ஆரியத்தின் வேட்டையாடும் வம்சாவளி கண்ணே பனி நிலத்திற்கு சேகரிப்பும் சாகசமும் இயல்பு அழு உறையுமுன் இறங்கு.

உப்பிட்ட முட்டைகள்

எப்படியும் இந்த முட்டைகளைத் திருடிக் கொண்டு
போக வேண்டும்
அளாதைப் பினங்களுக்கும், அளவற்ற குடிகாரனுக்கும்
நடைபாதையில் வித்தியாசம் தெரியாத
தானாக்காரர்களுக்கிடையே
என்னை எரியூட்டுமுன் மீட்டுக் கொண்டு ஏன் வந்தாய்
குறுங்கத்தியால் நீ கிறிய புண்ணில் சீழ் வடிகிறது
சித்தான்களைத் திருடிப் போய்விடும் சிறுவர்கள்
அலையும் உலகில் நாய்களை விரட்டாதே
சுரங்கப் பாதையில் கஞ்சாத் தூள்களுக்கும்
மலிவு மதுக் குப்பிகளுக்கும் சில்லரைகளைச்
சேகரித்துக் கொண்டு உடைந்த பற்கள் கொண்ட
அந்த வேசி ஓடிவிடக்கூடும்
நீண்ட குடிகாரியான அவளை மூன்றாம் ஜாமம்
மாடுகள் சாணமிடும் தொங்கவில் கிடத்தி
இன்றும் புனர்ந்து திரிகிறாய்
போதைப் பித்தர்களின் தலைமறைவு காலத்தில்
நகரத்தின் பாழ் மன்றபங்கள்
சோடியம் விளக்கில் புகை கக்கி ஒளிர்கிறது
நாணயங்களைப் பொறுக்கிக் கொண்டு ஒடு
கடைக்காரன் கழியை வீசும் முன்
நடந்து விரையும் சலனங்களுக்குள்
ஒரு பைத்தியக்காரனைப் போல் இந்த முட்டைகளை
திருடிக் கொண்டு போக வேண்டும் எனக்கு
இரயிலடியில் குளிர்காயும் நெஞ்ருப்பில் கட்டு
உப்பிட்டுத் தருகிறேன் உனக்கு
சிம்லியில் துகள்களை மறக்காமல் நிரப்பிவை.



விசுவாசத்தின் விறைப்பு

விசுவாசிக்கிறாயா
இந்த தேகம் பொன்குடம் போல் ஒளிருவதை
உடைகளிலிருந்த உறைந்த இசையை
ஸ்பரிசிக்கும் உன் சரிரப்பயணம்
அலை கடலைப் போல் பேரோசை எழுப்புகிறதா
ஒரு பறவையைப் போல் என் மார்பு முனைகளை
விடாது கொத்தும் உன் பற்களில் இருந்து
தீவிர தசை இறுக்கத்தை அடிவயிற்றில் உணர்கிறேன்
அங்கும் உன் இதழ் தீட்டும் ஒவியங்கள்
வணணம் மாறி மாறி வழிகிறது
மீன் தின்னும் பூளையைப்போல் தலை கலைந்து
உன் முகத்தில் பால் மணம்
அந்த ஸ்படிகக் கண்கள் ஏவும் காமம்
என் எல்லா ஜூலதாரர்களிலும் இரகசியம் துளாவுகிறது
உன் பசி அறிவேன்
சோர்ந்த உன் முகம் தூக்கித் திகைத்து
என் கண்ணிரில் உன் உதடு நனைப்பேன்
தின்னத் தரமுடியாத என் மார்பகங்கள்
சிறைந்து குருதிகான
குரும் பதியனிட்ட உன் பால்யத்தை
என் மதனத்தில் பிழிந்து வடிப்பேன்
என் முலை கசிய நீ அழும் காரணம் எனக்குத் தெரியும்
தெரியும் உன் விசுவாசத்தின் விறைப்பு.

விசித்திரப் பிராணியின் வளை

குழந்தைகள் ஒளிந்து கொள்ளும் மூலையில்
திடுக்கிட்டுக் கண்டுபிடித்தேன்
செதில்கள் நிறைந்த அந்த விசித்திரப் பிராணி
நகர்ந்து போவதை
இரவு நேரங்களில் அது வீடு முழுவதும்
பொருமி அங்கலாய்த்துத் திரிவதை நடுத் தூக்கத்தில்
உணர்ந்து துக்கித்தேன்
நான் நடந்து செல்லும் பாதையில் இணையாக
புதர்களுடேயும் சாக்கடைகளிலும் சர சரத்து அது
உடன் வருவதைக் கண்டு நடுங்கிப் பதறுகிறேன்
புற முதுகில் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்
அதன் கண்களை யதேட்சையாக சந்திக்கும்போது
இரத்தம் உறைந்து உயிர் மருகுகிறது
நெஞ்ராளாய் உடல் வெளுத்த பினங்களை
வீட்டினரையில் இரகசியமாய் பாதுகாத்துக்
கொண்டிருக்கும்

கையாலாகாத நிலையில் தோல் வற்றிச் கருங்கும்
அவ்வுடல்களை நக்கிக் கொண்டிருக்கும் அப்பிராணி
என்னை முகம் தூக்கிப் பார்க்கும் குழந்தைமையில்
கண்ணீர் சொரிய மனம் வெதும்புகிறது
பதைத்து எழுந்து கழிவறைப் புரையில் உற்றுப் பார்க்க
இருத்தம் துப்பி அதன் முகம் சரேலென உள் மறைவதைப்
பார்த்துடல் வேர்க்கிறது
நேற்று என் படுக்கையில் நான்றியாமல்
என் குறி பிராண்டும்
அச்ச உணர்வில் அலறி எழுந்ததும் கண்கள் ஓளிர அது
ஷ்ரீஹுடன் தானியப் புரையில் ஓளிந்தது
எப்படியும் என் குறி கல்வி அதன் வளைக்குள் ஒரு நாள்
இழுத்துக் கொண்டு போய்விடக் கூடும்
அதுவரை குழந்தைகளையும் பெண்களையும் என்னிடம்
வரவிட வேண்டாம்
நான் மலங்கழித்திருக்கிறேன்.

தசைவலி

ஒரு வால் நட்சத்திரம் போல
இரவைக் கிழித்திறங்கியது உன் வருகை
நான் அப்போது ஊமைப் பாடகளாய் இருந்தேன்
நிலங்களின் பரிமாணங்களைக் கடந்த உன் நிறம்
களித்துச் சிரித்து ஒரு அரங்கம் செழிக்கும் உன் முகம்
என் இசையின் ஸ்ருதி உயிர்க்கிறது
நிலவு ஈர்த்துத்தரும் உன் கண்களின் ஓளியில்
களைகட்டுகிறது பிரபஞ்ச நாடகம்
உயர் மலைத் தொடர்களின் கணவாய் வழியே
என் குரல் கூவியழைக்கிறது கீழ்வானத்தை
பதிலுறைத்து எழுகின்றன அந்தி நேரத்துக் கருங்கிளிகள்
நீயே அவைகளின் அரசி அதுவே உன் சாம்ராஜ்யம்
ஸ்வரங்களில் இசையும்படி உனது குரலொன்றை

வேண்டுவேன்

அது ஒரு தசை வளியைப் போல் என்னை ஊடுறுவும்
உன் இடை இலங்கும் மென்னைசைவில்
அங்கொரு பனிப்பாறை சரிந்து கடல் மூழ்கும்
நள்ளிரவு கட்டுமரங்கள் கரை குத்தலாம்
என் பாடலைத் தொடுகிறது உன் விரல்
அந்த மார்பகங்கள் இசைக்கிறது என் சரீரத்தின் லகரியை
புணர்ச்சியின் மெய்மைக் காலங்களை ஞாபகழுட்டும்
நமது தேவதைகள் நடனமாடும் வெளி
நான் எனது இசையை ஒடுக்கினேன்
அதைக் காற்று அரவணைத்துப் போய்க் கொண்டிருக்கிறது
அதிர்ந்து நடுங்கும் ஊமைப்படலம் கிழித்தெறிந்து
உள் நுழைகிறாய்
அரங்கம் கூச்சலிடுகிறது
சாலையின் அப்பட்டமான விளக்கொளியில்
பூத்துக் கிளம்பும் என் முலைகளைப் பதுக்கிக் கொண்டு
குலங்கும் மகிழ்வில் கண்ணீருடன்
இருளில் மறைகிறேன்.

தொலைதூரத்தில் காமங்கண்டவள்

நான் நிலத்தை உழுது கொண்டிருக்கிறேன்
தயவு செய்து நீங்கள் படிமத்தைக் கைவிடுங்கள்
பிளவுறும் மன செதின்களுக்கிடையே
பறவைகள் புழுக்களைக் கொத்துகின்றன
நாளைய அந்தியில் தொலைதூரத்தில் காமங்கண்டவள்
என்னுடன் இராத்தங்க வருகிறாள்
இந்த உழுத நிலம் அப்போது என்னுடையது
உங்கள் கைவசம் தானியம் எதுவும் இருப்பின்
வறுத்து வைத்துக் கொள்ளங்கள்
எப்படியும் அது ஒரு துளி உதிரம் சிந்தும்
புணர்ச்சியாகலாம்
இல்லையேல் ஒருதுளி கண்ணீர் அந்நிலத்தின்மீது
கடல்நீரைப் பாய்ச்சி இருக்கும்
ஊறுகாய்ச் சாட்களை இப்போது நீங்கள்
குலுக்கிக் கொண்டிருக்கலாம்
நான் நெருப்பைத்தான் பயிரிடுகிறேன்
அறுவடைக்காலம் வரும்
அறியாது சிந்திய ஒரு துளி விந்து
உரமுட்டியிருக்க வேண்டும் இல்லையேல்
வறுத்த தானியங்கள் எப்படி முளைவிடும்
அவள் பிரிந்து போன வெளிறிய காலையில்
உழுத வியர்வையை பணியமர்த்த
நீங்கள் கைவிட்ட படிமங்களோடு
அந்நிலம் கருண்டு உங்கள் தானியக்குதிரில்
போய் அடங்கும்
நீண்டகால நிலமும்
நிறம் வெளுத்தெனைப் பிரிந்தவளும்
யார் வசமும் நிலைக்காததால்
நீங்கள் தொழுதுண்டு என் பின்னால்
வரத் தேவையில்லை.

பின்மாலை


தந்தையிடத்தில் தாயின் வேண்டுகோள்
கமந்த மகன்
அவள் பற்களில் வலியேன்றாள்
வானத்தில் மெல்லிய இடுகள் துவங்கியிருந்தன
பராமரிப்பற் ற மலர்ச்செடிகளை
சிறுவன் மீண்டும் காண்பித்தான்
கலைந்து கிடக்கும் உடைந்த பொம்மைகளை
எரிச்சலுடன் அடுக்குமாறு கட்டளை வந்தது
வார்ப்பட்டையின்றி நயிலான் கயிற்றில்
கட்டப்பட்ட நாய்க்குட்டியைத் தூக்கி
கீச்சிடுமாறு கேட்டில் தொங்கவிட்டுப் போனான்
சிறுவன்
மழைக்காற்று சில்லிடுகிறது
கவச வாகனங்கள் கடந்துபோன
பின்மாலையொன்றில் இது நடந்தது
புகைப்படத்திலிருந்து வழக்கம்போல
இறங்கி வெளியேறிப் போனார் தந்தை.

□

கவிதைகள்

பெருந்தேவி

கவியங்கள் : அபராஜிதன்




விலகியே சென்றபடி விண்ணொளியிடம் கேட்டேன்,
என் என்றது.
மொட்டை மாடியில் நானும் வேறொன்றாகவும்
சம்பாலித்தபடி யிருந்தோம்.
இத்தனை விசனமா என்றேன்.
விசனமா என்றது ஒளி.
இங்கே தரித்ததெல்லாம்
என்றேன்.
எல்லாம்
என்றது.
ஏழேழ் கடலும் மலையும் எப்படிக் கடப்பாய்
என்றேன்.
கடப்பாய்
என்றது.
வழித்துணைக்கு உண்டா பாட்டு
என்றேன்.
பாடு
என்றது.
காத்திருக்கிறான் கீழே கணவன்

அமுதாட்டி வரவா
என்றேன்.
வரவா
என்றது.
இரவின் கள்ளமேகம் அதற்குள்
கொள்ளலை கொண்டு போகுமோ
என்றேன்.
கொள்ளலை போகுமோ
என்றது.
எழும் எண்ணில் பிரயாணசக்கு முன்னரே
எதிர் கண்ணில் இறங்கி மின்னியது.
உணவாகவா
என் துணுக்குறலுக்கு
இடமே யில்லை.
மாடிபின் பால்வீதியில்
மின் விளக்கொன்று
கசந்தும் தானே வழிந்தது
பரிசுத்தத்துக் கென்று.

♦

உருகி உருகி
மென் மேலும்
மெழுது தலை நெருப்பு
ஓயாது செய்யுஞ் சிற்பம்
உளியின்றி ஒப்பனையின்றி
பின்னும் அவ்வாறே
வெளிறித்
தேங்கினர் உயிர்கள்.
பொறி அவியும் முன்னே
பூதங்கள் காக்கும் முன்னே படியும்
சிறுபொழுது பெரும்பொழுது
மேலும் மேலும்
மேனி
யுருகி யுருகி.



பிரிகிற பொழுதெல்லாம்
உத்திரவாதமோ முகாந்தரமோ இன்றி
மரிக்கிற பொழுதெல்லாம்
இசைகேட்டாலோ சாபத்தாலோ
மிகுதி ஸ்ருதியாய் நீணும் சரிவின் மடியில்
கூழாங்கல்லுக்கான இதம்
இல்லையென்ற பின்தானே.

ஓயாத மனக்கிளிகள்
பாஷ்யத்தை நிறுத்த சற்றே
எக்கனி தரட்டும்?

சொல் மனம் விரிந்த வதனம்
அல்லது வதனத்தின் நிகை
அல்லது நைக்குப் படிமான வென்முத்து
அல்லது வெண்பாலற்ற சரம்
அல்லது சரசரத்துத் தாக்கிட்ட அம்பு
அல்லது அம்புகள் துறந்த லட்சியம்.
அர்த்தம் சொல்லின் குருதித்திட்டு
அல்லது பொருளாகும் உயிர்ச்சாகரம்
அல்லது சாகரம் உண்ட புள்
அல்லது புட்கள் மலிந்திட்ட ஒரு ஸ்வர்க்கம்
அல்லது ஸ்வர்க்கம் போலொத்த நினைப்பு
அல்லது நினைப்புகள் நெளியும் பின்டத்தின் நீலம்.

நடக்கிறோம்
விழா நீலம் வாயில்கள் வாயில்கள் ப்ராண்டட்
உள்ளாடைகளுக்காக முளைத்தவை ஒதும் தோய்ந்த கால்களின்
அடுக்கு டிஸ்கவுண்ட் உருப் பொட்டலங்கள் வாகனம் நிரம்பிய
அச்சாலையில் முகம் திருப்பிக் கிடந்த ஓற்றைச் செருப்பு
யாருடையது நடக்கிறோம்.

சாக்கெல்ட் திரவம் விர்கும் கலன்களுடன் இந்த யுவதிக்கு என்ன பேச்சு சுருளாத அவள் விரிகூந்தலின் ஒருப்புமாக ஜ்வலித்தது கண் ஒளிந்த இன்னொன்று பனிச்சதுரமா ஜெல்லியா நடக்கிறோம்.

உயர்த்துகிறது ஊடுகாண் கூண்டு நகரும்படிகளிலிருந்த சிறுமிகள் ஏன் கையசைத்தனர் ரேப்பர் இனிப்பு நழுவி நழுவிக் கீழே நிறுத்தப்படுங்காவின் கார்க்கூரை மேலே நகர்ந்து நகர்ந்து உயரே உயரே உச்சிச்சுரியனுடன் சம்பாஷிக்கலாம் பின்னால் நடக்கிறோம்.

க்ரீம்கள் கெட்டித்த உடல் அச்சுகள் ஹென்னா பெண் அலங்காரம் உதிரிமுடிகள் வரவேற்பில் நெருங்கிய வாசனைகளுடன் அடைய முடியாதென்கிற அவள் செல் நடக்கிறோம்.

கேளிக்கையின் விதவித துண்டுகளின் கண்ணாடி மேடை ஆடியுடைக்காத விக்ரக வகைக்கு பேரமில்லை தம்புராவோடு ஓட்டிப் பாடி வெளுத்தவைகள் பளிங்கு மீரா நிற்க நகர இயலாதவர் அகர்பத்திக் குழாத்தோடு அமர்ந்திருக்கட்டும் நடக்கிறோம்.

இளைஞர் முதியர் குழந்தை எப்பாலாரும் உகந்த டாய்லெட்டுகள் உன்னத மூளைப்பக்கங்களுக்கு ஒரே கடை பின்னர் கடைசி வார்த்தைக்குத் தட்டத் துவங்கிய கைகளால் ஆசிரிய வாசகர் நிழைப்படம் முறைக்கிறார் கவனம் சதுக்கத்தின் ஊற்றுகள் நெளியும் மின்சாரம் நிரம்பிக் களிக்கின்றன தாண்டுதல் உயர்தரக் குஷன்களில் காத்துக்கிடக்கும் மூட்டைகள் தொடுதல் புத்திர வணர்ச்சிக்கு போலோ வளையம் பொருந்தும் கண்டு விரலென்றால் பரிசு மழை அறுத்துத் தரலாம் நடக்கிறோம்.

இங்கில்லை அரசின் பலகை - மனைவியை மட்டும் நேசி எய்ட்ஸ் வருமா யோசி - சரசர சிரிசம் யாருடனும் நடக்கலாம் நடக்கிறோம்.

விழிகளின் களிக்கூத்தாகும்
அறைக்குள்
நுழையும்போதே அறிகிறோம்
அரசியர் அவர் கொலுவில்
அடிமைகள் நாம்.
உயிர்மெய்ச் சிற்றுருக்கள்
கூடிச்சேர்ந்த பேருருக்கள்
தூக்குவர் ஓளியெனும் பதக்கம் பற்றி.
விரிப்பர் வரிகளாய் சிரிப்பை.
நெடிய தூண்களாகும்
நோக்குந் திசை யாவும்
வாசிப்பின் இக்கூடம்.
ஆளும் தாங்கொணா ஆளுந்தம்
பேதலித்துச் சினுங்கும்
பெயர் வைரங்களுடே
புதையும் துழாவும்
கையகப்படும்
கை மற்றொன்று,
யுகம் எத்தனை கழித்ததோ.

♦

சமூகக் காடுகளென்று அறியப்பட்ட
வனாந்திரத்திலிருந்து
தப்பிய சிறுத்தை
தன்னை எப்படி அழைத்துக் கொள்ளும்?
வேட்டை மறந்த ரேஞ்சர்கள்
தேநீர் ஆறு வராந்தாக்களில்
தம் மனைவிகளோடு
சல்லாபித்துக் கொண்டிருக்கின்றனர்.
இரையாகித் துள்ளிக்குதிக்கும்
கைப்பற்றிய மூலை.
மகக்தான் குகை
தப்பித்த இருளையும் உறுமலையும்
ஒருசேர ஆளும்
தென்படாத வாசல் அதன் பலம்.
கண்ணாடிப் பேழைக்குள் அடங்கிய
கழிவு மாதிரியைக் கண்ட குழந்தைகள்
தமக்குள் சிரித்துக் கொள்கின்றனர்
பகலில்.
பற்கள் நீள அச்சுறுத்திய இரவில்
காமம் ஒரு கரமும்
ஒடுங்கிய சிக்ககளை மறுகரமும்
ஆற்றும் அவள் எண்ணம்
வேறொரு சிறுத்தை கொள்ளும்.

♦

பூவரை வுடலை
முன்வனைத்து
அருநீர் அருந்துவைகயில்
இறைஞ்சிட்ட சத்தியத்தாலோ
இவ்வோடை
சலசலக்காமல் கூட செல்கிறது?

♦

கடுநீரற்ற குளியலறையில்
இன்றும் மேல்வழிந்த நீரோடு
கண் சுட்டுக் கலந்தது.
தீர்மானிக்கிறேன்;


காண அவசரம் இல்லை.
காணும் முகாந்திரம் கொள்ளேன்.
கண்ணில்பட செய்ப்பட மரம்.
கள்ளியின் இலை முகம் கிடத்துவேன்.

பாலை வெதுவெதுப்பு விழுதாய்
விழுதுகளாய் விழுங்கும் உயர
உயரும் கூரை மனமறிய மாட்டாது.
ஸ்பார்டெக்
நீக்கமற நிராசை வெள்ளை
உவர் மன் நிறம்
நீர்ச்சலனம்
ஆழி மிகுந்த துளிகளெல்லாம்
ஆழியற்ற முத்தாகி
முடிந்தால் மேகமாகி
இன்னிலம் கடக்கும் என்றும்
கடரற்ற என் உதடுகள்
கொணியபடி சொல்லும்.

♦

பிறவிப் பெருந்தாபம் கழன்றடிக்க
இன்பத்தின் நர்த்தனம்
தெறித்தெங்கே விழுந்திருக்கும் அதுவே
சிறுகாலைக் கதிரின் குளிரோளியாகும் அதுவே
அந்தி குழம்ப்
அன்பர் பிரிந்த கூந்தல்களில் கருளுறும் அதுவே
யவ்வெள்தின் அவசரம்
யயுது நிறைய வாழ்தல் எனக்கடிதம் எழுத
விரல்கள் என்றாகும் ஒரு போதை அதுவே
சிற்றருவி கொப்புளங்களோடு சிரித்துச் செல்ல
விரலோடு விழுந்திட்ட அணி அதுவே
கருங்காடு தன்னுள்ளே
வினையாடப் பழகிட்ட இரை அதுவே
கவனம் பிசகிக்
கணம் பூத்த மூல்லைகள் அவையே
எல்லாரும் எங்கணுமாய்ப் பறவை
சேர்ந்திசைத்த இன்ப நர்த்தனம்.

♦



இலையங்கள் : மனைவிலோர்ளோன்



மண்சிலம்பை

கோணங்கி

தவனை இளவரசிக்குக் கண்களாலும் காதுகளாலும் கதைபோட முடியாது இனி. சீலைப்பேன் கண்ணடிடுத்த சூல் வாசனைகளை நாசியால் வாஸித்தாள் தவனை இளவரசி. துவைக்கிற கல்லுக்கடியில் நாவுகளை வீசிப்பிடித்த பூச்சிகள் விழுங்கப்படுமுன் அவளிடம் கடல்சிலம்பையின் பிதிர் கூறித் தப்பிவிடும். பிக்குவின் சீவரப்போர்வையில் மறைந்திருக்கும் தவனை உடல்விட்டு வெளிவந்தாள் இளவரசி நார்த்தாள்.

மோப்பநாவுகளால் புழுதியைத் தோண்டினால் பூசனி பூத்த வண்ணாக்குடியில் செம்பால்சுரந்த கழுதைகள் மன்னாவர் ஒட்டி நின்றிருந்த சிலம்பைச் சாம்பல் இற்றுப் புலர்ந்தபோதில் குளிர் வாடைக்குக் குண்ணி ஒடுங்கின புட்கள் சிலம்பின வெளிச்சத்தில் வெளிப்பட்டாள். கோரை எழுந்து கிடந்த நீரில் கடல்சிலம்பை உரகம் பாசிநிறும். வட்டமான கரை சுற்றி அழைந்த கண்மாயே ஒரு மண்சிலம்புதான். உள்ளே கால்வைக்கிறாள் வண்ணாத்தி. தொட்டதும் சருக்கெனக் கூசி காலைக் கவ்வி சிலம்பாகிவிடும். எத்தனை மண்சிலம்பைன உள்ளழலும் மீன் கடிக்க ஓசையிடும் நாவிருட்டில் சூழன்றாடும் கழல்பூசிய சாம்பல் புதருவன்னான் காலதூக்கிக் கவ்வும் மறுசிலம்பில் தவனைகளின் இடைவிடாத நாதம். மண்நுரை பொங்கி வெளுத்த சொரித்தவனை காக்காய்புன் மின்ன விரியும் மண்சிலம்பை. ஆகாயம் விரித்த கண்மாய் நீரில் கெத்துக்கெத்தென் அலை ஏறிய

கரம்பையது சிலம்பை. ரேத்துக்குள் நெனியும் அரவுகளில் மூச்சவிடும் கூரை வீடுகள் திருணை வாசல் தெருத் திருக்கையில் மீன் கரும்பிய வயிற்றுக்குள் சிலம் பொன்று குருத்தெலும்பில் முள்முள்ளாய் அடுக்கிய தொன்மம்.

பொக்குமண் சொராசொரக்கும் பச்சைத் தொலிபோர்த்தி இழைமுடிக் கல்கீறவில் பதுங்கி கடர்நாவு வீசிவீசி அழைத்தாள் சிலம்பை. பிருப்புத்தில் கால்பாடுத்து நாவைப் பின்து சிலம்பாக்கி குழிமும் நூரைகள் ஏறுவுளி நிழல்கள் நாள்ளால் தலைகீழ் சிரச ஏறிய சாம்பல் புரண்ட பிரமகபாலம் வண்ணான் கைவிரல்களில் நீரில் விரித்து அலைந்தவாறு களப்பு... களப்பு என் நீர் முழுவு விநாடிக்கு விநாடி மாறும் ஓலியுடல் நிரப்தமாகி யஸ்சேர்க்கையில் மழைவரச் கருள் நாவு நீட்டி நக்கி வெப்பம் விரும்பும் தவளைகள் சிவந்த சிலம்பை. ஏகாளி கரம் ஏறிய மூச்சில் தவளைக் குருத்தெலும்பில் குரல்வளை அதிரும் சேத்துப்புண் கால்பற்றிய கண்மாய் பரப்பு. நாரையின் குரல் வண்ணாத்தி மூச்சில் குனிநிதிருக்கும் கல்மீது சம்புக்கோரைப்பட்டு அலைகிற சிலம்பை நிழல் அசையும் நீரில் உள்ளே வெளியே பறக்கும் கொக்குகள்.

பாறைகளில் உலர்ந்து மடிக்கிற சீலைநிறம் தேயும் சாம்பலில் கொக்குகள் கால் வைத்துக் காத்திருந்த ஏத்துமீன்கள் பச்சைக் கண்டாங்கியில் ஏறிவரும். எழுதாப் புஸ்தக ஏட்டில் கன்னி ஒரு வண்ணாத்தி நீரைத்தாளாக்கி மலராத முகை தண்டோடு பறித்து நாறும் அகவிதழ் கரந்த ஏகாளி புராணத்தில் தீட்டுக்கரை, சீலைப்பேன், கோழிச்செல், பூணக்கண் விட்டமணி, வெள்ளை, வெட்டை, ருதுஜிமை பிதிர்ந்த சீலை, முட்டுக்குதுணி அலசி உவர்மண் கச்கி கடரவைத்தாள் வண்ணாத்தி. காயம் உலர்த்தும் நரிக்குடலை உருவி அலகம் கதை ஏறிய உவர்மண் வாசனை அது. 'மூலை சிறுப்பதேன். துணி கருப்பதேன்...' என்றது குடலை அலசிய நரி. அதற்கு வண்ணாத்தி நரி கழுத்தில் பானை வளையத்தை மாட்டி விரட்டினாள் காட்டுக்கு. நரியின் மண்முலைத் தீம்பால் நாவில் ஒலி தக நாளில் சீலைக்குச் சீலை ஒடும் வேன் தேடி வந்த விழ நிரிகள் உதறி விரித்தன ரேலைகளை. நரிகளின் மடிவிந்து வேஷ்டியில் பட்டு உவர்மண் பூசியும் கழுவாத இந்திரிய வேகத்தில் கதை ஊளையிட்டது. வண்ணாக்குடி முற்றக்கோடு சாணம்பூசிய விரலுடன் காய்ந்த நரித்தொலி வாடை கண்ட புனைகளும் வால் உரசிக் கடிக்கக் கடிக்கக் காட்டில் சிரித்தன ஒரிகள். சிலம்பை நகரத்து காகங்கள் ஒருச்சாய்ந்து குள்ளநரி தொலி பின்னிய கண்ணி

இழைகளில் வித்துக்கு மன்சமந்த வண்ணாத்தி கைதூக்கிப் படர்ந்தாள் வேலி முள் பந்தவில்.

ஊற்றுப்பக்களை மேய்க்க வந்த குணகுந்தி கடவிலின் மூத்தமகள். கூரையில் படர்ந்த பாகல், சாட்டவரை, பிஞ்சம்புழுமாய் புடவைக்கு கல்கட்டிவிட நரிவந்து மூக்கில் நுகர்ந்த பூலில் விழித்தாள் குணகுந்தரி. காகத்திடம் சொல் கேட்டு தன்னை மோந்து வந்த நரித்து நதில் வோர் விட வாய் வாலும் பனியும் சேரும் பாறைமறைவில் ஒரிகள் அவளைப் பார்த்தன சூர்க்கத்தில் 'ஏன் என்னை மோந்து வாராய் ஒரி என் உயிர் வேணுமிட்டு கூப்பிட்டா நான் வாரேன் அரசிடப்புதருக்கு' என்றாள் பின்தொடரும் ஆள்வாடை கண்டு பயந்து.

அந்த ஒரு கால் காகம் நாவிதன் கண்ணாடியில் அமர்ந்து காமத்தை வீரியதும் கூளினாள் குணகுந்தரி. 'அந்துவான காட்டிலிருந்து விரட்டிவரும் மாயமான காகமே நீயார், வந்த தூது என்ன எனக்கு விளக்கமாகச் சொல்' என்றாள். 'காகஉரு எடுத்த புகண்ட முனி நான். எத்தனையோ காலம் விதைபோட்ட ஆலமரங்களை விழுதாக்கி மேலமர்ந்த கிளையில் பார்த்து வந்தேன் உன்னை. பென் சாபத்தால் ஒருகால் இழுந்தேன். உன்னைத் தொட்டால் மறுகால் எடுக்கும் விமோசனம்' என்று காகாவென நாவிதன் கண்ணாடியைத் தூக்கிப் பறந்தபடி உரையாடிச் சென்றது ஒருகால் காகம். கண்ணாடி தொலையு மென்று நாவிதனுக்குத் தெரியாது.

உவர்மண் வெளிச்சுத்தில் சவரம் செய்து கொண்டிருந்தான் புளியமரத்தடியில். கண்ணாடி தொலைந்தாலும் நாவிதனே கண்ணாடி என்பதால் மறதியில் ஒடும் கண்ணாடியில் முகங்களைத் திருப்பி சில கண்டிப்பும் ஊர்மேல் வளரகளும் இடையிடையே வந்துபோவது யார் எனத்தெரியாத பைத்தியத்தில் மழிக்கத்தியை நரித்தொலி யில் தீட்டிச் செல்லும் ஒசை. புளியமரத்தில் சில எலும்புகளாலும் முள்ளாலும் கூடு கட்டிவரும் ஒருகால் காகத்தை அவனுக்குத் தெரியும். ஞானத்தந்தையாக ஏற்றுக் கொண்ட காகபுகண்டனை 'அய்யனே கண்ணாடி நொறுங்க நீ அலைய வேண்டாம் சவாமி. குடிமகள் தொழிலுக்குத் தாங்கள் இடையூறு செய்யவேண்டாம்' என்றாள். கழுதைகள் புரண்ட புழுதிச் சிலம்பையில் கால்களை ஊன்றி நின்றாள் தவளை இளவரசி. முதுவரை கொண்ட கல்வத்தில் மருந்து மாயம் அரைத்து மூலிகை வாசனையில் மளித்தர உணர்க்கூடியவள். தேரை நாக்கினால் பாய்ச்சிய மருந்தை பிள்ளைமேல் தடவி நக்கி மந்திரித்து சுகக்கேடு அகற்றினாள் நாகலாம்பாள்.

அவள் அகலமான நாசித் துவாரத்தில் இருங்கிருந்த மூலிகை மோப்பம் கொண்ட மளித்தர நுகர்ந்து தலைமுடியில் வாடை பிடித்து உடல்நிலமெங்கும் நகர்ந்து சீக்குபிப் பாள். ரோகிகளுக்கு மூலிகை மருந்து கொடுத்தாள் சிலம்பையில். அவளை ஒட்டிப் படுத்து ஊறிக்கிடந்த தவளை இளவரசி உச்சிமேல் சூழலும் புலிச்சிலம்பை அதிசயம் பற்றி பாட்டிக்குத் தெரியும். கர்ப்பக் கொடி வாசனை கண்டவள்.

அப்போதுதான் இலைகள் பழுப்புநிறம் அடையத் தொடர்ச்சியிருந்த நாளில் கூத்துச் சலவைக்குப் போனார்கள். அங்கே வாயில் வெற்றிலை மெல்லும் கலவையாரிடம் புலிச் சிலம்பை கிடைத்த சருக்கம் கூறி பெட்டகத் தை அவரிடமே ஒப்படைக்க திருக்கைமீன் வடிவ மரவைக்குள் சிலம்பையது லட்சம் முட்டைக்குள் கருவிருக்கும் சிலம்பை நகரின் வடிவத்தை தன் சூருள் பாடல்களாக உருமாற்றிய கலவையார் வண்ணாக்குடி எங்கும் கட்டைகட்டி நாட்டையில் தூளினி ஓடினார். குலவையிடும் திரெளபதை நேரில் வந்தாள் கனவில். அவள் கால் பிளந்த நெருப்பில் களரிகட்டிப் பரபரத் நாட்டை தூளனிய சலங்கைப் புழுதி. சங்கரதாஸ் உதப்பைக்குப்போய் பழுத்தானைக் கூப் பிட்டான். ‘புலிச்சிலம்பை இதோ’ வண்ணா ஸரைக் கூப்பிட்டான் திரெளபதை. அங்கே கலவையார் பைத்தியமாகிச் சருணும் வேகத்தில் ‘கட்டா... களரி’ என்றார். பம்பரையர்களோடு ஊர்வராய் திரெளபதி கோயில் பொட்டலில் ஆடினார்கள்.

நீரில் நிழல்களை மடித்த புலிச்சிலம்பை மூச்சவிட்டு திருக்கைமீனின் உறுமல்கேட்டு நார்த்தாள் கூடவே அரிதாரம் பூரி ஞந்தியா னாள். ரூரியனைப் புணர்ந்து கர்ணைன ஈன்றும் கன்னியானாள். அவள் பருவ காலத்தின் வாசனைகளைத் தன் மேல் நுகர்ந்து பாட்டி நாகலாம்பாள் மீது பியத்து எடுத்த மன்னை நூறு பட்சிகள் செய்து நுனிக்கொம்பில் மேலமர்த்தினாள். குட்டத்து நீரில் குவளை மலரெடுத்து பட்சி நிறம் பூசினாள். குற்றாழை நாறும் பாட்டி உடம் பில் சிருஷ்டிமண் பொங்கிப் பிதுங்க பச்சிலை தட்டிச் செய்த மன் சிலைகள் வெள்ளாவி மனத்தில் அசையும். உப்புத் தரையை நங்கி நாவினால் தவளை உருட்டிய குலவை ஓடையடுள் ஊர்க்காளைகள் கொம்புகட்டி ஜல்லிக்கட்டு நடந்த பொட்ட வைத் திரும்பவும் களிமண்னை கட்டு வடித்தாள் வெள்ளாவி அடுப்புச்சாம்பலில். எச்சிலிட்ட பூச்சி விட்டில் எடுத்த மன் தொட்டு குருவி வகை பொடிப்பொடியாய் வடித்தாள் தவளை இளவரசி. நிறமண் விரல்களை நெனித்து காடை, கவுதாரி, அன்றில் முகங்கிறி மற்றொன்றை ஒட்டிப் பறக்கவிட்டாள். உள்ளே மன்னிலம்பை வடித்தாள். களிம்பேறிய பச்சைக்கு நீர்பாரி நார் எடுத்து மூக்கினால் சுற்றி கணவாய் களின் ஓடையும் காரிருள் வரும் கடலும் குடித்த சிலம்பைத் தெருக்களில் குமிழ்கள் ஓடும் நிழல்கள் கூட்டமான யுத்த வீரர்கள் மற்றும் உடையாத சிலம்பைக்குள் குழுறும் பெண் சிகுக்கள். கொடி அறுபடவில்லை இன்னும் நாக்கை நீட்டி தாய் முலைக் கருப்பில் சீம்பால் கசிய தன் பிள்ளைகளை



சிலம்பிலிட்டு விதிர்த்த முலைக்கள்னியர்கள் தீப்பந்தம் கற்றிச் சிலம்பெறிந்து ஆடும் குரவை ஆட்டத்தில் பொங்கிய கடல்தாள் கருகருவென காலந்திருகும் உதப்பையில் இருந்து வந்த பரம்பரையர் கலவையார் சுருள் ஓடும் சிலம்பை பொங்கிய தெருக் களில் அரவுகள் படியேறி தாமரைக்கல்லீது சிரச துணித்த கொடுவாள் பலிசுதிரம் கேட்டு கம்புக்கூட்டில் வளைந்து முன்பாகம் கென்று சிலம்பை கேட்டு வாதிடும் இருளில் ஓடுகிறாள் ஆவி ஏறிய சிலம்பை. உடுக்கை ஒலி பின் தொடர கடல்கூடிப் பெருகிய கூச்சல் மெல்ல வடிந்த புயல் தூங்கும் சிலம்பை. நாக்கில்லாது ஓழிகவென அக்னி சாபத்தால் பிளந்த நாவுடன் பூச்சிகளைக் கல்வி புராணம் உரைத்தது தவளை. மெல்லிய கைகால்களில் பாயும் வேகத்தில் திரிநாவு சடர அக்னி மடுவில் ஓளிந் திருந்தாள் நார்த்தாள். கபாலத்தை நீக்கிப் பார்த்தால் தவளை இருக்க நீரவந்து சுற்றிய கதையைத் தாவி ஓடினாள் இளவரசி. குமிழ் களாய் பச்சைநிறத் தொலியும் அடிவயிற்று மஞ்சள் பைகளில் காற்றேறிச் சரமுச்ச விட்டாள் மழைவேண்டி. பசை பூசிய பகல்

தவளையின் கைவிரல் நாரைபடும் ராத்திரி விளக்கில் வெளிச்சத்தை விரலாக்கி புற்றுக்குள் இருட்டு அகல் ஓளியில் கிழநாக லாம்பாள் கிழிந்த அடைகளை ஊசி வெளிச் சத்தில் ஓட்டுத் தைக்கிறாள் தேரைத்தொலி யுடன். அவள் உடல்வாசம் பூசிய புலின் வாசனை அருகில் மழைப்புச்சிகள் இருளைக் கக்கி ஓளி விழுங்கி பெருக்கிய கருங்கி மண்சிலம்பையில் ஓடிய நார்த்தாள் காலடிகள் தவளையைச் சுற்றிப்படாரும். ஆடுவது யாராக இருக்கும். மழை எனும் சிறுமி கால் கொலுக சில்... சில்லென அந்தரத்தில் இருட்டி மின்னி தேரைகள்

கால் அகட்டி எழும் நீர்பெருக்கு. நாகலாம் பாள் மழையின் ஊடே வாள்கிறி சடை சடையாய் வீழும் இருட்டைப் பார்த்தாள் கழியில். உவர்விட்டு ஊர்போகும் பம்பரையர் களோடு மண்சிலம்பை உதறிய வெள்ளாவி வெளிச்சத்தில் ஓத்திகை. சங்கரதாஸ் சரம் ஏறிய அடுப்பில் கங்குகள் கழலும் தழலில் ஆடுகிறான் வெள்ளாவி முற்றத்தில். ஆடைகள் உவர்மண் தகிக்க எழுந்தன நா காாடி. இருள் சேராப் பயங்களும் ஒங்கிய காற்றில் ஆட்டத்தில் நெளியும் வெளிர்ந்தில் அரிநாராஸ் புரிய வெண்ணான் அர்கனன் அம்புவில் அதிர வாள்புராணம் ஏறி நூங்கு நுரைதாளி ஒடும் அஸ்திரம் தைத்த உடல்களின் துரியோதனாதியர் குவியல். எத்தனை பூ அழிந்த துணி கிழியும் ஒரையில் எழுந்தன காடுகள். கம்பும் சோளப் பயிர்விடும் குருத்தின் ஒரை கிழியக் கிழிய நிலம் ஒரு பூ அவிழ்த்து கரத்தீர் வாசனைகள் பூரிய பழைய சேலைகளை உடுத்தி தூர்கர்ந்தம் ஏறிய கூத்து மத்தளம் விம்ம முகவீணை இழைத்த மோகனத்தில் தூரியன் தன்ரேகை கரைந்து காடு புத்து. எங்கும் அவன் உடல் மண் பூரிய வீரல் களில் தன்ரேகை கீரிய ஆழ்த்தில் குமிழ் விடும் உதிரத்தீ அலைகிறது சிலம்பைச் கற்றி.

வண்ணாத்தி ஊசி வெளிச்சத்தில் பின்னித் தைத்த கிழிந்த துணி நிறங்களில் மெல்ல பழுதக விடியல் பணி யோனி வாடையுடன் சீலை நனைய அழுத பொன்னுருவி. கர்ணன் களம் கிடந்த தேர்உருளை கீறல்விட ராப்பங்கள் சீரிய மண்விழுங்கி ஒரையிடும் தீ வெளிச்சம். அங்கே கைக்கூட்டுக்கள் பீடி பற்றவைத்த குட்டில் ஊதியுகி நாறும் புகை வளையத்தில் களாரி ஆடும் செந்தி. கண்ணீர் உதிர மாய் சிதறி ஒடும் நார்த்தாள் மணிகளில் மண்சிலம்பை பரபரக் கலப்பை மண் புழுதி கடிக்கத் திருகிய கழல் ஒரை நடுங்கிய களிநில முற்றத்தில் சரமழை வண்ணான் விரல்களில் சலங்கை குலவையிட்டு உரசம் மழை.

பூவாடிய தீட்டு உதிரம் ஆடை களைந்த ஜராராஸ் வீடுபோய் எடுத்து வந்து தாழிகளில் முறுக்கிக் கசக்கிக் துலக்கிய ஒளிமுகம் சிலம் பையது. பூராணம் பிளைந்த கம்மஞ்சோற்றுக் குழியில் கூத்தர்கள் கம்மாய் மீன் குழம்புவிட்டு விழுங்கிய தொண்டைக் கடியில் சஞ்சிக்கும் ராகங்கள் உடைமாற்றி வாள் வீசித் திரும்பும் மரப்பிடவாட்கள் மோதிய சொல் சீரும் வெள்ளாவிப்புடை வெளிச்சத்தில் நிமுல் மிதக்கும் ஆழத்தில் இரவுவாடை. நார்த்தாள் விளக்கை ஏந்திப் பார்த்தாள். அவன் நாடிகள் நூறு முளைத்த தவளைகளாய் மழைக்காற்றில் படர்ந்து

இருட்டில் வெளியேறி நக்கிச் கழற்றும் மண்ரூசி. சுடரில் பிளந்த கால்களுடன் 'போ... போ... நார்த்தா... போ...' என்று மோகினி. அவன் போனாள் கரு இருட்டும் மழையுடன்... 'உள்ளேவா... உள்ளேவா' என்றாள் பாட்டி நாகலாம்பாள்.

எட்டிய தொலைவில் மூங்கில் பாவிய கூரைகளின் வரை உருவங்களில் கழுதை கள் நிமுல் பேரியது. நூத்தக்கூறு மண்கவரில் கடந்தல் துவாரமிட்டு வெளியே முகம் வைத்து உருட்டிய கொடுக்கில் நார்த்தாள் பார்த்தாள். மழைப்பூச்சிகள் ஓட்டிவந்து இறகுதிர்ந்த பூமி நிறங்களைப் பகின்து போயின தவளையிடம். சுரும்பு துவளை மருங்கில் சுருஞும் காற்றின் தூக்கத்தில் செவிப்புலம் ரிவக்க மயங்கித்திரியும் தவளை இளவரசி மண்சிலம்பை நக்கி நாசியால் வாசிக்கும் பழக்கம் உடையவள். பழப்பு நிறங்கொண்ட சிலம்பை கழட்டி விளக் கருவில் வைத்தாள். உள்ளே கரு அலை நுகர்ந்த கண்களால் ஊர்ந்து செல்லும் மழை எறும்புகள் உவர்மண் வெளிச்சத்தில் புற்றாகும் மண்சிலம்பைத் தோண்டத் தோண்ட ஒளி.

கருவிளக்கில் கால்பா... எறும்புகள் இருட்டில் பதுங்கிய வெரமாய் கண் அசைக்கும். மழைபொங்கிய எறும்புகளின் கவாசம் ஊர்ந்த ஏகாளிபுராணம் புரண்டது. மழைக்குளிரில் கதகதக்கும் வாசனை பிளந்த தெருவில் மணல் குழிகளில் ஒடுகளில் சரியும் நீர் விநோத உணர்வுகளை எழுப்பக்கூடும். ஏனோ மழைத்துவாரங்களில் இருட்டிய சிலம்பை குளிர்கிறது. தவளைகள் காமம் கொண்டாடி அடங்காத இரவில் குரல் பல கழலும் கண்களில் எறும்புகள் கவர்க் கீறலில் வெளிப்பட்டு ஆழ்ந்த தூரல் சுரத்தில் உதிரும் மண் ருசியில் பேசித்திரியும் கோரைப்பாயில் படுத்து வெளுத்த துணிப்பொதிகளில் மனிதுகள் விகம்பி எழுந்தன துணி போர்த்தி. உருவுள்ளி வசிக்கும் ஆடைகளில் தன்னார் மனிதர்களின் வாசனைகளை மோப்பத்துடத்தில் வரைந்து கொண்டிருக்கிறான் நார்த்தாள். சுரத நீர் வாசனைகளில் ஒடும் சேலைகளில் காமார் நூல் பிரிந்து சொன்ன கதைகளில் கூறல் வளை கவை ஏறிய நாக்கில் கனவுகளை மோதி கலவிகளில் தோண்றும் பழைய ஆவிகளை அழைத்து அழுக்கு ஆடைகளை உடுத்தி பூராணமேறும் வெள்ளாவி முந்றத்தில் பிளந்த கால்களுடன் வருகிறான் மோகினி.

ரவர்க்கண்ணாடி உடையும் இருட்டைத் திறந்து தவளைகள் அசையாமல் பார்த்துக்கொண்டிருக்கும் மின்னலில் கம்மாய் நீர் கெத்துக் கெத்தென்று அலை

யடித்து இரைச்சவிடும் வான்கருவில் உருளும் தேர்ச்சக்கரங்களை அர்ச்சனை உடைத்து வீசும் ஆரங்களில் சுடர்வீரிய காற்றின் ஊளை. பழுத்தாள் விரல்களில் ஊர் ஆடைகள் பட்டுக் கிழிப்படும் பூராணத் துகில் உடுத்தி கரைமேல் போகிறான் பம்பரையர்களோடு. உடைந்த சிம்மி வெளிச்சத்தில் கீறிய பீங்கான் நுனியில் கரித்துப் புகைவிட்டு சுடர்மேலி நாக்கை நிட்டிப் பாடிய சாட்படை சிரகுவிட்டு கீழ்பாடும் மண்வாசல்.

ஊறுக்குன் புளைவேட்டை மூம்முரமாய் நடந்த இரவில் சிதறி ஒடும் காட்டுக்குள் குழந்தைகள் அமும் சப்தம் கழுதைகளை சோகத்தில் ஆழ்த்திவிடும். எறும்புகளைக் குனிந்து பார்த்த கழுதை முகம் மழைக்கால உணர்வுகளில் வீடுகளுக்குள் தலைநீட்டி வெளியேறும் மனிதர்களின் தடத்தை தொடர்ந்து புளைகளின் வாசனை பயத் துடன் கால் வைத்தது. மணமுறுக்கிய துணிகளின் உவர்வாசம் சரமனால் ஏறியது மெல்ல. புகைவளையும் வெள்ளாவி அடுப்பில் சள்ளிக்கட்டைகள் உருண்டு முனுமுனுக்கும் கங்கு உறைகிறது. சாம்பல் மூடிய இருட்டு. தெறிக்கும் சலங்கை வெளிச்சத்தில் காட்டின் நிமுல் வந்து மதில் புளையை அவைத்தது வேட்டைக்கு. வண்ணார்களும் அய்யனும் கொதிக்கும் அடுப்பில் புளைந்த சேலைகளை ஈரத்துடன் அடுக்கும் உரையாடலில் ஓத்திகை இரவைதீக்குள் பதித்து கருப்பு இருட்டில் வேசி மகன் விதுரனைக் கூப்பிட்டான் வெறுந் தெருவில். கவை முள்ளை காட்டிவிருந்து கொண்டு வந்த வேசிமகன் விதுரன் அடுப்பின் வாயில் தினித்த சட்டாப்பில் கொழுந்துவிடும் காமத்தில் குழிம்நாவுகள் உயிரைத் தீண்டிப்புராண்டு ஒரையிடும் சரசரப்பில் நீலைனி புலரும் நெனிவில் குழி விழுந்த பெரிய கண்களால் எதையோ ஸ்பரிதித்தாள் தவளை இளவரசி.ர் நீலைனி வெள்ளாவி மணத்துடன் நெருங்கி வந்து தொட்டது அவளை. முகத்தில் நீலம்பட அய்யனும் திரும்பிப் பார்த்தாள் தவளை மகனை. 'என் அரசாணி மகளே இன்னும் தூங்கவியா ராசாத்தி.... உன் பொம்மை களை எடு: கட்டு உலர்த்தி தாரேன் கொண்டா!' 'பேண்டாம் போ...' என மனகளை.

நெருப்பில் சுட்ட மண்உருவங்கள் திரெளபதி கோயிலில் அசைவதை உணர்ந்தாள். அங்கு விளக்குச்சரம் போடப்போகும் அக்காளின் கிளியன்சிட்டிகள் இருந்தன கல் வாசலில். மஞ்சள் சரக்கொண்னறை அடுக்கை நாசிமேல் நூக்கந்தாள். பூவுக்குப் பூ வாசனை மாறும் நாசியில் ஊரின் குணமிருக்கும். தெருவுக்குத் தெரு வாசனை பேதமானது.

உவமத்தம்பு நிறத்தில் பெண்களின் சுரதநீர் அலையும் துணிஏறிய நூல் பிதிர்ந்து ஒவ்வொன்றாய் விரல் தடவிக் கோர்த்தாள் சால்வையில். சிலவாசல் வண்ணாதது நூக்ரந்த ரத்தத்தில் குழிலிமுந்த சாயலை கோர்த்தாள் ஊசியில். மண் கூரைகளில் பழக்கும் ஒலை ஓடியும் ஒலியில் கல்தூண் பேசியது. செங்குளவி ஏறிய கம்மந்தட்டை நிரைவுக்குள் சுட்ட மண்பாளை அடியில் பிள்ளைப்பூச்சிகள் சுரமண் துளைத்து குவி சலில் மூக்கு வைத்து கோடுபடும் சக்தியில் கால் வைத்து ரேகை நெளியும் நார்த்தாள் ராச்சோறு எடுக்கப்போனாள். பனை விட்டத்தில் ஊஞ்சலாடி அவளை அழைத்துப்போய் இருட்டில் ஒரு கவளம் ராச்சோறு அவள் கைபட வாங்கி சத்தியம் செய்த நாவிதன் மகன் கழுவன் ஈயப் பானையுடன் அடுத்த வீட்டில் நின்று நார்த்தாள் உடல்பட்ட வாசலில் வாசனையை அழ்ந்து மூச்சவிட்டு மேலந்தெருவில் மறைந்தான். மண்கூரை வீட்டில் புரை விளக்கிடம் நார்த்தாள் முகத்தைப் பார்த்தான் நாவிதன். மழிக்கத்தி வெளிச்சத்தில் நாவிதன் வளர்த்த பூனை வெருகாகி ஒடும் காமத்தில் மரமேறிக் கூப்பிடும் உங்ஙா.. உங்ஙா... என்ற பச்சைப்பிள்ளை கரையும் அமுகுரல் இருட்டில் கலவிகள் துவங்கின ஊருக்குள். ஒடுகள் தாவியோடும் பூனை கஞக்குள் சீற்றம் காமத்தின் மதில் இருட்டில் கால்தடம் பதியாமல் கண் பளிங்கை உருட்டிச் சிரிக்கும் பச்சை பூவாசனை. கால் அகட்டி யோனிப் பூ ஒன்று சுருட்டி தைலக்குமிழில் சுரதங்கள் கூப்பிடும் கருளோசை. ஆடைகளைக் களைந்து மண்புசிய உடல் தொட்டு உடல் நெருங்கி வளையும் நிலத்தடிச் சிற்பங்களின் மோப்பத்தில் நாவுகளை பூமிதொட்டுப் புணரும் கலவி வாசனை.

அமுக்கெடுத்து கழுவிய விரல்களில் தன்ரேகை பாய்ந்து பிளவுபட்ட நாக்கில் சித்திரம் கொண்ட இளவரசி கழிகிறாள் தவணை உருவில். நாவிதன் மகன் கத்தியுடன் போய் பழுத்தானுக்கு முகச்சவரம் செய்து கூத்துக்குப் போகும் நாளில் நார்த்தாள் முகம் தொட்டான் சவரக் கண்ணாடியில். ஏறும்புகளுக்கு இளவரசியைத் தெரியும். அவள் மூச்சவிடும் சவரில் ஏறுகின்றன. சடலி அருகில் படுத்தவாறு வெள்ளாவி நெருப்பைப் பார்ப்பதில் வாசனை பரவிக்கொண்டிருக்கும் பச்சை வீசும் உடல்களின் உப்புக் கோர்த்த அசைவு முனகல். சுடுதுணிகளில் மோகக் கள்குடித்த நெருக்கம் புனைந்த அரவுகள் சீறி விசிறிப் பினையைல் பட்ட ஆடை முறுக்கில் வண்ணாள் நாசியில் யார் யாரோ அருபமாய் அலைகிறார்கள் வெள்ளாவிமேல். வெள்ளிய உவர்மண் பூசிய தலைமுடி ஒன்று

கருகாமல் உருகும் ஈர வெம்மையில் உயிர்படுகிறது உறவுகளில் கருண்டு. பானையில் கொதிக்கும் நீரில் ஊரே பலகுரல்களில் பேசியது. மண்குரல்வளை ஆவி ஏறிக் குலவையிடும் அமுக்குப் பானையில் உவர் ஆடை முறுக்கும் கதைதான் இருட்டில் நறுமணாம் கொண்ட பூக்களாய் புத்து உடையும் யோனிகளில் சிதறித் தெறித்த விடுமணி வடுக்கள் தீட்டுக்கறை குழுமும் பூமி ஆங்காரம்.

வெருகுப் பூனையின் சக்கிலத்தில் ஏறிய அழைப்பு எங்கிருந்தோ அலை. பூனை களின் சுரதநீர் அமுகுரவில் புரஞம் விணத்துமேட்டில் ஒரு ஸ்திரீ தலைச் சூலுடன் வந்து பானைவயிற்றில் பேசும் பிறவாத சிகிவிடம் பேசி கிணத்தில் தெரியும் வளத்தில் மான் மடுவைத் தொட்டு அதன் பாலைப் பீச்சி பூனையிடம் நீட்டி. தன் பாதையைத் தொடர்கிறாள்.

சுவர்களில் நீர் சுவரிற்று. சிம்னி விளக்கில் சுற்றிக்கொண்ட மழை ஏறும்புகள் அருகில் கொம்பில் வைத்த நூறு பட்சிகளை எடுத்து ஒவ்வொன்றாக வெளிச்சத்தில் வைத்தாள். நாவிதனுக்குள் மறைந்திருக்கும் சவரக் கண்ணாடியில் ஆந்தையின் மூச்ச கத்தித்த குரல். கடர் மெல்லத் தொட்ட பட்சிகள் கூரி ரெக்கைகளை அதைத்து நிறங்களை உதிர்க்க படர்ந்த உலகம் வேறாக இருக்கும். ஏறும்புகள் தலைமுன் கொடுக்கை நீட்டிக் கடிக்கும் ஆசையில் பட்சிகள் மேல் இச்சை கொண்டன. இன்னும் அவள் நாவிதன் கண்ணாடியை அகற்றாமல் இருப்பதில் தனியே ஒடும் பார்வையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. மண்பட்சிகள் உயிர்பெற்று அழ்ந்த பலபுலத்தன ஆகி சிறைகை விரித்து விளக்கைச் சுற்றிச் சூழலும் நீலத்தில் மிதந்து கீழே மேலே ஏழும்பின நீந்தி. பட்சிகள் இறுகுள் உரகம் பாதையில் கழுவன் சவரக் கத்தியுடன் வருகிறான். இவ்வேளையில் கடரில் மெல்ல நீலாளியாகி குளிர்நீலச் சிறுகுவெளி எடையற்ற பறவைகள் ஒன்று சேர்ந்து பல வளைவுகளில் திரும்பிச் சூழலும். முக்கோண வடிவத்துள் சுற்றிச் சுதாரித்து வந்தன அடுத்த சுற்றில். நாலாவது சுற்றில் சிதறாமல் வடிவம் மாறும் நீல வெளிக்குள் யார் இருக்கிறார்கள். சிதை வதும் வடிவம் கூடுவதும் பட்சிகளின் பாதை யில் மறைமுக வாசனை செல்லும். விளக்குச் சிமிழ் மஞ்சள் இறுக்களூடன் மனம் குவிந்து பட்படத்து எல்லாப் பட்சிகளின் குரவிலும் பேசியது. ‘எங்கிருந்து வருகிறீர்கள் வடிவத் துக்குள் வடிவம் சேர்வதை யார் சொல்லித் தந்தார்கள்’ என்றது கடர் நாவு தன் உடல் நக்கி பறவைகளுக்கே உணரமுடிந்த பாதை களே தன் அகப்பளிங்கிலிருந்து கந்திகளாக நார்த்தாள். சணல் பிரியும் மணலும் பறவை

வெளிப்படுத்திய கருப்பு எறும்புகள் பின்னலான மாற்றுப்பரப்பில் கண்ணி களாகப் பின்னி வரைந்து செல்கின்றன வேகமாய்.

சடரை மூடிய சிறு நிழல் பொம்மை களைத் தூக்கிச் சென்று தவளைக்குள் மறைந்தது. கண்ணாடியில் தூங்கிக் கொண்டிருந்த தெருக்களில் இருந்த சாயைகள் நார்த்தாளின் துயிலில் பெரிய பெரிய பாந்களை வைத்து நடந்து வரும். கழுதைகளின் மொனமான இருட்டு. புலம்பும் விருட்சங்கள் வாசனை வீசி ஊடுருவும் இரவு. வெளியிலிருந்த பட்சிகள் களிமண் விரல்களில் அசையும் நாவுகளை நீட்டி வரியும் கண்ணாடியில் தீண்டியதும் சேவல் அமர்ந்திருந்தது நீலமும் சிவ்யாமாக எரியும் இறகுகளூடன். ஊரைத் திறந்த உவர்மண் வாசனையில் பேய் பிடித்த புளியமரங்களில் அரளிப்பான இருட்டு கவிந்து கிடக்கும். காய்ந்த கொப்பில் கள்ளி ஒடித்து சூடு கட்டும் காங்கள் ஆற்றோர மீன்டாகம் கல்லில் நீர் சலவக்கும் ஒரை கேட்டு அடியில் சதாவும் அலைகளை நெங்கு கொண்டிருந்த தவளை இளவரசிக்கு முத்து மாலை திருடிய காக்த்தின் நிழல் பார்த்து திருமஞ்சன அறையில் கூச்சலிட்டாள் கிழராணி, காவலர்கள் காகத்தை விரட்டி வரக்கூடும். நாவுள் ஆலமரத்துப் பொந்தில் ஒளிந்து வைத்த சவர்க்கள்னாடி திரும்பிப் பார்த்தது முத்துமாலையுடன் வந்த காகத்தை.

பகல் குனிந்து ராணியரின் பட்டுகளை முறுக்கும் மணல் விரிப்பில் உலர்ந்த கழுதையின் சோம்பல் அந்தப்புரத்தில் இருந்த பட்டாடைகளில் பதியும். கண் தூரத்தில் படிக்கிற உருக்களை துடைத்து வாசனைகள் ஏறும் உவர்மண் பார்வையில் மணலை நூலாக்கி முடிவிலா சால்வை நெங்து கொண்டிருக்கிறாள் தவளை இளவரசி, மோனத்தில் சுவர் ஓரம் நின்ற வாறு சிம்னி வாந்தரில் முகம் நீட்டி நெங்கு வரும் சால்வையில் மறைந்துபோன பொம்மைகளின் சுபாவத்தில் பழக்கும் காலத்தில் கழுதைமேல் நூல் கொண்டு போன சுத்தாடிகள் காற்றில் அலையாகி இவ்வளவான இழைகள் பிரியும் ஊயர்களின் அமுக்கு வாசனைகளை தவளைகளிடம் கொடுக்காத்தாள். யாரும் இல்லாத இடத்தில் நகரும் அமுக்குச் சால்வை தோன்றி பேசியது. அதில் கீதாரிகளின் ஆட்டு ரோமம் வரையாட்டின் மூச்சகம் கம்பளி உரோமத்தில் விடியலான பனியும் ஊதைக் காற்றின் உளறவும் நிறங்களாக உலர்ந்த நால் கழுமக்கூத்தாடியின் அமுக்கில் புரட்டிய பூமுலும் கோர்க்கிறான் கோர்க்கிற இழைகளூடன் வேறாக வெளியில் பேசியது. இதற்கு இரண்டு மணல்போன பொம்மைகளின் பாதை விரட்டி வரக்கூடும். நாவுள் ஆலமரத்துப் பொந்தில் ஒளிந்து வைத்த சவர்க்கள்னாடி திரும்பிப் பார்த்தது முத்துமாலையுடன் வந்த காகத்தை.

யிட்ட உதிர் இறகும் இலைகளில் மறையும் பொழுதுகளின் அடுக்கில் பின்னாலாகும் சால்வையிது, கதைக்கொரு நூல் எடுத்த ஆச்சிக் கிழவிகளின் சீலைநூல் கிழித்து பொத்தலை வெற்றிலைக் களையில் தீராமல் காரிய புகையிலை வீச்சத்தில் நெய்து வந்துள் புதிர் நிழல்கள் படிந்த சால்வையை. கிழிந்த சேலைக்குள் பருவப் பெண்விட்ட கெனாடை மீன்கள் கழிந்த நூல் எது? முட்டுத் துணிக்குள் நாறும் வாழ்வுக்கு ஊத்தைக்குழியில் மன் எடுத்து உதிரப் புனலில் நூல் எடுத்து உருக்கிச் சேர்த்த சால்வையில் சமூன்று குருமெதுவெளக் குழம்பும் நூல் பிரித்தாள். எசில் தொட்டு இழை முடித்தாள். பொம்மைகள் சிதைந்த சால்வையில் பிதிரந்த நூல் நீரில் அலையாகி தொடைச் சதையுடை பிளந்த மீன் கண் ஒடும் கரதீர்ப் பாதையில் சால்வை நெனியும் அருவுரு தவழ்கிறது. அதில் முங்கிய நாவிதன் நுரையீரலில் பீங்கான் சவரக்கத்திகள் நொறுங்கி மீன்செதிள் அலையும் முகக்கண்ணாடி கவிழ்ந்த சால்வை.

தவளை உடல்களைந்து உலர்த்திய சிம்னி வெளிச்சத்தில் சொரி சொரியாய் நிறம்போன செதில் காடுகள் அரையும். தவளை விரல் பதியும் நீர்சலம்பல் தறியின் குரலாய் கேட்டு ஆடைகளில் முகம் புதைத்து சால்வையின் விநோத முகத்தில் விழித்திருந்தாள் நார்த்தாள். நிறம் அழிந்த ரால்வைமேல் தவளைத்தொலி படர்ந்த இரவு நெடிக்க தன் குஞ்சுகளைத் தறிமேல் சிதறிவிட்ட குரல்வளைச் சுருள் ஒசை நூல் வழிகளாய் தீரியும் மன் அரித்த பொம்மை களின் விரல் நகங்கள் கூர்ந்த நீலம். சால்வையில் முகம் வைத்து கவாசித்தாள் நார்த்தாள். செம்பட்டை நிறக்கண்களால் திரும்பும் பொம்மைகள். இவ்வேலை ஜன்னலைத் திறந்துவிட உள்ளே சாயும் நீரில் தறியில் நீந்தும் பொம்மைகள் முகத் தில் சுருங்கிய பசி மயக்கம். கண்தாளா மானாள் நார்த்தாள். காதுகளை அசைத்து அண்ணாந்து நடுங்கும் நாவித மகன் உதடுகளைத் திறந்து வீசிய நாவகள் பிளந்து ஒட்டும் மன்வேருடன் உருமாறும் பூச்சி உடல்கொண்டாள் நார்த்தாள். பாலத்தின் குரல்களில் நீரில் துயர ஒசைகளைக் கேட்டாள். அதிர்ந்து பாயும் உணர்வுகள் ஈர்த்தன பாலத்தை. எட்டிப்பார்க்கும் சிறுவர் களின் நிழல் குனிந்திருக்கும் பாலத்தின்மீது தேய்ப்பிறை அழுத்தமான இருட்டில் களையும் சாயல் கொண்ட உருவங்கள் நீரில் அலையையாய் உருமாறிவிடும். கருநீரில் உடைந்த நிலவு நுரைபொங்கி நெனியும் புலம்பல். தவளைகள் பதியும் கனமான இரவுக்குள் விவந்த இசை நாவகளை வீசிப் பிளக்கும் முகவீணையின் நாவுகளை

நீருக்குள் அலைவது யாரோ. பாலத்தின் ஆழுத்தில் அமர்ந்து நாவிதன் வாசித்த முக வீணை கனமான நிலவை நகர்த்திச்செல்லும் நீர்பாதையில் மூச்சு கருள்கிறது அரவு களாய்.. பாலத்தின் மூன்று கண்கள் என்னேரமும் பாய்ந்து கொண்டிருந்த நீரின் இயல்பில் பாசிபிட்து கருத்துக்கிடந்த சால்வை மெல்ல ஜலத்தில் இறங்கி கண் பாலத்தின் அருகில் போய் கரும்பாசி பேச வதைக் கேட்டாள் பாலத்தில் காதுவைத்து. கண்ணுக்குக் கண்பாலம் அந்திய ஒல். எந்தப் பக்கமும் அதிரும் பிரக்ஞைகளுடன் விதியில் ஒசை எழுப்பி தீசைகளில் தூாவி நெனியும் நுரைக்குமிழ்களில் நிழல்கள் உருண்டு ஒடுகின்றன ரவியத்தில். எல் லோரின் நிழல்களும் பாலத்தின் கண்களில் உருண்டு சுழன்று ஒடி ஒடித் திரும்பி முளைக்கின்றன மாயத்தில். ஒரு குழிலில் நார்த்தாள் தன்னிழல் காண பொம்மைகள் அதிரவுகளுடன் பறந்து செல்கின்றன விண்மேல்.

பாலத்தில் ஓணான்கள் கடித்த நார்த்தாள் உடல் மாறி வந்த நிறத்தில் மண்புத்து பூசி பலவைகை மருந்து மாயம் பார்த்தாள் ஆச்சிக்கிழவி. அந்த ஊர் பால் உள்ள மயங்களின் கொட்டுக்கள் அடியில் ஓணான் மறைந்து கொண்டு நார்த்தாளைக் கூப்பிடும். பொம்மைகள் ஒளிந்திருக்கும் கோட்டையிலும் சற்று ஊர்களிலும் சாணாங்குளக்கரை அரசரமரம் ஆலமரத் துடன் பின்னிக்கொண்ட இருநிழல் ஓர் உயிராகி தாயம் விளையாடிப் போன மாட்டுக்காரப்பிள்ளைகள் நார்த்தாளின் முடிவிலா சால்வை நெய்யும் இரவுக்குரல் கேட்டார்கள். ஜன்னவில் எட்டிப்பார்த்தால் தூங்காமல் விளக்கு ஓளியில் நூல் ஒடும் பாவுகளில் நகங்கள் பனிச்சிட சால்வையிடம் பேசினாள் நார்த்தாள். குழந்தையில்லாத பெண்கள் அவளிடம் கிழிந்த துணியும் அறுந்த நூலும் வாங்கித் தொட்டில் கட்டி மண்பொம்மைகளை ஆட்டிவிட்டு பலனிற்த துணிகளும் மனிகளும் கட்டி ஆடவிட்ட வெண்கல ஒலி சுழன்று மரங்களில் சற்றிக்கிடக்கும். அங்கே நார்த்தாள் தனிமையில் தவளைத் தொலி உடல் உறித்து ஏறும் காற்றின் குளிர்ச்சியில் தொலி யில் சரக்கும் கைலங்கள் பிழிந்து சால் வைக்கு உயிர் ஏற்றிக்கொண்டிருந்தாள்கள். அதை யாரும் பார்த்துவிடக் கூடாது.

துவரைமார் உருவும் பருவத்தில் இரு செடி பிழுங்கி காய் தின்ற பால் வாய்ஷூரம் கசிய சாணாங்குளத்து திரெளப்பைதைக்கு தொட்டில் கட்ட ஸ்திரீகள் வந்தார்கள் உச்சி வேலை. வரப்பில் நீர்முள் புத்திருந்தது. சங்கம்புதருக்கு மேற்கே பட்டத்தம்மா ஊருணியில் தேங்காய் நீராய் இனித்த

அந்துவானத்தில் குணகந்தரி பொட்டல் பச்சேரிப் பிள்ளைகளோடு அலாக்கல் விளையாடிப்போன தடத்தில் துவரங்காப் தொலிபார்த்து வந்த முனி அடித்து விலையானாள் மலட்டம்மா. இது நமக்கு ஆகா தென்று வழிநெடுக புல்லாற்றுப் பச்க்கள் சொல்லியும் கேளாமல் ஊருணிக்குள் தூங்கும் நீரில் முனி பார்த்து அரிச்சல்பட்டு பயந்து போனாள் குணகந்தரி. காய்ச்சரல் வந்து வருத்தமடைந்த இருட்டில் தொர மக்கா சாவடியில் வண்டிகட்டி கோட்டுப் புரு சமாதிக்குக் குணகந்தரியைக் கூட்டிப் போன அரங்ப்பளி, பழுத்தாளி சலங்கை கூடவே வல்லுவதைக் கேட்டான் காட்டில். வண்டியில் உசார் இல்லாமல் கிடந்த அக்காள் அருகில் தவளை இளவரசி கோட்டுரில் மண் எடுத்துப் பூரினாள் கைகால்களில். சாமாதி மண் வெளிச்சத்தில் மொட்டைக் கிழவன் வண்டிக்குப் பின்னே பூச்சிநாயுடன் நடந்து வருவிறான் நிர்வாண மாய்.

பாறைகள் மேடும் தாவுமான வீரார் பட்டிப் பாதையில் பணைகள் கலந்த நிழலில் அக்காளின் மெலிந்த உரு மேல் நகரும் பருந்து பார்த்து சுற்றியது. அங்கேயும் பாறையின் நிறத்தில் யாரோ ஓளிந்திருக்கக் கூடும். சரல்காட்டுப் புஞ்சையில் பருத்திச் சளை வெடித்து ஆடிக்கொண்டிருந்த காற்றில் வில்வண்டி சக்கரம் மரக்கில்லாமல் கரகரத்துப் பாறைகளில். கமலைக் கின்று மென்மொய் நீர்பதிந்த சார்த்தில் குண கந்தரி சாயல் பார்த்து கோட்டுர் மண் முடிந்த அக்காள் சேலை முந்தியில் ஆவி ஏறிய உள்ளுணர்வு. மடிப்புமலையேறி மேலிருந்த கல்புலம்பும் இருட்டில் மொட்டையைக் கிழவன் புல்முளைத்துக் கிடந்தான். மலையிலிருந்த ஆலஞ்செடி இலையில் ரேகைபார்த்து தீபம்போட்டு அழுதாள் கடல். பாறையில் தங்கினார்கள். இனி போவதற்கு அமணன் வழிவிடாமல் மறித்து தவளை இளவரசியிடம் முனுமுனுத்தான். காட்டுச் சாவடியில் உளி அடித்த பதுமையில் கிழிந்த மூலவாசனை நுகர்ந்தாள் நார்த்தாள். கிழக்கே தலை வைத்து கண்ணயர்ந்த நேரம் மாடு பெருமூச்சு விழும் ரப்தம் கேட்டு வண்ணாத்திக்கல் பாறைப்பிள்ளை கணைந்திருந்த கல்நார் உரிந்து ஓடியது. அதில் நீர் எடுக்கப்போன தவளை இளவரசி மகர மீன் ஓடிய பாறையில் நெனியும் வெளிச்சத்தில் பெண்ணுடைய வாசனை காட்டில் பரவி வந்தது. அது அக்காளின் சபாவத்தில் கரையும் நீர் ஒரு கண்ணாக மாறி வாசி மலையானது. மறைவாக யார் இருக்கக் கூடும் மகரமீன் உருவில். வாசிமலையில் யாருமே இல்லை. சுவரேராடு செதுக்கிய மகரரேகையில் அம்மணச்சிலை. ஆடகள் வரக்கண்டு நீர்ச்சத்தம் மேற்கே கேட்டது.

அங்கிருந்து நடுமலைக்குச் சென்று அங்கே கோரையுத்தில் மீன்சிலை வெட்டிச் செதில் செதிலாய் புல் அருகில் நீர் ஓட்டத்துடன் அவள் நெற்றியில் ஒரு பகம்புல் வைத்து இரக்கத்துடன் விரலால் தொட்டு மூடிய இமைகளில் காயும் ஜூரவேகத்தைத் துடைத்து மயில்பிஞ்சுத்தால் உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை ஸ்பாரிசித்து திரும்பிய தோகைக்குள் மயில்பீலியர் திரும்பிப் போயினர் யார் கண்ணிலும் படாமல். அருப்பாய் இருந்த கோரையுத்து முனியைக் கண்ணால் பார்க்க முடியவில்லை.

செம்பாறை உதிரும் ஓலிகேட்டு புல் வளராத சமதள மேடுமேல் தவளை இளவரசி நெய்த சால்வையில் குணசந்தரியைப் படுக்கவைத்து வேறொரு நூல் கண்டுகளை ஊதி ஊதி கபாவத்தில் ஒடும் நிறங்களை உருட்டி பித்தத்தில் களைந்த நூல் ஓடியது. யாரும் அறியாத சால்வையில் அக்காள் தூயில்கிறான். பாறைகள் குவிந்து கிடந்த இடத்தில் சால்வை நிறம் வாரணை களாக தண்ணீரில் கரைந்து உருவங்களை வெளிக்காட்டி மிதந்தது. கீழே போன நார்த்தாள் கரைக்குடிக்கையில் நீர் எடுத்து குணசந்தரி உதட்டில் ஒரு சரங்கை விட்டாள். அந்த நீர் சலம்பி எதையோ பேசியது உள் நாவில் இறங்கி. உதட்டில் காய்ந்த தொனியில் ஏதேதோ பிதற்றினாள் சால்வையிடம். அது காற்றில் மேலேறி அணந்து பனங்கந்தலின் ஒரையில் மெய்மறந்து கவாசித்தது. கீழே சால்வையில் பின்னிய சிறுமணிகள் குரை இருட்டில் பட்டுக் கரையும் மருந்தாக ஓலித்த துக்கமான சொட்டு சொட்டான ஒரையை குணசந்தரி ஜூரவேகத்தில் பருகினாள். சால்வை மெல்ல அலையானது. சிறிய வெளிச்சமாகி வந்த பாறைகளில் படிந்திருந்த அமணீர் சிறுபெண்ணின் சால்வையில் நெய்த கபாவத்தில் தொனித்தார்கள் உயிர்களின் திவ்யதொனியை. நீலம் ததும்பி மேலேறிய கல்படிகளில் ஒல்வொரு எட்டாய் அரங்ந்தர் செல்லக்கூடும்.

பகவாடைகொண்ட சால்வை அலையின் சப்தம்பட்ட மலை உச்சியில் நின்று அங்கே மரம் நிழல் இன்றி மழை நீரைச் சொரிந்து கொண்டிருந்தது. சால்வையில் தூறிய மழைத் திவலைகளில் எல்லா உயிர்களின் ஜீவதொனியை நார்த்தாள் கேட்டாள். பிஞ்சத்தவளைகள் பச்சைத் தொலியுடல் நெய்த பிளந்த நாவுகளில் பின்னிப் புனையும் சால்வையின் ஸ்பாரிசம் பட்டாள் குணசந்தரி. அதை உடல் முழுவதும் சீவரப் போர்வையாக்கி போர்த்தினாள் குளிரில் நடுங்கும் அம்மண்ருக்கு. அவர்கள் திரைகுழ் சால்வை விலகி அதை மணிகளின் ஒலி களாக பின்னித்தருகிறார்கள் தவளை

இளவரசியிடம். சின்னங்கும் உயிர்ச்சால்வை சருட்டில் ஒளிந்திருக்கும் தவளை இளவரசி.

குணசந்தரி சீக்காய் கிடந்த அமைதியில் சிலந்தி வெள்ளிவை விரித்தவாறு நெய்து கொண்டிருந்தாள் நார்த்தாள். வலையை ஊடுருவிய குணசந்தரி கண் நாவற்பழுமாய் கரிந்து ஓட்டியது தங்கையை 'எங்கூடவே இருப்பியா இளவரசி...' மண்சவர் குடைந்த சுரும்புகள் இறகில் அதிர்ந்து ஜன்னலுக்கு உள்ளே வெளியே போய் வளைந்தது. அக்கா கண்களில் நீர்த் துளிகளைப் பார்த்தாள். இருவம் பொருந்திய பார்வையில் தனியே யாருமில்லாத கூரைவீட்டில் இமை மூடாத கண்ணீர் பீழைக்குழியில் தத் தளித்தது. அக்காளின் கண்ணீருக்குள் இருப்பதான் தோற்றம். பளிங்கு வெதும்பிய நீர் கண்ணத்தில் புரண்டு கழுத்தில் இறங்கி

பாயில் மறைந்தது. சிறுமிகள் நடமாடும் பாதங்களில் அக்காளின் விதவிதமான மென் காலடி வாசனைகள் குருது விரல் களில் பதிவுமாறாத கைத்தடம் பதிந்த சாண ஏரு பின்சவரில் ஈரம் உலர்ந்து கொண்டிருக்கும். இருளில் தூண்டப்பட்ட விழிகளை உருட்டினாள் குணசந்தரி. இன்று அவள் சினேகித்திகள் பள்ளிக்கூடம் விட்டு வந்து அக்காளின் கைபிடித்து மருகிப்பிரிந்தார்கள். அக்காளின் புஸ்தகங்கள் உள்ளே மடித்து வைத்து கிரக்நிழல் கூட்டத்திடையே கழுதை கள் சாம்பல் பின்த முக்கின் சுவாசம். அவள் சினேகிதி அழுவதை ஒளிந்திருந்து பார்த்தான் அப்யன். இருட்டில் நிற்கும் அப்யன் அக்கா படுக்கை ஓரம் மூலிகைச் செடிகளை வைத்தான். அவற்றின் மயக்கத் தில் கந்தரி எதை எதையோ இலையிடம் நோக்கினாள். சாம்பல் உதிரும் மேகங்



களுக்கிடையே காய்ச்சல் வந்த நிலவு அகலமாய் விரிந்து தன் ஆடைகளை அலிப்பது தலையாட்டில் நெருங்கிப் படுத்து உறங்கியது. ஜூரத்தில் அவளைத் தொட்ட நிலாச்சரீரத்தில் கதகதப்பான கருங் கொங்கை பொங்கிய அமிர்தப்பால் கட்டு முன்கொள். சீக்காளி உடல் பரவிய நிலவின் சாம்பல் மூடிக்கிடந்த இரவில் கணமான மூச்சவிட்டாள் சுந்தரி. ஏங்கினாள். என்ன ஏதென்ற தவிப்பில் ஆழ்த்தும் சரீர நிலாவின் சூட்டில் வெதுமியிப்போர் மாயம் ஊற்றில் சுரந்த பால் பருகிய வாயின் கடையோரத்தில் ஒருதுளி ஒளியைக் கண்டாள தங்கை நார்த்தாள். இவளிடம் தொடாமல் மறைந்த சரீரத்துள் கரைவதான மெலிவு.

ஸ்தீரீ ஜாடை உயிர்பெற ஜனனத்தில் தொடங்கிய திரெளபதி கோயில் கிணயஞ் சிட்டியில் தீபம் போட்டு மகள் ககப்பட வேண்டிய சாயந்திரம் சரிந்து மங்கி இருங்ட தைலத்தில் எரிச்டர் ஏரியில் மிதுந்து இருட்சிலம்பை அணிந்த கால் களுடன் வந்தாள் திரெளபதி. மண்களை நெனிந்து குணசுந்தரியைத் தொட்டது ஒரிந்த் புஸ்பராகக் கல் புதித்து அக்காளின் சின்ன மூக்குத்தி கதிர் நடுங்கி திரெளபதி முகம் பூசு தொட்டது. கோட்டுரில் எடுத்த மண்ணில் அவரை விதை பதித்து வரல் எடுத்தாள். அக்காளின் கண் இமைகளின் அடியில் கருத்திருந்தது காய்ச்சலின் வாட்டம். எதையோ நினைத்து சாம்பல் நிறும் அடைந்தாள். அவள் பெருமூச்ச கண ணாடியில் படிந்து உள் சென்ற நார்த்தாள் அக்காவுக்கு கடுகஞ்சி ஆற்றி நெற்றியைத் தொட்டு தலையை நிமிர்த்தி உதட்டில் ஊட்டினாள். சிறு அளவான நம்பிக்கை போல ஒரு மிடறு பால் இறங்கி தொண்டைக் குழியில் சுவைப்பட்டு உயிர்த்தாள் குணசுந்தரி. அவள் உடல்மீது நகரும் ரோமச் சுழியில் மயங்கி மறைந்த பச அண்ணாந்து அழைத்தபின் இரவில் சுவரைப்பிடித்து எழுந்து நின்றாள். வெளியில் சுவாதீளம் இழந்த இருட்டில் கணவத் தாவரங்களைக் கையிலேந்தி நிர்வாணத்தில் சாம்பல் பூசிய நிலவு சரீரத்தில் பழுத்த ஊளைகளை நாய்கள் பூசி அந்தரங்கமாய் சூடிவந்து நக்கி அவள் சாம்பல் உள்ளே சிறுமூட் ஒளித்திரள் காளை ஸீசி ஒடுகின்றன பூச்சிநாய்கள். மூலி கைக் கற்றைகளில் பூத்த நிறம் பல சிதும் நிலாச்சரீ யுவதி ஒரு வண்ணையாத்தி உடல் மேல் மோப்பங்கொண்டு வீசினாள் கணவத் தாவரங்களை. அவிழ்த்த கூந்தலில் மூடிய அரை நிலா மூச்சவிட்டு கீழ் தாழ்த்தி தரையில் உரகம் வேகத்தில் தொட்டதும் ஜூர வேகத்தில் பழுத்து எரியும் தன்யங்களால் பால்ஊட்டி சினுக்கி முகம் வெட்கி நெனிவுச் சரியலை மூடிச் சென்றது புதிர்நிழல் கண்டன். திரும்பிப் பார்த்தாள்

ஜூர கண்ணியை உடையவிழ்ந்து உடுத்த சந்திரன் மனித முகம்போல் நீரில் கரைத்த மூலிகைச் சிரட்டையை ஏந்தி அவள் உதட்டில் ஊட்ட பச்சையும் பாசி ஓளியுமாய் கக்கினாள் காடுகள் கருளா.

தன்னைச் சினேகித்த மயில் சந்தோஷ வார்த்தை உதிர்ந்து அதில் எறும்புகள் அங்கும் இங்கும் ஓடி ரோகி ஒருவன் கைக்குள் கற்றும். கூண்டினின்று பின்து பாக்கும் மண்பட்சிகளைக் கண்டாள். பட்சிகளின் கூடும் அதில் குஞ்சகளும் முட்டைகளும் பாவாக்குஞ்சகள் உள்ள புதரில் ஊமங்காடை அலறியது. வெளியில் வாடைக்காற்று வீப் புலம்பியது. கால்களை உரசிக் கதவைத் திறந்து தொழுவில் கட்டிக் கிடக்கும் ஊற்றுப் பகவிடம் சென்றாள் குணகுந்தரி. அவளை அண்ணாந்து முகம் வாடி ஈரமுச்சவிட வசப்பட்டு நின்ற காற்றில் நிலா பால் துவங்கி புல் மேல் அசைந்தது. பசமுகம் கரைந்த இருட்டில் கம்மாய் விரிந்து ஒர் சிலம்பெள நீரில் அதன் நிழல் மறுபிலம்பாய் அசைய உள்ளே அரவுகள் நெனிந்து சொர்ன உடல் கருட்டி மோகித்த மயக்கத்தை அடைந்தாள் குணகுந்தரி. கோரைப்புல் வளைந்து சிலம்பை மூடி இருட்கோடு கோடாப் மூலைந்த சாஸ்ப களின் ஒடிந்த காய்ச்சல். சிலம்பை உரகம் நீரில் சிளர்ந்த கடல் சிலம்பை உயிர்பெற்று சிழவன் சங்கரதாஸை எழுப்பியது ரகசியமாய்.

உறக்கத்தினுடே குழந்தைகளும் நோயாளிகளும் சினுங்கும் ராத்திரி அமைதியின்மையில் புரண்டது. கால் தரையில் உரகம் சப்தம் கேட்டுவிடாமல் நடந்தாள். முந்திய நாட்களில் வந்த இருட்டு அவளைத் தொட்டு வந்து உள்ளே செல்லும். தரையில் கால் பதிவுதில் கூசியது.

பனிக்கூரை நடுங்கி வெள்ளி மறையும் வானத்தில் உயிர்போன்ற இருட்டு பிரியும் வெளிச்சத்தில் தன் உடல் கூசி சுவரிடம் போளாள். அடுக்குப்பானைகளில் புதர் கோரைகள் தலையைச்சத்துப் பரவிய மயக்கத்தில் பூனை மறைந்து திரிந்து அவள் கால்களை உரசி சோகத்தில் கருண்ட வாலைக் கொண்டு சிம்மி அருகில் குளிருக்குக் குள்ளிக் கிடந்தது. மங்கிய மனபிம்பார் குணகுந்தரியை நெருங்கி தீரா அவை வசத்தில் மய்ப்பறைகள் கிளர்ந்து சுழல் வதைப் பார்த்தாள். மயக்கத்தில் சொருகிய கண்களால் இமை புடபடத்துப் பேசியது. தவளைகள் சொர் சொரக்கும் நிலப் பாறைகள் பிளந்து பட்சி ஒன்றின் அலறல் தெருவில் கேட்டது. அக்காள் தூக்கத்திலும் நார்த்தாளை ஒட்டிக் கொண்டு பயந்தாள். படபடக்கும் சிறகுகளுடன் பட்சிகள் வெளியை விரித்துப் பரவிய நிழல் கழலும்

தரைப்படகுகளாய் சுற்றிவரும். அவர்கள் இருவரும் ஒருவருக்கும் தெரியாமல் நடந்து போகிறார்கள் வண்ணாக்குடியைவிட்டு. தெற்கில் திரெளபதி கண்தாளமாகிச் சிவந்து எச்சரிப்பது தெரிந்தது. வண்டிப்பாதை தேய்ந்து கிடந்த கருக்கிருட்டில் வெளிச்சம் கூட இல்லை. சிறுவெள்ளி போட்டிருந்த ஓளியில் தயங்கி நடந்தார்கள். கனிகள் காட்டில் பழுத்து உதிர்கிற சாம்பல் வாசனையில் சூதிர்கால மேகங்கள் மண்திட்டுகளாய் அடுக்கிக் கூடந்தன நகர்ந்து. தாகம் அடங்காமல் கனிதேடிப் பறக்கும் பழுந்தன்னை பேளவால்கள் குரல் கொடுக்கும் வாசனையில் நூற்றுவகை கனிகரிந்து நிறங்கள் ஊறித் தித்திக்கும் பட்சி அலகு களின் ஒலி. விவந்திருந்த மரக்கணிகள் மஞ்சள் விவையுடன் கீறுகின்றன தொலியில்.

சாம்பல் தவளைகள் உதிர்க்கும் தொலி உலர்ந்த வானத்திலும் நீலமில்லை. மையை அரைத்துப் பிகபிகத்து கருக்கிருட்டு. ஆனால் பாதை தெரிந்தன கால்களுக்கு. சிதறிய சாம்பல் வெளிர் மண் பார்வை கொள்ள முரலும் தவளைகளின் நீர் முயக்கம். இரவின் ஜனனல் வெளிதிறந்த குரல் கோடுகளில் மாநிமாறிக் கதறும் தவளைகள் கவர் பதுங்கும் அரவம். நார்த் தாள் மண் சிலம்பை நாவு நீட்டிடச் சரிந்து வந்த முதல் விண்மீன் உச்சிவரை தொட்டு விழுங்கிய அநரம் குரல் கந்தியது. ஏகாளிப் பெண் திறந்த காட்டில் ஏரியில் அக்காள் நிழல் சிலம்பை பூணி மதிந்து மதிந்து விழுங்கிய நீர் அடுக்கில் புலனாகாத கடல் சிலம்பைகள் ரகஸியத்தில் புதிரான சபாவத்தை தவளைகள் கொண்டிருக்கும். நில வெளியில் இருந்த கழுதை நிழல் மறையவில்லை. மிருகவாசனையில் உயிர் வைத்திருக்கும் இருப்பின் மர்மத்தை சார்ந்த வண்ணார் வீடுகள் உயிருக்குள் இருங்கும் தூக்கமான கமை ஏற்றிப்போன பொதிகள் புரண்டு துலங்கிய தூய துகில் உருவெடுந்த உவர்மண் வெளிச்சம்.

காடுபோய் வெருகு பார்த்து எலந்தைக் களி பறித்து முள்கீறி ரத்தும் துளிர்த்துக் களன்றிச் சிவந்த தவளைப்பெண் கரடும் வாடிப் புலகாய்ந்த சரளைக்காட்டில் மேடேறி செடிநிழலில் எறும்புகள் அலை வதைப் பார்த்தாள். மயக்கத்தில் சொருகிய கண்களால் இமை புடபடத்துப் பேசியது. தட்டாண் பறந்து மழைக்குறிப்பை காற்றில் வரைந்து. ஊருணிக்குள் நிற்கும் மரத்தில் துளிலும் பலநிறத் துகில் கிழித்து தொட்டிலிட்ட கல்சிக்கக்கள் அசையும் மூலத்தில் கீறல் ஒடும் காடு. தாவரங்களின் அடியில் பாரும் வேரும் கல் நடமாடும் துளைகளில் நீர் பதுங்கி கரந்தது. உடையாத மண்சிலம்பையில் நூறு நூறாய் வெண்கலமணி களிமிபேறி பாசி கக்கும் கந்த ஓலியில் வெட்டிய பேர் உரு வந்து

பாறையில் நிழலாடியது. திரும்பிவராத பெண்ணுக்கும் பேர்வெட்டிய வெண்கல மனி ஓலித்து ராவிருட்டில். வண்ணான் வீட்டுக்கு ஒரு வெண்கல மனி கொடுத்து முட்டுத்துணி எடுத்து மாற்றுக் கொடுத்த பிள்ளைக்கொடி சுற்றி பேறுபெற்ற பெண் னும் இருந்தாள் சிலம்பை தோட்டு. பழுத தான் மந்திரித்த சலங்கையுடன் அறுபது மனிகள் வீட்டுக்குள் இருட்டிக் கிடக்கும். அந்தப்பக்கம் யாரும் போகாமல் இருக்கவும் மூலிகை வைத்து மனிக்குள் சங்கரதாஸ் ஏடுகளை அறுத்து கூத்துமொழி கரந்த கூரைக்குள் மரப்பெட்டி கருத்திருந்தது.

நாணல் குருவிகள் பூவுக்குப் புகண்ணாடி பார்த்து தாதுநீர் உறிஞ்சிய அலகில் வாதிட்டது நார்த்தாளிடம். திரெள பதி விளக்கு செவ்வரக்காய் அரைந்து. அரளி இலைவாசம் பூக்கட்டிப் பார்த்து கோயில் பொந்தில் புராக்குஞ்சிக்கு வரரு வைத்தாள் குணசங்கந்தரி. கழுதை ஏரு வாசனை மூத்திரம் காய்ந்த பச்சை மன்ன கலந்த காற்றில் கவர் ஓரமோனத்தில் கண்கொட்டாமல் கழுதைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவற்றின் முகபாவுத திலுள்ள சாம்பல் தொன்மை விழிகளில் சிமிட்டி உவர்பூசிய மன்ன துணிகிழித்து தளை திரித்தான் கிழப்புமுக்கான்.

அசேதன நிலையில் இருந்த பல பொருட்கள் தவளைக்குள் புகுந்து தன் இருப்பை எழுதாத புஸ்தகமொன்றில் வரையத் தூண்டுதல் எங்கிருந்து வரக்கூடும். எழுதும் விரல் நுபிப்டாமல் அவ்விடம் சாயல்கொண்ட கழுதைகள் சுபாவத்தில் கசிந்த வடிவத்தில் ஒருங்கிணையும் கணித்து தூடன் துவைக்கிற கல்லில் வண்ணாத்தி தப்பித் தப்பி முறுக்கிய முச்சில் விருத்தும் அடிமனதில் தாளக்கட்டில் இயங்கிக் கொண்டிருப்பது தவளைப்பெண் பழக்கமா யிருந்தது. பூச்சியிடம் சரக்கும் நிறப்பொடி அதிர வாசனைகளை துணியில் கொட்டி நீரவர்ணத்தை விரல்களால் தீட்டுகிறாள் முடிக்கப்படாத சால்வையில்.

வீட்டுக்குள் இருந்த தறியில் ஒரு மயங்கிச் சிமிழ் விளக்கில் ஓர் இலை படபடத்து. நீரில் படிந்த தேசலில் விளக்கு மூக்கிய இருட்டில் பிளாவுபட்ட நாக்கில் எரியும் தவளைப்பெண் நாவிதன் இசைக்குள் ஊழின் ரேகையோடும் பைத்திய மானாள். நாவிதன் இருண்ட காரை வீட்டில் உதிரும் பொந்துகளில் சலங்கை உருஞும். யாரும் பார்த்துவிடாமல் ஜன்னலை நார்த்தாள் மூடவேண்டியதாயிற்று. பைத்திய வீட்டின் முகவீணை ஒரு நிலையிலா அசைவில் பல உரு அடையும் சிற்பம். தவளைகள் இசை கொள்ளும் சுருண்ட நரம்பில் ஓடும் இலையின் பிரவாஹம்.

ஒவ்வொரு நாளும் சாதகம் செய்யும் நாவிதன் ரத்தம் உருகி பழுப்பு நிறம் இலைகளில் வேறுபடக் காண்பாள் ‘அக்காளை எழுப்ப வேண்டாம்’ என்றாள் அரசாணி. அவள் பைத்தியம் பிடித்த கூத்துவண்ணார் தூங்கும் மரத்தடியில் அவிழாத சலங்கைகள் காற்றில் உருள்ள வதைப் பார்த்தாள். கூத்தில் படி வாங்கிய தவசத்தை ஆத்தாள் உரவில் குத்தும் அதிர்வு சிதறும் தானிய வெளிச்சத்தில் எறும்புகள் கூட்டமாய் வந்து தெரிந்த துகளை தூக்கி நகரும். கவர் கீல்களில் புதைகின்றன. தொட்டால் தவசம் உதிரும் வண்ணான் கவர். கழுதைகள் உரகம் இடத்தில் உதிரும் வதை தொடும் மழை எறும்புகள். அவள் நோக்கிய ஜன்னலை மீண்டும் திறந்தாள் ‘இது என்ன மயக்கம் விருட்டம் கலங்கிய தூரத்தில் யாரோ நிற்கிறார்கள்’ ராவிருட்டில் நிலங்கள் கூப்பிடும் காற்று தினைக்கத்திர் கொண்டு வந்த அணில் வால் கீசிட்டு நாவிதன்மேல் உதிர்ந்த நினை மஞ்சளில் திறந்த இலைகளின் படிவில் நரம்புகள் துக்கித்தன.

நாவிதன் நாக்கில் ஊறிய ரத்தம் நில வெளியேன கர்ன மோட்டத்தில் ராராக்கும் காய்ந்த மனாம் குதிகாவில் அதிர்கிறது மன்ன சிலம்பை. உள்ளே கரம் அணிந்த பெண் கள் ஆடுகிறார்கள். சங்கரதாஸ் எப்போதும் புஜக்கட்டைகளை பயணத்தில் நிறுத்தாமல் கட்டிப்போன கிராமப்பாதை கிளைவிடும்.

ஆழிகளைத் தோனில் தூக்கிப்போன நாவிதர்கள் உள்ளே மறைந்திருந்த வெயில் பட்ட சித்திரை ஆறாம்நாளில் இராகு சூழ குரியன் சாய்ந்த மனலில் நொறுங்கும் சுப்தம் செய்யாறில் சரிந்தது. வண்ணார் களை சோகமுடிவு பற்றிக்கொண்ட புழுதிக் கால்களில் அடுத்த எட்டு வைக்க முடிய வில்லை. ஆழிகள் வருகையில் கர்னன் மாண்ட சோகம் வண்ணாக்குடி அழுத மண்கிறவில் அரவுகள் சீரி நெளிந்து அற்றில் செந்துமலையில் நீர்ப்போக்கு. ஆற்றைக் கடக்க முடியவில்லை. தாத்தாவை வேஷத்துடன் தூக்கி வந்தார்கள் அரிதாரம் நாறும் உடல் நெடிக்க புஜக்கட்டை அவிழ்க்காமல். சங்கர தாஸ் பாடல் உருண்ட செய்யாறு. அறு தீராமல் கோணமடையார் சாரீரத்தை விடவும் ஆழமான துக்கத்தில் உருகி ஓடிய செந்திர் புரஞும் அநியமானவரோடு சொல் விப் புலம்பும் வேகத்தில் நாவிதன் எலும்புகளில் ஓடும் உருக்கத்தை மறு ராத்திரியும் வாலித்தான் மாம்பாக்கத்தில்.

ஆழிகிடந்த சங்கரதாஸ் விழிகளைச் சுற்றிக் கோலமிட்டாள் நார்த்தாள். துயில் சுற்றிக்கிடந்த கர்னவேடத்தில் தாத்தாவை மெல்ல எழுப்பினாள். சாவின் வரைகோடு மெல்ல நிழலாடி வந்தது. கூத்தைச் சுற்றி

சங்கரதாஸ் உடல் கிடந்த நிலப்புழுதி ஏறிய வண்ணார் கந்தல் துணியுடுத்தி சாயம் போன ரவிக்கையில் சேலை பழுத காலத் துளைகளில் பெருகிய இரைச் சுருக்கங் களில் செம்பட்டைக் கோரைமுடி நெளிவில் கரையும். ஆனால் சங்கரதாஸ் உடல்மேல் காகங்கள் சுற்றிவரக் கரையும் இருடு கோடுகளில் பிதிர்தேவதை ஈரச்சேலை யுடுத்தி தலைவிரித்து மூடினாள் சங்கரன் முகத்தை. அரைத்தூக்கத்தில் கர்னன் பேத்தியுடன் எழுந்து நடந்தான். தவளை இளவரசிபிடம் ஏதோ சொல்ல அரைந்த உடட்டில் உயிரின் விக்கல் அம்புகள் பதித்த மார்பு. உதிரம் வழிநெடுக கசிந்து கொண்டிருந்தது. ஆழியின் சொற்றெந்தார் அம்புகளின் அருகில் குத்திட்டு உடலிலி ருந்து வெளியேறிய நாக்கில் ‘ஸுரியோதணை... குதறியா ரகோதரா... சதியால் உன் துடை தெறிக்க விதி உண்டாகும் நீலன் நாக்கை புரட்டுகிறான்.. இருட்டில் புகுந்தே...’ என மூடியும் தொனி -

குருகேஷத்திரத்தில் உருண்ட தேர் சக்கரத்தில் நொறுங்கிப் பீநிட்ட குதிரை களின் எலும்புகள் குலுங்க எழுந்த பிடரி மயிர் அலை. காட்டுக்குள் அழுத மடு இருண்ட பிரதேங்களில் நிற்கிறார்கள் கர்னனும் பேத்தியும். இச்சமயம் கந்தல் துகில் கிழித்து மூள்படர்ந்த மேனியுடன் அரானி பொன்னுருவி கர்னன் தோன் மீது நகரும் எறும்புகளை மயிலிறகால் வீசினாள் உயிர்மேல் படாமல். தவளைகள் வளைத்துக் கொண்ட கர்னன் இறகில் நிறங்கள் உதிர நெகிழிந்து கிடந்த வேறுவில் இறகுகளைக் குனிந்து அடுக்கி பெலிவிரியைன்ற பின்னிக்கோர்க்கும் பைத்தியம் பிடித்த தவளை இளவரசி வீசிவீசிச் செல்கிறாள் காற்றிடம் புகுந்து கர்னனைச் சுற்றி வளையும் கூட்டமான சொர்ன எறும்புகள் அரக்குவெளியில் தோன்றி கருச்கடில் சரிந்து மயங்கும் திசையில் சாய்ந்து தாத்தாவின் ஆழியில் ஏறி மறையும்.

முடிவில் மறந்துபோன சங்கரதாஸ் மரபு அவரைக்குள் ஊடுருவி நிலையான உருவை அளிக்கும். அசேதனங்களில் சிதறிய சலங்கை மனிகள் காற்றில் சதாவீழ்ந்து கொண்டிருக்கும் சுப்த அருவியில் வீசீரும் சூடு உயிர்த்தாள் நார்த்தாள். கர்னன் விரல் களைச் சாவு தொடாமல் சிவந்திருந்த ரேகையில் வண்ணார் கூத்துவெளி தாத்தாவின் அலமாறியில் வாசனை கொண்ட உதிர்காற்றில் காலம் படியவிட்ட ஹார்மோனியிம் மீது இலை மெல்ல சுருதி ஏறித் தவழ்கிறது அந்தரத்தில். அது சங்கரதாஸ் கருணையுயிர்த்த கரங்களில் வீழ்கிறது. நரம்புகளில் உருகும் உருமான் தூதுப்பாதை கருத்துத் தூபு உருவடிவம் வீழ்கிறது.

வடி நரம்புகளில் மண்ணை மென்று கலைத்து ஏறும் கூத்தின் கால் ஓட்டத்தில் கர்ணன் விரல் கோர்த்தாள் தவளை இளவரசி. ஒளிவிரல் நீட்டி பூச்சற் பைத் தியத்தின் முகம் குழந்தையின் அழகுரலில் பூணையிடம் சொல்லாடினாள். அறைக்குள் ஏறிவரும் நீரை உருவில் காண்பாள். ரோக நிழல் படர்ந்த மண் கலைத்து கூத்தில் ஆடும் ஸ்திரீ ஆணாள் தவளை இளவரசி. இரவின் குளிர் அணையில் பொம்மைகள் திரும்பிப்போன வண்ணார் அடிநிலத்தில் காலாண்றி ஆடும் சால்வை பேரார்த்தி! அறுமி உடல் நடுங்கிற்று.

தெரியாமல் தோன்றும் இருட்டு வெளிவந்து பேரியது சால்வையிடம். அக்கா இருட்டை எட்டிப்பார்த்தாள். ஒளியும் கருண்டு விருட்டத்தின் இலையடியில் மறைய திரெளபதி வஸ்திராபரணமாய் முடிவற்ற சால்வை தீட்டுகிறாள். தீட்டுக்கறை, சாயம் அழிந்த தாவரங்கள், கண்ணி கழியாத பெண் ருது கீரிய குருதி. அம்மாவின் தலைச்சுல், சீலைப்பேன், வெள்ளை, வெட்டை, விட்டாமணி கரத நீர் ஒடும் மோகினித்துக்கில், சக்கிலத்துறி அதிரும் நூல் எடுத்து கரதப்பூவில் கழற்றும் கலவி கங்கிய இரவைப் பெண்ணாக்கி சால் வையில் ஓடவிட்டாள் நூல் உருக்களை, கரதப்பூக்கள் நொறுங்கி அவிழ்த்த மகரந்த தூள்கள் அலைந்து திரியும் சால்வை மின்வீர் செல்லும் ஒளி இழைகள், கறைகள், கண்ணீர்ப்பட்ட ஆச்சியின் புகையிலை நார், கிழ்ட்டுப் பழுத்தான் கருக்கத் தொலி முள்ளெளித்தோல் ஒணான் கடித்த புணவெலி மணபத்து பூரினாள் சால்வைக்கு. காமத்தின் உருமாறும் சால்வை நிறம் இரவு வந்தால் தூர்கந்தம் ஏறி ஜவருக்கு வேறு வேறாய் வாசனைதரும் கலவிக்குள் கருண்ட இருட்டு. நெய்கிறாள் பெண்ணுக்குப் பெண் வாசனை இழைமாறும் கோடுகளை. பஞ்சவர் உடல் நெடிக்கும் உப்பைப் பிரித்து ஒளி நூலாக்கி நுதல் வியர்ப்பக்கூடிய காமத்தின் கருக்குழியில் மண் பிரைந்து அபிமன் உருக்கெய்தாள். நாககண்னி விரித்த அரசுத்தோலி வேறிறாரு சால்வையாய் நூறு வகைப் பாம்புகள் தைத்து விஷ ஒளியில் ஜனனமானாள் அரவாள். கடபலி உதிரம் கொடுத்த அரவாணி யோனிக்குள் சக்கிலத் தாது நெளிய உவத்தைக்குழியில் உதிரநால் பின்னி வரைந்த திரெளபதி வஸ்திராபரணமிது. கரைசேராத கோபியர் சேலையில் பருவரத்து நூல் எடுத்து ஜீரிகை இழைத் தாள் தவளை இளவரசி. வீட்டுக்கு விலக் கான முட்டுத்துறையில் ஒடும் பாரி இழையும் பூவில் ஒடும் கரதநீர் பெருக்கில் ரேகைகளை முந்திவேர் தொடுத்த பாஞ்சாலி துவிலை தூர்கந்தம் நெடித்த ஊர்

மண் கலைத்து அலையலையாய் நெய்து வந்தாள் நார்த்தாள். யார் கண்ணுக்கும் புல்ப்பாத ஶால்வை திரும்பியது திரெளபதி வஸ்திராபரணமாய்.

கருவறை மூடிக் கலந்தெழும் தாது புழுக்குள் பூச்சி ஒளிகாட்டி நெடித்த நரம்புமைத்த பூவில் துடித்த பருவ உதிரம் நார்த்தாள் மெல்லச் சிவந்தாள். அகவிதழ் அடியில் மேலேஹும் குருத்தில் பரவிய குரியன் அவள் உள்ளே சென்று நிறமாகத் திரும்பிய பச்சை. நார்த்தாள் அகப்பளிங்கில் கோடை கழிந்து உறங்கிய விதைகள் காய்ந்த மண்களையை நுனி நாக்கில் தொட்டு எச்சில் கலந்த நிலப்பரப்பு. உடல்மண்வாசனை உலர்ந்த சமவெளியில் மழைக்காகக் காத்திருக்கும் மெலிந்த புண்டும் வேரும் தவித்திருந்த பரி வெறும் வயிற்றுக்குடலை மடித்துச் சுருட்டி ஒட்டிக் கிடந்த நிலத்தின் முகம் நார்த்தாள்.

கொக்குமண் உதிர்ந்த செடிமுச்சில் சவாரிக்க இலைகள் இல்லை. தூர் பிளந்த தரையின் பெருமுச்ச. கீறலாகிக் கிடந்த வெள்ளைத்துறைக்காடு. பொட்டலில் சங்கர தாஸ் ஓலைக்கொட்டைகை நாடகம் மண்பூரிய அரிதாரம் நாற தீப்பந்தம் பறிந்த இருட்டு. வெப்பத்தைப் பிழிந்த வெண்கல மணி அதிரும் ஈரம். அரசடிக் காற்று ஈரத்தை வாங்கி நக்கும் நல்லதங்கள் நாடக இரவில் பிள்ளைகள் வாய்பவைத்த ஊற்று நீர்காய்ந்த கரடுகளில் ஒடிந்த உயிர் ரத்துமின்றி உலைந்தது. உப்போடை குதித்த காரநீர் கந்த கொம்பேறி நாக்கை அறுத்த நாவிதன் முகவீணை ரத்தும் தீண்டி கையால் விரல் மூடிப்பிழிந்த மணல் உதிரம் மூச்சில் ஏறி உயிர் வந்த மண் சிலம்பை. வேர் ஒளித்து வைத்த சத்தக்குழல் இருட்டில் கரும்புலி மோப்பமிடும் வாத்தியம். நீர்தேடி வண்ணாள் வேட்டைக்கு பூணைகளைக் கூட்டிப்போன வனம் கிழிந்த செம்மன் பறம்பில் சலங்கை ஊற்று. சலவான் ஊளையிட்ட கணையில் நாவிதன் குழல் வைத்து ஊதிய அரவு கல்நாகம். இருப்ப தொன்று இல்லாமல் இருப்பதில் கரிய இருள் பனித்த உருகல். தைலச்சக்கை பூசிய வண்ணாத்தி அலகபாகம் விரித்த சிரக கொடிபுரண்டு கூத்துவாசலில் மூச்ச எளிய குழல் கொண்ட நாவிதன் கற்பூர மரத்தை உருக்கி வாலித்தாள். மரம் திறந்து வந்த வண்ணாத்தி வாசனையில் சிக்குரால் வீறிடும் மண் இருட்டு. ஸ்பரிசித்த நாவு களில் புழுதி எழுந்து புரட்டிய தாளில் சரசரக்கும் முதுவேனில். கூழ் ஊற்றும் நாளில் ஜனம் கூடிக்குடித்த காடிக்கஞ்சியும் புளித்துக் கொம்பேறிய வெயில் உலர்ந்து தூக்கங்களை வீசி வீசிக் காற்று பல புலத்தன ஆகி சுருட்டி ஏறும் கிளை நரம்பில் வார்த்

தைகளின் புளை நுண்புலம். அலைந்து கொண்டிருக்கும் புஸ்தகம் உடைந்து திதறும் நாவிதன் கண்ணாடிக்குள் பிரிந்து செல்லும் ஒளித்துரசி நிலம் மயங்காமல் தினை மயங்கும் ஒலிஒர்மை கலைந்தால் யாரும் பார்க்காத சவரக்கண்ணாடி.

நார்த்தாளின் புஸ்தகம் நிர்வாணம் கொண்ட மனிதர்கள்மேல் அழுக்கைக் குழலி கிழிந்த ஆடை புளி பைத்திய முகம் வடிக்கும் மறைமுக நாடகம். சானை ஏரு பூத்த சாம்பல் வண்ணாத்தி நாவுகளில் மடித்த சொல் உச்சி நுனி அதிர்ந்து நடு நா அண்ணத்தில் வல்லின மெல்லினம் கழற் றும் வடிவம். மோப்ப நாவுகள் நெளியும் சேர்க்கையில் புலவெளிப் புணர் கூட்டில் நாடக ஒளிபடும் நிறமேயில் முக்கோணக் கணித முக்கோண சாய்கோடுகளில் வந்த முகங்கள் பாவனையில் மண் ஏறிய நயம் கலைத்த சம்பாஷணை இருட்டில் மெல்லத் தொடரும் குரல்வளைக் குருத்தெழும்பில் நக்கிக் குதித்த பாவைகளில் நீருக்கு நீர் பிணக்காகி மாறுபடும் தொனி.

நாவிதன் முகவீணை ஏழ கமலங்களின் வழியாக ஒரு உயிர் நிரோட்டம் பாய்ந்து கழன்று கொண்டே இருப்பதால் அது நாவு களில் ஏறிய நாத உறுப்புகளில் புலனாகி நுரைபொங்கும் நிழல்களின் ஓட்டத்தில் தீராமல் மறையும் கவாசத் துளிகளின் திரளில் கூடிப் பிழியும் கநாதும். இயற்கையில் குதும் முள் இலைகளில் நுனிமேல் தொட்டுக் கீரிய குருதிக்குள் முளுநிற ஓட்டம். ரஸமாய் கீழிறங்கி நாளங்களில் வழக்குமொழி சுருட்டிய சொல் நீளம் வாலாய் வடிவம் எடுக்கும் தொன்மம். மண்ணில் நெளியும் சத்தக்குழலின் குரல் நீட்சியில் மண்ணுக்கொரு புழுதிகடிக்கும் ரத்தத்தை தீப்பந்த வெளியாக்கி கால் அழுந்தி ஏறிய கர்னபரம்பரை நாடகம். காட்டில் ஒடும் வர்ணமெட்டு ஹார்மோனி யத்தில் ஒட்டிவிடும். மனித சாரீ வழக்கு மொழியின் ஒலி ஏற்றத்தில் கருதி சேர மண்முகம் கலக்கும் செய்யாறு.

இருட்டிலிருந்து விலகிய அரக்கு ஒளி ஓப்பனை செய்ய மண்வெளிச்சத்தில் வண்ணாள் அழுக்கு உடைதுறித்து ஏறிய நாடகம். நார்த்தாள் சலங்கை கட்டிய கால் அழுந்தி ஏறிய கர்னபரம்பரை நாடகம். காட்டில் ஒடும் வர்ணமெட்டு ஹார்மோனி யத்தில் ஒட்டிவிடும். மனித சாரீ வழக்கு மொழியின் ஒலி ஏற்றத்தில் கருதி சேர மண்முகம் கலக்கும் செய்யாறு.

அவிழ்த்து இருளில் ஓடும் ஆவியைக் காலிய காற்று. வெளியில் யாரோ மறைந்திருக்கிறார்கள்.

வெண்புகை நெளிந்து நாட்டையில் ஏறும் புகைவளையங்களுடன் அரங்கில் பல உருவங்கள் விருட்டம் பிள்ளது வெளிவந்து எலும்புடன் போராடும் பெண்ணைச் சூழ்ந்து வாக்கு கேட்கிறார்கள். ஜன வெளியில் நிற்கும் தபச மரத்தை நோக்கி வட்டமான கூட்டம் புகையிலிருந்து கலைந் தோடி கருங்கிடாயின் கழுத்தைக் கடித்து உறிஞ்சுகிறாள் உதட்டினால். ஒரு சொட்டு கீழே சிற்நாமல் கிடாய் உயிரும் நரம்பும் குட்டில் கொதிரத்தமும் குடித்து உதடுகள் கீழ் ஓரம் முளைத்த பல் பளிங்கில் ஓளி ஓடியது. விலங்கின் படிகக் கண்களை அறுவி கண்மேல் கண் சுற்றி பதித்து சூடு ஆடித்திரும்பி விலங்காய் பிடிப்பாமல் வாட்களுக்கு நடுவில் விழுகம் அடைக்க முடியாமல் தப்பி விலகிச் சீறி கிழக்கு மேற்காய் ஒடித்திரும்பி தீவலம்போய் சுற்றி நடுவெகிட்டில் கொழுந்துவிடும் தீப்பாய்ந்து வெளியேறி அரங்கில் மறையவும் ரத்தம் சூடித்த மூச்சடன் திரும்பியது கூட்டம்.

மெல்லத் தொடர்ந்து வரும் ஓளியின் அளவில் நீலம் சேர்ச்சே கலையில் உடல் கரைந்து துக்கம் பூரிய சாம்பல்முகம் இமை தாழ்த்தி பீலி அரைய கடைக்கண் ஓரம் தங்கிய ஒரு துளியில் வெப்பம் ஏறும் இருள் விலகி நீர்கோர்த்து விதிர்த்த இமை அரும்பின் ஓரை மெல்லச் சுழன்று ஏறிய இரை நுனிமுக்கில் கவாச இழை மெலிந்து ஏறி இறங்கும் அவரோகண ஆரோகணத் தில் காற்றின் நாடி இறங்கி கவாதீனத்தில் உயர்ந்து நாட்டையில் நாடகப்பாத்திரம் திரள்கிறது. உள்ளே சங்கரதாஸ் வேஷப் பெட்டி திறந்த தவளைப்பெண் முகம்பூரிய அரிதாரம் கடல்சிலம்பை வணங்கி எடுத் தாள். அச்சிலம்பை வண்ணாத்தி கை பட்டதும் காகங்களால் மூடிய வெளி கரையும் குரல்கோடு தீவிர இருட்டு. வெளி விட்டு வெளி சுற்றும் நீலம் கருங்களியில் கலந்து வீகம் காற்றில் துயர்ஏறிய காலடி களில் அமுந்தாமல் செல்லும் விரல்களின் குழியிகளில் நகம் சிவக்க பளிச்சிடும் வெள்ளை. கால்வைத்தால் வேராகும் பாதத்தில் பொதும்பிய பூச்சிகள் கலைந்து புரஞும் குழிவுகளில் சமூல்காற்று மண்ணை அரித்து குருத்து மணலில் கால்வைத்து நடந்தாள் நார்த்தாள். துணை இருட்டில் உடல்பூசிய நடிகள் நுகர்ந்த கால் கலங்கை புழுதிக்குள் பூசிய உடல் நாக்கை நீட்டி பசை கக்கி நனையும் சகதி விழுங்கி குடல்வெறு சுரந்த பாசிக்கோரை. களியும் சரமன் உடல் வாசனை நீர் வெளிச்சம். கண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் பிடில்

வில்லை பெண்ணாக உருமாற்றி அழுக்குச் சால்வை அசையும். சரிந்து சாய்ந்து வீழ் கிறாள் கரதாநீர் பிரியும் சால்வையுடன். ஒருவான பெண்களின் சாயல் பல பிரிந்து சேரும் சால்வையில் துளைகள் கலந்து ஓடும் நீரில் பூக்களில் உருமாறும் கண்ணாடி பார்க்கிறது. கற்றாழைகளில் பதுங்கிய பூச்சிகளின் முகமூடி படம் எடுத்து ஆடியது. ஆழத்தில் நிச்பத்தமான மயக்கவெளி இருளில் பேசுகிறவேளை உள்ளிருப்பவள் முகவினிப்பில் சிலை உரு ஆன ஓளி இழை களில் முகநாடிகள் அசையும் தொனிச் சேர்க்கையில் உடைவதற்கான உணர்வு களை விட்டுப் பிடித்து ஆடிநீரில் மெல்லச் செல்லும் சாயை விளக்கொளி அகத்தில் பிரிந்த சோகப்பளின்கு.

பிள்பக்கம் சரிந்த நீலக்கோடு நீர்மேல் பட்டதில் நெளியும் அலை செல்ல ஜலப் பரப்பில் ஓளித்தாவரங்களை ஏந்திய நார்த் தாள் உருளை சேரப் புணரும் மீன் அக விளக்கடியில் இருட்டு தலைகீழாய் வால் ஏறி மூழ்கிய கருநீரில் முகம் புதைத்துக் கண்திறந்து பார்த்த உயிரின் நிறம் துடைக் கப்பட்ட வெளி ஒரு கரும்புள்ளியாய் சுழிந்த ஓளித்துரி கழற்றி ஓடும் செம்பழுப்புக் கோடுகளை சிதைக்கிறாள். முளைத்த முலைவாகனை கற்றாழை நெடிக்க பால் ஓளி உடல் உள்ளே பருவம் விளையாத நெஞ்சுக் கருக்கம். கருவாகி ஈரில் வெண் சாம்பல் ஏறிச்கருங்கிய காளான் மீது இருட்டில் நகர்ந்து எட்டும் நாவுகளில் அருந்த ஏறும் தெவும்பலில் ஆவரை புத்தனெடி. வெளிர் மஞ்சள் தூள் ஸிதறிய மொக்குள் திறவாத பாதையில் நார்த்தாள். உடையாத பூ ஓன்று பழுப்பு இலை உதிரும் எருக்கஞ்செடி முள் அழகில் சாம்பல் ஏறி கரிசல் மூடிய உடல். தவளை கள் மீது பாசிக்குரல் தொலியாக மூடிய பசை சுடர்ந்து கொண்டிருந்த வேகம்.

எதிர்சாலையைகள் பூசிய உட்பற்றிவிறந்து நாடகப்பாத்திரங்கள் கரைக் குடுவை களுடன் வந்து விதை குலுக்கிக் குலுக்கி கீழே அமர்ந்து காலினை யோனியிடத்தில் கரைத்தன்டு பதித்து நடுகிறார்கள். விதைக் குடுவைக்குள் புறாவும் நாவிதன் கண்ணாடி யில் தவளைப் பெண்ணும் ஓளிந்திருக்கிறார்கள். அவளைத் தேடி ஏராளி புராணத்தில் அலைந்து காடோசெடியாக மறைகிறார்கள். காலிய குரல் கேட்டு புறா சாம்பல் குரலில் கும்காரமிட்டு கதறியது. அவள் யோனியில் விதைக் கலயத்தின் நிழலை ஓளி அழிக்கிறது. நாலில் கோர்த்த ஓளி நெளிந்து குடுவைக்குள் சென்று கருவிதைகளைக் குழப்பி ஓலி எழுந்த கும்காரம். நீளமான கரைத்தன்டுகளை யோனியிடத்திலிருந்து வேருடன் அசைத்து

வலி அலறப் பறித்தெடுத்ததும் ரத்தாளி பாய்கிறது தொப்புளுக்குக் கீழே. அதிலீ ருந்த கரைவிதைக் கண்கள் நெளிந்த தைல ஓசை. உருவிய கரைத்த களை உயரத் தூக்கி ஆடி ஆடிச் சலசலக்கும் ஓசை அதிகரிக்க வண்ணாத்திகளின் குலவை நீள்கிறது. சாம்பல்நிற விதை ஓளியை வெண்மையில் படியவிட்டு அரங்கில் மணல் நிறம் சேர்கிறது. ஏகாளிகள் முகத்தில் நீர் கோர்த்த மிரட்சியும் சுபாவத்தை மீறிய வெறியும் அகலமான நாக்கில் நார்த்தாள் நாடவரை நீட்டி பசை ஓளிகசிய மூலிகைக் கற்றறியுடன் தூருத்திய நாக்கை பற்கள் பறிய அண்ணாந்து சுற்றிய வட்டத்தில் ஆண் களும் கைவிளக்கேந்தி ஒவ்வொரு நிற வெளிச் சத்தில் முகம் காட்டுகிறார்கள். பாவங்கள் மாறுபடும்.

மெலிந்து ஊனமான கால்களும் மொடா வயிறுகளில் பொருந்திய குச்சிக் கால்களும் கொண்ட சிறுமிகளைத் திரைக் குப்பின் நிழலாக பின் தொடர்ந்து பெண்களும் வெளிவருகிறார்கள். நார்த்தாளின் அகலமான நாக்கு ஆடிப் பயமுறுத்த வந்தவர்கள் மீது மூலிகைச் செடிவைத்து உள்ளங்காலிலிருந்து உச்சந்தலைவரை தடவிய நாக்கில் கலைத்த மொழிமண் ஆவி ஏறிய கண்களை பெத்திய வேகத்தில் மெது வாய் மறுமுனைக்கு நகர்த்த தெருவும் நகர்ந்து நெளிகிற வீடுகளில் மனிதர்கள் புதிருக்குள் மூச்சவிடும் வாடை. ரொல் புறங்கட நாக்கில் அர்த்தங்களை அடையாமல் சுழன்றமொழி அண்ணாந்து தொண்டைக்குழியில் நீராக உருஞும். அதை விழுங்காமல் வெப்பம் ஏற்றி உமிழாத பாதையை அருந்த நூலிலிருந்து வெளியேறி நக்கிய சுரக்கால்களில் எச்சில் மருந்தாகும் எலும்புக்குகைகளுக்குள் புகுந்து ஓளிகளாக இருளில் பிரவேசித்தாள். முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள். முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் மயக்கத்தில் திருக்கி வேறு வெளியில் பிரவேசித்தாள் முதுகுத்தண்டில் கரக்கும் அலுவியை வஜ்ராயுதமாய் உருவிய நார்த்தாள் கரைத்தன்டை மறுகையில் வைத்து வெட்டிய துன்யத்தில் வர்னானூளி களின் கோடுகள் துல்லியமாய் அறுபடும் விநாடி. இதற்கான நிறவுள்ளிகளின் கணிதத் தை நாடக ஓளிக்காரன் ஆவிசூழலும் ம

ஊறும் உமிழ்நீர் தொட்ட வார்த்தை நகங்கி தூள் தூளாகி நொறுங்கி விழ உருப் பூச்சிகள் நெனியும் வார்த்தைகளுக்குள் ஒளித்தைவும் வளைந்து அலையும் நாடகத் தில் நார்த்தாள் தன் உரு இன்றி ஆவியுடல் கொண்ட நாக்கில் கவைத்தாள் நிலக்கீற வில். பாழான ஓடைகளின் உறுமல். வெற்றிடத்தில் ஓளி பெருகும் குன்யம். கூழாங்கல் உரசி உருஞும் ஒசை ஆவி களின் எதிரொளியாய் குரல் பல அரற்றும் வனமே கருஞும் வீழ்ச்சி. அந்த குன்யத்தின் நாவுகள் கரக்கும் மொழி வெறியோட்டத்தில் மேலங்து கால்கள் நடக்கும் திசையில் நிறங்கள் வேகமடைந்து அழியும் நீர்மை. சிகிச்சைக்கான உடல்மன் கவைத்த ரஸக் கட்டு நாக்கில் ஏறும் நரம்பு வளை பின்னிய மூலிகை. உயிரினங்கள் நாவு நீட்டி கலைந்து கலைந்து சேரும் பூச்சிகளின் பாலை ஓவ்வொரு ஜீவனும் மறுஉயிரில் பரிசுந்த கலவி எரியும் நாவுகளில் தொட்டு ஏறும் ஈரத்தில் ஊர்ந்து தொனிக்கும் நிலங்களின் அரைவு.

மரத்த உணர்வுகளிலிருந்து லேசாய் அசைக்கிறாள் கால்நடுங்கி. உள்ளே ஸரலைப் பற்றிய ஆவியின் பிடியில் வெப்பரத்துப் பிறவியாகி ஏறும் கால்கள் முதல் எட்டில் பேண் ஒருந்தி கும்பிய கால்களில் தூளாடி முன்வைத் தட்டில் பின்வைத் தக காலை குத்து முதல் நிலத்தில் மரங்களை கால் வைத்தாள். பிறந்த மேனியில் நடமாடும் ஓளி நிலத்தில் கோதி எல்லாத் திசையிலும் அசையும் வெண்ணிறும் அலைகிறது. உடல் மேல் ஊறும் பூச்சிகளின் நாவுகள் நக்கி நக்கிச் சேரும் உடல் இருட்டில் கனவு மெல்ல நீரில் நகர்ந்து நடவாமல் நின்ற மரங்களைத் தொட்டு கால்விரல் அசைத் தேவருடன் பறித்த வேகத்தில் மண்ணைக்கீறி வரைந்த கோடு. அழுந்தி ஊன்றிய விருட்டசம் ஒசையிடும் வேர்பிடியிலிருந்து உருவி அடுத்த காலை எடுத்து ஊன்றிய நிலம் பிளந்தது. இவைகளில் ஓடும் நரம்புகள் ஈர்த்து ஓவ்வொரு பாதத்தின் கீழும் மரங்களின் வாசனை. உரித்த பட்டைகளில் உடல் ஓட்டி விருட்சமாகும் நாடகம். பூவும் பிஞ்சும் காய்த்துக் கணிவாசனை ஏறிய நாசியின் வெளிர்ச்சத்தில் மண்நாவுகளின் நாட்டியம். ஒரு கஷணம் நாவுகளின் இருட்டில் கடந்த விநாடியில் பின் வைத்த கால் விருட்சமாகும் பதைப்பு.

கண்ணாடியில் துடைக்கப்பட்ட காலத் தின் வெளியேற்றும் உள்ளே மறைந்த கவடு களை தொவிவாரால் பின்னித் தைத்த நிலம். மின்னல் பாதத்தில் கரிய நிற இருளாகத் தங்கிய சிருஷ்டியின் காலமுளை நிழல் விழாமல் நகர்கிற ஏதேசையின் ஏதேசையில் கூடுகிற செதில்கள் பிரபஞ்ச நாவு

களை மெல்லப் புணரும் ஒளிகளின் சேர்க்கையில் நார்த்தாளைக் கடந்த இயற்கையின் விரல்களால் மண்ணைப் பிரைந்து மடித்து கன்னத்தில் கை வைத்து இமைக்காமல் கழுதைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கண்ணாடியில் அசையும் மர ஓரையில் மழைநீர் மெல்ல ஊர்ந்து நரம்பு களாகி அவள் நாவுகளுக்குள் மறைந்து கொண்டிருப்பதைக் காணாமல் இருக்கிறாள். கழுதைகளின் பாதக்குளம்படி பதிந்த தடத்தில் சிறு குவித்து அமர்ந்திருக்கிறாள். சிறகில் கோதிய இச்சையும் அசையும் காதல் பிரயத்தனங்களும் இன்றி இருப்பதில் மிதந்து கொண்டிருக்கும் அந்தரத்தில் மீன் கற்றிய கண் நீலப் பட்சி அவள். இருப்பின்றிப் பதிந்த பறவைச் சிறு விசில் நீர்மேல் சுழியும் புயல் ஒரு நாடகம். அதில் நடிகர்களின் காருண்யத்தில் படிந்த நிழல் ஓளிகள் பாயும் வெளியேற்றம்.

பளிங்குருவில் நடிகர்கள் அவளோடு உரு ஓளி சேர நவநாவுகளில் நிறங்களை வெளியாக்கி முகவிளிம்பில் தொட்டு கண் படத்தில் தைலச் செந்திறம் கொண்ட அசைவுகளை விநாடிக்கு விநாடி மாற்றி நீலத்தில் நுழைகிறான் ஓளிக்காரன். கண் உள்ளபோது நிறங்களைப் பிரிக்கும் உடல் அசைவில் ஒரு உயிர் பலபுலத்தன ஆகி நெனியும் கருவெளி. உள்ளே வெளிகளுக்குள் வெளிரேரும் கண்ணாடிகளை அடுக்கிச் சென்றான் ஓளிவர்ணம் தீட்டுபவன். வெற்றிடத்தில் நீந்திக்கொண்டிருக்கும் நார்த்தாள் ஓளியோட்டத்தில் புரண்டு விரல் களில் மீன் நாவுகள் கரும்பிய இடத்தில் துவாரங்களில் மறையும் நிறங்களின் எதிர்வீசில் பூரிப்படியும் உடனடி உயிர்ப்பில் பல ராயைகளின் பரப்பில் உருமாறி உடல்மாறி நடமாடுகிறார்கள். நிலத்த வளையின் தொலிப் புள்ளிகளில் குமிழ்கள் உடையும் கருநீலம் பயத்தின் குளிரில் செல்ல காலடிக்குள் நீர் புதைகிறது. கண் இமையின் அடியில் தீட்டிய கோபநிறம் கணிந்து எரிய ஆழ்ந்து பார்த்தாள். இமைகள் படபடப்படுன் நீந்திக்கொண்டிருக்கும் விழிக்கருவில் மூழ்கி விசம்பிய கேவலில் இடம்பிட்டு நகர்ந்தாள். மீன்களை நீலநிறக் கண்ணாடி வெல்லாக மூக்கில் பொருக்கி காதில் வைத்த அருக்கு பிரேமிர்கும் கண் பளிந்கிறதும் இடையில் கதை உரு செல்கிறது. கோரை நாற்றுகளில் ஏறிய ஒவித் தூசுகளில் பாசியும் வெளியிய சாய்ந்திர மங்கலும் ஓளி அனவை சுருக்கி வெளிப் பட்டாள் மூலிகைப்பெண்.

தரையில் ஊர்ந்த நிழல் சுற்றும் செடிமேல் பூவின் ஆழத்தில் இதழ்பிரியும் கண்ணாடிகளில் ஒரே நேரத்தில் பறந்து கொண்டிருக்கிறாள் நார்த்தாள். நிராசை

களின் மலைப் சரிவில் சரிந்து கொண்டிருக்கும் தனிமையில் வெளியை மடித்துத் திரும்பும் விளிம்புகளில் தெறித்து தோல்விகள் தனியே உருள்கின்ற பூமியில் ரேராமல். பறவையை அணைத்தபடி நாடக வெளியில் நாவிதனுடன் உரையாடுகிறாள். 'பறக்கிற வேளையில் மட்டுமே காதலை உணர முடிகிறது நார்த்தா' என்றான் நாவிதன். 'சாவின் அருகில் தூர்த்தப்படும் புனைவுது' என்றான் முகமூடி மண் புசிய நடிகள். சால்வைக்கு அருகில் நிறங்களைக் குறைத்து சாயம்போன வெளிர்நீலத்தை சுருதிசேர இணைக்கிறான் ஓளிக்காரன். அழகட்டப்பட்ட விலங்குக் கூண்டிலிருந்து வெளிவருகிறான் தவளை இளவரசி. நிறுமிகுகத்தின் ஓளியோட்டத்தில் இருவரும் சந்திக்கிற இடத்தில் ஒரு பூவை எடுத்து உடுக்களில் ஏந்தி அண்ணாக்கு நாவை பூக்குள் நக்கிக் குளைத்து நுனிமேல் மகரந்தத் தூளைச் சுழற்றி பூமியின் ஈர்ப்பை அருந்தி நாக்கை உள்ளிமுகமும் பாம்பென திரி மறைகிறவேளை பூவை மென்று உடைத்து துப்புகிறாள் கண்களில் சூன்யம் ஏறி. பூவைத் தொடாமல் சுற்றி வரும் மிகுகம் அதை நுகர்ந்து கர்ஜிக்கிறது.

செந்தியுமான மலைப்பாறைகளிலைடேயே சாவதானத்தில் விலங்குகளின் நிர்வாணத்தில் இருவரும் சேர்ந்து பாறைகளின் மொனத்தை அருகே நெருங்கி வாலிக் கிறார்கள் பூவை. விலகிய பாறை பிளந்து வேறுவில் நடிகர்கள் இன்றி நிழல்கள் உடல் முழுவதும் வண்டுகளின் நிறப்பொடி பூரி கோடு வரைந்து தரையில் ஊர்ந்த புதிர் நிழல்கள் நிறங்களாக வெளியேறிப்பின் தவளை உருவும் முகத்தில் சேரும் ரப்பர் முகமூடி. வளையங்களை உடல்மேல் செலுத்தி கண்ணிகளாகப் பின்னவிட்டு மந்திர வலையொன்றை உருவாக்கி அதற்குள் அபாயத்திலிருக்கும் புலியாகத் தூவி வளையங்கள் உடையாமல் தாண்டுகிறாள் வாலில் தீப்பிடிக்க. கழைக்கூத்தாடிகளின் நூல் ஏணியில் அவளும். இவனும் ஏறிச் செல்ல தலைகீழ் நிலாமுற்றும் அங்கு நடமாடும் காதலர்கள் உலகில் யாரும் பார்த்திராத கனவை நிகழ்த்த ஒளிக் கற்றைகள் கோடுகளை வளையங்களில் இடையில் ஏற்கு நிறமாகி நிறுத்துகிறார்கள். வளையின் பொருளாக வெளியேறிப்பின் தவளை உடல்மூடி முகத்தில் சேரும் ரப்பர் முகமூடி. வளையங்களை உடல்மேல் செலுத்தி கண்ணிகளாகப் பின்னவிட்டு மந்திர வலையொன்றை உருவாக்கி அதற்குள் அபாயத்திலிருக்கும் புலியாகத் தூவி வளையங்கள் உடையாமல் தாண்டுகிறாள் வாலில் தீப்பிடிக்க. கழைக்கூத்தாடிகளின் நூல் ஏணியில் அவளும். இவனும் ஏறிச் செல்ல தலைகீழ் நிலாமுற்றும் அங்கு நடமாடும் காதலர்கள் உலகில் யாரும் பார்த்திராத கனவை நிகழ்த்த ஒளிக் கற்றைகள் கோடுகளை வளையங்களில் இடையில் ஏற்கு நிறமாகி நிலவிலிருந்து கழைக்கள்.

நாவிதனின் சவரக் கண்ணாடியில் கத்தியைத் தீட்டும் அரவும் தொடர மெல்ல மோனத்தில் கரையவைக்கும் சிறிய ஓளி மயங்கியது மழிக்கத்தியில். முக்கின் மேல் கனவு வெளிச்சம், குறைந்த பார்வையில் தவளைப்பெண் ரெப்பையை மடித்துக் கீறிய

ஆழத்தில் கணகரு வீசிய ஸர்ப்பை எல் ஸோரும் காணக்கூடும். அவளிடம் போன இருநிறங்களைக் கலவியின் நாட்டியம் ஆக்கினாள். பின்பார்த்தால் ஸதிர்ரூபம், முன்பார்த்தால் தவளை உருவம். துகிலும் அணிகலனும் கிழித்து எரிக்கிறாள் மேடையில்.

பழுப்பு இலைகளால் மூடிய பருவத்தை உடலான பெண் ஒருத்தி குனிந்து சாணம் பெறக்கிய கூடையில் வெட்டிய மரக் கிளைகளை ஓடித்து மரமாகும் பாதை. மரக்கொம்பை நட்டு பருவத்தைக் கைக்குள் மூடித்திறந்து சொர்ணமாம்பழும் ஒன்றை சாணத்தில் புதைத்து வயலில் வீச்கிறாள். மறுபடி மறுபுவில் விநாசமான வனத்தி விருந்து வேறு கொம்புகளை ஓடித்து சாணக்குமிழ் ஓட்டிய அவள் கானகம் மண்சிலம்பைக்குக் கிழக்கே - ஜனன ஓசை யிடும் குருத்திலையில் ஒருவரி வாசனையில் உதிர் நீர் மூடிய மழைநாவுக்குஞ்சன் சுகதி யில் நெளியும் நிறவண்டுகள் உதிர்த்த உருவம்தான் நார்த்தாள். அவனுக்குள் இரவுத்தவளைகள் உள்ளே கற்றும் நிறங்களைக் குரல்வளையில் கழற்றி நரம்பில் பின்னிய யுகாந்த நெருப்பில் நாக்கைக் கழற்றும் தவளைகள் சிவந்த இசை. நார்த்தாள் அகலமான யுகாந்தநெருப்பில் நாக்கைக் கழற்றும் தவளைகள் சிவந்த இசை. நார்த்தாள் அகலமான நாக்கில் ஆவி ஏற கால்முடமான சிறுமிக்கு சிகிச்சை செய்யும் நாக்கு மடித்த குலவை.

உடல் மண் நக்கிச் சுவைத்த மண் ஓசைக்குள் நுண்துவாரங்களில் எரியும் நீலம். மெல்ல அப்புவை ஆவி ஏறிய நாக்கில் தொட்டு செடியிலிருந்து உத்டால் பறித்து அதன் வாசனையை நுகர்ந்தவாறு பூவுடன் வாதாடுகிறாள். அவளை நீலப்பு பார்த்தது. அப்புவின் சூலக்குதில் சிறுமியும் ஆவியும் குடியேறிய விநாடியில் அவள் இருப்பின்றி மறையக்கூடும். கிழக்கில் நெடுக மண்சூரை வீடுகளின் சுற்றுச்சுவர்களில் காவிமண் கோலத்தில் ஏறும்புகள் ஊர்ந்து வந்து அவளைத் தொடும். பைத்திய விருட்சம் இரவில் சிரித்த பூ நிலையிலா அசைவில் பல உரு அடையும் சீக்காளிப் பெண் உடல்படும் காற்று கால்வராத சிறுமி ராத்திரி நடக்கும் வெள்ளாவி அடுப்பின் கங்குகள் அருகில் உவர்மண் வெளிச்சத்தில் நடந்துவருகிறாள். தரையில் மண் ஓட்டிக் கிடந்த நார்த்தாள் சரிந்த மண்சிலம்பை நக்கி நக்கி உள்ளிருக்கும் தாத்தாவின் மரபை நுனி நாவில் மோந்து விடைத்த மூக்கில் ஏழு கமலங்களில் ஒடும் சராட்டத்துடன் நாவிதன் இசையும் நாவில் துடிக்க கடல் சிலம்பை பூணிய கால்களைத் தரையில் தட்டித்தட்டி மண்ருசி நெளியும் புழு.

புதியனை

மகாராஜாவின் ரயில் வண்டி (சிறுகதை), அ. முத்துலிங்கம், பக் : 176, ரூ. 75
வெளியீடு : காலச்கவடு பதிப்பகம், 669 கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001.

கொரிஸ்லா (நாவல்), ஷோபா சக்தி, பக் : 180; ரூ. 150

வெளியீடு : அடையாளம், 1208, இரண்டாவது தளம், கருப்புர் சாலை, புத்தாநத்தும் 621 310
கண்ணில் தெரியுது வானம், தொகுப்பு : ஆர். பத்மனாப ஜயர், பக் : 516; விலை குறிப்பிடப் பில்லை.

வெளியீடு : Tamil Welfare Association (Newham) UK, 602 Romford Road, Manor Park, London E 125 AF.

●

இதக்கும் இருக்கைகளின் நகரம் (கவிதை), சங்கர ராமச்சரமணியன், பக் : 80; ரூ. 40

கவிதை ரசனை (கட்டுரை), விக்ரமாதித்யன், பக் : 248; ரூ. 100

கூச்சங்கள் (நாவல்), க. முத்துக்கிருஷ்ணன், பக்: 112; ரூ. 50

வெளியீடு : மருதா, கடை எண்: 3, கீழ்த்தளம், 'ரியல் ரீஜின்ஸி', 102, பாரதிசாலை, சென்னை - 600 014.

●

மணால் பிரதி (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்), தொகுப்பு : தளவாப் சுந்தரம், பக் : 112; ரூ. 35

மஞ்சள் பூ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்), தொகுப்பு : தளவாப் சுந்தரம், பக் : 112; ரூ. 35

வெளியீடு : சந்தியா பதிப்பகம், 52 (பழைய எண் 7), முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சகம் நகர், அசோக் நகர், சென்னை - 600 083.

●

கவிதையின் திசைகள் (8 உலகக் கவிஞர்களின் 40 கவினத்துகள்) தமிழில் : சுகுமாரன், பக் : 80; ரூ. 40

வீடு திரும்புதல் (கவிதை), விக்ரமாதித்யன், பக் : 88; ரூ. 40

சாவை அழைத்துக்கொண்டு வருபவள் (சிறுகதை), தளவாப் சுந்தரம், பக் : 160; ரூ. 50

இதுதான் என் பெயர் (நாவல்), சக்கரியா, தமிழில் : சுகுமாரன், பக: 64; ரூ. 40

அப்பாவின் வீட்டில் நீர்பாய்ந்து செல்லும் சுற்றுப்புறங்களிலெல்லாம் செடிகள் நிற்கும் (நாவல்), சக்ஷமி மணிவண்ணான், பக் : 160, ரூ. 75

வெளியீடு : அகாம், பினாட் எண்.1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007.

●

குரியனுக்கும் கிழக்கே, (கவிதை), ம. திலகபாமா, பக்: 114; விலை ரூ. 45

வெளியீடு : Dr. மகேந்திர சேகர், மதி மருத்துவமனை, 15/1, ஆறுமுகம் ரோடு, சிவகாசி - 626 123.

அபிவிருத்தீஸ்வரம் (கவிதை), முருகன், பக். 64; விலை ரூ. 15

வெளியீடு : பல்லவி பதிப்பகம், 66 பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை - 600 078.


●

வலது கை மின்னல் (கட்டுரை), வே. எழிலரசு, பக் : 144; விலை ரூ. 50

அலைகளின் மிதொரு நிழல் (கவிதை), பரியம், பக் : 112, ரூ. 35

வெளியீடு : எழில், எண். 21, மாதவரம் நெடுஞ்சாலை (வடக்கு), பெரம்பூர், சென்னை - 600 011. போன் : 5587363

□



கவிதைகள்

ஸக்ஷபி மணிவண்ணன்

ஒவியங்கள் : சி. வெங்கடேசன்

ஒரு வீடு பற்றிய வரலாற்றுப் பதிவு

பாதியாய் அறுக்கப்பட்ட

கிராமத்து ஓட்டு வீட்டின் கிடைமட்டத்திலிருந்து
மூன்று தலைமுறைக் கவிஞர்களின்
'புதியசாலை நோக்கித் திரும்பிய வீடு'
சதைத் துண்டமாய் வளர்கிறது.

ஓட்டு வீட்டின் நிலவேர்கள்

மன் துளைப்பதை நிறுத்தியபிறகு
மன்புற்றான சவர்களை காங்கரீட் கம்பிகள்
துளைத்துச் செல்கின்றன.

'பூமியற் பூமியில்' மனவீட்டின் சவர்களிலிருந்து
காங்கரீட் உடல் முளைத்திருக்கிறது.

காங்கரீட் கம்பிகளின் கிடைமட்டத்தில்

தொங்கிக்கிடக்கும் மனபுற்று வீட்டில்
சல்லிவேர்கள் வெளித்தோன்றியிருக்கின்றன.
கம்பிகள் துளைத்து இறவாத பாட்டியும் தாத்தாவும்
அலகு குத்திக் கொண்டவர்களைப்போல
நடமாடுகிறார்கள்

சுய நினைவற்று கால்வழியே ஒழுகும்

முத்திர மனத்தையும், ஈரத்தையும் உண்டு

முதியவர்களின் காலில் தொங்கும் சடைவேர்கள்
நனைகின்றன

கிராமத்திற்குள் நுழைந்த
நகரப்பேருந்து இந்தக் காட்சிகளின்மீது
ஓடிக்கொண்டிருக்கிறது.

♦

முதல் தலைமுறைக் கவிஞரெனாருவன்
முதல் நகரப் பேருந்தேறிச் சென்று
நகரத்தில் மரித்தான் அல்லது கொலை செய்யப்பட்டான்
கொலை செய்யப்பட்டிபிறகு
பண்டிகை கொண்டாடித் திரிந்தான்.

அறுக்கப்பட்ட வீட்டினுள்
உள் பூட்டிக் கொண்டான் மற்றொருவன்

இரண்டாவது தலைமுறைக் கவிஞரெனாருவன்
நகரப் பேருந்திலிருந்து கிராமத்தை நோக்கித்
தொடர்ந்து திரும்பிக்கொண்டிருந்தான், அல்லது
திரும்பிக்கொண்டிருப்பதாய் களவு கண்டான்.
ஒருவன் தற்கொலை செய்துகொண்டு வாழ்ந்தான்.

துறவு பேசினான் சபித்தான் மற்றொருவன் விழாக்களின், அரங்குகளுக்கு வெளியேயும் உள்ளேயும் நடமாடிக்கொண்டிருந்தான் மற்றொருவன்

உடைந்த கண்ணாடிச் சில்லுகளான குற்றவுணர்ச்சியுடன் பழகச் சொல்லி வற்புறுத்தினான் திறமையற்ற காரணம் சொல்லி பழகாதவர்களை வெளியேற்றினான்.

பூர்விக சாதிக்குள் போய் ஒளிந்தான் ஒருவன் கிறிஸ்தவப் பாதிரியை நினைவுபடுத்தினான் மற்றொருவன்.

மூன்றாவது தலைமுறைக் கவிஞர்களில் ஒருவன் நிறமற்ற பொம்மைகளைப் படைத்து வண்ணமடித்து விளையாடினான்.

கால்களில் இல்லாத வேர்கள் இறங்கமுடியாத தரையில், குழந்தைகள் நீலக்கண்களுடன் பிறந்திருப்பதாகத் தெரிவித்தான் மற்றொருவன். இருந்து கொண்டிருக்கும் மரணத்தில் நீச்சலடித்தான் ஒருவன் பறைச் சத்தத்தால் தெய்வங்களை எழுப்பினான் மற்றொருவன்.

சங்கிலி பூத்தான்கள்

பல சங்கிலிகள் உருவங்களோடு

பிணைக்கப்படுவதில்லை

பல உடல்கள் உருவத்தோடு

எரிக்கப்படுவதில்லை

சங்கிலி பூத்தான்களின் உடல்களைச்சுற்றி அறுத்தெறியப்படாத கயிறுகள் எரிந்தாலும் சாம்பலாவதில்லை.

சங்கிலிகளோ தேர்வடங்களாய்

பெருத்து வருபவை.

துரித வேகத்துடன், மழையோசையுடன் புதிதாக ஊருக்குள் திறந்துவிடப்படும் ரயில்களாய் அரசு மரியாதைக்கு தேர்வடங்கள் தயாராகின்றன.

எரிக்கப்படாத முழுநீளக் கூரைகளாய் பிணைக்கப்படாத உடல்களுக்கு உணவுப் பந்தி பெருநிலத்தில் முளைத்துக்கொண்டிருக்கிறது. முண்டசாமிகளோ..

கூடிவந்து

தசைக் குடிலெழுப்பி

உங்களை நீங்களே

காத்துக்கொள்ள வேண்டும்

எரிந்த குடில்களுக்குள்


இழுத்து வரமுடியாத

பெரிய கல்லுருவங்களாய் நுழைந்து

தற்போது எரிந்த உடல்கள்

கோழிகள் கிளரியுண்ணும்

பக்குவத்தில் வெந்துள்ளன.



வீரலட்சுமி

யோனி தைத்தடைத்த இடத்திலிருந்து

முளைத்துப் பரவியதொரு வீரலட்சுமி கோவிலில்

நகரத்து மக்கள்

பொங்கலிட்டார்கள்

மந்திரம் ஜெபித்தார்கள்

சுற்றி வந்தார்கள்

சுற்றி வருபவர்களால் குடைராட்டினமாய்

சுற்றிக்கொண்டிருந்தது

கோவில்.

யோனி தைக்கப்பட்ட இடங்களில் பெருகிய

பிற அம்மன்கள் ஜூலிக்க

சந்தனக் காப்பு ரூ. 350

பொங்கலிட ரூ. 100

மக்கள் நெரித்த பஜுனைகள்

ஆராதனைகள்

அபிஷேகங்கள்

மணியோலிகள்

பெரிய பூட்டுடன் - விலகி நின்ற

இரும்புக்கதவின் எதிரில்

வாய் பூட்டப்பட்ட உண்டியல் குடம்

மனப் பிறழ்வான உடலாய்

சங்கிலியில் பினைந்து கிடந்தது
சிறிய கம்பித் தூணில்.

அம்மனின் தட்டத்தில்
யாரேனும் கைவைத் துவிடக்கூடும்!
நுழையக்கூடாதவர்களின் வரவைக் கண்காணித்து
நின்ற கண்கள்
துப்புரவுப் பணிகளை மேற்பார்வை செய்கின்றன.

நகரம் இந்தமுறை
நவீன பளிங்கறையின்
மணியொலியறையிலிருந்து துவங்குகிறது
நீதிபதிகளும்
சிறைக் காவலர்களும்
பத்திரிகைக்காரர்களும்
மனநல மருத்துவர்களும்
பணிக்குக் கிளம்புகிறார்கள்.

கர்ப்ப கிரகத்திலோ
யோனி தைக்கப்பட்ட அம்மன்
கால்விரித்து வேதனிக்கிறாள்.
புட்டம் காட்டித் திருப்பி
உள் எழுந்து நின்று
தைக்கப்பட்ட யோனியை
வலி நிரம்பப் பிரித்தெடுப்பாளாவென
ஒருக்கி அவளைச் சென்று
கண்டு வருகிறாள்.

மூன்றாம் தலைமுறைப் பெண்கள்

ஊருக்கு வரும் போதெல்லாம்
பராதிசொல்லி அழுதுவிட்டுப் போவாள் ரங்கம்மாள் மாமி
தங்கமணிமாமி எவரைக் கண்டாலும் அழுது தீர்ப்பாள்
காலத்தின் சிறுகு கொண்டுவந்து
கொடுத்த நரம்பாய் நெளியும்
உள்ளுடலின் கணத்தால்
சதா நீர்துளிர்த்து நிற்பாள் ஒரு சித்தி.
ஊரிலிருந்து குழந்தையை அடித்திமுத்துச் சாபமிட்டு
இனி திரும்ப மாட்டேனென சபதமிட்டுச் செல்பவள்
கணவன் ஊரைச் சாபமிட்டுக் குழந்தையை
அடித்திமுத்துத் திரும்பி
அம்மாவுக்கு பராதிகள் சொல்வாள்.
பராதியில் உடலை வதைத்து
சுற்றும் முறிப்பாள் அக்கா.

ஐவர் வீட்டு ஆர்கலோயெல்லாம் உத்தமர்கள்
என்று சொல்வதற்கில்லை
உத்தமர்கள் இல்லையென்றும் சொல்வதற்கில்லை.
ஊருக்குள் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக
உடல் கொண்டலையும் பழந்தெய்வங்களின்
முகக்குறி கண்ட
தாவரங்களும் வளரும் நிலாவெளிச்சமும்
மூன்றாம் தலைமுறையாக நடமாடும்
பெண்களின் கண்ணீரையும் பராதிகளையும்
சாட்சிகளாய்ப் பார்த்து வருகின்றன.

பெலிக்ஸாம் ஜெயாவும்

பெலிக்ஸ்
எவ்வளவு வசிகரமாயிருக்கிறாய்?
நானோ குற்ற உணர்ச்சி நிரம்பிய
மதுப்புட்டியாய் இருக்கிறேன்.
குற்றவனர்ச்சிகளை எவ்வளவு நேர்த்தியாக
வரிசைப்படுத்தி கையாளுகிறாய்
உன்னிடம் செல்ல நாய்க்குட்டியாய்
இருக்கும் அவை
என்னிடம் பேயேனக் கூத்திடுகின்றன.
உன்னுடலில் முனைத்திருக்கும் தேவதைச்சிறகுகளுக்குப்
பதில்
என்னுடலோ பிசாசின் நடனமாயிருக்கிறது.

பெண்களில் ஜெயாபோல
ஆண்களில் நீ, பெலிக்ஸ்.
உண்ணால் ஜெயாவுடன் வகுவாக வாழ்முடியும்
காவியங்களில் அவ்வாறு நிகழ்ந்தன.
நானோ ஜெயாவைத் துண்புறுத்துவதில்
அலாதியான திறமை மிக்கவன்
ஜெயாவுக்குப் பொருத்தமானவனும் நீதான்
உன்னை உள்ளடக்கமாகக் கொண்ட
ஜெயாவின் முதல் கனவில் தற்செயலாக
நூனில்லாமலிருந்திருக்க வேண்டும்
கனவுகளோ சிட்டுக்கட்டுகளை
கலைத் தெறிகின்றன.

ஜெயாக்கள் எனது விரட்டும் வலைகளில்
வீழ்ந்து மடிகிறார்கள்
நீ எந்தப் பெண்ணையும் ரெத்தம் கிழிய
ஒடிச்சென்று பிடுங்குவதில்லை.
ஓரே தானியங்களை உண்டு
ஓரே அறையில் தங்கும்
உள்கும் எள்குமிடையில் காலம்
சாபமாய் படுத்துத் தாங்குகிறது.
எனது மதுப்புட்டியெனும் கனவுக்கு வெளியே
ஜெயா உலவிக்கொண்டிருக்கும் அறையில்
சலனப்படாமல்
உனது மற்றொரு கனவும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அழகிய புது மனைவி

யோனிமடிப்பில் பிக்பிக்ப்பு
நேற்று சாயங்காலாக ரயிலேறிய
ஒருத்தனின் புதுமனைவி அவள்
நேற்று அவள் ரயிலேறும்போது
கழுவப்பட்ட புதுக்கனவு மூண்ட யோனியாய்
அது இருந்தது.
இப்போதோ காலை ஓளி கண்ணாடியில்
பிரதிபலித்து கனவு தளர்ந்த உடலை
மூடுகிறது. கண்கள் ஈசுகின்றன
ரயில் நிலையத்தில் நடந்துசெல்கிறாள்
அழகிய புது மனைவி.

நேற்று ரயிலேறும்போது
கணவனும் கணவனின் நண்பனும்
உடன் வந்தனர்.
கணவனோ அழகிய புதுமனைவியின்
கரங்களைப் பற்றியபடி ஓடும் ரயிலுக்கு
வெளியே தனித்திருந்தான்.
நண்பன், கணவனைக்காட்டிலும்
புதுமனைவியின் பேரில் கொண்ட கவர்ச்சியால்
துதித்துக் கொண்டிருந்தான்
கணவனுக்குப் புரியாமல் புதுமனைவி
அறியும்படியான சமிக்ஷைகள்
செய்து கொண்டிருந்தான்.
எல்லா சமிக்ஷைகளும் எல்லோருக்கும்
திறந்தே இருக்கின்றன.

அழகிய புதுமனைவியோ
சமிக்ஷைகளைப் பொருட்படுத்தவில்லை
நண்பனின் கணகள் மட்டும்
தன்னை ஊடுருவிச் செல்வதை
உணர்ந்தாள்
இப்படி அழகிய புதுமனைவியின்
ரயில் பயணம் கணவனோடும்
நண்பனோடும் கணவாய் நிகழ்ந்தது.
நடைபாதையில் இப்போது அவள்
நடந்து செல்லும்போது
ஊடுருவிய கணகள் வெளிறிவிட்டன
வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.

பறவைகளின் கடிகாரம்

நினைவுக்குள்
பெய்கிறது மழை
நினைவு பெருக்கெடுத்து ஓடுகிறது
ஆட்களற், கல்யாணமாகாதவர்களின் அறையின்
வெளித்தினாடுக் கூரையிலிருந்து
நினைவுகளாக பெய்யும் மழை
தெருவின் அந்தாங்கத்தில்
தொங்கி விரியும் சோடியம் வெளிச்சத்தில்
மஞ்சள் துகளாக விரிந்திருக்கிறது.
மழையின் ஈரத்தில் பிசுபிசுத்து
விறைத்த பெண்குறியாய் இருக்கும்
தரையில்,
இரண்டு கடிகாரங்கள்
இயங்க மறுத்துக் கிடக்கின்றன.
வாகனங்களின் இரைச்சலற்ற
பறவைகளின் குரலால் நிரம்பிய
நீண்ட பகலையும் நீண்ட இரவையும் கொண்ட
கடிகாரம் ஒன்று.
மற்றொன்று
நகரத்தின் பரப்பான கால்களை
முள்ளெனக் கொண்டு நகரும்
கடிகாரம்.

இரண்டு கடிகாரங்களும்
இபங்க மறுத்த அந்த தருணத்தில்
சிக்ரெட்டைப் பற்றவைத்து ஊதினேன்
துல்லியமாக நடுங்கும் உடல் புகையாய்
கரைந்தது
மழையின் நினைவில்
மாலதி நனைந்து கொண்டிருக்கிறாள்.
மறுநாள் காலை
பரபரக்கும் கால்களால்
நிறைந்த அறை காலியாயிற்று
அப்போது
பறவைகளின் கடிகாரம்
ஒடத் துவங்கியது.

சட்டைகள் அறையின் கதை

நகரத்து மேன்சனின் மூன்றாவது மாடியில்
இறந்த உடலின் வாசனையுடன்
சட்டைகளின் அறை தொங்கிக் கொண்டிருக்கிறது
பல காலத்து மனிதர்களின் கணத்த சட்டைகள்
அசையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
சட்டைகளின் அறையில் வசிப்பவன்
புலித்தோலாய் கமந்து விழுந்து
கைகளும் கால்களும் உள் நோக்கித் திருங்கி, விரிந்த
மண்புற்றில் ஓட்டியிருக்கும் பச்சையம் நீங்கிய நரம்பிலைக்
கோலத்தில்

மரித்துக் கிடக்கிறான்
புலித்தோலின் தலைப்புறத்தில்
மதுப்புட்டியில் திரியிட்டுக் கொளுத்தப்பட்ட
விளக்கு எரிகிறது.

சட்டைகளின் அறை தவிர்த்து
மேன்சனின் அனைத்துப்பகுதிகளும் இடிக்கப்பட்ட
நிலையில்
தாவரங்கள் முளைத்த நான்கு படிக்கட்டுகள்
சிதலமுற்றிருக்கின்றன
மீதமுள்ள படிகள் இருப்பதான பாவனையில்
சட்டைகளின் அறைக்கு
நன்பர்கள் சென்று வருகிறார்கள்.

புதிதாக சட்டைகளின் அறைக்குச்
செல்ல விரும்பும் நண்பனுக்கு
ஒரேயோரு அறிவுனர்
தயவு செய்து மதுப்புட்டியில் திரியிட்ட விளக்கை
அனைத்து விடாதே
சாமமெனினும் அறையில் வசிப்பவன்
எழுந்து அலுவலகத்துக்குச் சென்றுவிடக்கூடும்.
தினசரியின் காலத்தையறிய
கைவசம் அவனிடமிருக்கும் ஒரேயோரு சூட்சமமான
பொறிகளடங்கிய கருவி அது மட்டும்தான்
மேலும் சாமத்தில் அவன் வருகைபுரிவதை

அலுவலகம் தண்டனைக்குரியதாக
எடுத்துக்கொள்ளக்கூடும்.

நீ அறிந்து கொள்ளவேண்டிய
செய்தியும் ஒன்றுண்டு
தாவரங்கள் முளைத்துச் சிதலமடைந்த
நான்கு படிகளையும் தாண்டி, இல்லாத படிகளில்
ஏறிச்செல்வதற்கான கதவுகள்
நகரத்தின் பகுதிகளில் திறந்தோ அல்லது மூடப்பட்டோ
அமைந்துள்ளன.

40 வருடத்திற்குப் பின்தைய அறைகளில்
அந்த அறைகளின் தற்காலத்து உருவங்களின்
உரையாடல்கள்
பேச்சொலியாய் உறைந்திருக்கும்.
குறிப்பிட்ட பேச்சொலிக்குத் தொடர்பற்ற உடல்களை
வெளியேற்றவேண்டும் என்பது பொது நியதி
இதுபோல 70 வயது பின்தைய தற்கால அறைகள்
மேலும் 80, 90, 100 வருடகால அறைகள்.
மேலும் தற்கால அறைகள்
மேலும் 40, 70, 80, 90, 100 வயது நிரம்பிய
எதிர்கால தற்கால அறைகள்.

சில எழுதப்பட்ட நூல்களிலிருந்தும்
சட்டைகளின் அறைக்கு நுழைவதற்கான
குரியிடுகள் கிடைக்கக்கூடும்.
இது சம்பந்தமாக நூலுக்கான சிலவற்றுக்கும்
செல்ல வேண்டியவரலாம்.
பொது நியதி நினைவிருக்கிறதல்லவா?
தற்காலங்களற்று
சிதைவற்ற நான்கு படிகளில் முளைக்கும்
செடிகள் வளருகின்றன.
ஒரு சம்பவத்தையும்
நினைவுபடுத்துகிறேன்
சட்டைகளின் அறைக்கு நள்ளிரவில்
ஒருவன் சென்றான்
எரிந்த விளக்கைத் தூண்டி, பெருகிய வெளிச்சத்தில்
அசைபில் ஆடிய கனத்த சட்டையொன்றை எடுத்தனிந்து
பின்பு வெளியேறினான்.

சட்டையின் வியர்வை நெடியறிந்து கூடிய
காதலிகள், எதிரிகள், நண்பர்கள்
உறவினர்கள், மனைவிகள், அதிகாரிகள்
அனைவருக்கும் பயன்து
சட்டையைக் கிழித்தெறிந்து விட்டு நடந்தான்.

காதலன்

எல்லோருக்கும் மனைவியாகும்
தகுதிகளுடன் வளர்ந்துவரும் யுவதி
குழந்தையைக் கொஞ்சவது
காலைப்பொழுதை பிரத்யேகமான பொழுதாக
மாற்றுகிறது

நீர்தெளித்து இடப்பட்ட
புதுக்கோலங்கள் நம் நினைவுக்கு வரவேண்டும்

பொறியாளர் ஒருவருக்கோ அல்லது
மருத்துவருக்கோ ஏதேனும் அதிகாரிக்கோ
அவளுடைய குழுவைச் சேர்ந்தவர்களில்
எவ்ரேனும் ஒருவருக்கோ மனைவியாகலாம்
திறமையானதொரு போர்க்கால
மனைவியாக
வெயிலுடன் பெய்யும் மழையை
தொடர்ந்து ஜெபம் செய்கிறாள் அவள்

எல்லோருக்கும் பொதுவான இசை
எல்லோருக்கும் பொதுவான நாட்டியம் மற்றும்
சிறந்த கவிகளின் பெயர்களை
பெரிய நதிகளை, மலைகளை
சிகரங்களை அவள் அறிவாள்
முக்கியமாக
அவற்றின் அபாய எல்லைக்கோடுகளை
நன்றாக அறிவாள்

அறிய அறிய, எவருக்கோ மனைவியாகப்
போகிறோம் என்பது
அவளைக் கனவு ராணியாக்குகிறது.


பருவமெய்தியதிலிருந்து
இயற்கையின் பாட்டலாப்
நடனமிட்டபடி
குழந்தைகளைக் கொஞ்சவது
குளித்து முடித்த தேவதைகளை
நினைவு கூரச்செய்யும்.

குழந்தைகளைப் போன்ற
தூக்கங்களின் முகப்பொலிவுப் புன்னகை
அவளுக்குப் புதியதல்ல
எந்த உயரிய மனநல ஆலோசகரும்
பயிற்சிக்க வேண்டிய
சாதுரியங்களை
அவளது வளர்ச்சி
கடந்து விட்டது.

உலகம் இவ்வளவு இனிமையாய்
ஒவ்வொரு நாளும் பிறந்து
படுக்கையில் தூக்கத்திற்கு
தனியே கனவுகளைத் தந்து அழைக்கிறது.
இளைஞர்கள் எல்லோரும் நல்ல மனைவியிடம்
முன்னோட்டமாக நடந்து கொள்வதுபோல
நடந்து கொள்வது விசித்திரம்
பிரியாத குழந்தை ஜீவனற்ற, தன்மையில்
நடனமிடும் அவளது கனவுகளை உணர்கிறது.

உலகம் ஒரு பேரழகு
கடவுள் கணவனாகவும்
சாத்தான் காதலனாகவும் அமையும்
கனவு ஒன்றை மட்டும்
அவள் காணாதிருக்க வேண்டும்.

கலைநூல்கள் : அபராஜிதன்



கவிதைகள்

கண்டராதித்தன்

வலிகளோடு முனகுமொரு நாளில்
நம் வாழ்நாளுக்குமான
ஒரேயொரு வாய்ப்பை நல்க
ஒப்புக்கொண்டாய்

அதை
அழுக்கடைந்தவுன்
பாதங்களிலிருந்து துவக்குமாறு
பணித்தாய்

எனை ஆகர்ஷித்த குதிக்காலின்
மையத்தில் உதடுகளைக்
ஒவிக்கும் போது

இரகசியங்களை
எந்க மறுக்கும்
கதவுகள் திறக்கப்பட்டன
எல்லா வீடுகளிலும்

அன்பரே
உமது வாய்ப்பு முடிந்ததென
அறிவிக்கின்றாய்

பலகினமான உதடுகளிலிருந்து
இறங்கி அவமானத்துடன்
குருகிச் செல்வதை
வெறித்தபடியிருக்கின்றன கண்கள்
நம் எல்லோருடைய கண்கள்.

♦

திருக்கல்யாண பாக்கியம்

மன்சள் சாமந்தி
பந்தலலங்காரத்தின் கீழ்
பன்னீர் தெளித்து
சந்தனம் கொடுத்து
நெட்டிமுறித்து
ஆரத்தியெடுக்க

மூல்லைக்கு மணமுண்டு
என்பவருக்கு
முகம் சவக்களை

ஒரு கண்ணில்
கடர் எரியும் பெண்மனி
யோனிக்கு அணிந்திருப்பாள்
இரத்தின அட்டிகை

அங்குசம் வைத்திருக்கும்
பாகனுக்குக் குறியிருக்காது

மாலை குடுபவன் எங்கேயென
மூன்றாம் முறையழைக்கும் போது

பல பாதைகளைக் கடந்து
வேரவேகமான நடையுடனும்
குத்திட்ட விழிகளில்
பெருஞ் செருக்குடனும்
வந்து சேர்ந்தார்கள்
வந்து கொண்டேயிருப்பவர்கள்

கடுமையான கோபத்துடன்
பந்தலை விட்டு வெளியேறி
முச்சந்தி பக்கம் சென்று
வசைபாடும்
மின்னலைப் பிடித்து விழுங்கும்
மூன்றடிப் பேய்.

வந்து கொண்டேயிருப்பவர்களில்
அன்பு நிறைந்தவர்
துர்பாக்கியவான்களுக்கான
தங்கச்சிமிழைத் திறக்கும்போது
அவள் மாயமாகின்றாள்
மூடும்போது
நாள் மாயமாகின்றேன்.

சிரமைத்து தேற்றும் போதெல்லாம்
அழுகுரல் வெடிக்கும்
பினவறையில் குளிர்
ஒரு உருப்படி சேரும்

தங்களுக்கு இணையான
காலத்திலிருந்த
இவரைப்பற்றிய நல்லெண்ணைக்
சிறுகுறிப்பை எழுதித்தரும்படி கேட்டு
யாரின் அருளிலாவது சாதுவாய்
நின்றிருக்கும் ஒரு.

தோழர் ஹெர்குலஸ்

தோழர் ஹெர்குலஸ்
ஒரு கடுமையான
உழைப்பாளியாகவும்
நேரமையானவராகவும்
இருக்கின்றார்

உழைப்பதற்குத் தகுந்தபடி
தனது உடலைப்
பராமரிப்பவராகவும்
தெரிகின்றார்

தொடர்ந்து பல
நூற்றாண்டுகளாக
ஒய்வின்றி உழைப்பதால்
கணிசமான தொகை
கைவசம் இருக்கக்கூடும்



நற்பிறப்பு


அகாலம் பற்றிய உபரிநூலை
வாசித்தபடி இறங்கும் நம்
முன்னோர்கள்
பாவங்களை மிகுதியாக
சேமித்திருந்தவர்களிடம்
முன்பதிலிற்கான விண்ணப்பப்
படிவங்களைத் தந்துவிட்டு
கருணையுடன் மேலேறும்
வழியினை போதிக்கின்றார்கள்

சிறுக் கட்டிகளை உடைத்து
ரணமாக்கிவிட்டுச் செல்லும்
துஷ்டர்கள்
சாலைகளில் தெறித்திருந்த
தலைகளையெடுத்து
மூளிகளுக்குப் பொருத்தும்போது
பூச்களைச் சொரியும் அந்தரம்

அமைப்பாக இருக்கிறதாவென
பரிசோதிக்கும் சிடன் போன்னின்
மாயையை விரட்டும் தடியுடன்
மகாமுனி வந்து சேர்கிறார்
அவரால் முடிந்த வாக்கியங்களை

பார்த்தால் ஆடம்பரப்
 பிரியராகவும் தெரியவில்லை
 தனிமை விரும்பியாக
 இருப்பாரோ என்னவோ
 எதிராளியை எடுத்தெறிந்து
 பேசும் குணமும்
 அவருக்கில்லை
 எனது காதல் கதையைக்கூட
 விருப்பமுடன் கேட்டுக்
 கொண்டிருந்தார்
 எனக்கே போதுமெனப்
 பட்டதால்தான்
 சுருக்கமாக முடித்தேன்
 அவ்வளவு அனுபவசாலியாக
 இருந்தும் அடக்கமாகவே
 பேசினார்
 மிகுந்த
 மரியாதைக்குரியவரென
 மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்
 நான் பூறப்படுவதாகச்
 சொன்னபோது
 தம்முடைய சிறு அங்பளிப்பென
 கொடுத்ததை வாங்கிக் கொண்டேன்
 ஒரு வேண்டுகோளென
 பார்த்தை தோள்மாற்ற
 உதவும்படி கேட்டார்
 நான்தான்
 நாகுக்காக மறுத்து விட்டேன்.

◆



அன்னத்தை அழைத்து வாருங்கள்

முன்னெப்போதுமில்லாத வகையில்
 சிக்கலைத் தீர்க்க வேண்டும்
 வாழ்க்கையிலிருந்து துயரத்தை
 துயரத்திலிருந்து வாழ்க்கையை
 ஒரு பிரிவை அவ்வளவு துல்லியத்துடன் செய்யும்
 அன்னத்தின் உதவி தேவையாகிறது
 சிறஞ்சிகள் விரித்தவைகளிடமேல்லாம்
 அன்னத்தை சந்திக்க சிறஞ்சிகளைக் கேட்கலாம்
 மறுத்தால்
 மற்றொரு யோசனையில்
 ஒயின் கொடுத்து கூடவேயிருந்து
 கூட்டிவருமாறு வேண்டலாம்
 குடிப்பதில்லையென்றால்
 புகைக்கவாவது கேட்கலாம்
 அதையும் மறுத்தால் ஒருமித்த கருத்தில்
 நாமும்தை விரும்பியதில்லையென்றாம்
 நமக்குக் காரியம் ஆக வேண்டும்
 பதிலுக்கு தங்க விருட்சம் பரிசுளிப்பதாக
 ஒப்புக் கொண்டுவிடலாம்
 அன்னத்திடம் சொல்லசொல்லி
 அன்ன புரி நகரை நிர்மாணிப்பதாக
 வாக்களித்து விடலாம்
 பிறகு இவைகள் இங்குமங்கும்
 திரிந்து கொண்டிருக்கும்
 நாம் ஒருபெக் ஒயினை
 துயரத்துடன் கலந்து
 வாழ்க்கையில் குடிப்போம்
 ஒன்று நாமிருக்க வேண்டும் இல்லை
 அன்னமிருக்க வேண்டும்.

சுக்கிலச் சுருக்கு

பொழுதுகள் அந்தியில்
 கூடிப்பிரியாது
 திசைகள் நான்கும் எட்டாகி
 குழம்பி நிற்கும்
 ஒரு காற்று
 பிரபஞ்ச பேரியக்கம்
 தன் மூலமெனத் திமிறும்
 அலகுகள் அலகுகளை
 விட்டெடாழிய மொழியை
 மீட்க முயன்று கூவும்
 ஓர் அலகற்ற பட்சி
 கரங்கள் பிணைய
 வியர்வை வழியும்
 கண்கள் மேற்செருகும்

பெருமரணம்
நிகழ்வது போல்
பயங்கள் எழும்
துளி இந்தரியத்தை
வெளிக்கொணர
எவ்வளவு பிரயாசைகள்
வேண்டியதாயிருக்குமோ
அவ்வளவும்
துளி சிற்றிரைக்
கழிப்பதற்காகவும்
தேவைப்படும் இனி.

தனிமை : உன்னுடனான பயணம் குறித்து

திட்ட வரைவுகளுடன் தொடங்கிருக்கும்
நம் பயணம் பற்றிய அதிர்ச்சிகள்
இம்முறை உன்னிடமிருந்து என்னை
வந்தடையும் ஸ்பரிசத்தின் பிரதான பாதையில்
அடர்த்தியான உன் அண்மையின்
திசைகாட்டிப் போகிறது

மிக எளிமையான சொற்களால்
மறுதலிக்கப்பட்ட காதலைப்போல
மரங்கள் பின்னோக்கி நகர்கின்றன

நாம் இழந்தவைகளைப் பற்றி
பேசாதிருக்க முயல்கிறோம்
வெயிலில் உலர்ந்த காற்று
சன்னல் வழி பாய்ந்து மேலும்
அதை உறுதி செய்கிறது

தென்படும் பாறைகளைதுவும்
பாழ், பாழீன நம்மைப் பழிப்பதை
பரஸ்பரம் அறியவருகின்றோம்

வறண்ட நதிகளை
இலையுதிர்ந்த மரங்களை
அவநம்பிக்கையுடன் பார்த்துக்கொள்கிறோம்

நான்கு சிறுவர்கள் கை காட்டி
ஏறிய நிறுத்தத்தில், திடெரென
ஹர்தியிலிருந்து இறங்கிக் கொண்டாய்
நீ அவமானப் படுத்தப்பட்டதாக
பிறகு சிறுவர்கள்
பாடத் தொடங்கியபோது யாவும்
தலைக்கூகியிருந்தன
குளிர்காற்று வீசத் தொடங்கியிருந்தது
பறவைகள் இருக்கையில் அமர்ந்து கொண்டன

பாராவது புகிழுப்பாடு பக்கங்களில்
பூக்கள் மலர்ந்தன
அமர்ந்தன
வண்ணத்துப் பூச்சிகள்
வட்டமிட்டுப் பறந்தன
எந்த நிறுத்தத்தின் கடைசி
பயணியாகவும் நீ வரக் கூடுமென
நகர்கிறது ஊர்தியும் அண்டைகளும்.

இன்றைய சிற்றிதழ்கள்

கல்குத்திரை (வேணிற்காலங்களின் இதழ்)
(பதிமூன்று - பதினான்கு)
ஆசிரியர் : கோணங்கி, விலை : 50/-
முகவரி : 6/162, இந்திரா நகர்
கோவிலூர் ॥ १५

புது எழுத்து (இதழ் ஐந்து)
ஆசிரியர் : மனோன்மணி, விலை : 30/-
முகவரி : 39/20, ஜே.கே.சி. தெரு
காவேரிப்பட்டினம் - 635 112
கிருஷ்ணகிரி மாவட்டம்

சொல் புதிது (இதழ் ஒன்பது)
ஆசிரியர் : சரவணான் 1978, விலை : 30/-
முகவரி : 93, 5வது குறுக்குத் தெரு
சாரதா நகர், பார்வதிபுரம்
நாகர்கோவில் - 3.

பன்முகம் (இதழ் மூன்று)
ஆசிரியர் : எம்.ஜி. சுரேஷ், விலை : 25/-
முகவரி : புதுப்புனல்
32/2, ராஜி தெரு, அயனாவரம்
சென்னை - 600 023.

அட்சாம் (இதழ் இரண்டு)
ஆசிரியர் குழு : எஸ். ராமகிருஷ்ணன்,
வெளி ரெங்கராஜன், விலை : 25/-
முகவரி : 130/11, மதுரா கோட்ஸ் காலனி
விருதுநகர் - 626 001

பவளக்கொடி (இதழ் மூன்று)
ஆசிரியர் ச. அருள், விலை : 30/-
முகவரி : 8/37, பி.எ.ஓ.ஏ. நகர்
புதுக்கோட்டை சாலை
தஞ்சாவூர் - 613 005.



யசனாரி கவபத்தா

(1899-1972)

அறிமுகம் : ராஜேகாபால்

ஐப்பானிய நாவலாசிரியரான யசனாரி கவபத்தா இலக்கியத்திற்காக நோபஸ் பரிசு பெற்ற முதல் ஜூப்பானியர். ஓசாகாவில் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்ததால் பாட்டியிடம் வளர்ந்தவர். குறுகிய காலத்திலேயே பாட்டியையும் தன் ஒரே தமக்கையையும் கூட இழந்துவிட்டார். நெருங்கிய கடைசி உறவாக நீடித்து இருந்த பாட்டனாளின் இழப்பை அவருடைய பதினாறு வயதுக்காரனின் குறிப்பேடு (Diary of sixteen year - old, 1925) என்ற ஆரம்ப காலப் படைப்பில் காணலாம். அதற்குப் பிறகான சில வருடங்கள் ஓசாகாவின் புறநகர்ப் பகுதியிலுள்ள பள்ளி விடுதியில் அவர் வாழ்ந்து வந்தார். 1917இல் டோக்கியோவிலுள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் சேர்ந்தார். 1920இல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் அங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டார். ஒரு வருடத்திற்குப் பின்பு ஜூப்பானிய இலக்கியத்துறைக்கு அவர் மாற்றப்பட்டதால் 1924இல்தான் பட்டப்படிப்பை அவரால் முடிக்க முடிந்தது. மாணவராக இருந்தபோது வெளிப்பட்ட அவருடைய இலக்கிய செயல்பாடுகள் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமையான கிருச்சிகானின் கவனத்தை அவர்மீது திருப்பியது. கிருச்சிகானின் பத்திரிகையான 'புன்சி ஷீன்ஜி'விற்கு கவபத்தா ஓர் ஆரம்பகால பங்களிப்பாளர். அன்றைய 'ஷீன்கான்காகு' பள்ளியின் இலக்கியக் குழுவிலும் கவபத்தா ஓர் அங்கத்தினர்.

ஐப்பானின் மிக முக்கிய இலக்கிய கலாச்சார அளுமையான நாவலாசிரியர் யுகியோ மிஷிமா, கவபத்தாவை 'நித்திய பயணி' என்று வருணிக்கிறார். பயணம் என்றுமே படைப்பிற்கு உத்தேகம் அளித்து வருகிறது என்பதைத் தான் நம்புவதாகவும், 'தொலைதூரக் கடவிலுள்ள தீவுகள்' தன்னை எப்பொழுதும் வீசுகிறத்து வருவதாகவும் கவபத்தா கூறுகிறார். தெற்கு டோக்கியோவிலுள்ள இசு என்னும் தீபகற்பத்திற்கான பயணமே அவரது 'இசு நடனக்காரி' (The Dancer, 1955) என்னும் நாவலுக்குப் பின்புலம், 1926இல் இரண்டு

தவணைகளில் வெளியான அந்நாவல் அவருக்கு மிகுந்த புகழைப் பெற்றுத்தந்தது. நாவல், தீபகற்பத்திற்கு மனச்சோர்வுடைந்த ஓர் உயர்நிலை பள்ளி மாணவன் மேற்கொள்ளும் பயணம் பற்றியது. அங்கு ஓர் இசு நடனக்காரியோடு கொள்ளும் சிநேகம் அவன் மனஞக்கம் பெற ஏதுவாகிறது. நாவல் வெற்றி பெற்றதற்குக் காரணம் துயரம், மனச்சோர்வு பற்றிய கவபத்தாவின் பிரேத்யேக பார்வையே.

கவபத்தாவின் பெரும்பான்மையான படைப்புகள் முழுமை யுறாமல் இருக்கின்றன. மிகுந்த பிரக்ஞையோடுதான் அவற்றை அவ்வாறு படைத்திருப்பதாக கவபத்தா கூறுகிறார். முடிவை விட தீர்மானத்திற்கு வந்து சேரும் வழிமுறைக்கே தான் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறுகிறார். இதுவே வடிவம் பற்றிய அவருடைய பார்வையாக இருந்து வந்திருக்கிறது. கவபத்தாவிற்கு 'ரெங்கா' எனப்படும் சீரான உரைநடையில் / செய்யுளில் மிகுந்த விருப்பமிருந்திருக்கிறது. அவ்வடிவத்தில் சீரிய பயிற்சி எடுத்திருக்கிறார். கவபத்தாவின் நாவல்களில் கதாபாத்திரங்களுக்கும் நிகழ்வுகள் நடக்கும் பின்புலத்திற்கும் இடையிலான மென் ஒத்திசைவு ஆச்சரியமுட்டும் அம்சமாக தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. நித்தியத்துவமற்ற பலவீளமான மனித வாழ்வு இயற்கையின் முன் எவ்வாறு சிறிது சிறிதாக மங்கி மறைகிறது என்பது கவபத்தாவின் நாவல்களில் மற்றொரு முக்கிய அம்சம்.

கவபத்தா டோக்கியோ பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது இருந்தே நவீன எழுத்துகள் பற்றி பல விமர்சனக் கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார். விமர்சனக் கட்டுரைகளோடு கூழலில் புதிய இளம் படைப்பாளிகள் பற்றிய அவருடைய கண்ணுபிடிப்புகளும் தீர்க்கமானவையே. அவருடைய முக்கிய கண்ணுபிடிப்பு ஜப்பானின் மிக முக்கிய இலக்கிய கலாச்சார ஆளுமையான நாவலாசிரியர் யுகியோ மிளிமா. கவபத்தா சினிமாவிலும் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அவருடைய திரைக்கதையான ஒரு பக்க பித்து (A Page of Madness, 1926) கிணுகாரா தெயினோக்கேவால் இயக்கப்பட்டு ஜப்பானிய 'பரிசோதனை சினிமா' வரலாற்றில் இன்றும் சிறந்து திகழ்கிறது.

1920இன் பிற்பகுதியில் டோக்கியோவின் மாவட்டமான அசாகுசாவில் வாழுந்தபோது கவபத்தா 'கடலில் தனித்திருக்கும் தீவாக' தன்னை உணர்ந்தார். அவருடைய முக்கிய படைப்புகளில் ஒன்றான Scarlet gang of asakusa இங்கு வைத்துக்கூட்டான் எழுதப்பட்டது. 1929-ற்கும் 1930-ற்கும் இடையில் தொடராக வெளிவந்த அப்படைப்பு ஒரு பாகம் எழுதி முடிக்கப்படாத போதும் 1935இல் புத்தகமாக உருப்பெற்றது. அப்படைப்பை இடோ-கால (1600-1868) இலக்கியத்தின் நகல் உரு என்று அழைக்கும் அளவிற்கு இடோ-கால இலக்கியத்தின் பாதிப்பு அதில் அதிகம் இருந்தது. இப்படைப்பு கவபத்தாவின் வழக்கமான படைப்பிலிருந்து மிக மாறுபட்டது. அசாகுசாவின் புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் விளிம்பு நிலை மக்களான, கவபத்தாவின் மைய ஈர்ப்புகளில் ஒன்றான விலைமாதர்களைப் பற்றிய சித்திரமே அப்படைப்பு. அவருடைய புசுப்பெற்ற கட்டுரையான 'கண்கள் அவற்றின் கடைசி விளிம்பில்' (Eyes in their last extremity, 1933) என்ற படைப்பும் அக்காலத்தைச் சார்ந்ததே, கவபத்தாவின் மற்றொரு மைய ஈர்ப்பான மரணத்தைப் பற்றிய தியானமே அப்படைப்பு.

கவபத்தா தன் அந்திம பருவத்தில் literature of aged என்று அழைக்கப்படும் இலக்கியத்தில் வித்தகராக விளங்கினார். அதன் சிறந்த உதாரணங்கள்: மலையின் குரல், தூங்கும் அழகிகளின் இல்லம், தூங்கும் அழகிகளின் இல்லம் 1960-க்கும் 1961-க்கும் இடையில் வெளியாகியது. வயோதிகர் ஒருவர் தன் நன்பனால் அடையாளங் காட்டப்பட்ட வினோத இரகசிய விடுதிக்குச்

செல்கிறார். அங்கு போதை வஸ்துகளின் மூலம் அழகிய இளம் பெண்கள் நிர்வாணமாக உறங்க வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்களோடு வயோதிகர்கள் ஓர் இரவைக் கூழிக்கலாம். ஆனால் அவர்களை எக்காரணத்தை முன்னிட்டும் தொந்தரவு செய்தல் கூடாது என்பது விடுதியின் விதிகளில் ஒன்று. அப்பெண்களின் முன்னிலையில் அவ்வயோதிகர்கள் அடையும் அவமானமும், சாவின் அருகாமையில் துளிர்க்கும் நாமமும், ஞாபகங்களும் என கவபத்தா நாவலை நன்மோடை உத்தியில் எழுதிக்கென்றிருப்பார். கவபத்தாவை இந்நாவல் மாபெரும் கலைஞராக, செல்விலக்கியவாதியாக அடையாளப்படுத்தியது. தூங்கும் அழகிகளின் இல்லமும் கவபத்தாவின் விலகலை - சமுகத்திலிருந்தான விலகலை - மிக ஆழமாகச் சித்தரிக்கின்றன. பொதுவாகவே கவபத்தாவின் படைப்புகள் தனிமை பற்றிய தீவிர ஆராய்ச்சியை மேற்கொள்பவை. அதன் மிகச் சிறந்த உதாரணம், 1963, 1964க்கு இடையில் வெளியான 'ஒரு கை' (One arm, 1969) என்ற படைப்பு. அக்கதையில் ஒரு மனிதன் துண்டாடப்பட்ட ஒரு இளம் பெண்ணின் கையை மடியில் வைத்தபடி ஓர் இரவைக் கழித்துக்கொண்டிருப்பார். கவபத்தாவைப் பொருத்தவரை சமூகம் அழிந்துக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டபடி அதை உயிர்ப்பிக்க முயலுகிறார்கள்.

1972இல் கருத்த ஏப்ரல் மாத மாலை ஒன்றில் கவபத்தா தன் கமாகுரா இல்லத்திற்கு அருகிலிருந்த தன்னுடைய அப்பாட மெண்டில் வாடு நிரம்பிய அறையில் இறந்து கிடந்தார். எல்லா தடயங்களும் தற்கொலை என்பதையே உறுதிப்படுத்தின. அவர் நன் கைகளால் தன் முடிவைத் தேடிக் கொண்டார் என்று நம்பப் படுகிறது. அவர் இறந்து கிடந்த அறையில் தற்கொலைக் குறிப்பு ஒன்றும் காணப்படவில்லை. ஆனால் அவருடைய நண்பர்களோ அது விபத்தாக இருக்கலாம் என்று அபிப்ராயப்படுகிறார்கள்.

♦

கவபத்தா படைப்புலகின் துளிர் பருவத்தில் 'palm - of - the - hand stories' என்னும் இலக்கிய வடிவத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதை 'சிறு இலக்கியக் குறிப்பு' என்றோ 'சிறிய சிறுகளை' என்றோ ஒரு எளிமைக்காக வகைப்படுத்திக் கொள்ளலாம். அவ்வடிவம் பிரத்யேகமாக ஜப்பானியருக்கே உரியது என்றும் வைக்க மரபின் தொடர்ச்சியாக அதைக் கொள்ளலாம் என்றும் கவபத்தா கருதினார். அவருடைய சில சிறந்த கதைகள் 'palm - of - the - hand stories' என்னும் தொகுப்பில் இருக்கின்றன. கவபத்தாவின் பெரிய படைப்புகளில் காணப்படும் பார்வையின் விஸ்தீரணத்தை இசிறிய படைப்புகளிலும் வாசகர்கள் உணரலாம். மற்றொரு ஆர்வமுட்டும் அம்சம் palm - of - the - hand stories - ஒன்றின் சிறிய உருவம்பாற் உள்ள ஜப்பானிய மோகத்திற்கு சிறந்த உதாரணம். இருந்தபோதும் palm - of - the - hand stories- இன் வடிவம் பிரத்யேகமாக கவபத்தாவிற்கு உரியது. அவருடைய மெல்லிய தொனியோடிய விவரிப்பு, எதிர் எதிரான படியங்களில் பிரத்யேக ஒளிர்வும், தீர்க்கமான பார்வையும், விழேர கழைக் களனும் அவருடைய பார்வைகள் உணரவாம். பல எழுத்தாளர்கள் அவர்களுடைய இளமையில் கவிதை எழுதுவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். நானோ கவிதை எழுதுவதற்குப் பதிலாக palm - of - the - hand stories எழுதிக்கொண்டு இருந்திருக்கிறேன். இவற்றில் பல கதைகள் இயல்பாக என்னுள்ளிருந்து வெளிப்பட்டவை. என்னுடைய இளம் பிராயத்து கவித்துவ எழுச்சியை இக்கதைகளில் நிங்கள் கணவாம் என்று இந்தக்குறைகளைப் பற்றி கவபத்தா கூறுகிறார். இத்தகைய ஜந்து கதைகள் இவ்விதியில் இடம் பெற்றிருக்கின்றன.



யசனாரி கவபத்தாவின் நோபல் உரை

(டிசம்பர் 12, 1968)

தமிழில் : வதா ராமகிருஷ்ணன்

"வசந்த காலத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில் இலையுதிர்காலத்தே நிலவு. குளிர்காலத்தே பனி, தெளிவாக, சில்லென்."

"குளிர்கால நிலவு என்னோடிருக்க முகிலிலிருந்து வெளிவருகிறது காற்று முள்ளெனக் குத்துகிறது, பனி சில்லென்றிருக்கிறது."

இந்தக் கவிதைகளில் முதலாவது மதகரு தோஜென் (1200-1253) என்பவரால் 'உள்ளார்ந்த உற்சாகம் என்ற தலைப்பில் எழுதப் பட்டது. இரண்டாவது, மதகரு மையோ (1173-1232) என்பவரால் எழுதப்பட்டது. என்னிடம் எழுத்துக்கலைக்கான 'மாதிரி களைத் தரும்படி கேட்கப்பட்டபோது இந்தக் கவிதைகளைத்தான் நான் பல சமயங்களில் தெரிவு செய்து கொள்கிறேன்.

இரண்டாவது கவிதை அதன் மூலாதாரம் பற்றிய வழக்கத்திற்கு மாறான விரிவான விளக்கத்தை அதனுடைய பொருளின் சாரம் பற்றிய விளக்கமாக இருக்கும் பொருட்டு கொண்டிருக்கிறது. 1224 ஆம் ஆண்டின் பனிரெண்டாம் மாதத்தின் பனிரெண்டாம் நாள்

இரவில் நிலவு மேகங்களுக்குப் பின்னே மறைந்திருக்கிறது. காக்ய சூடத்தில் ஜென் தியானத்தில் நான் அமர்ந்திருந்தேன். நடு இரவுக் காவல் நேரம் வந்ததும் நான் தியானத்தைக் கைவிட்டு உச்சியிலி ருந்த சூடத்திலிருந்து கீழேயுள்ள பகுதிகளுக்கு இறங்கி வந்தேன். அப்படி வந்து கொண்டிருந்தபோது நிலவு மேகத்திலிருந்து வெளிப்பட்டு பனியை தகதக்கது ஒளிரச் செய்தது. நிலவு என்னுடைய நண்பன், சகா. அதன் அண்மையில், பள்ளத்தாக்கில் ஊளையிட்டுக் கொண்டிருந்த ஒநாய் சூட எனக்கு பயமுண்டாக்க வில்லை. சிறிது நேரத்தில், நான் கீழ்ப்பகுதிகளிலிருந்து மீண்டும் வெளியே வந்தபோது நிலவு மறுபடியும் மேகங்களுக்குப் பின்னால் போயிருந்தது. பின்னிரவுக் காவலைக் குறிக்கும் மனியடித்துக் கொண்டிருக்கும் போது நான் மீண்டும் ஒருமுறை கட்டிடத்தின் உச்சிப் பகுதிக்குச் சென்றேன். போகும் வழியில் நிலவு என்னைத் திரும்ப சந்தித்தது. நான் தியானக் சூடத்தில் நுழைந்த போது, நிலவு மேகங்களைத் தூர்த்தியவாறு, தொலைவிலிருந்த மலையுச்சிக்குப் பின்னால் மூழ்கும் எத்தனத்திலிருந்தது. அது என்னோடு ரகசியத்துணையாய் உடனிருப்பதாக எனக்குத் தோன்றியது.

இதன்பின், நான் மேற்கோள் காட்டிய கவிதை வருகிறது. கூடவே, மலைக்குப் பின்னால் சந்திரன் மறைவதைப் பார்த்த பிறகு, மையோ தியானக் கூடத்திற்குள் நுழைந்தபோது அந்தக் கவிதை இயற்றப் பட்டது என்ற விளக்கமும் தரப்படுகிறது. அதனோடு இன்னொரு கவிதையும் வருகிறது:

“நான் மலைக்குப் பின்னால் போவேன். நீ அங்கேயும்
செல், ஒ நிலவே
ஓவ்வொரு இரவும் நாம் ஒருவருக்கொருவர் துணையாக
இருப்போம்.”

இங்கே இன்னொரு கல்வைத்தகாவை மூழ்வை இருக்கிறது - அதாவது மையோ தியானக் கூடத்தில் மிச்சமுள்ள இரவு முழுவதையும் கழித்து மிட்ட பிறகு, அப்பெலு விடியலுக்கு முன்னால் அவர் அங்கே போயிருந்திருக்கக் கூடும்.

தியானத்திலிருந்து என் கண்களைத் திறந்ததும் நான் விடியலி லான நிலவைப் பார்த்தேன். அது ஜன்னலை ஒளிர்ச் செய்து கொண்டிருந்தது. நானே ஒரு இருண்ட இடத்தில் இருக்கும் நிலையில், ஏதோ என்னுடைய மனமே நிலவின் ஒளி போன்ற ஒரு வெளிச்சத்தில் பன்னாத்துப் பொலிந்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

“என் மனம் மின்னுகிறது. ஒரு தூய்மையான ஓளிப்பரப்பு;
நிச்சயமாக அந்த ஒளியை நிலவு தன்னுடையதாக என்னிக்
கொள்ளும்.”

பின்வரும் வெறும் திமர் ஆச்சரியக் கூவல்களின் வெகு இயல்பான, நிர்மலமான ஒருங்கிணையை கூலால் மையோ நிலவர் கவிஞராக அழைக்கப்பட்டு வருகிறார்.

“பளீர் வெளிச்சம், பளீர் வெளிச்சம், பளீர், பளீர்
வெளிச்சம்
பளீர் பளீர் வெளிச்சம், மற்றும் பளீர் பளீர் நிலவு.”

குளிர்ப்பருவ நிலவைப் பற்றிய தனது மூன்று கவிதைகளில் பின்னிரவிலிருந்து விடியலுக்குள்ளான நாழிகை வரை, இன்னொரு கவி - மதகுருவான சாய்கியோ என்பவரின் கவி மனோபாவத்தையே கடைப்பிடிக்கிறார். சாய்கியோ ॥18 முதல் ॥190 வரை வாழ்ந்தவர். நான் கவிதையை இயற்றுகிறேன். என்றாலும் அதை இயற்றப்பட்ட கவிதையாகக் கருதுவதில்லை. ஓவ்வொரு கவிதையின் முப்பத்தி யொன்று அட்சர்க்கனும், ஏதோ நிலவையே அழைத்துப் பேசுவது போல் நேர்மையாகவும், நேரிடையாகவும் இருப்பவை, நிலவைப் பார்ப்பதில் அவரே நிலவாகிறார். அவரால் காணப்படும் நிலவு அவராகிறது. அவர் இயற்கையுள் அழிந்து, இரண்டாக் கலக்கிறார். அந்த மதகுருவின், உதயத்திற்கு முன்பான இருளில் தியானக் கூடத்தில் அமர்ந்திருக்கும் அவருடைய தெளிந்த மனதின் வெளிச்சம் அந்த விடியல் நிலாவுக்கு அதனுடையதேயான ஒளியாகிறது.

குளிர்ப்பருவ நிலவு நட்புறவாக மாற, மதும் மற்றும் தத்துவ விசாரணைகள் கூடிய திடாளத்தில் ஆழிந்திருக்கும் மதகுருவின் மனமானது நிலவுடன் ஒரு நுட்பமான தொடர்புவாடவிலும், பரிமாற்றத்திலுமாய், அந்த மலைக்கூடத்தில் ஈடுபட்டிருப்பதை, மேற்குறிப்பிட்ட மையோவின் கவிதைகளில் முதலாவதாகக் காணப் படுவதற்குத் தரப்பட்ட நீண்ட விளக்கத்திலிருந்து நம்மால் அறிய முடிகிறது. கவிஞர் பாடுவதும் இதைத்தான். என்னுடைய எழுத்துக் கலை பற்றிய ஒரு ‘மாதிரி’யைத் தரும்படி. என்னிடம் கேட்கப்பட்ட போது இந்த முதல் கவிதையைத் தெரிவி செய்ததற்கான காரணம் அதனுடைய அற்புதமான மென்னுணர்வும், நேயவணர்வும்தான். குளிர்ப்பருவ நிலவு, மேகங்களுக்குப் பின்னால் மறைந்து பின்

மீண்டும் வெளி வருவது; நான் தியானக்கூடத்திற்குப் போகும் போதும், அங்கிருந்து மீண்டும் இறங்கிப் போகும்போதும் என்னுடைய காலடிகளை ஓளிமயமாக்குவது; என்னை ஓநாயைக் கண்டு அஞ்சாமல் இருக்கும்படியாக்குவது; காற்று உங்களுக்குள் ஆழ இறங்கவில்லையா? பனி இறங்கவில்லை, நீங்கள் குளிராக உணரவில்லையா? இந்தக் கவிதையை ஒரு இதமான, ஆழமான, நுப்பமான பரிவூர்த்தும் கவிதையாக, ஜப்பானியர்களுக்கே உரித்தான, ஜப்பானின் அடிநாதமாய் விளங்கும் ஆழந்த அமைதியைத் தன்னகத்தே கொண்ட கவிதையாக நான் தெரிவி செய்கிறேன். கீழைய, மேலைய நாடுகளின் கடந்தகால நிகழ்காலக் கலைவடிவங்களில் ஆழந்த அழிவு வாய்ந்த டாக்டர் ஸுவிரோ யூகியோ, ஒரே யொரு கவித்துவம் வாய்ந்த வாக்கியத்தில் ஜப்பானியக் கலையின் விசேஷத் தன்மைகளை வெகு சிறப்பாகப் புலப்படுத்துகிறார்.

‘பனி, நிலவு மற்றும் பூக்களின் காலம்... அவ்வேளை மற்றெல்லா சமயங்களையும் விட நாம் நமது தோழர்களை அழிக்க நினைவு கூர்வோம். பனியின் ஆழகை நாம் பார்க்கும்போது, பூத்துக் குவுங்கும் நிலையிலான செர்ரியின் ஆழகைப் பார்க்கும்போது, கருக்கமாகச் சொல்லப்போனால் நாம் நான்கு பருவங்களின் அழகோடு உரசும்போது, அதனால் தட்டியெழுப்பப்படும் போது, அந்தக் தருணத்தில்தான் நாம் நம்முடைய மனதுக்கு நெருங்கியவர் களைப் பற்றி மிகவும் அதிகமாக நினைக்கிறோம்; அந்த ஆனந்தத்தைப் பவரிந்து கொள்ள அவர்களும் நம்மோடு இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று நினைக்கிறோம். அழிகள் பரவஶம் வலுவான சகமனிது உணர்வுகளை அழைத்துக் கொண்டு வருகிறது, தோழமைக்கான ஏக்கர்த்தையும் வலுவாக ஏற்படுத்துகிறது. இங்கே ‘தோழர்’ என்ற வார்த்தை மனிதுவழிரைக் குறிப்பதாகக் கொள்ள வாம். பனியும், நிலவும், மஸர்களும் வார்த்தைகளும், ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குள் இடம் பெயர்ந்து கொள்ளும் பருவங்களை எடுத்துரைப்பதாய் இயங்கும் ஜப்பானியக் கலாச்சாரமானது, மலைகளின் அழைக்கும், அறுகள், புல்வெளிகள் மற்றும் மரங்களின் அழைக்கும், இயற்கையின் எண்ணிறந்த வெளிப்பாடுகளையும், கூடவே மனித உணர்வுகளின் அழைக்கும் இரண்டறக் கலந்து வைக்கிறது.

பனியிலும், நிலவொளியிலும், மஸர்களின் கீழும் ஒருவர் மனதில் ஏற்படக் கூடிய ‘நட்பினர்’ குறித்த ஏக்கரும் விழைவும், தேனீர் விழாவுக்கும் அடிப்படையாக அமைத்துள்ளது. தேனீர் விழா என்பது மனப்புரவமாக எண்ணங்களின் ஒத்திசைவில் மனிதர்கள் ஒன்று கூடுவதாகும். நல்ல தோழர்களும், நல்ல சகமனிதிர்களும், நல்ல பருவத்தில் சந்திப்பது, என்னுடைய ‘ஆயிரம் நாரைகள்’ புதினத்தை தேனீர் விழாவின் மரபார்த்தமான மற்றும் ஆத்மார்த்தமான அழைக்குப் போற்றும் ஒரு படைப்பாகப் பார்ப்பது ‘தவறான வாசிப்பு’ என்று இங்கே சொல்லத் தோன்றுகிறது. அது ஒரு எதிர்மறைப் படைப்பு; மற்றும் தேனீர் விழா இன்று அடைந்துள்ள கொச்சைத் தனத்திற்கு எதிரான எச்சரிக்கை பற்றிய ஜயப்பாட்டின் வெளிப்பாடும் ஆகும்.

“வரந்தத்தில் செர்ரிப் பூக்கள், கோடையில் குயில்,
இலையுதிர்காலத்தே முழுநிலவு, குளிர்காலத்தே பனி,
துல்லியமாக சில்லென.”

தோஜெனின் கவிதையில் நான்கு பருவங்களின் அழைக, வழக்கமான, சராசரியான, சம்பிரதாயமான, நான்கு பருவங்களின் பிரதிநிதித்துவம்கூடிய பிம்பங்களை ஏனோதானோவென்று சேர்த்திருக்கும் ஒருங்கிணைப்பாக மட்டுமே ஒருவர் கான முடியும்.

“உண்மையில் இது ஒரு கவிதையே இல்லை” என்பதாகக்கூட இதை ஒருவர் பார்க்கக் கூடும். இருந்தும் மதகுரு ரியோகான்

(1758-1831) எழுதிய மரணப்படுக்கைக் கவிதை இந்தக் கவிதையை வெகுவாக ஒத்திருக்கிறது:

“நான் விட்டுச் செல்லும் உயில் அல்லது சொத்துடைமை என்னவாக இருக்கும்? வசந்தாலப் பூக்கள்,

குன்றுகளில் இருக்கும் குயில், இலையுதிர்கால இலைகள்.”

இந்தக் கவிதையில், தோறுவான் கவிதையில் காணப்படுவதே போல், மிகச் சாதாரணமான உருவங்களும், மிகச் சாதாரணமான வார்த்தைகளும் எந்தவிதத் தயக்கமுமின்றி ஒன்று சேர்க்கப்பட்டுத் தரப்பட்டிருக்கின்றன... அப்படிச் சொல்ல முடியாது, அதைவிட, ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை வாசிப்போன் மனதில் ஏற்படுத்தும் பொருட்டு என்று சொல்லலாம்... ஆக, அவ்விதமாய் அவை ஜப்பானின் சாரம் அல்லது ஆன்மாவையே வெளிப்படுத்துகின்றன. நான் மேற்கோள் காட்டியது ரியோகானின் கடைசிக் கவிதையே யாகும்.

“வசந்தத்தின் ஒரு நீண்ட, பனிமூட்டம் நிரம்பிய நாள்: குழந்தைகளோடு பந்து விளையாடியபடி, அந்த நாளை வழியனுப்பிக் கொண்டிருந்தேன் நான்.”

“தென்றல் புத்தம்புதிதாய் வீக்கிறது, நிலா துல்லியமாய் ஒளிர்கிறது.

இணைந்திந்த இரவு முழுக்க நடனமாடுவோம், முதுமையின் இன்னமும் எஞ்சியுள்ளவற்றோடு.”

“உலகின் வேறொன்றும் வேண்டாம் என்று நான் விரும்புகிறேனில்லை.

தனியாகத் தூய்க்கையில் என்னால் அந்த ஆனந்தத்தை அதிகம் உள்வார்க்க முடிகிறது, அவ்வளவே.”

ரியோகான், தனது காலத்தின் நலீன் கொச்சைத்தனத்தை உதறியெறிந்தவர்; முந்தைய நூற்றாண்டுகளின் நயத்திலும், நாளைந்திலும் தீர முழுக்கிறுந்தவர்; அவருடைய கவிதையும், எழுத்துக்கலையும் இன்றைவும் ஜப்பானில் பெரிதும் பாராட்டப் பட்டு வருகிறது. இந்தக் கவிதைகளின் ஆன்மாவில் அல்லது அடிநாத்தில் அவர் வாழ்ந்தார். கிராமப்புறப் பாதைகளினுடே நெந்து செல்லும் நாடோடி, வரிக்க புல்லாலான குடிசை, உடுத்த கந்தல் துணிகள், கூடிப் பேச விவராயக் குடிமக்கள். அவரைப் பொறுத்தவரை மதும் மற்றும் இலக்கியத்தின் மக்குவும் மறை பொருளில் இல்லை. அதைவிட, பொதுமதுச் சொற்றொடரான, ‘ஒரு மென்னைகை கூடிய முகமும், இன்சொற்களும்’ என்பதில் கச்சிதமாகப் புலப்படுத்தப்பட்டு விடும் நலன் விளைவிக்கும் ஆத்மார்த்தத்தில் இலக்கியத்தையும், இறை நம்பிக்கையையும் தொடருவதையே அவர் விரும்பினார். அவருடைய கடைசிக் கவிதையில் ‘உயிர்’ என்று எதையுமே அவர் தரவில்லை. ஆனால், தன்னுடைய இறப்பிற்குப் பிறகும் இயற்கை அழகாகவே இருந்து வரும் என்று அவர் நம்பினார். அதுவே அவர் விட்டுச் செல்லும் சொத்தாகும். இந்தக் கவிதையில் பழைய ஜப்பானின் உணர்ச்சிக் குழுமங்களையும், அதேபோல் மதுரைார் நம்பிக்கையொன்றின் இதயத்தையும் உணர முடிகிறது.

“அவள் எப்பொழுது வருவாள் என்று எண்ணியெண்ணி எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்பொழுது இருவரும் ஒன்றிலைண்று விட்டதில், இனி எனக்கு என்ன எண்ணங்கள் வேண்டியிருக்கும்?”

ரியோகான் காதல் கவிதைகளும் எழுதியுள்ளார். இங்கே நான் குறிப்பிடும் உதாரணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அறுபத் தொண்பது வயது முதியவரான (இதே வயதில்தான் நான் நோபல் விருது பெற்றது என்பதையும் இங்கே குறிப்பிடலாமென்று

தோன்றுகிறது) ரியோகான் இருபத்தியொன்பது வயதான தெய்லின் என்ற பெண்துறவியிடம் காதல் வயப்பட்டார். அத்தகையதோர் பெண்ணை சந்தித்துறிலான சந்தோஷத்தை, மிக நீண்ட காலமாக யாருக்காகக் காத்திருந்தாரோ அவரைச் சந்திக்கக் கிடைத்ததன் மனநிறைவை இந்தக் கவிதை பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். கடைசி வரி எளிமையே உருவானது!

ரியோகான் தனது 73ஆவது வயதில் மரணமடைந்தார். அவர் எச்சிகோ என்ற பகுதியில் பிறந்தார். இந்தப் பிராந்தியம், தற்போது நில்கதா என்று அழைக்கப்படுகிறது, என்னுடைய 'பனிதேசம்' என்ற புதினத்தின் ரூமையை, ஜப்பானின் மறுபக்கம் என்று அழைக்கப்படும் இடத்திலான வடக்கு முக பிராந்தியமாகும். இங்கே குளிர்க்காற்று ஸெபிரியாவிலிருந்து ஜப்பானியக் கடலைக் கடந்து வந்து கீழ்ந்துகீழ்ந்து. அவர் தனது முழு வாழ்வையும் இந்தப் பனி பிரதேசத்தில் கழித்தார். 'கண்கள் அவற்றின் கடைசி விளிம்பு' நிலையை எய்திவிட்ட அவருடைய இறுதி நாட்களில், முதுமையும் களைப்படும் அவர்மேல் கவிந்து விட்ட நிலையில் மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் உணர்ந்து அதன் வழி ஆண்மொவாளியை எட்டி விட்ட நேரத்தில், பனிதேசம், அவருடைய கடைசிக் கவிதையில் காணப்படுவதே போல் இன்னமும் அழகாக இருந்திருக்கும் என்று எனக்குப் படுகிறது. 'கண்கள் அவற்றின் கடைசி விளிம்பில்' என்ற தலைப்பில் நான் கட்டுரையொன்று எழுதியிருக்கிறேன்.

இந்தத் தலைப்பு சிறுகடை எழுத்தாளர் அதுதகாவா ரியோகாகே (1892-1927)ன் தற்கொலைக் குறிப்பிலிருந்து கிடைக்கப் பெற்றது. நான் பனிக்கட்டியாய் குளிர்ந்து, தெளிந்திருக்கும் நோயற்ற மனங்களினால் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னில் லீசு மிக்க தாக்கத்தை ஏற்படுத்திய சொற்றொடாட்ட அது. வாழ்வதற்கான வலுவாற்றல் என்றியப்படும் அந்த விலங்கார்ந்து உணர்வை, தான் படிப்படியாக இழந்து வருவதாகத் தோன்றுவதாக அகுத்தகாவா கூறுகிறார். தொடர்ந்து “எப்போது என்னைக் கொண்றுமிகுத்துக் கொள்ளும் துணிவை நான் வரவழைத்துக் கொள்வேன் என்று தெரியவில்லை. ஆனால், இயற்கை எனக்கு முன்னெப்போதையும் விட மிக அழகாக இருக்கிறது. இந்த முரணை நிங்கள் கேவி செய்விகள் என்று எனக்குத் தெரியும். அதாவது தற்கொலை செய்து கொள்வது பற்றித் தீர யோசித்துக் கொண்டிருக்கும்போது நான் இயற்கையையும் நேசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இயற்கை மிக அழகாக இருப்பதற்குக் காரணம் அவை தமது கடைசி விளிம்பில் இருக்கும் என் கண்களால் காணப்படுவதுதான்.”

1927இல், தனது முப்பத்தைந்தாவது வயதில் தற்கொலை செய்து கொண்டார். என்னுடைய 'கண்கள் அவற்றின் கடைசி விளிம்பில்' என்ற கட்டுரையில் நான் இவற்றையெல்லாம் சொல்லியாக வேண்டியிருந்தது. ஒருவர் உலகிலிருந்து எவ்வளவுவதான் அந்த விலங்கார் தற்கொலை செய்து கொள்வது பற்றித் தீர யோசித்துக் கொண்டிருக்கும்போது நான் இயற்கையையும் நேசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இயற்கை மிக அழகாக இருப்பதற்குக் காரணம் அவை தமது கடைசி விளிம்பில் இருக்கும் என் கண்களால் காணப்படுவதுதான். நான் தற்கொலையை சிலாகிக்கவும் இல்லை; எனக்கு அது குறித்த எந்தப் பரிவுணர்ச்சியும் இல்லை. எனக்கு இன்னொரு நண்பர் இருந்தார். புதிதாக ஒவியக்கலையில் ஈடுபட்டிருப்பவர். அவரும் இள வயதிலேயே இருந்துபோனார். அவரும் வருடக்கணக்காக தற்கொலை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தவர். அவரைப் பற்றி நான் இதே கட்டுரையில் இப்படி எழுதினேன்: மரணத்தை விட மேலான எந்தவொரு கலையும் இல்லையென்றும், இந்தத்தே வாழ்தல் எனவும் அவர் திரும்பத் திரும்பக் கூறி வந்தது. ஆனால், ஒரு பெளத்தக் கோயிலில் பிறந்து, பெளனி

ஒன்றில் பயின்று வந்த அவருக்கு மரணம் என்பது பற்றி மேற்கூட்டிய நாடுகளின் கண்ணோட்டப் பதிலிருந்து மிகவும் மாறுபட்ட அளவிலான கண்ணோட்டப் பிருந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பொருட்களுக்குப் பதிலாய் என்னாங்களைத் தருபவர் மத்தியில் தற்கொலை பற்றி நினைக்காதவர் யார்தான் இருக்க முடியும்? அந்த நபர் இக்கிழி (1394 - 1481) இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்ற விவரம் எனக்குத் தெரிந்திருந்தது. நான் 'அந்த நபர்' என்ற பத்தை உபயோகிக் கிறேன். ஏனெனில் மதகுரு இக்கிழி குழந்தைகளுக்குக் கூட மிகவும் பிடித்து மனிதர். தவிர அவருடைய முடிவேயற்ற விரித்திர நடவடிக்கைகள் நமக்குப் பல பல கதைகளாகத் தரப்பட்டிருக்கின்றன. குழந்தைகள் அவருடைய முழங்கால் மேல் கொத்தி எரிக் கொண்டு அவருடைய தாடியை நீவி விடுவார்கள் என்றும், காட்டுப் பறவைகள் அவருடைய உள்ளங்கைகளில் உணவு கொறிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தவிதமான கதைகளிலிருந்து அவர் புத்திபேதவிப்பின் முழுமொத்த வடிவம் என்றும் அவர் அனுகூத்தக்க மென்மையான துறவி எனவும் தோன்றும். ஆனால், உண்மையில் அவர் ஜென் துறவிகளிலேயே மிகவும் அருமையான வராகவும், மிகவும் குறிப்பிடத்தக்கவராகவும் இருந்தார். ஒரு மன்னரின் மகனாகப் பிறந்ததாகச் சொல்லப்படும் அவர் தனது ஆராவது வயதிலேயே கோயிலுக்குள் இடம்பெற்று, வெகு இளம் பிராயத்திலேயே கவித்துவத்தில் தனது புலமையை வெளிப் படுத்தினார். அதேசமயம் அவர் மதம், வாழ்க்கை குறித்த மிக ஆழமான ரந்தேகங்களினாலும் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். "கடவுள் என்று ஒருவன் இருக்கிறானென்றால், அவன் எனக்கு உதனி செய்யட்டும். அப்படி யாரும் இல்லை யென்றால் நான் என்னை ஏரியின் ஆழத்தில் வீசியெறிந்து கொண்டு மீன்களுக்கு உணவாவேன்." இந்த வார்த்தைகளை வீசி விட்டு அவர் தன்னை ஏரியொன்றிற்குள் வீசிக் கொள்ள முயன்றார். ஆனால், தடுத்து நிறுத்தப்பட்டார். மற்றொரு சமயம் அவருடைய தாய்தோ குஜி கோயிலில் ஒரு துறவி தற்கொலை செய்து கொண்டபோது அவருடைய சகாக்கள் பலர் அதற்குக் காரணமாகக் குற்றஞ்சாட்டப் பட்டனர். இக்கிழி கோயிலுக்கு மீண்டும் சென்றார். மேற்குறிப்பிட்ட தற்கொலை அவர் தோன்களில் பாரமாக அழுத்திக் கொண்டிருக்க, பட்டினி கிடந்து சாவது என்று தீர்மானித்தார். தனது கவிதைத் தொகுப்பிற்கு அவர் புரள்மேகத் தொகுதி (Collection of the Rolling Clouds) என்று பெயரிட்டு 'புரள்மேகம்' என்பதைத் தனது புனைபெயராகவும் பயன்படுத்திக் கொண்டார். அவருடைய இந்தக் கவிதைத் தொகுதியிலும் அதைத் தொடர்ந்து வெளிவந்த தொகுப்பிலும் சீனமொழியில் ஈடு இணையற்ற அற்புதக் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. தவிர, ஜப்பானிய மத்திய காலகட்டஷத் சேர்ந்த ஜென் கவிதைகளும், பாலியல் சார் கிளர்ச்சிக் கவிதைகளும், படுக்கையறை ரகசியங்களைப் பற்றிய கவிதைகளும் இடம்பெற்று ஒருவரை பிரமிப்பில் திக்குமுக்காட வைக்கின்றன. மீன் உண்டு, மதுவருந்தி, பெண்களோடு பரிவர்த்தனை நடத்தி அவற்றின் மூலம் தனது நாளின் ஜென் வருத்து வைத்திருந்த எல்லைகள், நியமங்களைக் கடந்து போகவும் அவற்றிடமிருந்து விடுதலை பெறவும் நினைத்தார். இவ்வாராக, நிறுவப்பட்ட மதஞ்சார் வடிவங்கள், வழிமுறைகளுக்கு எதிராக செயல்படுவதன் மூலம் ஜென்னைத் தொடர்ந்து செல்வதில், உள்நாட்டுப் போர்களும், ஒழுக்கத்தின் வீச்சியும் நிலவும் தற்காலத்தில் மறுபடியும் உயிர்வாழ்க்கையின், மனித வாழ்க்கையின் சார்த்தையும் ஆண்மாவையும் மீட்டுயிர்ப்பித்து நிலைநாட்ட முயன்றார் அவர்.

கயாதோவிலுள்ள முராஷுகினோ என்ற பகுதியில் அமைந்த அவருடைய தாய்தோ குஜி கோயில் இன்றளவும் தேனீர் விழாவின் மையமாக இருந்து வருகிறது. அவருடைய எழுத்துக் கலைப்

படைப்புகள் இன்றும் தேனீர் அறைகளின் தனிமாடங்களில் அலங்காரப் படங்களாய் பெரிதும் பாராட்டிற்குரியதாக விளங்குகின்றன.

என்னிடமே கூட இக்கிழியின் எழுத்துக் கலைப்படைப்பைப் பற்றிய இரண்டு 'மாதிரி'கள் இருக்கின்றன. ஒன்று, வெறும் ஓற்றை வரியாலானது. "புத்தரின் உலகத்திற்குள் நுழைவது எளிது, சாத்தானின் உலகத்திற்குள் நுழைவது சிரமம்." இந்த வார்த்தைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவனாய் என்னுடைய எழுத்துக்கைலை பற்றிய 'மாதிரி' ஒன்றைத் தரும்படி கேட்கப்படும் போதெல்லாம் இந்த மாதிரிகளை நிறைய முறை பயன்படுத்தியிருக்கிறேன்; பயன் படுத்தி வருகிறேன். இவற்றைப் பல்வேறு பொருள்களில் வாசிக்கலாய். வாசிப்போன் எத்தனை கடினவாசிப்பை விரும்புகிறானோ அந்த அளவுக்கு கடினவாசிப்புக்கும் இந்த வரிகளா உட்படுத்த முடியும். ஆனால், புத்தரின் உலகத்தோடு சேர்க்கப்பட்ட அந்த சாத்தானின் உலகத்தில் ஜென்னின் இக்கிழி எனக்கு மிகவும் உடனடியாக அர்த்தமாகிறார். ஒரு கலைஞருக்கு உண்மை, அழகு மற்றும் நல்லதைத் தேடுதல் என்பதும், சாத்தானின் உலகம் பற்றிய அந்த வரிகளில் ஒரு பிரார்த்தனையே போல் வெளிப்படும் அரசமும், கோரிக்கையும்... மேற்பரப்பில் அங்கே வெளிப்படையாக இருக்க வேண்டியது, பின்னால் மறைந்திருப்பது ஒருக்கால் விதியின் தவிர்க்கமுடியாத் தன்மையைப் பேசுவதாயிருக்கலாம். சாத்தானின் உலகம் இல்லாமல் புத்தரின் உலகம் ஒருபோதும் எங்கேயும் இருக்கவியலாது. தவிர, சாத்தானின் உலகம் நுழைவதற்கு மிகவும் சிரமமான இடம். அது பலவீனமான இதயங்களைக் கொண்டவர்களுக்கானது அல்ல.

"நீ ஒரு நந்தனை ஈந்தி" பாலோனில், அவளைக் கொண்டிருவிடு நீ சட்டத்தின்படியான ஒரு தலைவனை சந்திப்பாயெனில் அவனைக் கொண்டிருவிடு."

இது ஒரு மிகப் பிரபலமான ஜென் கொள்கை. பொத்தும் என்பது நம்பிக்கை, விகவாசத்தின் மூலம் நற்கதியலையாம் என்று நம்பும் ஒரு பிரிவும், ஒருவர் தனதேயான முயற்சிகளில் நற்கதி எய்தலாம் என்று நம்பும் ஒரு பிரிவுமாக இரண்டாகப் பகுக்கப் பட்டிருக்கிறது என்னும்போது அவரவர் முயற்சிகளின் வழிதான் நற்கதி கிட்டும் என்று தீர்மானமாக வலியுறுத்தும் ஜென்னில் இத்தகைய வன்முறைக்கூற்றுகள் இருந்தாகத்தான் வேண்டும். மறுபக்கத்தில், அதாவது நம்பிக்கை, விகவாசத்தின் மூலம் நற்கதியலையாம் என்று நம்பும் பிரிவைப் பொறுத்தவரை 'வின்' பிரிவின் நிறுவனரான வின்ரான் (1173-1262) ஒருமுறை கூறினார்: "நல்லவர்கள் சொர்க்கத்தில் மீண்டும் பிறப்பார்கள். அப்படியெனில் தீயவர்கள் விஷயத்தில் அது இன்னும் எத்தனை கூடுவாகப் பொருந்தும் என்பதை என்னைப் பார்க்கும்" பிறப்பு முதலான விஷயங்களைப் பற்றிய இத்தகைய கண்ணோட்டம் இக்கிழியின் புத்தரின் உலகம் மற்றும் சாத்தானின் உலகங்களோடு ஏதோ ஒரு விதத்தில் ஒத்திருக்கிறது. இருந்தாலும் மனதிற்குள் அவர்களிருக்கும் அவர்களுக்கேயிருக்கிறது. வின்ஸ்ராயான் மேலும் கூறினார்: "நான் சீட்சென்று ஒருவரையும் கொள்ள மாட்டேன்."

"நீ ஒரு புத்தனை சந்திப்பாயெனில், அவரைக் கொண்டிருவிடு. நீ சட்டத்தின்படியான ஒரு தலைவரை சந்திப்பாயெனில் அவரைக் கொண்டு விடு."

"நான் சீட்சென்று ஒருவரையும் கொள்ள மாட்டேன்."

இந்த இரண்டு கூற்றுகளில் கலையின் கடினவிதி அடர்ந்திருக்கிறது என்னாம்.

ஜென்னில் உருவ வற்பாடு கிடையாது. ஜென்னிலும் பிம்பங்கள் உண்டான் என்றாலும், தியானம் என்ற பயிற்சி நாடப்படும்

கூடத்தில் புத்தரின் பிம்பங்களோ, படங்களோ எதுவும் கிடையாது. எந்தவித வேதாகம நூலும் கிடையாது. ஜென் சீடன் நீண்ட மணி நேரங்கள் மொன்மாகவும், அசையா வூம், கண்களை மூடியவாறு அமர்ந்திருக்கிறான். அவ்வாறிருக்கையில் அவன் எல்லாவித எண்ணங்களிலிருந்தும், கருத்தோட்டங்களிலிருந்தும் விடுபட்ட நிலையை ஒருவித உணர்ச்சியற்ற நிலையை எட்டுகிறான். அவன் 'தான்' என்ற ஒன்றிலிருந்து, தன்னிலிருந்து விடுபட்டு 'இன்மை' என்ற ராஜ்ஜியத்திற்குள் நுழையிறான். இது, மேற்கின் 'இன்மை' அல்லது 'வெறுமை'யை ஒத்ததல். அதற்கு நேர்த்திர் என்று சொல்லலாம். இந்த 'இன்மை' என்பது அன்மாவின் அல்லது மனிதமன ஆதார ஸ்ருதியின் பிரபஞ்சமாக, இதில் எதுவும் எதுவோடும், எல்லாமும் பிற எல்லாவற்றுடனும் எந்தவித இறுக்கங்களும் மற்று இயல்பாக, கூந்திரமாகப் பரிவர்த்தனை நடத்துவது சாத்தியமாக இருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் எல்லைகளைக் கடந்ததாய், எல்லையற்றதாய் இருக்கிறது. ஜென்னைக் கரைத்துக் குடித்த அறிஞர்களும் இருக்கிறார்கள். தனது குருவாக இந்தகைய அறிஞர்களில் ஒருவரை வரித்துக் கொள்ளும் சீடன் அவரிடம் மேற்கொள்ளும் விவாதங்கள், கேள்வி - பதில் அமர்வுகள் முதலியவற்றின் உதவியுடன் நூன விளக்கத்திற்கு அருகில் இட்டுச் சொல்லப்படுகிறான். தவிர அவன் ஜென் தத்துவ நூல்களையும் படித்துக் கேர்கிறான். ஆனாலும், சீடன் எப்பொழுதும் அவனே அவனுடைய எண்ணங்களின் ஆண்டையாக இருக்க வேண்டியதும், தன்னுடைய சொந்த முயற்சிகளின் மூலமே நூனவிளக்கம் அடைய வேண்டியதும் அவசியம்... மேலும் இதில் உள்ளனர்வு, உடனடி உந்துதல் முதலியவற்றிற்கே பகுத்தறிவு மற்றும் தர்க்கம் ஆகியவற்றைக் காட்டிலும் அதிக அழுத்தம் தரப்படுகிறது. 'நூனம்' என்பது கற்பித்தலால் வருவதில்லை. உட்கண்ணின் விழிப்பினால் ஏற்படுவது அது. உண்மை என்பது, 'வார்த்தைகளை உதநியெறிவதில்தான் அடங்கியுள்ளது. அது வார்த்தைகளுக்கு வெளியே' அமைந்திருப்பது. எனவே 'விமலீர்த்தி நிர்தே' குத்திரத்தில், 'இடியொத்த அமைதி' என்ற தீவிரமுனை நமக்குத் தரப்படுகிறது. போதிதுர்மா என்ற தென்னிந்திய இளவரசர் ஒருவர் அழும் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்தவர் என்றும் அவர்தான் சௌனாவில் 'ஜென்'னின் நிறுவனர் என்றும், போதிதுர்மா ஒன்பது வருடங்கள் ஒரு குகையில் கவரை நோக்கி அமர்ந்தபடி மெளனம் அனுஷ்டித்தார் என்றும் இறுதியாக அவருக்கு நூனம் கைகூடியது என்றும் வழிவழியாகக் கூறப்பட்டு வருகிறது. உட்கார்ந்த நிலையில் அமைதியாக தியானம் செய்தல் என்ற ஜென் வழக்கம் போதிதுர்மரிடமிருந்து பெறப்பட்ட ஒன்றாக்க திகழ்கிறது.

இங்கே இக்கியுவின் இரண்டு மதஞ்சார் கவிதைகள் தரப்பட்டுள்ளன:

"பிறகு, உண்ண பதிலளிக்கும்படி கேட்கிறேன். நான்
தராதபோது நீ தருவதில்லை.
அப்படியெனில் உங்கள் நெஞ்சில் என்னதான்
இருக்கிறது, ஓ போதிதர்மரே?"

"அதுதான் என்ன, இதுயமா?
அது மையோவியத்திலுள்ள பைன் மரக் காற்றின்
ஓலியாகும்."

இங்கே கீழையிலக ஓவியக்கலையில் ஜென்னின் ஆன்மாவை அல்லது சார்த்தை நாம் பெறுகிறோம். மையோவியத்தின் இதுயம் அல்லது மையம், 'வெளியில் உள்ளது, சுருங்கியதாய், இன்னும் வரையப்படாமலிருப்பதாய். சீன ஓவியக்கலைஞர் சின் நூங்கின் வார்த்தையில் சொல்வதென்றால், "நீ கிளையை நன்றாக வரை, உண்ணால் காற்றின் ஓலியைக் கேட்க முடியும்" மறுபடியும் மதகுரு தோஜெனை மேற்கோள் காட்டலாம்:

"இந்த விஷயங்கள் அங்கே இருக்கின்றனவெல்லவா?
ஸுங்கிலொலியில் நூனவிளக்கம், 'பீச்' மலரில் மனதின் பிரகாசம்."

புவலங்கார வித்தகரான இக்கேளோபோ ஷேனோ ஒரு முறை கூறினார் (இந்தக் கூற்று அவர் சொன்னவற்றின் தொகுப்புகளில் காணப்படுகிறது): "புக்களின் தெளிப்பிலும், சிறிது நிரிலுமாய் ஒருவர் நதிகள் மற்றும் மலைகளின் அகன்ற பரப்பை அழைந்து வருகிறார். ஜப்பானியப் புக்காவும் இயற்கையின் அகன்ற பரப்பை உருவகப் படுத்துகிறது. மேற்கத்திய பாணித் தோட்டம் நீள், அகல, நிர்மாண அமைப்பில் ஒரே சீராக அமைந்திருக்கும். ஜப்பானியத் தோட்டத்தில் இத்தகைய சீர்மை காணப்படுவதில்லை. ஏனெனில் சீர்மையின்மைக்கு பன்மை மற்றும் விரிவு முதலியவற்றை வெளிப்படுத்துவதில் கூடுதல் அழற்றலும் சக்கியும் உண்டு. மேலும், இந்த சீர்மையின்மை என்பது நூட்டமான உணர்வுநிலைகளால் கொண்டுவரப் பட்ட ஒரு சமநிலை மேல்தான் அமைந்திருக்கிறது. இயற்கைத் தோட்டமிடல் என்ற ஜப்பானியக் கலையைக் காட்டிலும் வேறுபட்ட பாணியிலானதாய், சிறுசிறு விவரங்களுக்கும் அதிக கவனம் செலுத்தும் கலை வேறெதுவும் இல்லை. இதில் 'வறண்ட இயற்கைக் காட்சி' என்ற ஒரு இயற்கைத் தோட்ட வகை இருக்கிறது. இது முழுக்க முழுக்க குன்றுகளால் கட்டப்பட்டது. இவ்வகைத் தோட்டத்தில் கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒழுங்கமைதியின் மூலம் அங்கே தூலமாக இல்லாத மலைகள். நதிகளுக்கும் வடிவம் தருவதோடு அந்த அகன்ற சாகரத்தின் அலைகள் குன்றின் உச்சிகளில் மோதிச் சிறுவுவதையும் குறிப்பாலுணர்த்தி நிற்கிறது. முழுநிறைவாய் இறுக்கமாகக் கட்டப்பட்ட அளவில் இந்த ஜப்பானியத் தோட்டம் பொன்ஸாய், சித்திரக்குள்ளத் தோட்டமாக, அல்லது அதனுடைய வறட்சி ஈடுபயிற்சி பொன்ஸெகியாகிறது.

கீழையில்தேயத்தில் நிலக்காட்சிக்குரிய வார்த்தையில், நேரிடையான அர்த்தத்தில் 'மலை - ஓடை' என்று வருவது, நிலக்காட்சி ஓவியம் மற்றும் நிலக்காட்சித் தோட்டம் முதலியவை குறித்த குறிப்புணர்த்தலோடு பார்க்கும் அளவில் சருகாகி உதிர்ந்து போனதும், விரயமாகிப் போனதும், துயரமானதும் மற்றும் நெந்துபோனதும் அதில் அர்த்தமாகின்றன. ஆனால், தேனீர் விழாவில் பெரிதும் மதிக்கப்படும் துயரந்தோய்ந்த இறுக்கமான இலையுதிர்களால் பண்புநல்களில் "மென்மையான மதிப்பார்ந்து, தூய்மையான அமைதியோடு" என்ற விவரணையில் திருத்தமாகவும், சுருக்கமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதிலேயே ஒரு அங்குச் செழுமை வாய்ந்த ஆன்மா அல்லது மனப்போக்கு ஒளிந்து கொண்டிருக்கிறது; மேலும், மிக விறைப்பாக எல்லைகள் கூடியதாகவும், எளிமையாகவும் இருக்கும் தேனீர் அறை தன்னுள் எல்லையற்ற இடத்தையும், முடிவேயில்லாத அழைகையும் ஏந்திக் கொண்டிருக்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாரத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் புவலங்காரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் வாய்க்கைப் பெற்றவருமான ரிக்யு முழுக்க விரிந்த மலை உபயோகித்தல் தவறு என்று கற்றுத் தந்தார். இன்றும் தேனீர் விழாவில் தேனீர் அறையிலிருக்கும் மாடத்தில் ஒற்றைப் பூவை, அதுவும் அரும்பு நிலையில் உள்ள பூவை வைக்கும் வழக்கம் தொடர்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாரத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் புவலங்காரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் வாய்க்கைப் பெற்றவருமான ரிக்யு முழுக்க விரிந்த மலை உபயோகித்தல் தவறு என்று கற்றுத் தந்தார். இன்றும் தேனீர் விழாவில் தேனீர் அறையிலிருக்கும் மாடத்தில் ஒற்றைப் பூவை, அதுவும் அரும்பு நிலையில் உள்ள பூவை வைக்கும் வழக்கம் தொடர்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாரத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் புவலங்காரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் வாய்க்கைப் பெற்றவருமான ரிக்யு முழுக்க விரிந்த மலை உபயோகித்தல் தவறு என்று கற்றுத் தந்தார். இன்றும் தேனீர் விழாவில் தேனீர் அறையிலிருக்கும் மாடத்தில் ஒற்றைப் பூவை, அதுவும் அரும்பு நிலையில் உள்ள பூவை வைக்கும் வழக்கம் தொடர்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாரத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் புவலங்காரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் வாய்க்கைப் பெற்றவருமான ரிக்யு முழுக்க விரிந்த மலை உபயோகித்தல் தவறு என்று கற்றுத் தந்தார். இன்றும் தேனீர் விழாவில் தேனீர் அறையிலிருக்கும் மாடத்தில் ஒற்றைப் பூவை, அதுவும் அரும்பு நிலையில் உள்ள பூவை வைக்கும் வழக்கம் தொடர்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாரத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் புவலங்காரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் வாய்க்கைப் பெற்றவருமான ரிக்யு முழுக்க விரிந்த மலை உபயோகித்தல் தவறு என்று கற்றுத் தந்தார். இன்றும் தேனீர் விழாவில் தேனீர் அறையிலிருக்கும் மாடத்தில் ஒற்றைப் பூவை, அதுவும் அரும்பு நிலையில் உள்ள பூவை வைக்கும் வழக்கம் தொடர்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாரத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் புவலங்காரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் வாய்க்கைப் பெற்றவருமான ரிக்யு முழுக்க விரிந்த மலை உபயோகித்தல் தவறு என்று கற்றுத் தந்தார். இன்றும் தேனீர் விழாவில் தேனீர் அறையிலிருக்கும் மாடத்தில் ஒற்றைப் பூவை, அதுவும் அரும்பு நிலையில் உள்ள பூவை வைக்கும் வழக்கம் தொடர்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாரத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் புவலங்காரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் வாய்க்கைப் பெற்றவருமான ரிக்யு முழுக்க விரிந்த மலை உபயோகித்தல் தவறு என்று கற்றுத் தந்தார். இன்றும் தேனீர் விழாவில் தேனீர் அறையிலிருக்கும் மாடத்தில் ஒற்றைப் பூவை, அதுவும் அரும்பு நிலையில் உள்ள பூவை வைக்கும் வழக்கம் தொடர்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாரத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் புவலங்காரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் வாய்க்கைப் பெற்றவருமான ரிக்யு முழுக்க விரிந்த மலை உபயோகித்தல் தவறு என்று கற்றுத் தந்தார். இன்றும் தேனீர் விழாவில் தேனீர் அறையிலிருக்கும் மாடத்தில் ஒற்றைப் பூவை, அதுவும் அரும்பு நிலையில் உள்ள பூவை வைக்கும் வழக்கம் தொடர்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாரத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் புவலங்காரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் வாய்க்கைப் பெற்றவருமான ரிக்யு முழுக்க விரிந்த மலை உபயோகித்தல் தவறு என்று கற்றுத் தந்தார். இன்றும் தேனீர் விழாவில் தேனீர் அறையிலிருக்கும் மாடத்தில் ஒற்றைப் பூவை, அதுவும் அரும்பு நிலையில் உள்ள பூவை வைக்கும் வழக்கம் தொடர்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாரத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் புவலங்காரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் வாய்க்கைப் பெற்றவருமான ரிக்யு முழுக்க விரிந்த மலை உபயோகித்தல் தவறு என்று கற்றுத் தந்தார். இன்றும் தேனீர் விழாவில் தேனீர் அறையிலிருக்கும் மாடத்தில் ஒற்றைப் பூவை, அதுவும் அரும்பு நிலையில் உள்ள பூவை வைக்கும் வழக்கம் தொடர்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாரத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் புவலங்காரம் ஆகிய இரண்டிலும் நிபுணத்துவம் வாய்க்கைப் பெற்றவருமான ரிக்யு முழுக்க விரிந்த மலை உபயோகித்தல் தவறு என்று கற்றுத் தந்தார். இன்றும் தேனீர் விழாவில் தேனீர் அறையிலிருக்கும் மாடத்தில் ஒற்றைப் பூவை, அதுவும் அரும்பு நிலையில் உள்ள பூவை வைக்கும் வழக்கம் தொடர்கிறது. அந்த ஒற்றைப் பூ தன்னிடத்தில் நூற்றுக் கணக்கான மலர்களின் ஒருங்கிணைந்த பளபளப்பைக் காட்டிலும் அதிக பிரகாரத்தைத் தாங்கியிருக்கிறது. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், தேனீர் விழா மற்றும் புவலங்காரம் ஆகிய இரண்டிலும் ந

வூற்றையரும்பு மட்டுமே மாடத்தில் அலஸ்வாரமாக வைக்கப்படுகிறது. வெள்ளை என்பது நிறங்களிலேயே மிகவும் தூய்மையானது. தவிர அது தனக்குள் மற்ற எல்லா நிறங்களையும் கொண்டிருக்கிறது. தவிர, எப்பொழுதும் அரும்பின்மீது பனித்துளி கட்டாயம் இருக்க வேண்டும். அரும்பு நிலையிலுள்ள பூமீது சில நீர்த்துளிகள் தெளிக்கப்பட்டு ஈரப்பதும் தக்க வைக்கப்படுகிறது. தேனீர் விழாவிற்கான மிக அந்புதமான அலஸ்கார ஏற்பாடுகள் மே மாதம் இடுப்பெறுகின்றன. அச்சமயம் 'போனி' மலர் இளம்பச்சை பூஞ்சாடியொன்றில் (பனிச்சென்று) சிவப்பு அல்லது ஆழந்த ரோஜா நிறத்திலிருக்கும் அகன்ற அலஸ்காரப் பூக்கள்) வைக்கப்படுகிறது. ஆனால் இங்கும் ஒற்றை அரும்பு மட்டுமே, எப்பொழுதும் அதன்மீது பனித்துளி இருக்கும்படியாக வைக்கப்படுகிறது. பூவின் மீது நீர்த்துளிகள் படர்ந்திருப்பதோடு மட்டுமல்லாமல், பூஞ்சாடியும் அடிக்கொரு தாம் ஈரப்பதமாக்கப்படுகிறது.

பூஞ்சாடிகளை எடுத்துக்கொண்டால், மிக உயர்ந்த இடத்தைப் பெறுவது பதினாறாம் அல்லது பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொன்மையான இகாவாகும். இதுவே மிக அதிகமான விலைக்குப் போகிறது. பழம் இகா ஈரப்பதமுடையதாகக்கப்பட்டவுடன் அதனுடைய வர்ணங்களும், பளபளப்பும் புதிய அழகைப் பெறுகிறது. இந்த அந்பு அழகு மறுபடியும் புதிதாய்ப் பிறந்தான உணர்வை நல்குகிறது. மிக அதிக தட்டபெவ்பட்டிலைகளில் இகா எரியூட்டப்படுகிறது. எரிபொருளிலிருந்து வெளிக்கிளம்பும் ராம்பலும் புகையும் மேற்பரப்பின்மீது விழுந்து வழிந்தோடுகிறது. தட்டபெவ்பநிலை இங்கியதும், அவை ஒருவகையான கனலும் தண்ணாகின்றன. வர்ணங்கள் செயற்கையாகப் புனையப்பட்டதாக இல்லாமல், சூளையில் நடந்தேறும் வேலையின் தன்மை காரணமாக ஏற்படும் விளைவாக இருப்பதனால் நிறங்களின் வேலைப் பாடுகளும், பின்னலமைப்புகளும் வியப்பட்டும் விதங்களில், சூளையின் விசித்திரங்கள் மற்றும் நெனிவுகளிவுகள் என்று அழைக்கும்படியாக வெளிப்படுகின்றன. பழைய 'இகா' வின் கரடு முரடான, விறைப்பும் வலுவும் கூடிய மேற்புறங்கள் ஸரமாக்கப் படும்போது கிளர்ச்சியூட்டும்படியான செழிப்பான பளபளப்பைக் கொள்கின்றன. அது, பூக்களின் மேல் உள்ள பனியின் தாளவயத்திற் கேற்ப முச்ச விடுகிறது.

மேலும், தேனீர் விழாவின் ராணையும், நயமும், தேனீர்ப் பாண்டமும் பயன்படுத்தப்படுவதற்குப் பதில் ஈரப்பதமாக்கப்பட்டு அதன்வழி அதற்கேயிய மென்மையான பளபளப்பைப் பெறும்படி செய்ய வேண்டும் என்று கோருகிறது.

இன்னொரு சந்தர்ப்பத்தில் இகேனோபோ செஷனோ கீழ்வருமாறு கூறுகிறார்: (இதுவும் அவருடைய கூற்றுத் தொகுப்பில் இடம் பெறுகிறது). "மலைகளும், கடற்கரைகளும் தத்தமது இயல்பான பிரத்யேகமான வடிவங்களிலேயே தோன்றுவதுதான் அழகு. எனவே பூவுலங்காரம் பற்றிய தனது அணுகுமுறையில் புதியதொரு அன்மாவைக் கொண்டு வருவதன் பொருட்டு அவர் மலர்களை உடன்ற் பாண்டங்களிலும், உலர்ந்த கிளைகளிலும் கண்டுகொண்டார். அவற்றிலிருந்தும் கூட மலர்களிலிருந்து வருார் ஞானத்தையும் கண்டுகொண்டார். "பண்டைய மக்கள் பூக்களை நேர்த்தியாக அலங்கரித்து அவற்றின் வழி ஞானத்தைத் தேடிக் கென்றார்கள்." இங்கே ஜென் தாக்கத்தின் கீழ் உள்ள ஜப்பானிய 'சாரம்' அல்லது பிரதான குணாம்சத்தின் இதயம் ஞானவிளக்கம் பெறுவதை நாம் காணகிறோம். ஒருக்கால், அதில் கூட, நீண்ட உள்நாட்டுப் போர்களினாலான பேரழிவில் வாழ்ந்து வரும் மனிதனின் இதயம் இருக்கக்கூடும்.

10அம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட, இசே பழமரபுக் கதைகள், ஜப்பானிய இசைக்கதைகளின் மிகத் தொன்மையான தொகுப்

பாகும். அவற்றில் சில சிறுகதைகள் என்று பெயரிட்டு அழைக்கப் படத்தக்கதாயிருக்கலாம். அந்தக் கதைகளில் ஒன்றில் விருந்தினர்களை வரவழைத்திருந்த நிலையில் கலிஞர் அரிவாரா நோ யுகிலிரா மலர்களை அலங்கரித்து வைப்பதாக வருகிறது:

"உணர்ச்சிகளாலான மனிதனாக இருப்பதால் அவர் ஒரு பெரிய ஜாடியில் மிக அபூர்வமான 'விஸ்தாரியா'வை வைத்திருந்தார். அந்த அசையும் பூஞ்சிலைகள் மூன்றாம் அடிக்கொரு தாம் ஈரப்பதமாக்கப்படுகிறது."

அத்தனை நீளப் பூக்கள் என்பது உண்மையிலேயே மிக அரிதான விழியும் என்பதால் அதைத் தன் ஈழத்தில் கொண்டு வருபவரின் படைப்பாக்க நம்பகத்தன்மை குறித்து நமக்கு ரந்தேயும் எழ வழியுண்டு. இருந்தும் இந்த அந்புத பூஞ்செதவிப்பில் 'ஹெயான்' கலாச்சாரத்தின் அடையாளத்தை என்னால் உணர முடிகிறது. 'விஸ்தாரியா' என்பது வெகு பிரத்யேகமான ஜப்பானிய மலர். அதற்கென்று ஒரு பெண்மைத்தனமான நளினம் உண்டு. விஸ்தாரியா பூஞ்சிலைகள் காற்றில் அசையும்போது, மென்மை, மிருதுத்தன்மை மற்றும் சந்கோஜ பாவம் முதலியவற்றைக் குறிப்பாலுணர்த்தும். உறைந்து போய் கோடையின் தொடக்கத் திலான பசுமையில் மீண்டும் காட்சியளிக்கும் அவை, பல காலமாகவே ஜப்பானியர்களால் 'மேனோ நோ' விழிப்பாகப் பகுக்கப்பட்டிருக்கும், துல்லிய, நுட்பமான அழிவிற்கான 'அந்த' உணர்வை தங்களிடம் உள்ளார்ந்த அளவில் கொண்டிருக்கின்றன. மூன்றாமரையடி நீளத்தில் மேல்நோக்கிக் காட்சியளிக்கும் அந்த பூஞ்சிலைகளில் ஒரு தனித்துவமான ஒளிர்வும் அழகும் இருந்தன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த ஹெயான் கலாச்சாரத்தின் பேர்லரானிஸ்வகானும், ஒரு பிரத்யேகமான ஜப்பானிய அழகின் எழுச்சியும் இந்த மிக அபூர்வமான 'விஸ்தாரியா' அளவு அந்தனை அந்புதமானவை, ஏனெனில், தியாங் சௌனாவின் கலாச்சாரம் காலப்போக்கில் உள்ளாங்கப்பட்டு ஜப்பானியக் கலாச்சாரமாக மாறியது. கவிதைத் துறையில், பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மன்னராட்சியின் பொறுப்பில் கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. அவற்றில் முதன்முதலாக வெளிவந்த தொகுப்புகளின் வழைக்கதையில், 'இசே பழமரபுக் கதைகள்' வெளிவந்தது. அவற்றைத் தொடர்ந்து தொன்மை வாய்ந்த ஜப்பானிய உரைநடையின் அதி உன்னதப் படைப்புக்களான, லேடி முராஸாகியின் Tale of Genji, மற்றும் சேஷ் ஷோனாகான் எழுதிய Pillow Book மெல்லை வெளியாகின. இந்த இரு படைப்பாளிகளும் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினேராம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி வரை வாழ்ந்திருந்தவர்கள். இவ்வாறான ஒரு படைப்பாக்க மரபு நிறுவப்பட்டு அது என்னாறு ஆண்டுகள் ஜப்பானிய இலக்கியத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தது. குறிப்பாக ஜெஞ்ஜி கதை ஜப்பானிய இலக்கியத்தின் உச்சப்பாக்க சாதனை என்னாம். இன்று நாமிருக்கும் காலம் வரையும் கூட அதற்கொப்பான ஒரு புனைக்கதை எழுதப் படவில்லை என்று உறுதியாகச் சூறலாம். இத்தகைய நவீன படைப்பு காலத்தால் அத்தனை முந்தி, பதினேராம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டு விட்டது என்பது உண்மையிலேயே ஒரு அதிசயம்கள். அதேபோல் அதிசயத்திலும் அதிசயாக இந்தப் படைப்பு உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டும் இருக்கிறது. பண்டைய ஜப்பானிய இலக்கியங்கள் பற்றிய என்னுடைய அறிதலும், புரிதலும் தெளிவாற்றதாகவே இருக்கிறது என்பது உண்மையே என்றாலும் ஹெயான் காலியங்கள் என்னுடைய சிறுவர் பிராயத்துவமான இடத்திற்கு விடுகிறது. அது எழுதப்பட்டு கொண்டுகொண்டு வெளிவந்தன. பார்த்து வெளிவந்த தொகுப்புகளை ஜப்பானிய வாசிப்பில் முதன்முதலாக வெளிவந்த தொகுப்புகளை ஜப்பானிய வாசிப்பில் பிற்பகுதியிலிருந்து பதினேராம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி வரை வாழ்ந்திருந்தவர்கள். இவ்வாறான ஒரு படைப்பாக்க மரபு நிறுவப்பட்டு அதுவும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மன்னராட்சியின் பொறுப்பில் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பதினேராம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதி வரை வாழ்ந்திருந்தவர்கள். இவ்வாறான ஒரு படைப்பாக்க மரபு நிறுவப்பட்டு அது என்னாறு ஆண்டுகள் ஜப்பானிய இலக்கியத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தது. குறிப்பாக ஜெஞ்ஜி கதை ஜப்பானிய இலக்கியத்தின் உச்சப்பாக்க சாதனை என்னாம். இன்று நாமிருக்கும் காலம் வரையும் கூட அதற்கொப்பான ஒரு புனைக்கதை எழுதப் படவில்லை என்று உறுதியாகச் சூறலாம். இத்தகைய நவீன படைப்பு காலத்தால் அத்தனை முந்தி, பதினேராம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டு விட்டது என்பது உண்மையிலேயே ஒரு அதிசயம்கள். அதேபோல் அதிசயத்திலும் அதிசயாக இந்தப் படைப்பு உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டும் இருக்கிறது. பண்டைய ஜப்பானிய இலக்கியங்கள் பற்றிய என்னுடைய அறிதலும், புரிதலும் தெளிவாற்றதாகவே இருக்கிறது என்பது உண்மையே என்றாலும் ஹெயான் காலியங்கள் என்னுடைய சிறுவர் பிராயத்துவமான இடத்தைப் பெற்றிருந்தன. ஜெஞ்ஜிக் கதைதான் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படைப்பாக இருந்து என்று நினைக்கிறேன். அது எழுதப்பட்டு பல நூற்றாண்டுகள் ஆன பின்னும் ஜெஞ்ஜி மீதிருந்த ஈரப்பட்டு குறையவே

யில்லை. அந்தக் கடையை ஒந்றி எழுதப்பட்டவைகளும், அப் பட்டமான நகலெடுப்புகளும், அதன் மறு உருவாக்கங்களுமாய் அதை வழிபட்டு வந்தன. ஜெஞ்ஜிக் கடை கவிதைக்கான ஆழமும் அகலமும் வாய்ந்த வள ஆதாரமாகவும் திகழ்ந்தது. மேலும் நுண்கலைகள், கைவினைப் படைப்புகள் முதலியவற்றிற்கும், இயற்கைத் தோட்டமிடலுக்கும் கூட ஆதாரமாகவும் தூண்டுதலாகவும் இருந்தது.

முராராகி மற்றும் ஷெப் சோஜாகான் மற்றும் இஷாமி விகிடப் போன்ற பிரபல கவிஞர்கள், ஏற்ததாழ பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மத்திருக்கக் கூடியவர்கள். தவிர, அகஷோம் எமோன் என்ற, ஏற்ததாழ பதினொன்றாம் நூற்றாண்டின் மத்தியில் மரணமடைந்திருக்கக் கூடிய கவிஞர் ஆகிய எல்லோருமே அரண்மனையில் பணிப்பெண்களாக இருந்தவர்கள். ஜைப்பானியக் கலாச்சாரம் என்பது அரண்மனைக் கலாச்சாரம். அரண்மனைக் கலாச்சாரம் என்பது பெண்மைத்தன்மையானதாக இருந்தது. 'ஜெஞ்ஜி கடை', மற்றும் 'பிஸ்லோ புக்' ஆகிய இரண்டும் அந்தக் கலாச்சாரத்தின் உச்சமாக, பழக்க நிலை என்பது அழுகும் நிலைக்கு நகர்ந்து வரும் போதிலான உச்சமாய் அமைந்தது. அன்ப்பரிய பெருமைக்குப் பிறகு வரும் வீத்தியின் வலியை, உயர்ந்த புகழின் முடிவில் பெறக் கிடைக்கும் துயர்த்தை அதாவது ஜப்பானிய அரண்மனைக் கலாச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் உணரலாகும் இழப்பை அதில் உணரக் கிடைத்தது. அரசவை வீத்தியடையை, அரண்மனையைச் சார்ந்த அரசர்கள், பிரபுகள் கைகளிலிருந்து ஆட்சியதிகாரம் இராணுவ அதிகாரவர்க்கத்தினர் கைகளுக்குப் போன்று. 1192இல் காமாகுரா ஷோகுந்தே நிறுவப்பட்டிலிருந்து 1867 மற்றும் 1868இல் நடந்தேறிய மெய்ஜி மீட்பு வரை ஏற்ததாழ ஏழு நூற்றாண்டு காலம் ஜைப்பானின் ஆட்சியதிகாரம் இராணுவத்தின் கைகளிலேயே இருந்து வந்தது. ஆனால், ராணுவ ஆட்சியின் போதும் அரசவை என்ற அமைப்போ அல்லது அரண்மனைக் கலாச்சாரமோ அடியோடு அழிந்து விட்டதாய் சொல்ல முடியாது. அரச ஆதரவோடு வெளிவந்த தொகுப்புகளில் எட்டாவது தொகுப்பு பதிமுன்றாம் நூற்றாண்டின் தொடக்கால 'வின்கோகின்ஷா': கோகின்ஷாவின் தொழில்நுட்ப அற்றல் திறன் இன்னுமொருபடி மேலே சென்றது; சில சமயங்களில் வெற்று வார்த்தை ஜாலங்களாகச் சரிந்தும் விழுந்தது. ஆனால் புதிர்த்தன்மை, மர்மமுடிச்சு, குறிப்பாலிற்கு, வழிபால் மற்றும் பாலுணர்வுக் கிளர்ச்சியூட்டும் கற்பனாதீங்கள் முதலிய ஆக்கக் கூறுகள், நவீன உருவக பானிக் கவிதையோடு ஒத்திசைவுகளைக் கொண்டு விளங்குகின்ற அம்சங்கள் கோகின்ஷாவில் சேர்க்கப்பட்டன. முன்னர் குறிப்பிட்டுள்ள தொய்கோ, ஹேயான் மற்றும் காமகுரா ஆகிய இரண்டு காலகட்டங்களிலும் வாழ்ந்த அவற்றைத் தன் படைப்புகளில் பிரதிபிலத்த கவிஞராகத் திகழ்ந்தார்.

"நான் அவனைக் கனவு கண்டேன்; அவனையே நினைத்திருக்கும் காரணத்தால்.

அது ஒரு கனவு என்று எனக்குத் தெரிந்திருந்தால் விழிக்கவே விரும்பியிருக்க மாட்டேன்."

"என்னுடைய கனவுகளில் ஓவ்வொரு இரவும் தவறாமல் அவனிடம் செல்கிறேன்.
ஆனால் இது நனவிலான நோக்கவொன்றை விடவும் மிகவும் குறைவே."

இவை ஒனோ நோ கோமாசி என்ற, கோகின்ஷாவின் முன்னணிப் பெண்கவிஞர் ஒருவரால் இயற்றப்பட்டது. இவர் ஒரு நேரிடையான யதார்த்தத்தின் துணையோடு கனவுகளைப் பாடுகிறார். இக்கியுவின் சமகாலத்தவராய், முரேமாச்சி காலத்தில்

ஷின்கோகின்விகிகுப் பிற்காலத்தவராய் வாழ்ந்த அரசி எஃபி யுக்யுவின் பின்வரும் கவிதைகளுக்கு வரும்போது யதார்த்தம் என்பது நேரிடையாக அல்லாமல் துயர்கூடிய குறியீடாகி விடுகின்ற நுண்மை வாய்ந்த எதார்த்தமாய். வெகு நுட்பமாய் ஜப்பானியத் தன்மை கூடியதாய் மாறுவதைக் காண்கிறோம். இந்தக் கவிதைகள் எனக்கு அதிக நவீனத்துவம் வாய்ந்தவையாகத் தோன்றுகின்றன.

"கருவிகள் கீச்சிடும் மூங்கிற்புக்கு மேலாய் ஒளிர்ந்து கொண்டிருப்பதில் குரியவொளி இலையுதிர்காலத்தின் நிறத்தை ஏற்கிறது."

"இலையுதிர்காலக் காற்று, தோட்டத்திலுள்ள புதர்ப் புற்களை இறைத்துக் கொண்டிருப்பது எலும்புகளுக்குள்ளாய் மூழ்கிச் சமைகிறது. கவரின் மீது, மாலைச்சுரியன் மறைகிறது."

துல்லியமாக, சில்லெண்றிருக்கும் பணி பற்றி நான் மேற்கோள் காட்டியிருந்த கவிதையை எழுதி தோஜெனும் மற்றும் குளிர்கால நிலவைத் தன் துணையாக, தோழனாக எழுதிய மையோவும் ஷின்கோகின்ஷா காலத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப் படுகிறார்கள். மையோ தன்னுடைய கவிதைகளை ஷாய்க்ஷோவுடன் பகிர்ந்து கொள்வார். இருவரும் கவிதை பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். கீமே, மையோவின் சீடர் சிகாய் எழுதிய மையோவின் சரிதையிலிருந்து ஒரு பகுதி தரப்பட்டுள்ளது.

ஷாய்க்ஷோ அடிக்கடி விஜயம் செய்து கவிதை பற்றிய பேச்சில் ஈடுபடுவார். கவிதை பற்றிய தன்னுடைய பார்வை அல்லது கவிதையைத் தான் பார்க்கும், பாவிக்கும் விதம் வழக்கமான அனுகுமுறையிலிருந்து மிகவும் மாறுபட்டு என்று அவர் கூறுவார். செரிப் பூக்கள், குயில், நிலவு, பனி: இயற்கையின் இந்தப் பலதரப் பட்ட உருவங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததில் அவருடைய கண்களும் காதுகளும் வெறுமையால் நிரமினான். மேலும், வெளிக்கிளமிய அத்தனை வார்த்தைகளும் உண்மையான வார்த்தைகள்தானே? அவர் பூக்களைப் பாடிய போது அவர் மனதில் பூக்கள் இருக்கவில்லை. அதேபோல், நிலவைப் பற்றிப் பட்ட உருவங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததில் அவருடைய கண்களும் காதுகளும் வெறுமையால் நிரமினான். வார்த்தைகளும் செந்திர வானவில் ஆகாயம் நிறமனிந்து கொள்வதாய்க் கண்டது. வெண்ணிறி குரியவொளி ஆகாயம் பிரகாசமாகிக் கொண்டே வருவது போல் இருந்தது. இருந்தும் வெற்று ஆகாயம், அதன் இயல்பில், நிறத்தைக் கரித்துக் கொள்வதும் அல்ல, பிரகாசமாகிக் கொண்டே போவதும் அல்ல. வெற்று ஆகாயம் போன்ற ஒரு மனப்பாங்கில் அவர் பல்வகையான காட்சிகளுக்கு நிறமளிக்கிறார். ஆனால், அவற்றின் ஒரு சவுடும் எஞ்சவில்லை. இத்தகைய கவிதையில்தான் புதுர், உச்சபட்ச, முடிந்த முடிவான உண்மையின் வெளிப்பாடாக இருக்கிறார்."

இங்கே நாம் கீழைத்தேயத்தின் வெறுமையை, இன்மையை அடைந்திருக்கிறோம். என்னுடைய படைப்பாக்கங்களும் கூட வெறுமையின் படைப்பாக்கங்களாக வர்ணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இந்த 'வெறுமை' என்பதை மேற்கத்திய உலகின் 'நிகிலிசம்' என்பதாகக் கொள்வது சரியில்லை. இரண்டிற்குமான ஆண்ம அடித்தளம் திட்டவட்டமாக வெறு வேறானது. தோஜென், பருவகாலங்கள் பற்றிய தனது கவிதைக்கு 'உள்ளார்ந்த மெய்ம்மை' என்று தலைப்பிட்டார். அந்தப் பருவகாலங்களின் அழகைப் பாடிய பொழுதும்கூட அவர் ஜென்னில் ஆழந்து மூழ்கியிருந்தார்.

□

வேண்டாம். மூச்சை உள்ளிழுத்து வெளியே விடவும் வேண்டாம். நீங்களிருவரும் வீட்டிலுள்ள கடிகாரங்களைக்கூட ஓசையெழுப்ப அனுமதிக்கக் கூடாது."

"நீங்களிருவரும், நீங்களிருவரும், நீங்களிருவரும்" - அந்தப் பெண் கிச்கிக்பாகக் கூறிக் கொண்டபோது அவள் கண்களி விருந்து கண்ணர்த்துளிகள் விழுந்தன.

பிறகு அவர்களிருவரும் எந்தவொரு ஓசையையும் எழுப்பவில்லை. மிக மிகச் சன்னமான ஓலியைக்கூட அவர்கள் என்றுமே எழுப்பவில்லை. வேறு வார்த்தைகளில் ரொஸ்வதென்றால், தாயும் மகனும் இறந்து போனார்கள்.


கூடவே, மிக வினோதமாக, பெண்மணியின் கணவனும் அவர்களாருகில் படுத்துத் தானும் இறந்து போய்விட்டான். □

கடவுளின் எலும்புகள்

திரு. கஸஹாரா ஸெய்ச்சி, புறநகர்ப்பகுதி நிறுவனமொன்றின் நிர்வாக இயக்குநர்; தகழுரா தோகில்ரோ சரித்திரத் திரைப் படங்களில் நடிகர்; ஸீஜிமோரோ, தனியார் பல்கலைக்கழக மொன்றில் மருத்துவம் பயிலும் மாணவர்; மற்றும், திரு. ஸகுமா பென்தி, கேண்டோன் சிற்றுண்டிச்சாலையின் உரிமையாளர் - இவர்கள் ஒவ்வொருவருக்கும் 'நீல நாரை'க் காப்பிக்கடையின் பணிப்பெண் யூமிக்கோவிடமிருந்து ஒரேமாதிரியான கடிதம் வந்தது:

"நான் உங்களுக்கு எலும்புகளை அனுப்பிவைத்துள்ளேன். அவை கடவுளின் எலும்புகள். என்னுடைய குழந்தை ஒன்றரை நாள் வாழ்ந்தது. பிறந்தது முதலே அதற்குக் கொஞ்சமும் சக்தியிருக்க வில்லை. செவிலிப்பெண் அதன் பாதங்களைப் பிடித்தபடி தலைகீழாகத் தொங்கவிட்டு உலுக்கியபோது நான் வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன். அது வீலென்று அழு அருமித்தது. நேற்று மதியம், இரண்டு கொட்டாவிகளை வெளியேற்றி விட்டு அது இருந்து விட்டதாக எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தும், என் படுக்கையை அடுத்திருந்த கட்டிலில் பிறந்திருந்த குழந்தை - அது ஏழாம் மாதத்திலேயே பிறந்து விட்டது என்றாலும் - பிறந்தவுடன் சிறுநீர் கழித்து அந்த இடத்திலேயே இறந்து விட்டது.

"குழந்தை யாருடைய சாயலிலும் இருக்கவில்லை. என் சாயல் அதனிடம் துளியும் காணப்படவில்லை. ஒரு அழகான பொம்மை போல் மட்டுமே இருந்தது அது. உலகத்திலேயே மிக அழகான முகத்தைக் கொண்ட ஒரு குழந்தையைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதன்மேல் எவ்வித அடையாளங் காட்டத்தக்க குறிக்கோ அல்லது குறைக்கோ இருக்கவில்லை. கொழுகொழுக் கண்ணங்களைக் கொண்டிருந்தது. அதனுடைய உதடுகள் மூடி



இருந்தன. இறந்த பிறகு அவற்றின்மீது லேசாக சிறிது ரத்தம் ஒட்டிக் கொண்டிருந்தது. அதைத் தவிர, எனக்கு வேறொதுவும் நினைவுக்கு வரவில்லை. 'அருமையான குழந்தை, எவ்வளவு அழகான நிறம்' என்று செவிலிப்பெண் அதை மிகவும் பாராட்டினாள்.

"அது ஒரு அதிர்ஷ்டங்கெட்ட குழந்தையாக விதிக்கப் பட்டிருக்கும் பட்சத்தில், வாழ்ந்திருந்தாலும்கூட நோன்சானாக இருந்திருக்கும் பட்சத்தில் அது என் பாலைக் குடிப்பதற்கு முன்பாகவே இறந்து விட்டது நல்லது என்றே நான் நினைத்துக் கொள்கிறேன். யாரையுமே ஒத்திராத சாயலோடு பிறந்த இந்தக் குழந்தைக்காக நான் அழுதேன். கருவிலிருந்த காலத்தில் இந்தக் குழந்தை அதனுடைய குழந்தை மனதில் 'நான் யார் சாயலிலும் இருக்க இயலாது' என்று தனக்குத் தானே கூறிக் கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த வகையான ஒரு அவஸ்மான சிந்தனையோடு அது இந்த உலகத்திற்குள் வந்தது. மேலும், நான் யார் சாயலையும் ஒத்திருக்கக் கொடங்குமுன் இறந்து போக வேண்டியது அவசியம் என்று என்னியைப்படியே தான் அது இந்த உலகிலிருந்து வெளியேறியிருந்திருக்க வேண்டும்..

"நீங்கள் - இல்லை, இன்னும் தெளிவாகச் சொல்வது உசிதம் - நீங்கள் எல்லோரும், நான் நாறு ஆண்களோடு படுத்திருந்தாலும், ஆயிரம் பேரோடு படுத்திருந்தாலும், தெருவிலுள்ள மரத்தாலான தளம் பாவும் கற்களின் எண்ணிக்கையை விட அதற்கு எந்த

விதத்திலும் அதிக முக்கியத்துவம் இல்லை என்பது போல நங்களெல்லோரும் 'எதுவும் - அறியாத' பாவந்தாங்கிய முகங்களைத் தான் இதுவரை அணிந்து கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால், நான் காப்பொன்றாலும், கடவுளே நீங்களெல்லாம் அது குறித்து எத்தனை கலோபரம் செய்தீர்கள். நீங்களெல்லோரும் கனவான்களே - கனவான்கள் என்ற வார்த்தைக்குக் கச்சிதமாகப் பொருந்தும் அளவில் ஒரு பெண்ணின் ரகசியங்களைத் தோண்டித் துருவ ஆண்மைத்தனமாக பூர்த்தனாடி யோடு வந்தீர்கள்.

"பூராரி ஹாருயின் - அது பழங்காலத்திலிருந்து வழங்கி வரும் கதைதான் என்றாலும் கல்யாணமாகாத பெண்ணின் குழந்தையைக் கையிலேந்தி, 'இது என் குழந்தை' என்று கூறினார். கடவுள் என்னுடைய குழந்தையையும் காப்பாற்றி விட்டார். கருவிலிருந்த குழந்தையிடம், 'தான் யார் சாயலை ஒத்திருப்பது' என்று அது வருத்தத்தோடு சிந்தித்துக் கொண்டிருக்கையில், கடவுள் கூறினார்: 'என்னுடைய நேரத்திற்குரிய அன்பார்ந்த குழந்தையே, என் சாயலை ஒத்திருப்பாயாக. ஒரு கடவுளாகப் பிறந்திருப்பாயாக. ஏனெனில், நீ கடவுளின் குழந்தை'.

"இந்தக் குழந்தையின் மனதை உடைக்கும் சிந்தனை காரணமாக உங்களில் யாரைப் போல் என் குழந்தை இருப்பதை நான் விரும் பினேன் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. சொல்லவும் முடியவில்லை. எனவே அதன் சாம்பவில் உங்களெல்லோருக்கும் ஆனுக்கொரு பங்கு அனுப்பி வைத்துள்ளேன்."

அவரை அவரமாக அந்தச் சிறிய வெள்ளைப் பொட்டலத்தைத் தனது காற்சட்டைப் பைக்குள் தினித்துக் கொண்ட அந்த நிர்வாக இயக்குநர் காருக்குள் அதைக் கூட நெஞ்சோடு திறந்து பார்த்தார். அலுவலகத்தை அடைந்த பிறகு தனது அழகான தட்டெடுத்துப் பணியாளரை வேலை நிமித்தம் உள்ளே அழைத்தவர் ஒரு சிகிரெட்

புகைக்கத் தீர்மானித்தார். காற்சட்டைப் பைக்குள் கையை விட்டதும் 'ஹாப்பி ஹிட்ஸ்' கட்டோடு அந்த சாம்பல் பெட்டியும் வெளியே வந்தது.

சிற்றுண்டிச் சாலையின் உரிமையாளர், சாம்பலை வாசனை பிடித்தபடி, தனது பாதுகாப்புப் பெட்டகத்தில் அந்தப் பெட்டியை வைத்துவிட்டு, பின், வங்கிக்கு அனுப்பி வைப்பதற்காக முந்தைய நாள் ரீதுகளை வெளியே எடுத்தார்.


மருத்துவமானவர்கள் அரசாங்க ரயில் இருப்புப்பாதை வழியே பயணமாகிக் கொண்டிருந்தபோது, தள்ளு வண்டியின் குலுக்கலி னால் அவன்மீது விழுந்து அழுத்திய பள்ளி மாணவியொருந்தியின் தடித்த, பூ வெள்ளைத் தொடையினால் அவன் காற்சட்டைப் பைக்குள்ளிருந்த சாம்பல் பெட்டி அப்பளமாக நொறுங்கியது. 'இவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்' என்று தனக்குள் கூறிக் கொண்டாள் அவன். வாழ்வுச்சூடு தாழுமிய வேட்கையொன்று அவனுக்குள் கிளர்ந்தெழுந்தது.

திரிரப்பட நடிகள், மீன்தோல்களும், ஸபானிய ஈக்களும் சேகரித்து வைத்திருந்த தனது ரகசியப் பணப்பைக்குள் அந்த சாம்பல் பொட்டலத்தை நுழைத்துவிட்டு அவசர அவசரமாகப் படப்பிடிப்புக்குச் சென்றான்.

ஒரு மாதம் கழித்து, கஸாஹ்ரா செய்ச்சி 'நீல நாரை'க்கு வந்து யூமிக்கோவிடம் கூறினார்: "நீ அந்தச் சாம்பலை ஒரு கோயிலில் புதைத்துவிட வேண்டியது அவசியம். இன்னும் ஏன் அவற்றை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறாய்?"

"யார் நானா? எல்லா சாம்பலையும் உங்கள் எல்லோரிடமும் தந்து விட்டேன் நான். என்னிடம் எதற்கு அதை வைத்துக்கொள்ள வேண்டும்?"

தேவையில் உமாசங்கள்



மரணக் கவசம்

அவனுக்கு முன்னால் அவனுக்கு எத்தனை காதலர்கள் இருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால், எப்படியும் அவன்தான் அவனுடைய கடைசிக் காதலன் என்பது வெளிப்படை. ஏனெனில் ஏற்கனவே மரணம் அவளை அனுகிக்கொண்டிருந்தது.

"இத்தனை சீக்கிரமே இறந்து விடுவேன் என்பது எனக்கு முன்பே தெரிந்திருந்தால் நானும் அந்த சமயத்திலேயே கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று விரும்பியிருந்திருப்பேன்."

ஓளிரச் சிரித்தாள் அவன். அவன் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தாலும், அவனுடைய கணகளிலிருந்த பார்வை, அவன்

வாழ்க்கையில் எதிர்ப்பட்ட ஏராளமான ஆண்களை அவள் மனதிற் குள் திரும்ப வரவழைத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றச் செய்தது.

அவளுடைய முடிவு எந்தக் கணமும் நிகழ்ந்துவிடலாம் என்ற நிலையிலும்கூட அவளால் தன்னுடைய அழகை மறக்க முடிய வில்லை. அப்படியே தன்னுடைய அநேக காதல்களையும் மறக்க முடியவில்லை. அந்த ஞாபகங்கள் அவளைத் தற்போது வேதனை கூடிய தோற்றத்துக்கு ஆளாக்குவதை அவள் உணரவில்லை.

“அந்த ஆண்கள் எல்லோருமே என்னைக் கொன்றுவிட விரும்பினார்கள். அப்படி அவர்கள் வெளிப்படையாகச் சொல்ல வில்லையென்றாலும்கூட அவர்களுடைய மனங்களில் அப்படிப் பட்ட விருப்பம் இருந்தது.”

அவளைத் தற்போது கையில் தாங்கிக்கொண்டிருந்த மனிதன், அவள் அப்போது இறந்துவிடப் போகிறாள் என்பதால், தான் அவளை இன்னொருவனிடம் இழந்து விடுவோம் என்ற கவலையோ, கிளேமோ இல்லாமல் இருந்தான். எனவே, அவள் கைவிட்டுப் போய் விடுவானோ என்ற கிலியால் அவைக்கழிக்கப்பட்ட, அவளுடைய இதயத்தைத் தளக்கே தளக்காய் எப்போதும் தக்க வைத்துக்கொள்ள அவளைக் கொன்றாலோயிய வேறு எப்படியும் இயலாது என்பதை நன்குணர்ந்தவர்களாய் நிச்சயமின்மையால் பிடிக்கப்பட்டிருந்த அவளுடைய முந்தைய காதலர்களோடு ஒப்பிடும்போது, அவள் அதிர்ஷ்டம் செய்தவளாக இருக்கலாம். ஆனால், அவளைத் தாங்கிக் கொண்டிருப்பதில் அவனுக்குக் களைப்படி ஏற்பட்டது. அந்தப் பெண் எப்போதுமே தீவிரமாகக் காதலைத் துரத்தித் தேடினாள். நோய்வாய்ப்பட்ட பிறகும்கூட, ஒரு ஆணின் கரங்களைத் தனது தோளைச் சுற்றியோ அல்லது மார்பகத்தின் மீதோ உணர முடிந்தாலோயிய அவளால் அமைதியாகத் தூங்க முடியவில்லை.

“என் பாதுகங்களைப் பிடித்துக்கொள். என்னுடைய கால்கள் மிகவும் தனிமையாக இருக்கின்றன. என்னால் அதை சுகித்துக் கொள்ள முடியவில்லை.”

ஏதோ மரணம் அவளுடைய கால்விரல் நுனிகளின் வழியாக மெதுமெதுவே ஊர்ந்து மேலேறிக் கொண்டிருப்பதைப் போல அவளுடைய கால்கள் தனிமையாக உணர்ந்தன. அவள் அவளுடைய படுக்கையின் கால்மாட்டில் அமர்ந்துகொண்டு அவளுடைய பாதங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். அவை சாவைப் போன்று குளிர்ந்திருந்தன. பின், எதிர்பாராமல் அவனுடைய கைகள் விணோதமான வகையில் நடுங்கின. அந்தச் சிறிய கால்களினுடாய் அடிநாதமான உயிர்ப்பு கூடிய பெண்ணை அவளால் கண்டுணர முடிந்தது. சிறிய, குளிர்ந்த பாதங்கள், அவை கதுகதுப்பாகவும், வியர்வைப் பிசுசிகப்போடும் இருந்தபோது அவள் அந்தப் பாதங்களின் உட்பகுதிகளைத் தொட்டுணர்ந்தபோது கிடைத்த அதேயளவான சந்தோஷத்தைத் தந்தன. அவளுடைய மரணத்தின் புனிதத்தை மாகபடுத்துவதான இந்த உணர்வு குறித்து அவனுக்கு அவமானமாயிருந்தது. ஆனால், அவள் தனது பாதங்களைப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று அவள் விடுத்த வேண்டுகோள் காதல் சூழ்சிகளுக்கான அவளுடைய கணத்திப் புகலிடமோ என்ற எண்ணம் ஏற்பட்டபோது, அவளுடைய இழந்த பெண்ணை குறித்து அவனுக்குள் அர்சம் பரவத் தொடங்கியது.

“இனி பொராமைக்கு இடமில்லை என்பதால் நம்முடைய காதலில் ஏதோ ஓன்று விடுபட்டுப் போயிருப்பதாய் உன்னுடைய மனம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், நான் இறந்துபோன பின்பும் உன்னுடைய பொராமையின் விதை முளைக்கும்.

நிச்சயமாக, எங்கிருந்தாவது தோன்றும்” என்று கூறினாள் அவள். பின், தன் இறுதி மூச்சை விட்டாள்.

அவள் சொன்னவாறே நடந்தது.

புதிய நாடக அரங்கிலிருந்த ஒரு நடிகள் விடிகாலையில் வந்து அவள் முகத்திற்கு, ஏதோ அவளோடு காதல் வயப்பாட்டிருந்த சமயத்தில் அவளிடம் குடிகொண்டிருந்த அந்த புத்தம் புதிய, உயிர்ப்பார்ந்த அழகை புனருத்தாரணம் செய்வது போல் ஒப்பனை செய்தான்.

நற்று நேரம் கழித்து ஒரு கலைஞர் வந்து அவள் முகத்திற்கு சாந்து பூரினாள். முன்னதாக அந்த நடிகள் அந்தப் பெண்ணை முகத்தில் செய்திருந்த ஒப்பனை அவள் முகத்தை மிகவும் உயிர்ப்பு கூடியதாகத் தோன்றச் செய்திருந்ததில் அந்த நடிகள் மீதான பொராமையில் இந்தக் கலைஞர் சாந்துப் பூச்சால் அவளை மூச்சத் தினரை வைப்பதாகத் தோன்றியது.


அந்தப் பெண்ணைச் சூழ்நிருந்த காதல் போர்கள் அவளுடைய மரணத்தோடு முற்றுப் பெறவில்லை என்பதைக் கண்டதில் அவள் தன்னுடைய கைகளில் இறந்து போனாள் என்பதுகூட ஒரு கண நேர, வெறுமை கூடிய வெற்றி மட்டுமே என்ற உண்மை அந்த மனிதனுக்கு உறைத்து. அவன் அந்தக் கலைஞரிடமிருந்து மரணக் கவசத்தை எடுத்துக் கொண்டு வர அவனுடைய இடத்திற்குப் போன போது இதைப் பற்றித் தீவிரமாக சிந்தித்துக் கொண்டேயிருந்தான்.

ஆனால், அந்த மரண முகமுடி ஒரு பெண்ணைப் போலவும் இருந்தது; அதேசமயம் ஒரு ஆணைப் போலவும் இருந்தது. அது ஒரு யுவதியைப் போலவும் இருந்தது. அதேசமயம் ஒரு முதாட்டியைப் போலவும் இருந்தது. அந்த மனிதனின் குரல் ஏதோ அவனுடைய நெருஞ்சில் கண்ணு கொண்டிருந்த நெருப்பு அணைந்து விட்டதைப் போல் ஓலித்தது. “இது அவள்தான். ஆனாலும் அவள்லல். முதலில், இது ஆனா, பெண்ணா என்றே என்னால் கூற முடியாமல் இருக்கிறது.”

“அது சரிதான்.” கலைஞர், துயரே வடிவான முகத்துடன் பேசினான். “இறந்தது யாரென்று தெரியாத நிலையில் நாம் ஒரு மரணக் கவசத்தைப் பார்ப்போமானால் பொதுவாக நம்மால் இறந்தவரின் ‘பால்’ இன்னதென்று கூறமுடியாது. உதாரணமாக, பீஞ்சோவனுடைய தீட்சன்யம் வாய்ந்த முகம்கூட, அவனுடைய மரண முகமுடியை நாம் உற்று நோக்கும்போது ஒரு பெண்ணைன் முகம் போல் காட்சியளிக்க ஆரம்பிக்கிறது.. இருந்தாலும், இவளைப் போன்ற பரிபூரணப் பெண்ணைன் மரணக் கவரம் பெண்மை கூடி இருக்குமென்று நினைத்தேன். இவளைவிட அதிகம் பெண்மை ததும்பும் பெண் வேறு யாருமே கிடையாதே. ஆனால், இவனுடைய மரணக்கவசமும் பற்றவற்றைப் போலத்தான் இருக்கிறது. இவளால் மரணத்தை வெல்ல முடியவில்லை. ‘பால்’ சார்ந்த பாகுபாடு மரணத்தோடு முற்றுப்பெறுகிறது.”

“அவனுடைய மொத்த வாழ்க்கையும் பெண்ணாக இருக்கின்ற சந்தோஷத்தின் சோக நாடகமாகவே இருந்தது. கடைசித் தருணம் வரை, அவள் அளப்பரிய பெண்ணாகவே இருந்தாள்.” அவள் ஏதோ ஒரு கெட்ட கனவு மறைந்து விட்டதைப் போன்று தன்னுடைய கையை வெளியே நீட்டினாள். “அவள் இறுதியில் ஒரு யுவியாக அந்த சோகத்திலிருந்து மீண்டு விட்டாளென்றால் நாம் இப்போது, பெண்ணை ஆணிலிருந்து பிரித்தறிய முடியாத இந்த மரணக் கவசத்தின் முன்னிலையில் கைக்குலுக்கிக் கொள்ளலாம்.” □

சீலியம் : ராமச்சந்திரன்



அமரத்துவம்

ஒரு வயோதிகரும் ஒரு இளம் பெண்ணும் ஓன்றாக நடந்து கொண்டிருந்தனர்.

அவர்களினால் தொடர்பாகவும் ஆர்வக் குறுகுறுப்பைத் தூண்டும் விஷயங்கள் நிறையவே இருந்தன. இருவரும் தங்களுக்கிடையேயான அறுபது வயது வித்தியாசத்தை உணராதவர்களாய். அந்தந்தக் காதலர்கள் போல் நெருக்கமாக இணைந்து நடந்து கொண்டிருந்தனர். வயோதிகருக்குக் காது சரியாகக் கேட்கவில்லை. பெண் கூறியதில் பெரும்பாலானவற்றை அவரால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. அந்தப் பெண் பழுப்புச் சிவப்பு நிறத்திலான 'ஹகாமா'வும், அதனோடு அம்பு வடிவிலான ஊதாவும் வெள்ளையும் சேர்ந்த அருமையான கிமோனோவும் அனிந்திருந்தாள். அவளுடைய உடையின் சட்டைக்கைகள் அதிக நீளமாக இருந்தன. அந்த வயோதிகரின் ஆடைகள் அரிசி வயலிலிருந்து களைகளைப் பிடிக்கும் வேலையில் ஈடுபடும்போது பெண்கள் அனியக்கூடிய உடைகளை ஒத்திருந்தன. ஆனால், கித்தானிலான முழங்கால் சராய்கள் மட்டும் இல்லை. அவருடைய இறுக்கமான கைச்சட்டைகளும், கணுக்காலில் குவிந்திருந்த கால்சராயும் ஒரு பெண்ணின் ஆடைகளைப் போல் காணப்பட்டன. அவருடைய துணிகள் அவருடைய மெல்லிய இடுப்பில் தொள்தொள்வென்று தொங்கிக் கொண்டிருந்தன.

அவர்கள் ஒரு புல்வெளியினுடாக நடந்தார்கள். அவர்களின் முன்னால் ஒரு உயரமான கம்பிவைலை நின்று கொண்டிருந்தது. தாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் அதில் இடித்துக் கொள்வோம் என்பதை அந்தக் காதலர்கள் கவனித்ததாகவே தெரிய வில்லை. அவர்கள் நிற்கவில்லை. மாறாக, தொடர்ந்து முன்னேறி அந்தக் கம்பி வலைக்குள்ளாக, அதனுடாக ஒரு வசந்தத்தென்றால்

வீவது போல் வெகு இயல்பாக ஊடுருவி நடந்து சென்றார்கள்.

அவ்வாறு கம்பி வலையினுடாக அவர்கள் கடந்து சென்ற பிறகு, பெண் அந்த வலையைக் கவனித்தாள். "ஹோ" என்றபடி அவள் வயோதிகரை ஏறிட்டு நோக்கினாள். "விண்டாரோ, நீங்களும் அந்த வலைக்குள்ளாக ஊடுருவி வந்தீர்களா?"

வயோதிகருக்கு அவள் கூறியது கேட்கவில்லை. ஆனால் அவர் அந்தக் கம்பி வலையை இறுகப் பற்றினார். "தேவடியாப்பய மகனே, தேவடியாப்பய மகனே" என்று கூறியவாரே அதைப் பிடித்து உலுக்கினார். அந்தக் கம்பி வலையை அவர் மிக வேகமாகப் பிடித்து இழுக்க, மறுகணம் அந்தப் பெரிய வலை அவரிடமிருந்து அப்பால் சென்றது. அந்த வயோதிகர் நிலை தடுமாறி அதைப் பிடித்தவாறே கீழே விழுந்தார்.

"பார்த்து, பார்த்து விண்டாரோ! என்ன நடந்தது?" பெண் தன்னுடைய கைகளை அவருடைய தோளைச் சுற்றிப் போட்டு அவரை மெதுவாக மேலே நிமிர்த்தினாள்.

"அந்த வலையை விடு... ஹோ, நீ மிகவும் இளைத்துவிட்டாய்" என்றாள் பெண்.

வயோதிகர் ஒருவழியாய் எழுந்து நின்றார். பேசும்போது அவருக்கு மூச்ச வாங்மியது. "நன்றி." மறுபடியும் அந்த வலையைப் பிடித்துக் கொண்டார். என்றாலும், இந்த முறை ஒரு கையால் மட்டும் இலோகப் பிடித்துக் கொண்டார். பின், காது கேளாதவர் களின் உரத்த தொனியில், "ஒரு காலத்தில் ஒவ்வொரு நாளும் நான் பந்துகளைக் கீழேயிருந்து எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டிய நிலை பழினேழு நீண்ட வருடங்கள் அதைச் செய்து கொண்டிருந்தேன்."

"பதினேழு வருடங்கள் நீண்ட காலமா? அது குறுகியதுதான்."

"அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் பந்துகளை அடித்துத் தள்ளுவார்கள். பந்துகள் கம்பிவலையை அடித்துவிட்டதென்றால் அவர்கள் தாங்க முடியாத சூர்சலை எழுப்புவார்கள். அந்தச் சூழ்நிலைக்கு என்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளும் வரை, அந்த சப்தத்தைக் கேட்டு பயந்து பின்வாங்குவேன் நான். அந்தப் பந்துகளின் சப்தத்தால்தான் நான் செவிடாகி விட்டேன்."

'கோல்ஸிப்' விளையாட்டு மைதானத்தில் பந்துச் சிறுவர்களைப் பாதுகாக்க என்றுமைந்த ஒரு உலோக வெலை அது. பந்து பொறுக்கும் சிறுவர்கள் அதை முன்னாடியும் பின்னாடியும், இடப் பக்கமும் வலப்பக்கமும் நகர்த்துவதற்குத் தோதாக இரும்பு வலையின் அடிப்பக்கத்தில் ரக்கரங்கள் இருந்தன. அதனை அடுத்திருந்த கோல்ஸிப் விளையாட்டுக் களமும், பந்துகளின் வீச்சப் பரப்பும் சில மரங்களால் பிரிக்கப்பட்டிருந்தன. அரம்பத்தில் அதைத்து வகையான மரங்களையும் கொண்ட தோப்பாக அந்த இடம் இருந்து வந்திருக்கிறது. ஆனாலும், அவையெல்லாம் வெட்டப் பட்டு ஓழுங்கற்ற வரிசையிலான மரங்கள் மட்டுமே எஞ்சின்.

அவர்கள் இருவரும் கம்பிவலை அவர்களுக்குப் பின்னால் செல்ல, தொடர்ந்து நடந்தார்கள்.

"சமுத்திரத்தின் ஒரையைக் கேட்பது எத்தனை இனிமையான ஞாபகங்களைத் திரும்பக் கொண்டு வருகிறது."

இந்த வார்த்தைகளை வயோதிகர் கேட்க வேண்டும் என்று விரும்பியவாய் பெண் தன் வாயை அவர் காதருகே வைத்துப் பேசினாள். "என்னால் சமுத்திரத்தின் ஒரையைக் கேட்க முடிகிறது."

"என்ன?" வயோதிகர் தனது கண்களை முடிக் கொண்டார். "ஹா, மிஸாகோ. அது உன்னுடைய இனிய முச்ச. பல காலம் முன்னால் இருந்ததைப் போலவே அதே இனிமையோடு இருக்கிறது."

"சமுத்திரம்... நீ சமுத்திரம் என்றா சொன்னாய்? பிரியமான ஞாபகங்கள்? நீ உன்னை மூழ்கிட்டத்துக் கொண்ட இடமான சமுத்திரம் எனக்கு எப்படி இனிமையான ஞாபகங்களைத் திரும்பக் கொண்டு வர முடியும்?"

"ஆனால், அது கொண்டு வருகிறது என்பதுதான் உண்மை. ஜம்பத்தைந்து வருடத்தில் இப்போதுதான் நான் முதன்முறையாக என்னுடைய சொந்தமன்னுக்குத் திரும்பி வந்திருக்கிறேன். மேலும், நியும் கூட இங்கே வந்திருக்கிறாய். இது ஞாபகங்களை திரும்பக் கொண்டு வந்து தருகிறது." வயோதிகரால் அவள் கூறுவதைக் கேட்க இயலவில்லை. ஆனால், அவள் தொடர்ந்து பேசினாள். "நான் என்னை மூழ்கிட்டத்துக் கொண்டேனென்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம். அந்த விதத்தில் உன்னைப் பற்றி என்னால் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்க முடியும் - நான் மூழ்கிக் கொண்டு நின்த அந்தக் கண்தில் செய்து கொண்டிருந்தது போலவே. தவிர, எனக்கிருக்கும் ஞாபகங்கள், திரும்பிப் பார்த்தல்கள் எல்லாமே என்னுடைய பதினெட்டு வயது வரைக்குமானவைதான். உனக்கும் அப்படித்தான். நான் என்னை மூழ்கிட்டத்துக் கொள்ளாமல் இப்போது உன்னைப் பார்க்க இந்தக் கிராமத்திற்கு வந்திருப்பேன் என்றால் நான் ஒரு கிழவியாக இருந்திருப்பேன். அந்த நினைப்பையே சகிக்க முடியவில்லை. நீ அப்படியொரு கோலத்தில் என்னைப் பார்ப்பதை நான் விரும்ப மாட்டேன்."

வயோதிகர் பேசினார். காது கேளாத மனிதனின் தனிமொழி அது: "நான் டோக்கியோவுக்குப் போய் அங்கேயும் தோற்றுப் போனேன். இப்போது, முதுமையில் தளர்வடைந்து, கிராமத்திற்குத் திரும்பி வந்திருக்கிறேன். நாங்கள் பிரியும்படி நிர்ப்பந்திக்கப் பட்டதற்காய் வருந்திய பெண்ணொருத்தி அங்கே இருந்தாள். அவள் தன்னை சமுத்திரத்தில் மூழ்கிட்டத்துக் கொண்டாள். எனவே, கடலைப் பார்த்தபடியிருந்த ஒரு விளையாட்டு மைதானத்தில் வேலை கேட்டேன். என்மீது பரிதாபப்பட்டாவது எனக்கு அந்த

வேலை வாய்ப்பைத் தரும்படி அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்."

"நாம் இப்போது நடந்துகொண்டிருக்கும் இந்தப் பகுதி உங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான காட்டுப்பகுதியாக இருந்தது."

"பந்துகளை பொறுக்கித் தருவதைத் தவிர்த்து என்னால் வேறொவும் செய்ய முடியவில்லை. எல்லா நேரமும் குளிந்து குளிந்து என்னுடைய முதுகு எப்போதும் வலித்துக் கொண்டிருக்கும் படியாகியது... ஆனால், எனக்காகத் தன்னை மாய்த்துக்கொண்ட பெண் அங்கே இருக்கிறாள். அந்தக் குன்று உச்சிகள் எனக்குப் பக்கத்தில்தான் இருந்தன என்பதால் என் கால்களில் தள்ளாட்டமிருந்தாலும் என்னால் குதிக்க முடியும். அப்படித்தான் நான் நினைத்தேன்."

"கூடாது, நீ தொடர்ந்து வாழ வேண்டும். நீ இறந்து போவா யானால் பின் என்னை நினைவு கூர்பவர் என்று யாருமே இந்த பூமியில் இருக்க மாட்டார்கள். நான் முழுமையாக இறந்து போய் விடுவேன்." பெண் அவரை இறுகப் பிடித்துக் கொண்டாள். வயோதிகரால் அவள் கூறுவதைக் கேட்க இயலவில்லை. ஆனால் அவர் அவளைத் தழுவிக்கொண்டார்.

"அதுதான் சரி. இருவருமாக இறந்து விடுவோம். இந்த முறை... நீ எனக்காக வந்தாய். அப்படித்தானே?"

"இனைந்தா? ஆனால், நீ வாழ வேண்டும். எனக்காக வாழத்தான் வேண்டும். விண்டாரோ" - அவள் அவருடைய தோருக்கு மேலாய் பார்வையைச் செலுத்தியபோது முச்சுத் தின்றியது அவளுக்கு. "ஹா, அந்தப் பெரிய மரங்கள் இன்னமும் அங்கே இருக்கின்றன. மூன்றுமே... நெடுங்காலத்திற்கு முன்பிருந்து போலவே." பெண் கட்டிக்காட்ட, வயோதிகர் தன்னுடைய விழிகளை அந்த மரங்களை நோக்கித் திருப்பினார்.

"கோல்ஸிப்காரர்களுக்கு அந்த மரங்களைக் கண்டால் பயம். அவர்கள் அந்த மரங்களை வெட்டி விடும்படி கூறிக் கொண்டே யிருக்கிறார்கள். பந்தை அடித்தால் அது ஏதோ அந்த மரங்களின் அமானுஷ்ய சக்தியால் உறிஞ்சப்பட்டது போல் வலப்பக்கமாக வளைந்து சென்று விடுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்."

"இந்த கோல்ஸிப்காரர்கள் உரிய நேரத்தில் இறந்துபோய் விடுவார்கள் - இந்த மரங்களுக்கு வெகுகாலம் முன்பாகவே. இந்த மரங்களுக்கு ஏற்கனவே பலநூறு வயதாகி விட்டது. அந்த கோல்ஸிப்காரர்கள் அப்படிப் பேசுகிறார்களேயொழிய அவர்கள் மனித வாழ்க்கையின் கால அளவு பற்றிப் புரிந்துகொள்ளவில்லை" என்றாள் அந்தப் பெண்.

"அவையெல்லாம் என்னுடைய முன்னோர்கள் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாகப் பார்த்துப் பாராமித்து வந்த மரங்கள். எனவே நிலத்தை விற்றபோது 'மரங்களை விற்க மாட்டேன்' என்று வாங்கியவர்களிடமிருந்து சத்தியம் வாங்கிக் கொண்டேன்."

"சரி, நாம் போகலாம்." பெண் வயோதிகரின் கையைப் பற்றியிருத்தாள். அவர்களிருவரும் அந்த பிரம்மாண்டமான மரங்களை நோக்கித் தட்டுத் தடுமாறி நடந்தனர்.

பெண் மரத்தின் உடற்பாகத்தினுடைய எளிதாகக் கடந்து சென்றாள். வயோதிகரும் அப்படியே செய்தார்.

"என்ன?" பெண் வயோதிகரை வியப்பும் திகைப்புமாக வெழித்துப் பார்த்தாள். "நீயும் இறந்து போய்விட்டாயா, விண்டாரோ? அப்படியா? எப்போது இறந்து போனாய் நீ?"


அவர் பதிலுவரக்கவில்லை.

"நீ இறந்து போய்விட்டாய்... அப்படித்தானே? இறந்தோர் உலகத்தில் நான் உன்னை சந்திக்காதது எத்தனை விரித்திரம்! சரி,

நீ உயிரோடிருக்கிறாயா அல்லது இறந்து விட்டாயா என்பதைப் பரிட்டிக்குப் பார்க்க மீண்டும் ஒருமுறை அந்த மரத்தினுடைய செல் பார்க்கலாம். நீ இறந்து விட்டவன்தான் என்றால் நாம் இருவரும் மரத்திற்குள் சென்று அங்கேயே தங்கலாம்.”

அவர்கள் அந்த மரத்தினுள் மறைந்து போனார்கள். வயோதிக்ரோ அல்லது இளம்பெண்ணோ மீண்டும் காட்சி அளிக்கவேயில்லை.

மாலையின் நிறம் அந்த பிரம்மாண்ட மரங்களுக்குப் பின்னால் இருந்த சிறிய மரக்கன்றுகள் மீதாய் நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. அப்பாலிருந்த ஆகாயம், சமுத்திரம் ஒசையெழுப்பிய இடத்தில் மங்கலான சிவப்பு நிறமாகியது.



இலியம் : ராமச்சந்திரன்

பணி

கடந்த நான்கைந்து வருடங்களாக நோதா சாங்கிச்சி ஓவ்வொரு புத்தாண்டு தினத்தன்றும் மாலையிலிருந்து மூன்றாம் நாள் காலை வரை தன்னை டோக்கியோவின் உயரமாக எழுந்து நிற்கும் ஹோட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டு வந்தார். அந்த ஹோட்டலுக்கென்று கம்பீரமான பெயர் ஒன்று இருந்தபோதிலும் சாங்கிச்சி அதற்குத் தந்திருந்த பெயர் 'கனவு விடுதி'!

“அப்பா கனவு விடுதிக்குச் சென்றிருக்கிறார்” - அவர்கள் வீட்டிற்கு வருகைதரும் புது வருட விருந்தாளிகளிடம் அவருடைய மகளோ, மகளோ அப்படித்தான் கூறுவார்கள். சாங்கிச்சி எங்கே சென்றிருக்கிறார் என்ற உண்ணையான விவரங்களை மூடி மறைப்பதற்காக உதிர்க்கப்பட்ட நகைச்சவைத் துணுக்கு என்று அதை விருந்தினர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

“அது ஒரு நல்ல இடம். அவர் அங்கே புது வருடப் பிறப்பை ஆண்டமாக இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பார்.” விருந்தினர்களில் சிலர் இப்படிக்கூடக் கூறியதுண்டு.

என்றாலும் கனவு விடுதியில் உண்மையான கனவுகளை சாங்கிச்சி கண்டு வந்தார் என்பதை சாங்கிச்சியின் குடும்பம்கூட அறியாது. ஹோட்டலிலிருந்த அவர் அறை ஓவ்வொரு வருடமும் அதே அறையாகத்தான் இருந்தது. பணி அறைதான் அது. அது எந்த

அறையாக இருந்தாலும் தான் அதை எப்போதுமே பணி அறை என்று அழைத்து வந்ததும் சாங்கிச்சிக்கு மட்டுமே தெரியும்.

ஹோட்டலை வந்தடைந்ததும் அவர் அறையின் திரைச்சீலை களை இழுத்துவிட்டு உடனடியாகப் படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்டு கண்களை மூடிக் கொள்வார். இரண்டு மூன்று மணி நேரம் அமைதியாக அப்படியே படுத்திருப்பார். பரபரப்பான், அலைச்சலும் உளைச்சலும் நிறைந்த வருடத்தின் எரிச்சலிலிருந்தும் அயர்விலிருந்தும் அவர் ஓய்வு தேடுகிறார் என்பது உண்மைதான் என்றாலும் அத்தகைய எரிச்சலாட்டும் அயர்வு போன பிறகும் அதைவிட ஆழமான களைப்பு அவருக்குள் நிறைந்து பரவும். இதைப் புரிந்து கொண்டவராய், சாங்கிச்சி தன்னுடைய களைப்பு அதன் முழு வீச்சையும் எட்டுவதற்காகக் காத்திருந்தார். அப்படி அந்தக் களைப்பின் அடியாழத்திற்கு அவர் இழுத்துப் போடப் பட்டதும், அதன் தாக்கத்தில் அவருடைய தலை உணர்வற்றுப் போன நிலையில் அந்தக் கலாவு மெதுவாக மேற்பரப்பு நோக்கி மேலெழுந்து வரத் தொடங்கும்.

அவருடைய கண்ணிமைகளுக்குப் பின்னாலான அந்தகாரத்தில், சின்னச் சின்னத் தினையளவு நுஸ்தின்னிகளாக ஒளி நடனமாடிப் பாய்ந்து வர ஆரம்பிக்கும். அந்த நுண்மணிகள், ஊடுருவித் தெரியும் படியான வெளிர் பொன்னிறத்தில் இருந்தன. அவற்றின் நிறம்

மங்கிய வெண்மைக்குக் குளிர்ந்ததும் அவை எல்லாம் ஒரே திசையில் ஒரேயளவான வேகத்தில் பெருகியோடும் பனிச் சீவல் களாக மாறும். அவை தொலைவில் துகள் சீவல்களாகப் பொழிந்து கொண்டிருக்கும்.

“இந்தப் புதுவருடமும் பனி வந்தாகி விட்டது.” இந்த நினைப் புடன் பனி சாங்கிச்சிக்கு சொந்தமாகிப் போகும். அது சாங்கிச்சியின் மனதில் பொழிந்து கொண்டிருக்கும்.

அவருடைய முடிய கண்களின் இருளில் பனி அவரை இன்னும் நெருங்கி வந்தது. அடர்த்தியாகவும் வேகமாகவும் பொழிந்த வண்ணம் இருந்த அது (கருஞ்சிவப்பு நிறத்தாலான) ஒரு வகைத் தோட்டப் பூவான் ‘பியோனி’ பூம்பனிசீவல்களாக மாறின. பெரிய பூவிதழ் போன்ற பனிசீவல்கள், துகள்பனிச் சீவல்களை விட அதிக நிதானமாக விழுந்தன. மௌனமான, நிதானமான பனிப்பிரளவும் சாங்கிச்சியை முற்றிலுமாகச் சூழ்ந்து கொண்டது.

இப்போது அவர் கண்களைத் திறந்துகொள்ளலாம்.

சாங்கிச்சி தனது கண்களைத் திறந்ததும் அறையின் கவர் ஒரு பனிக்காட்சியாகியிருந்தது. அவருடைய கண்ணிமைகளுக்குப் பின்னால் அவர் கண்டதெல்லாம் பனி பொழிந்து கொண்டிருப்பது மட்டுமே; கவரின் மீது அவர் பார்த்ததோ பனி விழுந்துவிட்டிருந்த ஒரு நிலக்காட்சி.

வெறும் ஜூந்தாறு பட்டமரங்கள் மட்டுமே நின்று கொண்டிருந்த ஒரு விரிந்தகள்ற வயலில் பியோனி பூம்பனிச் சீவல்கள் பொழிந்து கொண்டிருந்தன. பனி அதிக உயரமாக மேலெழுந்து அலைந்த போது பூமியும் சரி, புல்லும் சரி கண்களுக்குத் தென்படாமல் போயிற்று. அங்கே வீடுகளே இல்லை. மனிதத் தடயம் எதுவுமே இல்லை. அது வெகு தனிமையான காட்சி என்றாலும், மின்சார உதவியோடு குடேற்றப்பட்ட படுக்கையிலிருந்த சாங்கிச்சி பனி வயலின் குளிர்வை உணரவில்லை. பனிப்பொழுதி நிலக்காட்சி மட்டுமே அங்கே இருந்தது. சாங்கிச்சி அங்கே இருக்கவில்லை.

“நான் எங்கே போவது? யாரை அழைப்பது?” என்ற எண்ணம் அவருள் எழுந்தபோது. அது அவருடையதல்ல. அந்தப் பனியின் குரல் அது.

பொழிந்து கொண்டிருக்கும் பனியைத் தவிர வேறெதுவும் அசையாத அந்தப் பனிவெளி மெதுவாக விலகியோடி ஒரு மலைக்கணவாய்ப் பகுதி இயற்கைக்காட்சிக்கு இடம் பெயர்ந்தது. அதன் மறுகோடியில் மலை உயரமாக மேலெழுந்திருந்தது. அதன் அடிப்பகுதியில் ஒரு நீரோடை வளையமிட்டிருந்தது. அந்தக் குறுகலான நீரோடை பனியால் மூச்சடைத்திருப்பதுபோல் தென்பட்டாலும் அது சிற்றலை ஏதுமின்றி ஓடிக்கொண்டிருந்தது. கரையிலிருந்து அதில் விழுந்திருந்த பனித்திரள் ஒன்று கூடவே மிதந்து கொண்டிருந்தது. நீர்ச்சமூலுக்கு வெளியே தூருத்தி நின்ற பாறையொன்றினால் அது தூருத்தி நிறுத்தப்பட்டதில், நீருக்குள் உருகிக் கலந்தது.

அந்தப் பாறை பிரம்மாண்டமான ஊதாவண்ணப் படிக்க கல்திரளாய் இருந்தது.

அந்தப் படிக்கப் பாறையின் உச்சியில் சாங்கிச்சியின் தந்தை தோன்றினார். அவருடைய தந்தை மூன்று அல்லது நான்கு வயதான சாங்கிச்சியைத் தனது கைகளில் ஏந்திக் கொண்டிருந்தார்.

“அப்பா, இது அபாயகரமானது. இப்படியான கூர்த்து, குத்து முனைப் பாறையிலும் நின்று கொண்டிருப்பது. உங்கள் குத்தால்கள் வலிக்கும் ஜூப்த்தி நான்கு வயதான சாங்கிச்சி படுக்கையிலிருந்தபடியே அந்தப் பனிநிறை நிலத்திலிருந்த தனது தந்தையிடம் பேசினார்.

பாறையின் முனை, எந்த நேரமும் அப்பாவின் பாதங்களைத் தங்களால் குத்திக் கிழித்துவிட முடியும் என்பது போல் காட்சியளித்த

சூர்முளை ஊதாப் படிக்கள்டாங்கிய தொகுதியாயிருந்தது. சாங்கிச்சி யின் வார்த்தைகளைக் கேட்டதும் அவருடைய தந்தை கால்களை நன்றாகப் பதித்துக் கொள்ளும் பொருட்டு தன்னுடைய உடல் களத்தை மற்றொரு காலுக்கு மாற்றினார் அப்படிச் செய்ததும், பாறையின் உச்சியிலிருந்து பனி நொறுங்கி நீரோடைக்குள் விழுந்தது. அதனால் அச்சறுத்தப்பட்டோ என்னவோ சாங்கிச்சியின் தந்தை அவளை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டார்.

“இவ்வளவு பனியில் இந்தச் சின்ன நீரோடை புதையுண்டு போகாதது விந்தையாயிருக்கிறது” என்று அவருடைய தந்தை கூறினார்.

தந்தையின் தலையிலும் தோள்களிலும் மற்றும் சாங்கிச்சியைப் பிடித்துக் கொண்டிருந்த அவருடைய கரங்களின்மீதும் பனி பர்ந்திருந்தது.

கவரின் மீதிருந்த பனிக்காட்சி மாறி வந்தவாறே நீரோடையின் எதிர்ப்புறமாய் நகர்கிறது. ஒரு ஏரி கண்ணின் பார்வையெப்பற்பிற்குள் வருகிறது. மலைகளின் அடியாழமங்களிலுள்ள சின்ன ஏரி அது. என்றாலும், ஒரு குறுகலான ஸிறிய நீரோடையின் பிறப்பிடம் என்ற அளவில் அது மிகப் பெரிதாகத் தோன்றியது. தொலைதூரமாயிருந்த பியோனி பூம்பனிசீவல்கள் ஒருவகை சாம்பல் நிறம் பூண்டன. தொலைவில் அடர்மேகங்கள் கவிந்திருந்தன. தொலைதூரக் கரையிலான மலைகள் தெளிவாக அடையாளம் தெரியாதபடியிருந்தன.

சாங்கிச்சி ஸிறிது நேரம் ஒரே சீராகப் பொழிந்து கொண்டிருக்கும் பியோனி பூம்பனிச் சீவல்களையே, அவை ஏரியின் மேற்பரப்பிற்குள் உருகி மறைவதையே பார்த்துக் கொண்டிருந்தார். தொலைதூரக் கரையிலான மலைகள் மீது ஏதோ நகர்ந்து கொண்டிருந்தது. சாம்பல் வாளின் வழியாக அது நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. அது ஒரு பறவைக் கூட்டம். அவை அந்துமான பனி வண்ண இறக்கைகளைக் கொண்டிருந்தன - ஏதோ பனியே அவற்றின் இறக்கைகளாகி விட்டது போல. அவை சாங்கிச்சியின் கண்களைத் தாண்டிப் பறந்தபோதிலும் ஸிறகடிப்பொலி சுற்றும் எழவில்லை. அவற்றின் ஸிறகுகள் மெனனமான, மெதுவான அவை களுக்குள் நீட்டிக்கப்பட்டனவோ? பொழிந்து கொண்டிருக்கும் பனிதான் அந்தப் பறவைகளை மேலுயர்த்திப் பிடித்திருக்கிறதோ?

அவர் அந்தப் பறவைகளை எண்ணிப் பார்க்க முயன்றபோது அங்கே ஏழு... பதினொன்று... அவருக்கு எண்ணிக்கை மறந்து போயிற்று. ஆனால், அதை சாங்கிச்சி ஆனந்தமாகத்தான் உணர்ந்தாரே தவிர ஒரு புரியாப் புதிராக பாவிக்கவில்லை.

“அவை என்ன பறவைகள்? அந்த இறக்கைகள் என்ன?”

“நாங்கள் பறவைகள்ல. இறக்கைகளின் மேல் யார் சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வில்லையா?” - பனிப்பறவைகளில் ஒன்றன் குரல் பதிலளித்தது.

“ஹா, அப்படியா?” என்றார் சாங்கிச்சி.

பனிப்பொழிவின் ஊடாப் பறவைகளின்மீது சவாரி செய்த வண்ணம் சாங்கிச்சியை நேரித்த அத்தனை பெண்களும் அவரிடம் வந்தாகிவிட்டது. அவர்களில் யார் முதலில் பேசியது?

அவருடைய களவில் கடந்த காலத்தில் தன்னை நேரித்த எல்லாரையும் சாங்கிச்சியால் சரளமாக நினைவுபடுத்த முடிந்தது.

புத்தாண்டு தினத்தின் மாலையிலிருந்து அதையடுத்த மூன்றாம் நாள் காலை வரை, களவு விடுதியின் பனி அறையில் திரைசீவைகளை இமுத்து மூடி, தனது உணவுகளை அறைக்குக் கொண்டு வரச் செய்து, ஒருபோதும் படுக்கையை விட்டு நீங்காமல் சாங்கிச்சி அந்த ஆத்மாக்களுடன் நெருக்கமாக உறவாடிக் கொண்டிருந்தார்.

புணர்வின் உச்சநிலை சார் அரசியல்

டேவிட் கூப்பர்

தமிழில் : வதா ராமகிருஷ்ணன்

[அறுபதுகளில் சம்பிரதாய மனநலத் துறைக்கு எதிராக உருவான 'ஆன்டி சைக்கியாட்டி' இயக்கத்திற்குள் முக்கியமான பேயர் டேவிட் கூப்பர். அந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கி பழக்கத்தில் விட்டவரும் அவரே. தீவிர மார்க்சிய கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர். அடக்குமுறையை நுண்ணிய அளவில் செயல்படுத்தி, அதை மனித உறவுகளில் நீட்டித்துவரும் குடும்ப அமைப்பானது உலர்ந்து உதிர்ந்துபோக வேண்டும் என ஆசைப்பட்டவர்.

கூப்பர் எழுதிய முக்கிய புத்தகங்கள்: Psychiatry and Anti Psychiatry , The Death of the Family, Grammer of Living, Editor : The Dialectics of Liberation.]

"ஆதி பொதுவுடமை அமைப்பின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய குடும்பம் வருங்காலத்தில் ஒழிக்கப்படும். குடும்பம் என்ற ஒன்றிற்கு ஒரு ஆரம்பம் இருந்தது. அதே போல அது தன் முடிவையும் கண்டு கொள்ளும்."

(மா சே - துங், செங்டோவில் நிகழ்த்திய உரைகள்: 'கற்பதிலான கண்மூடித்தனமான விகவாசத்திற்கு எதிராக.')

புணர்ச்சியின் உச்சகட்டம் என்பதைப்பற்றி ஒருவர் முதல் விஷயமாகச் சொல்ல வேண்டியது அதைப்பற்றி ஒருவரால் பேச இயலாது என்பதுதான். ஆனாலும் ஒருவரால் அதைப்பற்றி கற்றி வளைத்துப் பேச முடியும். அப்படி 'தலையைச் கற்றி மூக்கைத் தொடுவதாப்' பேசியவுடனே அந்தகைய பேச்சு எதிர் நடவடிக்கைக்கான தெளிவான கருத்தாக்கங்களைக் கொண்ட அரசியல் பேச்சாக மாறி விடுவதை நாம் காண்கிறோம்.

புணர்வின் உச்சகட்டம் பற்றி கற்றி வளைத்து சில கருத்துகளை அனுபவம் என்ற அளவில் முன்வைக்க விரும்புகிறேன். வில்லூரும் ரெய்ச் இந்த விஷயத்தை உடல்சார் எதிர்விளைகளாக இயந்திர ரீதியான கண்ணோட்டத்தில் பேசியதை விட இப்படி 'அனுபவம்' என்ற ரீதியில் அனுங்குவதையே உகந்ததாகக் கருதுகிறேன். வரலாற்று ரீதியாக சிறிய மற்றும் பெரிய அளவிலான அரசியல் சார் விஷயங்களுக்கிண்டேயோன அனுபவம் - செயல்பாடு குறித்த தியானங்கள் அல்லது ஆற்றித் திந்தனைகள் பற்றிய சரியான பார்வை இல்லாதது ரெய்ச்சின் குறைபாடாகவே எனக்குப் படுகிறது. அரசியல்ரீதியாக எதிர்மறையான உள்வியல் பகுப்பாப்பு ஸ்தாபனத்தை எதிர்த்து அவர் நடத்திய போராட்டத்தில் வெளிப்பட்ட துணிச்சலை நம்மால் பெருமளவில் பாராட்ட முடியுமென்றாலும் தனது 'பாலியில் சிக்களைத்தை' அவர் பாலியிலின் அடிப்படை விதிகளின் கோட்பாடு என்பதாக வரையறுத்துக் கூறுகிறார். இந்த அடிப்படை விதிகள் 'உச்சநிலை குத்திராம்' என்பதன் மூலம்

தீர்மானிக்கப்படுகிறது. "அதாவது, இறுக்கம் - தாக்குதல் - தளர்வ அல்லது ஓய்வு! உளவியலாப்பு என்பது ஒரு உளவியல்; பாலியல் சிக்கனம் என்பது ஒரு பாலுறவியல். பாலுறவியல் என்பது பாலியல்பின் உயிரியல்ரீதியான, உடலியல்ரீதியான, உணர்வுரீதியான மற்றும் சமூகரீதியான செயல்முறைகளின் அறிவியல் ஆகும். பாலியல் மருத்துவத் தொழிலில் நிறுவப்பட்ட முதல் நெறிமுறை பாலியல் சிக்கனமாகும். உணர்ச்சிகள் வழியான பாதிப்புகள் இதில் ஏராளமாக இருப்பதால் திறமையும், தேர்ச்சியுமற்ற மருத்துவாக்களின் கைகளில் இந்தத் தொழில் அபாயகரமானது. இந்தத் தொழிலை வெற்றிகரமாக நடத்த பயிற்சி மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டிலும் பிகச் சரியான கட்டுப்பாடு அவரிடத்தில் அமைந்திருக்க வேண்டும். மனச்சிதைவு மற்றும் மற்றிய மனவழுத்த நோய்க்கூறு (manic - depressive psychosis) ஆகிய இரண்டிலும் செயல்படும் அம்சங்கள் அல்லது ஆக்கக்கறுகளின் அடிப்படை அக்கறை அல்லது போக்கு பற்றிய அறிவும், புரிதலும் அவரிடம் இருக்க வேண்டும். எனவே, மேற்படி கட்டுப்பாடு பிரத்யேகமாகக் கற்பிக்கப்பட்ட மற்றும் அனுபவப்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதலியவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியது; அந்தகையோரால் மட்டுமே வெளிப்படுத்தப்படக்கூடியது" என்ற விதமாப் வரையறுத்துத் தருகிறார் ரெய்ச்.

இங்கே பொலியான, இயற்கை - அறிவியல் மொழி ஒன்று பற்றிய ரெய்ச்சின் பொதுப்படையான நிலைப்பாடு, பெரிய அளவிலான

அரசியலோடு போகணவேதுவின்றி, ஒன்றினைக்கப்பட்டுள்ளது என்பது சாதாரண விஷயமல். மாறாக, பாலியில்பை 'தூதாழில் முறைப்பட்ட தேர்ச்சி', மற்றும் குறிப்பாக, மருத்துவ ரீதியான அதிகாரத்திற்கு, அதன் ஆனுமையைக் குறுக்கி கீழ்ப்படியச் செய்யும் முயற்சியாகும் என்பது மேற்படி சொல்லாட்களில் தெளிவாகக் காணக் கிடைக்கிறது. நாம் இந்த உச்சநிலை சார் குத்திரத்தைக் கடந்து சென்று விஞ்ஞானங்கார் மொய்ம்மையை விட அரசியல்சார் மொய்ம்மையில் மக்களின் தற்போதைய நிலைமான அனுபவங்களுக்கு எவ்வாறு திரும்புவது?

புள்ளர்ச்சியின் உச்சநிலை என்பது ஒரு பாலியல்சார் அனுபவத்தின் உச்சத்தில் சிந்தனை அல்லது முனை என்பது முற்றிலுமாய் இல்லாமல் போவது. இந்த 'உச்சநிலை'யில் எந்தவொரு வோட்கூடார் இல்லை. உள்ளுணர்வும் இல்லை. ஆழசையும் இல்லை. காதலும் இல்லை!

புளர்வின் உச்சகட்டத்தில் இரண்டு நபர்கள் இல்லை. ஏனெனில் ஒருவர்கூட எஞ்சவதில்லை. உச்சகட்ட தருணம் என்பதன் அனுபவம் என்று எதுவும் இல்லை. ஏனெனில், சரியாக இந்த விராழியில்தான் எவ்வாறு அனுபவங்களும் வெளியேற்றமாகின்றன.

கலவியில் ஈடுபடும் இரண்டு பேர்களும் ஒரே சமயத்தில் உச்சநிலையை எட்ட முடிவுத்தான் புணர்ச்சியில் ஒருவர் அதிகப்பட்சமாக வேண்டுவதும் விரும்புவதும் என்று ஒரு முழு கட்டுக்கதை வெகுவாகப் பரவியிருக்கிறது. இது சில சமயங்களில் நடக்கிறது. சில சமயங்களில் எட்டப்படுவதாக, பெருந்தன்மை குறித்த தவறான பரிதாலால் (குற்றவுணர்வின் பல வடிந்களில் ஒன்று) பாவனை செய்யப்படுகிறது. இதில், ஒருவர் தான் யார் என்பதன் 'மெய்ம்பை'யை அந்த இன்னொரு நபரும் அதேவிதமாப் அகற்றி விடுவதாக ஏற்கனவே உருவேற்றப் பட்டிருப்பதன் மூலம் தனது 'தானை' முழுமையாகத் தன்னிடமிருந்து அகற்றிக் கொள்கிறார் என்பதே இதில் நாம் கணக்கிலைடுத்துக் கொள்ள வேண்டியது அதைவிட மிக அடிப்படையான விஷயம், மேற்படி 'கயமறு' நிலையில் அந்த மற்ற நபரால் தான் காணப்பட வேண்டிய தேவை. இந்தகைய காட்சியளித்தலும் காணப்படலும், பரவலாக முழுங்கப்படும் ஒரே சமயத்தில் சித்திக்கும் உச்சநிலையை விட முழுநிறைவான பரஸ்பர உறுதிப்பாட்டைடும் நம்பிக்கைப்படையும் வெளிப்படுத்துகிறது. 'கயமறு' நிலையை அல்லது 'தான்' அழிந்த நிலையை அனுபவித்தல் என்பது 'தான்' என்பதன் ஸ்தூலத்தன்மையற்ற நிலையை உணர்ந்து கொள்ளுதல். இந்த அறிதல் பெரிய அளவிலான அரசியல் பிரக்ஞையோடு தனிமனிதப் பிரக்ஞையை இணைக்கும் அந்நியமாக்கப்பட்ட கய - கட்டமைப்புகளினால் ஏற்பட்டுள்ள பிரமைகள் நீங்குவதற்கும், இந்தக் கட்டமைப்புகள் களைந்தெறியப்படுவதற்குமான முக்கிய திறவுகோல் ஆகும்.

வழக்கத்திற்கு மாறான - பிறப்புறப்பு சார் பாலியில்பு மற்றும் ஓரினப்புளைர்ச்சி சார் பாலியில்பு பற்றிச் சொல்வதென்றால் இது ஒருபோதும் வக்கிரம் அல்லது பிறப்புறப்பு சார் பாலுறவுக்கு முந்தை மட்டத்திலான 'முதிர்ச்சியின்மை அல்லது அதீத முறைப்பு' என்பன குறித்த விஷயமாக இருப்பதில்லை. அனைத்து மட்டங்களும் யற்றும் அனைத்து வகைகளும் இதில் இடம்பெறுகின்றன. ஒருவர் எந்தவகையான உடம்பை அல்லது உடம்பின் எந்த பாக்க்கை அகிக்கும்

விரும்பித் தேர்ந்து கொள்கிறார் என்பதையும், எந்தவிதமான நபர் அவரை பாலுணர்வுக் கிளார்ச்சி கொள்ளச் செய்து உச்சிலையை நோக்கிக் கூட்டிச் செல்கிறார் என்பதையும் பொறுத்த விஷயமே இது. சிலர் ஓரினப்புணர்ச்சி அனுபவத்தைப் பெற இயங்கும், சிகிச்சை தேவைப்படுவதான் ஒரு நோய்க்கூறு என்று வாநிடலாம். ஆனால் நான், 'இது, ஒருவர் உச்சகட்ட இன்பத்திற்குத் தன்னாளில் மகிழ்ச்சிகரமான வழியைக் கண்டுபிடித்துக் கொள்ளும் விஷயம் தானே தவிர வேறெறுவதும் இல்லை' என்று கூறுவேன்.

எல்லாவகையான பாலுணர்வுசார் உறவுத் தொடர்புகளும், ஒன்று ஒருபால் புணர்ச்சி அல்லது இருபால் புணர்ச்சி அல்லது இவ்விரு தன்மைகளையும் ஒருங்கே உள்ளதக்கியது. புணர்ச்சியின் உச்சத்தினால்க்கு முன்பாக வரும் பல்வேறு கட்டங்களிலான அனுபவத்தில் நாம் ஊடுருபவர் / ஊடுருபவர்பூவர் என்பதான எந்தவித எதிர்ப்புமற்ற இருபால்களுமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நாம் எல்லாமுமாக, எல்லா விஷயங்களுமாக - அதாவது எல்லா விஷயங்களின் எல்லாமுமாகும் தன்மை - நம்மைக் கடந்த யற்றும் எதிர்கால இருப்பின் அனைத்துப் பிராந்தியங்களுமாக வடிவெடுக்கும் நம்முடைய மறுமலர்ச்சிக்கு இட்டுச் செல்லுகின்ற மூனைகளின் மொத்த அழிவில் தொலைந்து போகும் வரை இருக்கிறோம்.

வயது விஷயம்...? பொதுவாக பெரும்பாலான ஆண்கள் தங்களை விட வயதில் இளைய பெண்களையே விரும்புவது வழக்கமென்றாலும் சில ஆண்கள் தங்களை விட முத்த பெண்களை விரும்புவார்கள். உச்சநிலைசார் சாத்தியம்பாட்டை எட்ட ஆண்களுக்கு மிக அதிக காலமாகிறது. பல நேரங்களில், திருமணமாகி பல ஆண்டுகளாகி பல குழந்தைகள் பெற்றிருக் கடுத்தா வயதில்தான் இது சாத்தியப்படுகிறது என்பதை இதற்கு ஒரு காரணமாகக் கூறலாம். மாதவிலக்கு ஒரேயேடாப் பின்று போய்விடும் பருவத்தில் அதன் தொடர்பாய் பெண்களிடம் நேரும் மாற்றங்கள் சமூகர்தியாப் பூரவேற்றப்பட்டவை என்பதால் அவை சமூகர்தியாகவும், அரசியலர்தியாகவும் தலைமாற்றிப் போடக் கூடியதேயாகும். மற்ற ஆதிமனிதக் குழுக்களில் பெண்ணின் மாதவிலக்கு நின்று போய்விடும் கட்டம் என்பதாய் எதுவும் தெளிவாக இல்லை. இது சொத்துவடைமை சார் கட்டமைப்பின் பராமரிப்பிற்காப், ஆண் சக்தியின் மறு உற்பத்தியைப் பற்றிய எண்ண த்தில் உருவாக்கப்பட்ட மனிதக் கண்டுபிடிப்பாகும். அரசியல் மாற்றம் என்பதில் நம்முடைய நினைவர்க் கரப்பியியல் கட்டமைப்பைத் தற்போதுள்ள நினைவர்க் கரப்பியியல் எல்லைகளுக்கு (மாதவிலக்கு நின்று போய் விட்டதன் பின்பான உச்சநிலை செயலாற்றல் நந்தமடைகிறது; மேலும், தேய்மானத்திற்குள்ளாகி வரும் புறவை பிறப்பறப்பு மாற்றங்கள் மற்றும் உடலிலூறும் சாறுகள் குறைந்து கொண்டே வருவது முதலியவற்றால் வீர்யம் நலிவடையும் போக்கு மிக அதிகம்) அப்பாலான உச்சநிலை சாத்தியக்கூறுகளை எட்டும்படியான அளவில் மாற்றியமைப்பதும் அடங்கும். நம்முடைய உடல்களின் இந்த அரசியல் சார் ரசாயன மாற்றங்கள் வெறுமே அட்சிகள் மாறுவது போன்ற சிறிய காரணங்களைப் பொறுத்த விஷயமல்ல. மாநாக, அது மனித உறவுகளிலான அதிகாரக் கட்டமைப்புகளைப் பற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தி நிர்வகித்து வரும் பொருளாதார உள்கட்டமைப்பின் தன்மையைப் பழிப்பதான ஒரு பரிணாமம் மட்டத்தில் செயல்படுவதாகும்.

இப்படிச் சொல்வதால் பாலுமை அனுபவத்தின் உச்சநிலைக்கு முன்பும் பின்பும் ஒருவருடைய மனம் வேறு சில நபர்களின் பிம்பங்களை வைத்துக்கொண்டு அவர்களோடு உள்ளதியாக உறவு கொள்வதினால் அவர் குற்றவணர்வு கொள்ள வேண்டும் என்றோ, அப்படிப்பட்ட பிம்பங்களோடு இயங்கும் இன்னொருவரைக் குற்றவாளியாக உணர வைக்க வேண்டும் என்றோ அர்த்தமல்ல. அந்த அனுபவத்திலிருந்து மீண்டும் போது இறுக்கமற்ற தொடர்பு என்ற ஒன்று மட்டுமே எல்லோருடைய அனுபவம், எல்லோருடைய வரலாறு ஆகியவற்றின் ஒரே சாத்தியக்கூறாக இருக்கிறது. அந்த மற்ற நபரோடு மிக உள்ளமையாகத் தனித்திருத்தத்தில் என்பது மிக அதிகமான அளவில் நடந்திலைத்தன்மை கூடிய உளவியல் பகுப்பாய்வில்கூட ஒருவருடைய விழிப்புணர்வு மற்றவருடையதால், குறிப்பாக அந்த மற்றவரின் நடந்திலைத்தன்மையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. குற்றவணர்வு பற்றிய ஒரு சிக்கல் இருக்கிறது. அதை நாம் எவ்விதமாய் ஒரு தேவையான துயரமாக, அதுவும் ஏத சிறிய நோக்கிக் கூட முடிவானதாக பார்க்க கொள்கிறோம்?

தனிநபர்களின்² தேகங்களை விடுதலையடையச் செய்வதை நோக்கமாகக் கொண்ட சிகிச்சை முறைகள், அவை வர்த்தக ரீதியான உத்திகளாக இருப்பதனால் மட்டுமல்லாமல் மேற்படி விடுதலை அல்லது தலையறுத்தல் என்பது விகவும் சன்னமானதாக இருக்கும் காரணத்தாலும் அமைப்பினால் விகச் கலபமாக மீட்டெடுக்கப்பட்டுக் கொள்ளப்படுகின்றன. மறுபடியும் ஒருவர் மாற்றியமைக்கப்படாத ஒரு சமூக குழுமமைவுக்குள் தளது பழைய இடத்திற்கே வந்து சேர்ந்து விடுகிறார். இது ஓராவு புகைபிழித்தலைக் கைவிடுதல் குறித்த நல்லுணர்வுகளைப் போன்றது (சிலர் உலகத்தின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தாங்கள் தீர்த்து விட்டதாகக் கருதுகிறார்கள்). ஒரு விதத்தில் முதலாளித்துவ குழுமமைவிலான தியானப் பயிற்சிகளைப் போன்றது என்றும் சொல்லலாம். ஆனால், விடுதலை அல்லது தலையறுப்பு என்ற விஷயம் வேறுவிதமான வரையறைகளின் அடிப்படைகளில், அரசியல் சார் வரையறைகளின் அடிப்படையில், குறிப்பாக காலம் சார் வரையறைகளின் அடிப்படையில் அனுகப்பட வேண்டியது.

பிரக்ஞா (அந்தியமாக்கப்பட்ட அனுபவங்களின் அறிவு) அறவே ஒழிந்த அந்தக் கணத்திற்கு முன்பும் பின்பும் மிகத் தீவிர அனுபவம், மிகத் தீவிர வேட்கை இருப்பது உண்மைதான். ஆனால், அது உச்சநிலையின் விளிம்புப் பிரதேசத்தில் உள்ளதே தவிர அதனுள்ளாய் இருக்கும் அனுபவமல்ல.

"யாராலும் புணர்வின் 'உச்சநிலை'யை அடைய முடியாது. ஏனெனில் எவ்வராருவரும் 'இன்னை'யை அடைய முடியாது. இந்த 'இன்னை' என்பது தனக்கு வெளியே எதுவுமற்றாகும்படியான ஒன்றோடு இருக்கல். உச்சநிலை என்பது 'இன்னை'; ஆனால் அது, 'எங்குமில்லை' என்பதல்ல."

'தான்' என்று மக்களால் வழங்கப்படும் அந்த இன்னொரு 'இன்னை'யைப் போல இந்த 'உச்சநிலை' என்பதும் வரலாற்றில் இருக்கிறது; அதற்கொரு குழுமமைவும் இருக்கிறது. ஆனால் அதற்கொரு ஸ்தால வடிவம் இல்லை. சில பல நடவடிக்கைகள் மற்றும் அனுபவத்தின் போக்குகளின் வழி அது குறிப்பாலுணர்த்தப்படுகிறது. 'உச்சநிலை' என்பது, தான் என்ற ஒன்றை ஒரு பிரத்யேக இன்னை என்ற திட்டவட்டமான பருப்பொருளாக்குவது. எனவே, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட வரைபடங்கள் மற்றும் திட்டவரைவுகளைக் கொண்டு கூட உச்சநிலை' என்பதை, 'தான்' என்பதை அதில் பொருக்கள் இடப்படுவதும் அல்லது வெளியேற்றப்படுவதும் நடைபெறும் ஒரு கொள்கலம் என்பதான உளியல் பகுப்பாப்வுக் கண்ணோட்டத்தோடு பேசுவதோ, அல்லது மனித உடல் என்பதை ஒரு திடமான உயிர்ப்பொருளாகவும் அதில் உள்ளார்ந்து இயல்பாக அமைந்திருக்கும் இறுக்கங்கள் உச்சநிலை மூலம் வெளியேற்றப்பட வேண்டியிருப்பதாகவும் எல்லை குறுக்கப்பட்ட அளவிலான உயிரியல் கண்ணோட்டத்தோடு பேசுவதும் கூட இயலாத காரியமே. உண்மை இப்படியிருக்க இத்தகைய கருத்துரைகளைல்லாம் வெறும் பேசுக்க்காக சமூகத்திராஞ்னான சேர்க்கையில் முன்வைக்கப்படுகின்றன.

இதை விட மொழியை நாம் வேறுவிதமாக உபயோகிக்கப் பழகுவது மேல். அதாவது, உச்சநிலை எதிர்பாக வெளிப்படும் சாதாரண பிரக்ஞாயின் மொழியை மதிப்பியக்குமாறு யம்புக்கொடுத்து வேண்டும். உதாரணத்திற்கு, நாம் மொழியை வெறுமே விவரம் அறிவுதற்காக

மட்டுமல்லாமல், நம்முடைய உரையாடல்களில் கச்சிதமான மெளனங்களை உருவாக்கும் வகையில் வார்த்தைகளை உபயோகிக்கலாம். இதுவே 'உச்ச' மொழி. இவ்வண்ணமே 'உச்சநிலை' செயல்பாடுகள் ஒடுக்குமுறை கூடிய அதிகாரவர்க்க நோத்தை, சாதாரண நோத்தை, அதன் மூலம் தான் அழிந்து போகாதிருக்க வேண்டி அழித்து விடுகின்றன.

முதலாளித்துவ சமூகத்தில் 'இயல்பு நிலை' என்பது உற்பத்திக்கான வழிவகைகளை உடையை கொண்டிருப்பவர்களால் வரையறைக்கப் படுகிறது. அவர்களுடைய வர்க்கஞ்சார் அக்கறையின் அடிப்படையில் மட்டுமே வரையறைக்கப்படுகிறது. அவர்களுடைய விவரணைகள் அல்லது பொருள் விளக்கங்களைல்லாம் தொடர்ந்த ரீதியில் திட்டமிட்டுத் தாப்படுகிறது; ஏறத்தாழ நுட்பமான தவறான தகவல்களும், பொப்யான கட்டடமைப்புகளுமாய், முதலாளித்துவத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பத்திரிகை, வாணொலி, தொலைக்காட்சி மற்றும் கல்வி அமைப்பு ஆகியவற்றினால் குழப்பப்பட்டும் வெருட்டப்பட்டும் செயல்மூந்து போகும் அனைவராலும், அந்தப் பொருள் விளக்கங்களைல்லாம், அவர்கள் மேல் எந்தவித அனுசரணையும் கொண்டிருக்கவில்லை என்ற போதும்கூட ஏற்கப்பட்டு வருகிறது. எனவே இந்த மக்கள் முதலாளித்துவ பாணி உற்பத்தி மற்றும் உற்பத்தி சார் தொடர்புறவுகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுவதில்லை. மாறாக, அந்த அமைப்போடு அவர்கள் மீது வந்து கவியும் 'ஒடுக்குமுறை கூடிய இயல்புநிலை' என்பதையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

இந்த ஒடுக்குமுறை கூடிய இயல்புநிலையோடு ஒடுக்குமுறை கூடிய நோப் பயன்பாடும் பழக்கத்திற்கு வந்து விடுகிறது. முதலாளித்துவ நேரம் என்பது, மனிதர்களின் வழியான ஆதாயம் அல்லது லாபம்சார் சாத்தியப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டமைந்த 'லாபத்திற்காக உற்பத்தி' என்ற கட்டடமைப்பினால் முழுமொத்தமாக வரையறைக்கப்பட்டதும், கட்டுப்படுத்தப்பட்டதுமான காலப்பிரமாணம்.

இது பாலியல்சார் வாழ்க்கையை கிறைவைத்து, புணர்வின் உச்சநிலை என்ற சாத்தியப்பாட்டிற்களை சந்தர்ப்ப குழல்களை அழித்து விடுகிறது. வழக்கமான கடிகார நோத்தின் அழிவே உச்சநிலையின் தலையாய அடிப்படை விதியாகும். வழக்கமான கடிகாரக் காலத்தின் அழிவ மூலமே நம்முடைய தேகங்களின் முடிவற்று மாறிக் கொண்டேயிருக்கும் தன்மை வாய்ந்த கடிகாரங்களை நம்மால் மீண்டும் கண்ணடைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு நாளும் ஏழ மணி நேர யந்திரீதியான வேலைக்குப் பிறகு வீடு திரும்பி, மாஸை நோத்தை எப்பொழுதும் ஒரேமாதிரியாக (வழக்கமான சாப்பாடு, வழக்கமான டிலி), தனது வழக்கமான குடும்பத்துடன் கழிக்கும் மனிதன், தன மனைவியோடு படுக்கைக்குச் செல்கிறான். தன்னுடைய ஆரஞ்சமையைபும் சயாண்மையைபும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டமைந்த தனது வழக்கமான தினசரி நியமங்களின் ஒடுக்குமுறைக் குழல்களின் மீது உள்ளுக்குள் கணன்று கொண்டிருக்கும் அவளால், மிக அவலமான அளவில், தனது நூடையை நிலைமையை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளத்தான் முடிகிறது. எப்படியும் அவர்கள் வாரம், மாதம் அல்லது பதினெட்டாண்டு நாட்களுக்கு ஒருமுறை, ஏறத்தாழ பத்திருப்பது நிமிடங்களுக்குக் கூட வலியில் எடுப்பதோடு போதுமான காலப்பிரமாணம்.

² என்னுடைய என்பத்தியிரண்டு வயது நன்பர் என்னிடம், என்பது வயதிற்கு மேல் கலவி என்பது முன்பைப் போல் அடிக்கடி செய்ய முடியவில்லையென்றாலும் முன்பைவிட மிக நன்றாக இருக்கிறது என்றார். இந்த நபர் ரெய்ச் கோட்டபாடுகளை ஆய்வுசெல்கிறார் என்பதும் யதேச்சையானதாக இருக்கக்கூடும். அவர் குறிப்பிட்ட விஷயம் அபூர்வமானதல்ல என்று சொல்ல வேண்டியதில்லை.

வெளிப்படுத்தி, பாவசங்கடிய விந்து வெளியேற்றக் கட்டத்தை, நல்ல முறையில் மலங்குதித்தல் விளைவிக்கும் ஆகவாசத்திற்கு ஒப்பான ஒன்றை, உச்சநிலை என்பதாகத் துப்பர்த்தம் செய்து கொள்கிறான். விந்து வெளியேற்றம் என்பது உச்சநிலை அல்ல என்பதை ரெய்க் கிணங்கண்டு கொண்டிருந்தார் என்பது உண்மைதான் - என்றாலும், உச்சநிலை என்பது அவர் இயந்திரகதியில் சொல்லும் 'உடல்சார் இறுக்கங்களின் உரிய வெளியேற்றம்' என்பதைவிட மேலானது; அனுபவத்தில் 'உச்சநிலை' என்பது பழையதிலிருந்து பெறப்படும் புத்துபிரிட்டும் இயக்கும் ஒன்று மறுபடியும் ஒரு புதிய மனதிற்குள், ஒருவருடன் ஒருவர், எதிர்காலத்திற்கான பொய் சத்தியங்கள், உத்திரவாதங்களுக்கு அவசியில்லாமல் எவ்ராருவர் நம்பிக்கையை உருவாக்கிக் கொள்கிறாரோ. அந்த மனதிற்குள் புருந்து கொள்கிறது இந்த மனிதனின் மனைவி, ஏறத்தாழ கன்னிமை கெடாத யோவிவாயைக் கொண்டிருப்பவள், இதை - இந்த வழக்கமான விஷயத்தை - ஏற்றுக் கொள்ளும்படியாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறான். இதை மட்டுமே தவிர கூடுதலாக வேறு எதையுமில்லை. யாரேனும் இந்தப் பணிசார் நெறிமுறையைப் புரட்டிப் போட்டு இவ்விதம் கூறுக் கூடும்: 'சீக்கிரே உறங்கச் செல்வதும், சீக்கிரே விழித்துக் கொள்வதும் ஒரு மனிதனை ஆண்மையற்றவனாய், வளங்குள்ளியவனாய், சுவமாய் ஆக்குகிறது ஆரோக்கியமானவர்கள், செல்வம் கொழிப்பவர்கள் மற்றும் விவேகிகள் போன்ற அடைமொழிகளெல்லாம் அந்த 'யற்ற' மக்கள் எல்லோருக்கும் உரியது.'

இது ஒரு 'இனவிருத்திசார்' பாலியல்பு மிகக் குறைந்த அளவு இன்பமே சாத்தியமாகக் கூடிய அளவில், இதன் நோக்கம் உழைப்புச் சந்தைக்காக ஆண் சக்தியை உற்பத்தி செய்வதையும், குடும்பத்தின் பராயரிப்பிற்காகப் பெண் சக்தியை உற்பத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. ஒடுக்குமுறை கூடிய வன்முறையைப் பரப்பும் இடையீடாக குடும்பம் பயன்படுத்தப்பட்டு அதன் மூலம் மக்கள் மிகவும் பணிவாகத் தங்களை நடத்திக் கொள்ளவும், தங்கள் கயாண்மையை முழுவதுமாக ஒப்புக் கொடுத்து விடவும், நம்பிக்கையை அறவே கைவிட்டு விடவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய அடக்குமுறையாளர்கள், உற்பத்தி செய்யா ஒட்டுண்ணிகள், மற்ற இடையீட்டு அமைப்புகளால் கண்ணுக்குப் புலப்படாவன்னாம் மறைத்து வைக்கப்படுகிறார்கள். இந்த இடையீட்டு அமைப்புகளில் பாவர் பாளி, அரம்ப, உயர்நிலைப் பள்ளி, அந்நியமாக்கப்பட்ட உழைப்புக் கூடிய இராணுவத் தொழிற்மையம், தொழில் நுட்ப மயமாக்கப்பட்ட பல்கலைக்கழகம், மற்றும் ஒடுக்குமுறையின் பிரதி நிதிகள் - அரசு அதிகாரிகள், காவல்துறை, உளவியல் மருத்துவர்கள், மனித உறவுகளைக் கற்றுக் கரைபோகியவர்கள், பாலியல் கல்வியாளர்கள், இன்ன பிறர் - முதலிய பலவும் அடங்கும். ஒடுக்கு முறையின் பிரதிநிதிகளைப் பொறுத்தமட்டில், எந்த ஒடுக்குமுறையைப் பரப்பிச் செயல்படுத்தும் பிரதிநிதிகளாக அவர்கள் இம் பெறுகிறார்களோ அந்த ஒடுக்குமுறைகளின் பலிகடாக்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

இனவிருத்தி சார் பாலியல்பு என்பது பணிதல் கூடிய பாலியல்பு. இது புணர்வுச்ச பாலியல்பிற்கு முழு மொத்தமாக மூர்ணப்பிருக்கிறது. இனவிருத்தி சார் பாலியல்பு என்பது பொதுவாக ஒரு ஆண்குறி யோனியொன்றிற்குள் செய் இன்பம் துய்ப்பதையே குறிக்கிறது. இவ்விதமான பாலியல்பில் யோனிவாய் என்பது தீண்டப்படுவதேயில்லை. இவ்வகையான பாலுறவிற்கு³ missionary position என்று சொல்லப்படும்

நிலை - ஆண் பெண்ணின் மீது படுத்துக் கிடக்கும் நிலை - மிகவும் பொருத்தமானது. சம்பந்தப்பட்ட அணால் தன்னுடைய சுயமைது இயக்கத்தை சாதித்துக் கொள்ள முடியும். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கோ நகரவே முடியாது. புணர்வுச்ச பாலியல்பு என்பது தொடர்புவுக்கு இரண்டு தேகங்களின் மூலம் மேலே கண்டதை விட அதிகமான விஷயங்களை நூமால் செய்ய முடியும் என்பதைக் குறிப்பாவுணர்த்து கிறது. புணர்வுச்ச பாலியல்பு என்பது புரட்சிகாப் பாலியல்பு⁴. அந்தப் பரவசக் கிளர்ச்சித்தருணம், ஒருவர் தன்னுடைய மூளை, அறிவு, சிந்தனைகளிலிருந்தும், ஒடுக்கும்தள்ளை வாய்ந்த காலப்பிரமாணம் கூடிய தங்கள் அமைப்பிலிருந்தும் வெளியேறி விடும் அந்தக் கணம் ஒரு புரட்சிகாத் தருணம். இந்தத் தருணம் பரஸ்பர நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு சிற்றிப்பது. மேலும் மனித உறவுகளில் கயாண்மை மற்றும் விடுதலை சிற்றிப்பதற்கான மூலாதாரத்தின் ஒன்றை மையப் புள்ளி அது. எனவே அது புரட்சிகா ஒருமைப்பாட்டின் தருணமாகிறது. நம்பிக்கை அல்லது விகவாசம் என்பதன் ஒழுக்கநெறிசார் மற்றும் பொருளாதார நீதியான பிரயோகங்களில் எனக்கு உடன்பாடில்லை. மேலும் இந்த 'நம்பிக்கை' என்ற சொல் வத்தீன் மொழிகளில் ஏற்கத்தாழ கற்பொழுதும்' மற்றும் 'மதம்சார் நம்பிக்கை' என்ற பொருள் விளக்கத்தைத் தருவதாக அமைகிறது. இதுவும் எனக்குப் பிடித்தமல்ல. எனவே, இத்தாலிய மொழியில் 'ஸாரிமா' என்பதற்குப் பதில் 'ஸ்ரிமாணமோ' என்ற பத்தைத் தூண்டு நூர்களுக்கிடையே ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொண்ட அளவில் நிலவும் இனக்கம் அல்லது நல்லுறவு என்ற அராத்தத்தில் உபயோகிக்கலாம். உதாரணமாக, தங்களுடைய வாழ்க்கைகளை ஒன்றாகப் பண்யம் வைக்கும்படியான ஸ்ரிமாணமோ' என்ற புரட்சிகாக் கூடும் இத்தாலிய மொழியில் 'ஏஷாகா' என்ற பிரயோகம் பலவேறு விதமான மானுட அனுபவங்களில் பரந்துபட்ட அளவிலான அளப்பரிய உற்சாகத்தை உணர்த்தும் பொருளில் பிரயோகிக்கப்படுகிறது. உதாரணமாக, என்னுடைய தாயார் இன்று காலை அந்தப் புதிய பாதிரியிடன் ஒரு உச்சநிலையை, பார்வையை எப்தினார் என்று கூறினால் அப்படிக் கூறுவதில் எந்த பாலியில் சார் நடவடிக்கையும் குறிப்பாவுணர்த்தப் படுவதில்லை (அந்தகைய செயல்பாடு இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்பொழுதும் ஒருவரிடம் இருக்கக்கூடிய என்றாலும்). மற்ற தூலமான வாழ்வுத் தேவைகளான உணவு, உடை, உறையுள் முதலியவற்றைப் பொறுத்தமட்டில், அவற்றில் எதிர்படக்கூடிய ஒடுக்குமுறை என்பது ஒட்டுமொத்தப் புரட்சிக்கு போதுமானதல்ல; முதலாளித்துவ அமைப்பிற்கெதிராக புரட்சியேற்பட வேண்டும். ஆனால், இதிலும் நம்மை நாமே இடைவிடாது கேள்விக்குப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. 'எதற்கான புரட்சி?' அல்லது எதற்கு எதிரான புரட்சி? வெறுமே சமூகத்தால் விலக்கி வைக்கப்பட்ட ஏதோ ஒன்றை, கூடாவொழுக்கம் பற்றிய சமூக விலக்கை, தகர்ப்பதால் மட்டுமே புரட்சி செய்வதாகி விடாது என்பது வெளிப்படை. ஆனால் நாம் பொதுவான அளவிலும், பரஸ்பர ஒப்புதலிலுமாப் தகர்க்கத் தெரிவி செய்து கொள்ளும் 'சமூக விலக்குகள்' மூலமே புரட்சி சாதித்தமாகும். சம்பந்தில் யாரோ ஒருவர் என்னிடம் ஒரு திருப்புமுனையாக இப்படி ஒன்றைக் கூறினார்: 'ஒரு தருணத்தில் குறந்தையெயான்று கூடாலோகப்பட்ட மூர்ணப்பிற்கெதிராக புரட்சிக்கூடியிடும் கொள்ள வேண்டும்' என்ற புணர்வுச்ச நிலை என்பதைக் கொள்வதையே எவ்வாறு ஒருவர் வெறுபடுத்தி காண்பது?). அப்படி அனுமதிக்கப்பட்டால் அதுதான் புரட்சி.' ஆனால், அதுவல்ல

³ 'பெரும் துப்பாகிகள்' வரும் முன்னர் அவர்கள் ஆப்பிரிக்காகள் பாலியல்பு.

⁴ ஒருவர் கேட்டார்: ஆணால் ஏன் வசதிப்படைத் து அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த அல்லது சொத்துடைய மூர்ணப்பிற்கெதிராக வேலா புணர்வுச்ச நிலை என்பதைக் கொள்வதையே ஏன்? கேள்வி சரிதான். ஆணால் அதிகாரவர்க்கத்தினரின் நேரம்தான் பிற எல்லா பிரிவினரின் நேரத்தையும் விட அதிக நிருத்தமாகவும், இறுக்கமாகவும் கட்டமைக்கப்பட்டது. அது உள்ளப்படுத்தப்பட்டு விட்ட இறந்த நேரம், மற்றவர்களின் இந்த அவலமான சொல்லியல்புக்குப் பட்டால் அதுதான் புரட்சி.'

புரட்சி. ஒரு குழந்தையின் தேவைகளைக் கட்டமைப்பதும் வரையறப்பதும் யார்? நம்முடைய உறவுமுறைகளை வாழ்ந்து பார்க்கத்தக்க புதிய, இறுக்கம் தளர்ந்த வழிகள் என்பவை உற்பத்தி வழிகளின் உரிமைதாரர்களில் எந்தவித மாற்றத்தையும் தம்மளவில் இயல்பாகக் கொண்டு வந்து விடுவதில்லை. எப்படி உற்பத்தி வழிகளின் உரிமைதாரர்களில் ஏற்படக்கூடிய மாற்றம் நம்முடைய உறவுமுறைகளை வாழ்ந்து பார்க்கும் வழிகளில் தம்மளவில் இயல்பாக எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லையோ அதேபோல்தான் இதுவும். ஒடுக்குமுறை கூடிய முதலாளித்துவ நேரமும் அழித்தொழிக்கப்ப வேண்டியது அவசியம். 1871இல் பாரிஸ் நகரிலிருந்த பொதுவுடைமைவாதிகள் 'பூர்வ்வா' நோத்தைக் காட்டிக் கொண்டிருந்த கடிகாரங்களை உள்ளுணர்வால் உந்தப்பட்டு கட்டுத் தள்ளியது என்பது வெறும் தற்செயலான நிகழ்வெல்ல.

அடிப்படைத் தேவைகளிலெல்லாம் மிகமிக அடிப்படையான தேவை சமூகக் கட்டுமாளத்தின் இயல்பைக் குலைத்தல். அதாவது, எதோ ஒரு சிலவற்றை மட்டும் என்றில்லாமல் மளிதனை அடக்கியோடுக்கிக் கட்டுப்படுத்தி வைக்கும் எல்லாக் கட்டமைப்புகளையும், அதுவும் இப்பொழுதே, தாக்குவது. அடிப்படைத் தேவைகளிலெல்லாம் மிகமிக அடிப்படையான இந்தத் தேவை குடும்பம் சார் இனப்பெருக்க அடக்கு முறையை மறுதலிப்பதான புணர்வுச்சநிலை சார் தளையறுத்தல் தொடர்பாக மிரத்யேக அனுபவங்களுக்கான நம்முடைய தேவையைப் பொறுத்த அளவிலும், உளவியல் சார் அடக்குமுறையை மறுதலிப்பதான சிருஷ்ட பூர்வ மனநோய் அல்லது மனநோய்த்தனமான பட்டப்பாக்கம் முதலியவற்றிலும் தேவைப்படுவதாகிறது. இவ்வகையான இடைவிடாத அளவில் எப்பொழுதும் முழுமையான அளவில் இல்லையென்றாலும் கூட, நடைபெறும் நம்முடைய மனங்களிலுள்ள பழையனவற்றை அகற்றி புதியனவற்றைத் தொடர்க்கும் செயல்பாடுகள் தன்மையானதும், பண்பியல்பு பரப்பில் இடம்பெறுவதும் ஆகும். எனினும் அவற்றின் அடித்தளம் தூவமானதாகும் என்பதோடு அவற்றின் செயல்முறை தனிநப் மற்றும் சமூக (கூட்டு) பிரக்களு சார்ந்ததாகும்; அவை வரலாற்றுத்தியாப் கட்டமைக்கப்பட்டது ஆகும்; அவை உள்ளமையானதேயல்லாமல் அமானுஷ்யமானது அல்ல. அவற்றின் சீர்குலைவும் அல்லது சில நேரங்களில் அவை தமிழை வெளிப்படுத்திக் கொள்ள இயலாமல் போய் விடுவதும் முதலாளித்துவ சமூகத்தில் வேரோடுபிரிக்கும் முரண்பாட்டின் உச்சப்படச் மட்டத்தை வெளிப்படுத்துகிறது என்றாலும் போதுமான அளவுக்குக் குறைவான அளவு கைகூடிய புரட்சிகரப் பிரக்களு காரணமாக சமூக நிதியான புரட்சி என்பது அரசியல்தியான புரட்சிக்குப் பின்னாலிருக்கும்படியான நிலை ஏற்பட்டிருக்கும் பொது வடைமை நாடுகளிலும் இதேவிதமான சிரமங்கள் இருந்து வருகின்றன.

நாம் ஸாபம் ஈட்டுவெதற்காக, ஈட்டித் தருவதற்காக அல்லாமல் நம் தேவைக்காக மட்டும் உற்பத்தி செய்தால் நாம் நமக்கென்று நோத்தை, வழக்கமான கால அளவையின் ஒடுக்குமுறைகள் இல்லாமல் ஒருவரை யொருவர் சந்தித்துக் கொள்ளவும், ஒருவரோடொருவர் விளையாடிக் கொள்ளவும், பரஸ்பரம் ஒருவரையொருவர் ஆணந்தமாப் அனுபவிக்கவும் தேவையான நோத்தை உருவாக்கிக் கொள்கிறோம். எப்படியுமே,

மக்களை ஏப்க்கவும், இதுவே சந்தோசம் என்பதான மாஸைக்குள் அவர்களை வீழ்த்தி தளைகளற்ற உறவுமுறைகளிலான மெப்யான ஆணந்தத்திலிருந்து அவர்களை அப்பால் தள்ளிவிடும் பொருட்டு தேவைக்கு மேல் பிக அதிகமான அளவு, எக்கச்சக்கமாக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. தேவையற்ற, அனாவசியமான நுகர்வுப் பொருட்களின் (மற்றும் வெவ்வேறு நிறுவனங்கள் அல்லது முத்திரைகளின் பெயரிலான ஒரேவிதமான அத்தனை போலி தேவைகளின்) அப்தத்தைப் போன்றே, லட்சக்கணக்கான ஊழியர்கள், வார்த்தக அலுவலகக் கட்டிடங்களில், விளம்பாப் பிரிவில், வங்கிகளில், முதலாளித்துவ அரசின் முடிவுற்ற அதிகாரவர்க்கத் தாழ்வாரங்களில் வெறும் ஸாபங்களையும் மட்டும் தங்கள் முதலாளிகளின் பயன்பாட்டிற்காக உற்பத்தி செய்து வரும் அப்ததமும் நிலவில் வருகிறது. இந்த அலுவலகக் கட்டிடங்களிலெல்லாம் விடுதலை செய்யப்ப வேண்டிய நேரம் நிறைய இருக்கிறது - தளைகளற்ற சுதந்திரமான நேரம்; தளைகளற்ற சுதந்திரமான இந்த நேரம் என்பது புணர்வுச்சநிலை அனுபவத்திற்கான நிபந்தனை மட்டுமின்றி புணர்வுச்ச நிலை அனுபவத்தால் கட்டமைக்கப்பட வேண்டியதும் ஆகும். எனவே புதிய புரட்சிகர விளைவு என்னவென்றால் மக்கள் தங்கள் முதலாளிகளின் ஸாபத்திற்காக இனப்பெருக்கம் செய்யும் பொருட்டு வெறுமே யந்திராதியாப் புணர்ச்சியில் ஈடுபெறுவதை விடுத்து⁵ அன்புப் பரிமாற்ற செய்கையில் 'கூட்டு' தொடங்குவார்கள். புணர்வுச்ச நிலை என்பது தொற்றுந்தன்மை வாய்ந்த, நல்ஸ வகையான மனநோயாகும். புணர்வுச்ச நிலைக்குள் தளையறுத்துக் கொண்டு விடுதலையாவது என்பது முதலாளிகளுக்கு மட்டுமே பயனாளிப்பதான அடிமைத்தனமும், கட்டுப்படுத்தி இறுக்குவதுமாகி முக்கூத்தினை வைக்கும் குடும்பம் என்ற அமைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். அதோடு, நிஜமான சகோதார்கள், சகோதரிகளைக் கொண்ட உண்மையான குடும்பத்தின் உருவாக்கத்திற்கும் வித்திடுவதாகும். இந்த உண்மைக் குடும்பத்தின் மொழி வெளிப்படையாக முரண்தன்மை கூடியதாக இருக்குமென்றாலும், மிகவும் அவநம்பிக்கை கூடியதாகவும் இருக்கும். சகோதாத்துவ முகமன்களுக்கு அங்கே இடமிருக்காது.

'நேயம்' அல்லது 'காதல்' என்ற ஒன்று இருக்கும் இடத்தில் பாலி யல்சார் அதீதம் என்ற பேச்கக்கு இடபிருக்காது. பாலியல்சார் வக்கிரங்களுக்கு இடமிருக்காது. எனெனில் நம்பிக்கை மற்றும் புணர்வுச்சநிலைக்கு இட்டுச் செல்லும் எதுவும் வக்கிரமாக இருக்க வழியில்லை. உடலில் காயங்கள் உண்டாக்குமாவு தாக்குதல் நடத்துமாவு போகும் பிரிவின் வலி வேதனையில் மகிழ்ச்சியடையும் தன்மைகள் மட்டுமே இவ்வாறானவை. புணர்வெறும் நிலை சாரா பணிதலும், அடக்கு முறையும் கூடிய தொடர்புவகை, பாலியல் சாரா வக்கிரங்கள் போன்றவை முதலாளித்துவ உற்பத்திக் கட்டமைப்பற்றகேயுரிய மற்றும் ஆண்டான் அடிமை என்ற நிலைவெறுபாடுகள் கொண்ட அனைத்து வகையான அமைப்பாக்கங்களுக்கே உரிய விளைபாராகும்.

முதலாளிகளின் கடிகாரங்களை உடைத்துப் போட்டு உங்கள் அண்டை வீட்டாரோடு அன்பில் 'கூடு'ங்கள் (யார் உங்கள் அண்டை வீட்டுக்காரர் என்பதைப் பொறுத்து).

⁵ தற்காலத்தில் நடைமுறையில் ஒருவரால் அதிகார வர்க்க நேரத்தை உண்மையாகவே கட்டமைப்பற்றதாகச் செய்ய முடியுமென்றால் அத்தகைய ஒருவித தீவிர விளம்பு நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் இருக்கிறது. ஆனால் முதலாளித்துவத்தால் தவிர்க்க முடியாததாகத் தினிக்கப்படும் விளம்பு நிலை ஒன்றும் இருக்கிறது. வேலையில்லாத வகைக்கூட்டத்தில் பாலியல் வாழ்க்கையில் கணிசமான அாவு முன்னேற்றும் இருப்பதாய் எடுத்துரைக்கும் சில ஆய்வுக்கல்கள் பிரக்காரர்களின் அாவு விளம்பு நிலை ஏற்பட்டிருக்கும் பொது வகையான புரட்சிக்குப் பின்னாலிருக்கும்படியான நிலை ஏற்பட்டிருக்கும் பொது வடைமை நாடுகளிலும் இதேவிதமான சிரமங்கள் இருந்து வருகின்றன.

⁶ 'கூடல்' (making love) என்பது புணர்வெறுக்கிப் பாலுறவுக்கு இட்டுச் செல்லும் உடல்தியான பரிவர்த்தனை. புணர்ச்சி 'fucking' என்பது இனப்பெருக்க பாலுறவுவைக் குறிக்கும். எனவே அது, சரியாகவே இழிக் கொல்லாகி நிற்கிறது.

ஏக கிறிஸ்து உலகைக் காப்பதற்காகத் தன் உயிராத் துறந்ததாகச் சொல்லப்படும் விஷயம் காரணமாக உலகம் மிகவும் கஷ்டம் அனுபவித்தாகி விட்டு - அதற்குப் பதிலாப, வரலாற்றுறீதியாக அவர் தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஒருமுறை புணர்வுச் நிலை இன்பத்தை அடைந்ததாகக் காணப்பட்டிருந்தால் எத்தனையோ நன்றாக இருந்திருக்கும்? சிலுவையில் அறையப்படுதல் என்பது பரவச நிலையல்ல. மாறாக, வளர்ந்து வரும் தேவாலயத்தின் அதிகாரக் கட்டமைப்பில், உள்ளார்ந்துள்ள ஒரு செயல்பாடு. வளர்ந்து வரும் பிரபுத்துவ சமுதாயத் தின் நலன்களுக்காகப் பணித்தின் மகத்துவம் வாய்ந்த ஆரம்பமே அது.

பரவச நிலை அல்லது புணர்வுச்சநிலை என்பதன் தனிநபர் சார் நிபந்தனை இரண்டு நபர்களுக்கிடையேயான நம்பிக்கை அல்லது விகவாசம்: அதாவது, தனிப்பட்ட வேலையின் விளைவாப் உற்பத்தி செய்யப்பட்ட இனக்கம் அல்லது ஒத்திசைபு இந்த நம்பிக்கை அல்லது விகவாசம் என்பது அதிகார வர்க்க திருமணச்சார் விகவாசம் அல்லது நம்பிக்கையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. புணர்வுச்சநிலைக்கான தனிநபர் சார் அடிப்படை நிபந்தனையும், தேவையுமாகிய இந்த நம்பிக்கை அல்லது விகவாசத்தின் உதவியுடன் நாம் தனிப்பட்டதல்லாத, உடைமை யுணர்வில்லாத மனித உறவுகளை அமைக்கிறோம். இத்தகைய தொடர் புறுவுகள் அடக்குமுறைக்கு சாவுமணியிடத்தின்றன. புணர்வெழுச்சி சார் நம்பிக்கையின் மூலம் நாம் ஒருமைப்பாட்டின் தொடர்புக் கண்ணிகளை நமக்கிடையே ஒருவழியாப் பலப்படுத்திக் கொள்கிறோம். அப்படிச் செய்யும்போது நாம் வெறுமே ஒரு புரட்சிகாப் போக்கை மட்டும் ஏற்றுக் கொள்வதோடு நின்று விடுவதில்லை. நாம் நிரந்தரப் புரட்சியை உருவாக்குவோம்.

மனித 'ஆன்மா' அல்லது 'புத்தி'யைக் கரைத்துக் குடித்திருக்கும் நிபுணர்கள் மற்றவர்களின் பாலியல்பைப் பற்றிப் பேசுவார்களே தவிர தங்களுடைய பாலியல்பு குறித்த வழிப்புணர்வு பெறுவதிலிருந்தும், அதை வெளிப்படுத்துவதிலிருந்தும் ஒடு ஒளிவார்கள். ஒருக்கால், இதைச் செய்ய முற்பட்டால் நம்மை நாமேயும், பரஸ்பரம் ஒருவரை மற்றவரும் கண்டுபிடித்துக் கொண்டு விடக்கூடும். தவிர, ஒருவரோடொருவர் பேசுவதிலும், ஒருவரையொருவர் அனுகிப் பழுகுவதிலும் புணர்வெழுச்சி நிலை சார்ந்த மற்றும் புணர்வெழுச்சி நிலை சாராத வழிகள் இருக்கின்றன என்பதையும் நாம் மற்றுத்துவிடக்கூடாது. நம்மில் சிலர், இனப் பெருக்க உறுப்பின் உளவியல் பகுப்பாப்வார்களாக, நம்முடைய கல்விப் பயிற்சியின் அளவிலவாவது இருந்து வருபவர்கள்.⁷ இந்தப் பயிற்சியின்

⁷ ஒருக்கால் அவர் செய்திருப்பாராக இருக்கும். ஒருக்கால் அதை மட்டுமே போப் பாவினால் இருண்ட கண்ணாடி வழியே ஊடுருவிப் பார்க்க முடியவில்லையாயிருக்கும்.

⁸ பெண்கள் - உடலியல் ரீதியாகப் பேசுவதெனில் - ஆண்களை விடப் பேரிய இனவிருத்தி உறுப்புகளைப் பெற்றிருக்கிறார்கள் என்றும், புணர்வுச்சநிலை என்பது பெண்களில் அபூர்வமாகவே நேருகிறது என்ற போதும் (பார்க்க, inter alia, the Hile Report, compiled by Shere Hile, London, 1977), ஆண்களிடம் அது இன்னும் அதிக அளவு அபூர்வமாகவே நேருகிறது (பார்க்க: வாழ்தலின் இலக்கணம் - ஒரு புணர்வுச்சநிலை பிரகடனம் - The Grammar of Living - 'An Orgasm Manifesto') என்றும் நான் சொல்வது சில உளவியல் - தொழில்நுட்பவாதிகளுக்குப் புரியாத பேச்காக இருக்கிறது என்பதில் வியப்பேதுமில்லை.

வள்புணர்க்கியைப் பொறுத்தவரை, சமீபத்தில் இங்கிலாந்தில் ஒரு ஆணை வள்புணர்க்கிகாளாக்கினதாய் நான்கு பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது - அது சில ஆண்களுக்கு சொர்க்கமாக இருக்கக் கூடுமென்றாலும். ஒரு பெண் ஒரு ஆணால் வள்புணர்க்கி செய்யப்படுவது என்பதாய் வள்புணர்க்கி குறித்து ஒரு கிக்கல் இருக்கிறது. இந்தக் குற்றம், மற்றெல்லா வன்முறைசார் செயல்களைப் போலவே அதிகார வர்க்க அமைப்பால் செய்யப்படும் அதை - இயல்பாக்கத்தைப் பொறுத்து அமைகிறது. இந்த அதிகார வர்க்கக் கட்டமைப்பு, பெண்கள் ஆண்களால் பலாத்காரப் படுத்தப்படுவதை கட்ட ரீதியாகக் கோருகிறது. இதில் தாக்குதலுக்குரிய அரசியல்காரர் பொருள் அதிகாரவர்க்கக் கட்டமாகிறது.

⁹ என்னுடைய முடிவுக்காற்று 1975 நவம்பரில் மிலன் நகரில் நடந்தேறிய பாலியல்பு மற்றும் அரசியல் மீதான சர்வதேச மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.

ஒரே செயல்பாடு பெண்ணின் யோனிவாப் மடலழிப்புச் சிகிச்சை தான்.

நம்மைப் போன்ற மற்ற உளவியல் மருத்துவர்களின் மானுடத்திற் கெதிரான குற்றம், உளவியல் பகுப்பாய்வாளர்கள் எடுத்துரைக்கும் அமானுஷை 'அண்குறியழிப்பு' அல்ல. அப்பட்டமான நின்மான ஆண் குறியழிப்புச் செயல்பாடு. சில குறிப்பிட்ட மூனை நரம்பியக்கங்களை அமைதிப்படுத்துவதற்கெனத் தரப்படும் மருந்து மாத்திரைகளாலும் மற்றும் மருத்துவமணனாகளிலும், சமுதாய மையங்கள் மற்றும் துறைகளிலும் பாலியல் எதிர்ப்பு கூடிய நிறுவனமயமாக்கம் என்பதான சமூக வளர்க்கிப்போக்கினாலும் இது செயல்படுத்தப்படுகிறது. நம்மைச் சார்ந்த மற்றவர்கள் இந்த அடக்கியொடுக்கும் வண்முறையின் பலி கடாக்கள், அல்லது வருங்கால பலிகடாக்கள் என்பதை மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

முடிவாக, சமுதாயப்புரட்சி என்பது இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்று இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் நடைபெறப் போகும் ஒன்றல்ல. முலாளித்துவ அடக்குமுறையை ஆதரித்து இயங்கும் எல்லா நிறுவனங்களிலும் எல்லாப் பள்ளிகளிலும், தொழிற் சாலைகள், பல்கலைக்கழகங்கள், சீறைச்சாலைகள், மற்றும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு படுக்கையிலும் இந்தப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

'பாலியல்பும் அரசியலும்' பற்றிய சர்வதேசக் கருத்தரங்குகள்,⁹ மாநாடுகளுக்கு வருபவர்களைல்லாம் பாலியல்பு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் விஷயம்களை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக வருவதில்லை. மாறாக, தங்கள் பாலியல்பை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காகவே வருகிறார்கள். மற்றவர்கள், இந்த விஷயத்தைக் குழப்புவதற்கென்றேயான பல கனமான வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் பாலியல்பை எதிர்கொள்வதைத் தவிர்க்கவே வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நம்முடைய பாலியில் மெய்ம்மையை, நம்முடைய தேகங்களின் வரையறைகளை ஆவேசமாகக் கடந்து செல்வதான இந்தப் பாலியல் மெய்ம்மையை, இவ்விதமாய்த் தவிர்த்துக் கொள்வதற்கு வருகிறார்கள். மற்றவர்கள், இந்த விஷயத்தைக் குழப்புவதற்கென்றேயான பல கனமான வார்த்தைப் பிரயோகங்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அப்படித் தவிர்த்துச் செல்ல வரலாறுக்கு நேராளின்லை என்பதே விஷயம்.

□

ரசனைப் பார்ஷவு



‘அழகுத் தெய்வம்’ : பாரதியின் அழகியல்

எஸ். ஆல்பாட்

அழகின், கவிதையின் இலக்கணம் சொல்லும் பொருளிகப் பொதிந்த கவிதை பாரதியின் ‘அழகுத் தெய்வம்’. பல்வேறு சிந்தனை மரபுகளின் ஒளியிலும் கடர்விட்டு ஒளிரும் உண்மை இக்கவிதையில் அடக்கமாக உள்ளடங்கிக் கிளருகிறது. எனிமையும், நுண்மையும், செறிவும் பிக்க கவிதை என்றால் அது இப்படித்தானே இருக்கவேண்டும் என்று எண்ணி வியக்கலாம். வித்தியாசமான, புதிதான் ஒன்றையும் சொல்லவில்லையே என்று தோன்றும். ஆணால் என்றும் உள்ள ஒரு பேருண்மையை, ‘அழகு’ என்று கருதும்போது நமக்கு அடிக்கடி கவனத்தினின்று தப்பிப்போய்விடும் ஒரு தத்துவ முழுமையை, மீண்டும் மீண்டும் வாசிக்க குறிப்பாப் உணர்த்தி சிந்தையை விரிக்கும் கவிதை ‘அழகுத் தெய்வம்’.

இந்திய மரபின் மைய தத்துவங்களில் ஒன்றான அத்வைதம் முதல் மேலை நாட்டின் யழும்பெரும் கிரேக்க சிந்தனை தொடங்கி எவ்யட், ஃப்ராப்ட் போன்ற இருபதாம் நாற்றாண்டுக் கருத்துகள் வரையும் மேலும் பல்வேறு விளக்கங்கள் சமூகமாகச் சந்தித்திருக்கும் புதுமை புலப்படுகிறது இக்கவிதையில். A boy de force என்று சொல்லத்தக்கது. ஒரு அழர்வ புத்திசாலித் தனத்தில் நேர்ந்த அற்புதப் படைப்பு பாரதி எழுதிய கவிதைகளில் இதுபோல வேறொன்று பார்க்க முடியாது உருவத்திலும் உள்ளடக்கத்திலும் அழுவ்வமானது. ஒரு புதிராக தனியே நிற்கிறது.

சிறிய கவிதை. மூன்றே எண்சீர் விருத்தங்கள். கவையான அனுபவமாக மெல்லத் தொடங்கி, எதிர்பாராத அதிர்ச்சி நேர்ந்து, மூச்ச விடாயல் தொடரும் கேள்வி பதில்களாக பரபரப்புக் கூடும் சிறுசிறுயாடல் மெல்லிய உயர்ந்த நகைச்சவையுடன் நிறைவெறுகின்ற மறக்கமுடியாத காட்சி. சிறிய அருமையான காதல் நாடகம். மனிதனும் தெய்வமும் ஒன்றினையும் ஒரு தெய்வீக்கக் காதல் சந்திப்பு. திருக்குறள் இன்பத்துப்பால் கவிதைகளை எதிரொலிக்கும் நயம். உள்ளத்தில் போட்டுக்கொண்டு எண்ணிப்பார்க்க அறிதோறு அறியாமை தோன்றும் நித்திய புதிக்கவிதை ‘அழகுத் தெய்வம்’.

எதையும் காட்டியும் காட்டாயல் தெளிவின்றிக் காட்டும் மங்கிய நிலவொளி. காண்பதெல்லாம் மாயையோல் தோன்றும். இருப்புக்கும் இல்லாமைக்கும் இவைப்பட்ட யைக்க நேரங். உறக்கத்தில் அவனுக்கு ஒரு கனவு. பிரகாசமாக வெர்ஸமாகப் பொங்கிவரும் முழுவிலவென முகத்துடன் எதிரே ஒரு இளம் வயது மங்கை. நிறைந்த பருவம். பதினாறு வயதிருக்கும். முழுவிலவினுள் இளநிலவு போன்ற இதழில் மயக்கும் புண்ணகை. போற்றி மாளாத தோற்றும். அப்படியே உறைந்து போய்விடுகிறான். ‘தூங்காதே எழுந்தென்னைப்பார்!’ என்று சொன்னாள்.

பிறை நிலவு இதற்கு தீர்ந்து பேசினாள் அந்த அழகி. காதல் மரபுக்கேற்ப அவன் நேர்க்கெதிர் நோக்காது நிலவன் நோக்கவில்லை, நானிக் கண் புதைக்கவில்லை. காதல் ஆடவரை எதிர்கொள்ளும் மங்கையர் பேணும் பண்புகளுக்கெல்லாம் மாறாக அழைக்காமலே வந்து எதிரே நின்று, தூங்குகிறவனைத் தட்டி எழுப்பி, ஆணையிடுகிறான் என்றே சொல்லலாம்: ‘தூங்காதே, எழுந்தென்னைப்பார்’ என்று. திடுக்கிட்டுக் கண் விழிக்கிறான். அவனுடைய போழுகு மங்கைத் தோற்றத்திற்கும் அதிகாரம் தொனிக்கும் செயலுக்கும் உள்ள மூண்பாடு உறுத்த அந்தக் கணத்தில் தன்முன் நிற்பது சாமானியமான அழகு மங்கை அல்ல, ரசிகனாக, கலைஞராக, கவிஞராக நான் காலமெல்லாம் உபாசித்துவரும் அழகுத் தெய்வமே அது என்று அவன் அறிவு விழித்துக்கொள்கிறது. தடுமாறித் தெளிந்து ‘அட்டா! ஓ! அட்டா! அழகென்னும் தெய்வம்தான் அது! என்றே அறிந்தேன்,’ என்று சுதாரித்துக் கொள்கிறான்.

எத்தனை பெரிய தவறைச் செய்ய இருந்தான்... ‘பதினாறு வயதிருக்கும் இளவயது மங்கை’ என்று கவனத்தில் பொறித்திட்டு விஷயத்திலிருந்து பார்த்துவடன் அவன் அழகில் மயங்கி ‘பெருநிலவு’ ‘புதுநிலவு’ ‘போற்றவரும் தோற்றும்’ என்று மனம் ஸ்மரித்தநிலையில் என்ன செய்திருப்பான்.

வாலைக்குமரியடி ~ கண்ணம்மா
மருவக்காதல் கொண்டேன்

என்று ஆத்திரம் கொண்டு பிதற்றியிருக்கலாம். அதையும் தாண்டி,
காத்திருப்பேனோடி? இதுபார்,
கன்னத்து முத்தமொன்று

என்றோ அல்லது

.....கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ

என்றோ ஏதாகிலும் செயலில் இறங்கியிருக்கலாம். விபரத்மாகியிருக்கும். நல்லவேளை, 'எழுந்தென்னைப்பார்!' என்ற அதிகாரக் குரல் அவன் சந்தித்த அழையி மங்கை 'அழைகள்ளும் தெப்பும் அது' என்று காட்டிக் கொடுத்துவிட்டது. பொங்கியெழுந்த ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். 'அவள்' என்று குறிப்பிடுவதைத் தவிர்த்து 'அது' என்று மரியாதையுடன் தெப்பத்தைச் சுட்டுகிறது மனது.

ஏந்த தெப்பத்தைத் தேடுவதே தொழிலாகக் கொண்டிருந்தானோ அந்த தெப்பமே தூங்கியவளைத் தட்டியெழுப்பிக் கொண்டு எதிரே நிற்கிறது. 'எழுந்தென்னைப் பார்?' என்கிறது, என்ன செய்யலாம்... தன் மனதில் துளித்த பெண்ணாகையை, தவறாகக்கூட அப்படி ஒரு எண்ணாம் தன் மனதில் தோன்றியதாக தெப்பும் தெரிந்து கொள்ளக் கூடாது. முதலில் அதை முற்றும் மறைத்துவிடும் முயற்சியில் முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு ஒரு பெரிய கேள்வியைக் கேட்கிறான். துறவறத்தை நாடுவனின் கேள்விபோல் இருக்கிறது: 'யோகந்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ?' அழுகுத்தெப்பத்திடம் கேட்கும் கேள்வியா இது? அழுகுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அபத்தமாக இருக்கிறது. ஆனால் அழுகுத் தெப்பும் அவன் கேள்வியை மதித்து பதில் சொல்கிறது. 'யோகமே தவம் தவமே யோகம்' என்று மரணபடு புதிராக இருக்கிறது அதன் பதில். அவனுடைய சங்கடத்தைப் புரிந்து கொண்டு கேளி செய்கிறதா? தொடங்கிய கேள்வி பதில் விளையாட்டைச் சிரத்தையுடன் தொடர்கிறான். இன்னும் ஒருபாடி மேலே போய் அடுத்த கேள்வியைத் தொடுக்கிறான். அந்தவதமா? துவைதமா? எது உண்மை? "ஏகமோ பொருள் அன்றி இரண்டாமோ?" என்றான். இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறான் பார்க்கலாம்: "இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம்" என்றான்.

முதல் கேள்விக்கு அவன் தந்த பதில் புதிராக இருந்தாலும் ஒரு முரண்படு உண்மை (paramour)யாக இருக்கும் போவும் தோன்றியது. ஆனால் இந்த பதில் அடிப்படைக் கணக்கையும்கூட கேள்விக்குள்ளாக்கு வதாக அல்லவா இருக்கிறது. ஒன்று, இரண்டு, யாவும் - அதாவது பூஜ்யத்திலிருந்து எண்ணாங்கடந்த எண் வரை - எல்லாம் ஒன்றுதான். அபத்தத்திலும் அபத்தமாகவல்லவா இருக்கிறது... அவன் அபத்தமாக ஆராயித்த விளையாட்டை சவாலாக ஏற்றுக்கொண்டு அபத்தத்துக்கு மேல் அபத்தத்தை அடுக்கிக் கொண்டு போவது... விளையாட்டைத் தொடருகிறானா? ஒருவேளை, அவன் உள்ளதில் ஒளித்ததைப் புரிந்து கொண்டு, அவனைச் சொதிப்பவாக அவனுடைய கள்ள விளையாட்டில் எவ்வளவு தூர்த்தான் போகப்போகிறான், பார்த்துவிடலாம் என்று கேளி யாகத் தொடர்கிறானோ?

சரி, அருவமான (abstract) பெளதீகம் கடந்த (metaphysical) கேள்விகளை விட்டுவிடலாம். அறிவைக் குழப்புகிற மாதிரி புத்திக் கெட்டாத அபத்த பதில் ஒன்றைத் திருப்பி வீச்கிறான். திண்ணபொருளான (concrete) பொருளாயதமான (materialistic) விஷயம் ஒன்றைப்பற்றி, வலுவான பெரிய கேள்வியாக ஒன்றைப் போட்டு இவைள வசமாகப் பிடித்துவிட வேண்டும். இம்முறை தப்பவிடக்கூடாது.

'தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே உண்டோ
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ' என்றேன்.



அழுகுத் தெய்வம்

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன், வயதுபதி னாறிருக்கும் இளவைது மங்கை; பொங்கிவரும் பெருநிலவு போன்றவௌளி முகமும் புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம், துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து, தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னான். அங்கத்தினி கணவிழித்தேன் அட்டாவோ! அட்டா! அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன். 'யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?' என்றேன்; 'யோகமே தவம், தவமே யோகமேன உரைத்தாள். 'ஏகமோ பொருளான்றி இரண்டாமோ?' என்றேன்; 'இரண்டுமாம், ஒன்று மாம், யாவுமாம்' என்றான். 'தாகமறிந் தீயுமருள் வான் மழைக்கே யுண்டோ? தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?' என்றேன். 'வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான் விருப்புடன் பெய்குவது வேறாமோ?' என்றான். 'காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?' என்றேன்; 'காலமே மதியனுக்கோர் கருவியாம்' என்றான். 'ஞாலத்தில் விரும்பியது நன்னுமோ?' என்றேன்; 'நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்' என்றான். 'ஏலத்தில் விடுவதுண்டோ என்னத்தை?' என்றேன்; 'என்னினால் என்னியிது நன்னுமங்காளை' என்றான். 'மூலத்தைச் சொல்லவோ? வேண்டாமோ?' என்றேன். முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.

மனிதனுடைய தாகத்தைப் புரிந்துகொண்டு அருள் பாலிக்கிறதுபோல வானம் மழை வாரி வழங்குகிறதே. இயற்கைக்கும் மனிதனுக்கும் எப்படி சம்பந்தம்? இரண்டையும் இணைக்கும் அறிவு எத்தனையை? மனிதனின் கூகுக்கங்களில் இயற்கை பங்கெடுத்துக் கொள்ளமுடியுமா? தாகத்தின் தயாரத்தை அறிந்து கொண்டுதான் அதைப் போக்குமாறு மழை பொழிகிறதா? முன்னை இரண்டு கேள்விகள் போல் ரத்தினச் சுருக்கமாக ஒரு வரியாக இல்லாமல் மூன்றாவது கேள்வி இரண்டு வரியில் ஒரு விஷயத்தையே இரட்டைக் கேள்வியாக, நேரடியாகவும் எளிதாகவும் கேட்பதாக அமைகிறது. இதற்குக் கட்டாயம் ஒரு எளிய புரியும்படியான பதிலை எதிர்பார்க்கலாமல்லவா? அல்லது வேறு ஏதாவது உத்தியைக் கொண்டு இதற்கும் தப்பித்துக் கொள்வாளா?...அசுக்சரியம்! எதிர்பார்த்தபடி யே பதில் வருகிறது. இனியும், ஒன்றும் புரியாத பாவளனையில், தப்பிக்க நினைக்காமல் எதிர்கொண்டு நேரடியாகச் சந்திக்க மனங்கொண்டவளாகத் தெரிந்து:

வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான் விருப்புடனே பெய்குவது வேறாமோ என்றாள்.

துங்கியும் ஜைத்துக்கிடமின்றி தெளிவான சர்வநிச்சயமான பதில். சொல்லும் உண்ணவின் அழுத்தம் விளங்க எதிர்க்கேள்வி வடிவத்தில் (rhetorical question) பதில்: ‘வேறாமோ?’ வேறு எப்படி இருக்கமுடியும்? இயற்கையும் மனிதனும் அந்பில் இணைந்திருக்கிறார்களே. அவனுடைய கேள்வியில் பொதிந்திருக்கும் - பூரியில் மனிதனின் தாகத்திற்கும் வாளில் உருவாகிப் பெய்யும் மழைக்கும் சம்பந்தமிருக்க வேண்டும் என்ற - அனுமானத்தையே நிறைவான உண்மையாகச் செய்து பதிலாகத் தருகிறாள் அழுகு. அவனும் அவனும் ஓரளவு கருத்தொருமையில் நெருக்கி வருவதாகத் தெரிகிறது. இயற்கையின் உறவில் அறிவைக் குறிப்பிட்டது கேள்வி; அன்பை வலியுறுத்தியது பதில்.

இரண்டாம் விருத்தத்தில் முதல் இரண்டு கேள்விகளும் வாழ்க்கை, பிரபுஞ்சம், உறுதிப்பொருள் போன்ற பெரிய விஷயங்கள் பற்றிய பெரிய கேள்விகள். பொதுவானவை. அவற்றுக்குப் பதில் தெரியாமலே ஒரு மனிதன் வாழ்க்கையை ஒட்டுவிடலாம் மூன்றாவது கேள்வியோ பொதுக் கதூத்துக்கும் அந்நியோந்நிய பாவத்திற்கும் கொண்டுவந்து விடுகிறது.

இதைத் தொடர்ந்து இனி மூன்றாவதான இறுதி விருத்தத்தில் முதல் இரண்டு கேள்விகளும் முன்போலவே கணமாளவை. ஆனால் மனித வாழ்க்கை தவிர்க்க முடியாதவை. மனித இருப்பு (human existence), கால தேசப் பரிமாணங்கள் (dimensions of time and space), மனித சாத்தியங்கள் (human potential), இவைகளுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றிய கேள்விகள். பேச்க வழக்கு மரபில் உள்ள ‘விதி’, ‘மதி’ போன்ற எளிய சொற்களைப் பயன்படுத்தியே கேள்விகள் அமைகின்றன. அவனுடைய பதில்களும் இப்போது எளிமையாகவும் சரளமாகவும் வருகின்றன.

‘காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ’ என்றேன்
‘காலமே மதியினுக்கோர் கருவியாம்’ என்றாள்
‘நூலத்தில் விரும்பியது நன்னுமோ’ என்றேன்.
‘நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்’ என்றாள்.

ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே இருந்த நெடுந்தாரமும் உறவின் இறுக்கமும் வெகுவாகத் தளர்ந்துவிட்டது. நடைமுறை வாழ்வுக்குரிய எதார்த்தமான கேள்வி - பதில் உரையாடல் ஒருவருக்கொருவர் பகிர்வாக இயல்பும் நெருக்கமும் கூடிய அனுபவமாக வளர்ந்திருக்கிறது. கவிதையில் நிகழும் சந்திப்பின் உடனடிக் கட்டத்தில் (immediate context) அவர்கள் உறவு நெருக்கத்தின் அவசாத் தேவையை உணர்த்துவதாகவும் இருக்கின்றன கேள்வி - பதில்கள். ‘அழுகுத் தெய்வம்’, ‘அது’ என்று தொடக்கத்தில் அவன் பக்தியோடும், ஒரு தெய்வத்திற்கும் தனக்கும் உள்ள தூரத்தின் உணர்வோடும் குறிப்பிட்டது, அத்தோடு சரி. அடுத்த குறிப்பில் வினைக்சொல்

பெண்பால் விகுதியுடன், ஆனால் ‘உரைத்தாள்’ என்று மரியாதையாக முறையான சொல்லைப் (formal word) பயன்படுத்திப் பேசுகிறான். அதன் பின் ‘அவன்’ ‘அவள்’ இருவரும் சமதளத்துக்கு வந்துவிடுகிறார்கள்! ‘என்றேன்’ ‘என்றாள்’ என்ற மிகச்சாதாரணமான (casual) சொற்களே போதுமானதாகி விடுகின்றன.

வயது பதினாறிருக்கும் இளவையது மங்கையும் அவன் அழுகும் அவன்மீது மோகமும் தெய்வம் என்று அறிந்து மறைத்துக் கொண்டதெல்லாம் - மீண்டும் மேலோங்கி அவனுடைய கேள்விகளில் மறைந்து இயங்குகின்றது. மூன்றாவது விருத்தக் கேள்விகள் இதைப் புலப்படுத்துகின்றன. அவனுடைய பதில்களும் குறிப்பால் அவனை ஊக்கப்படுத்துவதாக துணிவு தருவதாக தோன்றுகின்றன. காலம் என்னும் விதி இதோ அழுகுத் தெய்வத்தை அவன்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றது. தன் மதியினால் அவனைப் பேச்சில் பிழித்து வைத்துக் கொண்டிருக்கிறான்.

அவனை அடைந்துவிட வேண்டுமே. முடியுமா? அல்லது ‘காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?’ காலம் கடந்து அவன் மறைந்துவிடுவாளா? ‘காலத்தை உன் மதிகொண்டு பயன்படுத்திக்கொள்’ என்னும் பொருள்பட காலமே மதியினுக்கோர் கருவியாம்’ என்கிறாள். மேலும் தெளிவான கேள்வியாக தன் விருப்பத்தைக் குறிப்பிட்டுக் கேட்கிறான். ‘ஞாலத்தில் விரும்பியது நன்னுமோ?’ விரும்பியதெல்லாம் கிடைத்துவிடுவது சாத்தியில்லை. ‘நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்’ என்கிறாள். இந்த பதில் அவனுக்கு தயக்கத்தைத் தருகிறது. நம்பிக்கை நழுவு, ‘ஏலத்தில் விடுவதுண்டோ என்னத்தை?’ என்று கேட்கிறான். நழுவும் நம்பிக்கையை மீண்டும் நன்றாகப் பற்றிக் கொள்ளாச் சொல்கிறாள். ‘எண்ணினால் எண்ணியை நன்னுவானான்.’ இறுதியாகத் துணிவு பிறந்து விடுகிறது, அசையை நிறைவேற்றிக் கொள்ள, அழுகைப் பற்றிக் கொள்ள. வெளிப்படையாகக் கேட்டுவிட வேண்டும். ஆனால், இன்னும் அவனுள் எதோ ஒரு கூச்சம், தயக்கம், தடை, அவன் தன் ஆசையைப் பெயர் சொல்லி வெளியிடுவதைத் தடுக்கிறது. ‘மூலத்தைச் சொல்லவோ வேண்டாவோ?’ என்று தயங்கிக் கேட்கிறான்.

அழுகுத் தெய்வம், இதுபோதும் மேலும் சோதிக்கவேண்டாம் என்று, அருள்பாலிக்கிறாள். ‘முகத்திலுருள் காட்டினாள், மோகமது தீந்தேன்.’ ‘மங்கியதோர் நிலவினிலே’ என்று தொடங்கி அதிர்க்கியும் வியப்புமாக விறுவிறுப்புடன் தொடந்த நாடகம் ‘தீந்தேன்’ என்று உச்சகட்டத்தில் முடிகிறது. அழுகுத் தெய்வம் ஒரு சின்னஞ்சிறு ‘தெய்வீகப் பேரின்ப நாடகம்’ (divine comedy) என்று அழைப்பது பொருத்தமாகத் தோன்றுகிறது.

அழுகு மங்கையைக் கண்டதும் அவனுள் மோகம் பிறந்தது. அவன் தெய்வமென்றநின்து அதைப் புதைத்துக்கொண்டான். மோகம்தான் மூலம். அதை அவன் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அளைத்தும் அறிந்த தெய்வம் அவன். தூங்கிக் கொண்டிருந்தவனை அவன்தானே வந்து சீண்டினாள். அவன் கண்விழித்து அசடு வழிந்ததையும், அறிவு விழித்துப்பார்க்க அவர் யாளர்ன்று கண்டு ‘அடா’ என்று தடுயாறி, உறக்கத்தில் ஆடை குஸவந்து அலங்கோலமாகக் கிடந்தவன் திடுக்கிட்ட பெறுந்து அள்ளிப் போத்திக் கொண்டு நிர்வாணமூடி நிற்பவன்போல் நின்றதையும், தன் தர்மசங்கடத்திலிருந்து கவனத்தைத் திருப்ப அறிவார்ந்த விஷய பரிமாற்றத்துக்குத் தாவி, தேடிப்போன குரு எதிரே வந்ததைத் தரிசித்த கீட்டன்போல் தன்னிடம் கேள்வி யேல் கேள்வி போட்டுத் தன்னை அறிய முயன்றதையும் இறுதியில் சரணாட்டந்ததையும் நாடகமாக நிகழ்த்திப் பார்த்துக் கொண்டிருப்பவன்தானே அவன். அவனை, அவன் உள்ளத்தை, அறிந்து தன்னையே தர வந்தவன்தானே. முகத்திலுருள் காட்டி அவனை ஆட்கொண்டுவிடுகிறாள்.

‘மோகமது தீந்தேன்’ என்னும் சொல்லமுகு அதன் நிறைந்த பொருளழகைக் கருத வியப்பாக இருக்கும். இசைவான பல

பொருள்தரும் பான்மை (rasiarisognisicoon) உடைய சொற்சேர்க்கை. 'மோகம் அது' என்று வாசிக்கலாம். 'மூலம்' என்று குறிப்பிட்ட அது மோகம்தான்; 'அது தீர்ந்தேன்' என் மோகத்தின் முழுவடிவம் இலக்கு 'அது' (அழகுத்தெய்வம்) என்றும் பொருள் தரும். 'என்' மோகம் என்று எடுத்துக்கொள்ளாமல் கவிஷையில் உள்ளவாரே 'மோகம்' என்று அதன் முழுமைப்பொருளில் (absolutie) மேலும் ஆழ்ந்த பொருள் விணைகிறது. அதாவது 'மோகம்' என்றாலே அங்கே 'அழகு' இருக்கிறது. அழகு எங்கோ அங்கேயே மோகமும் இருக்கமுடியும். அழகின் பூர்ணமான அழகுத்தெய்வமே ழர்ன மோகத்தின் இலக்கு என்று ஆகிறது. எனவே அழகுத்தெய்வத்திடம் எனக்கிருந்த மோகத்தினால் என்னை இழந்தேன். நான் 'தீர்ந்தேன்'. 'அது' மெப்பானது, 'நான்' அழிந்தேன். கவிஞர் பாரதியின் அந்தாவதம் இது. இப்படிப் பொருள்படவே என் மோகம் தீர்ந்தது என்று எழுதாமல் 'மோகமது தீர்ந்தேன்' என்று எழுதுகிறான். 'மகா சக்திக்கு விணணப்பம்' என்றும் கவிஷையில் எழுதுகிறான்:

'மோகத்தைக் கொன்று விடு - அல்லாலென்றான் முச்சை நிறுத்தி விடு.'

உள்ளத்தில் மோகத்தின் ஆதிக்கம் ஒங்கும்பொழுது அது தாங்க முடியாத வேட்டனையாக இருக்கிறது. ஒன்றில் மோகம் அழியவேண்டும், அல்லது நான் உபினா விட வேண்டும். வேறு வழியில்லை. 'நான்' அழிவேதே அழ்வைத்துக்கிண் பேரின்பம். எனவே 'தீர்ந்தேன்' என்ற சொல்லில் அந்த அனுபவம் 'தேன்' ஆக இனிப்பதும் நயமாக ஒலிக்கிறது. மிகச் சாதாரணமான எளிய வழக்கிலுள்ள சொற்களைல்லாம் பாரதி தீண்டியதும் பொன்னாகக் கணக்கும். இங்கே 'மது' - 'மோக மது' - என்ற சொல்லும் இன்பமெல்லாம் தேக்கிவைத்த பேரின்பத்தையே கட்டு கிறதை அவனுடைய 'மது' என்றும் கவிஷையை வாசித்தால் புரிகிறது. 'அழகுத்தெய்வம்' இடம் பெறும் 'தனிப்பாடல்கள்' தொகுப்பிலேயே 'மது' கவிஷையும் இடம் பெற்றிருக்கிறது.

துறிப் புராண மரபில் நிறைய கானும் திருவினையாடல்களில் ஒன்றுபோல் இருக்கிறது 'அழகுத்தெய்வம்'. சிவபுராணத்தில் அவதாரம் கிடையாது. குழ்நிலையின் தேவைக்கேற்ப ஒரு மனித உருவில் வந்து ஒரு அற்புத்ததைச் செய்து ஒரு தத்துவத்தை ஒரு பேருண்மையை விளக்கமாக நிறுவிவிட்டு மறைந்துவிடுவார். இது ஒரு வகை. அழுந்த பக்தன் அழைத்து வருவதும் உண்டு. அழைக்காமலே எதிர்பாராய் வந்து அவனுக்குத் தேவையானதை அருளிவிட்டு இறுதியில்தான் தான் யாரென்று காட்டுவார் தன் தெய்வ சொருபத்தில்.

பக்தனின் பக்தியைச் சோதிக்க வரும் திருவினையாடல் போலிருக்கிறது இக்கவிஷை. பாரதி திருவினையாடலைப் புதுமை செய்கிறான். மெலிதான மிக இனிதான நகைக்கவையுடன் கூடிய கால்க் கவிஷையாக திருவினையாடலைப் போலி (rasyady) செய்கிறான். ரசமாக இருக்கிறது பாரதியின் கற்பனை. திருவினையாடல் மரபுக் கூறுகள் தாறுமாறாக நவீன கவியுனர்பு (sensitivity) மேதைமையுடன் பதிவாகி யிருக்கிறது.

பதினாறு வயதிருக்கும் அழகிய இளம் மங்கையாக உருவும் தாங்கி வரும் தெய்வம் தன் பருவமங்கை பாத்திரத்தை தன் திருவினையாடலின் இறுதிவரை ஒரு பிசுகுமின்றி யாரும் சிறிதளவுகூட சந்தேகிக்காத வாறு 'நடித்திருக்க வேண்டும்', இறுதிவரை, அல்லவா? ஒரு மகஞாக்கு பிரசவநோம் நெருங்க, பிரசவம் பார்க்கவாது, பிரசவம் பார்க்கவாது, பிரசவம் வந்து அவன் வருவது தடைப்பட்டுப்போக, சிவபெருமானே அந்தத் தாயாக வந்து பிரசவம் பார்த்து, ஒருவாரம் உடனிருந்து அந்த மகஞாக்கும் குழந்தைக்கும் பணிவிடை செய்துவார், உண்மையான தாப் வெள்ளம் வழந்து வரும்வளை தான் ஏற்றுக்கொள்ள பாத்திரத்தை ழர்னா நம்பகத்தன்மையுடன் செய்திருக்கிறார். அந்தத் தாப் வந்து பொறுப்பை ஏற்றுக்கொள்ள பின்னரே தன் 'தாயுமான' பாத்திரத்தைக் களைந்து விட்டு ரிஷப வாகனாராய் திரிபூமெரித்த விரிசிடைக் கடவுளாக சிவபெருமான் தரிசினம் தந்திருக்கிறார். ஆனால்

அழகுத் தெய்வமோ இளவுயது மங்கையாகத் தோன்றியவள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இல்லாமல் தூங்குகிற ஆண்மகனை எழுப்பியது பின்றி 'தூங்காதே, எழுந்தென்னைப்பார்!' என்று அதிகாரம் செய்திருக்கிறான். கூர்த்த மதி படைத்த கவிஞராயிப்பிற்கே. வந்திருப்பது தெய்வ மென்று அறிந்து கொள்கிறான். அழகுத் தெய்வத்தின் வேடம் கலைந்து விடுகிறது. அழகிய பருவமங்கையென்று மோகித்தவனோ வெட்கத்தால் 'அடா! ஒ, அடா!' என்று தடுமாறி தன் மோகத்தை மறைக்கவெண்ணி புத்தி கெட்டு செய்வதென்னைவென்று தெரியாமல் கேள்வி கேட்டு தெய்வத்தையே சோதிக்கத் தொடாங்கி விடுகிறான் - தெய்வம் பக்தனைச் சோதிப்பதற்குப் பதிலாக, ஒரு மாதிரி கோமாளித்தனமான திருவினையாடலாக கவிஷை தொடர்ந்து முடிவில் பக்தனுக்கு அருள் புரிந்தபின் தெய்வம் மறைந்து போவதற்கு மாறாக பக்தன் மறைந்துபோகிறான் ('தீர்ந்தேன்'). இப்படி ஒரு நகைச்சைவை நாடகமாக ஒரு கோணத்தில் கவிஷையால் என்றாலும் பெரும்பகுதியாக (மூன்றில் இரண்டு விருத்தங்கள்) நிகழும் கேள்வி - பதில் தொடர் பிரபஞ்சத்தில் மனித வாழ்வு பற்றிய அறிவார்ந்த, தத்துவார்த்தமான, பக்ரவாக அமைந்திருப்பதால் பாரதியின் இலக்கு உண்ணமானது என்று எச்சரிக்கிறது.

முதல் விருத்தத்திலிருந்து இரண்டாவது விருத்தத்துக்குப் போகும் போது கவிஷை எடுத்துக்கொண்ட பொருளைவிட்டு எங்கோ போய் விட்டது போன்ற ஒரு உணர்வு. நிலவு, கணவு, இளம் வயது, அழகு யங்கை, இல்லை இல்லை, அழகுத்தெய்வம் 'தூங்காதே, எழுந்தென்னைப்பார்!' என்று சொன்னது... என்று ரசங்கள் நிறையப் பேசி அவுஸைப் பெரிதும் தூண்டிவிட்டு, பின் -

யோகந்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ என்றேன். யோகமே தவம் தவமே யோகம் என்றுரைத்தான். ஏகமோ பொருளான் இரண்டாமோ என்றேன்.

இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள்.

என்று காண்பது முற்றிலும் எதிர்பாராதது. தாளமும் சுருதியும் மாறிய தோடல்லாமல் பாடலே வேறானது போல் அனுபவம். எடுத்துக்கொண்ட பொருளை விட்டு விட்டு எங்கோ போய்விட்டதுபோல்... நன்றால் சொல்லும் பத்துக்குற்றங்களில் ஒன்றான 'ஸ்ரீராண் விரித்தல்' போல் படுகிறது. அழகாகத் தொடாங்கிய கவிஷையிலிருந்து ரசமற்ற உரை நடையில் விழுந்து விடுகிறது. வற்றுவேதாந்தம். ஆனால், பாரதியில் இத்தகைய முரண்பாடும் வீழ்ச்சியும் நேர்க்கூடுமா?

மறுமுறை வாசித்துப் பார்ப்போம். 'அழகுத் தெய்வம்' என்றான். அழகைப்பற்றிய ஒளிதரும் செய்தி எதாகிலும் எங்காவது ஒளிந்தாவது கிடக்க வேண்டாமா என்ற நம்பிக்கையில் தூருவி ஆராய்கிறோய். யோகம், தவம் இரண்டில் சிறந்தது அல்லது பெரியது எது என்று முதல் கேள்வி. வழக்கிலும், பாரதியிலும்கூட, இரண்டும் நெருங்கிய சொற்களாக கில இடங்களில் ஒரு பொருட் பன்மொழியாகவும் பயன்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கே இவை இறுவேறு வகைப்பட்டவை. முரணானவை. ஆனால் ஆண் - பெண், இரவு - பகல் என்பது போல் பிரிக்கமுடியாத மாறுபாடான இணை. யோகம் - தவம் என்னுமிடத்தில் இல்லறம் - துறவுறம் இலையையை வைத்துப் பார்க்கலாம். இரண்டு இணைகளும் ஏற்ததாழ அடிப்படையில் ஒரு பொருளையே பேசுகின்றன என்று தோன்றுகிறது. இரண்டில் ஒரு வழியைத் தேர்ந்து கொண்டு வாழ்வைப் பொறுப்புடன் தொடாங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. ஆனால், இவன் ஆசையை, மோகத்தை மறைத்துப் பேச வேண்டியதாகிவிட்டதே. எனவே தந்திரமாக தத்துவப் பொருள் வகைக்கு உயர்த்தி விடுகிறான் யோகமா தவமா என்று. யோகம் என்றால் சேர்க்கை, பற்று, பொருத்தம் என்று பொருள் அடிப்படையில். 'கண்ணம்மா என் காதலி - 6' பாடலின் பொருளை 'யோகம்' என்று குறிப்பிடுகிறார். இருவரும் பிரிக்கமுடியாத இணையாகி விட்டார்கள் - காதலவனும் காதலியும்.

பாடும் ஒளி நீ எனக்கு - பார்க்கும் விழி நானுனக்கு;
தோடும் மது நீ எனக்கு - தும்பியடி நானுனக்கு

இப்படியாகத் தொடர்கிறது. 'பக்திப்பாடல்கள்' வரிசையில் 'யோகித்தி' என்றொரு பாடல். காளி பராசக்தியிடம் வரங்கள் பல கேட்கிறான்.

என்னைப் புதிய உயிராக்கி - எனக்
கேதும் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.

தன்னைப் பார்த்தன், கண்ணன் இவர்களுக்கு நிகராக உயர்த்த வேண்டும். 'வையத்தலைமை எனக்கருள்வாய்!' என்று வேண்டு அன்னையை வாழ்த்திப் பாடலை முடிக்கிறான். சற்றும் கவலையற்று சந்தோஷமாக பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழுவேண்டும். அதுவே யோகம். நலமெல்லாம் பற்றிப் யென்கொண்டு வாழும் இன்ப வாழ்வு. பற்றனைத்தையும் துறந்து உள்ளத்தைப் புலன்களை ஒறுத்து வாழும் வாழ்வு தவம். துறவுற்றின் எல்லை. போதி மார்த்தடியில் அயர்ந்து ஞாயோகத்தில் புத்தமகாமுனிவன் வாழ்ந்த வாழ்வு.

'யோகமே தவம் தவமே யோகம்' என உரைத்தான். இரண்டில் சிறந்து பெரியது என்று பார்ப்பதற்கில்லை. சரிசமயானவை. இன்னும் அழுமாக இதுவே அது என்று முரண் உண்மையாகச் (paramix) சொல்லி யிருப்பதைக் கவனிக்கவேண்டும். சொற்களை, சொற்களின் விகுதிகளைக்கூட, வளர்ந்துவளன், கம்பன் போன்ற மகாகவிகள் போல் அவர்களுக்கீடான கவனத்துடன் கூர்ந்து பொருள் கொள்ள பாரதி பயன்படுத்தியிருக்கிறான்.

சாராம்சத்தில் யோகமும் தவமும் ஒன்றெனத் தேடி உணர்க் கிடைக்கிறது. புத்தன் வாழ்வில் ஒரு உண்ணத் சம்பவம். மையமாகப் பொருள் பொதிந்தது. துறவை மேற்கொள்ளச் சித்தம் கொண்டு யாரிடமும், சொல்லிக் கொள்ளாமல் அவன் அரண்மனையை விட்டு வெளியேறிய இரவு. தேவில் ஏறிப்போகிறான். அறு குறுக்கிடுகிறது. மேலும் தேர் போக வழியில்லை. புத்தன் இறங்கிக் கொண்டு தேர்ப்பாகனை நோக்கி 'நீ அரண்மனைக்கு திருமியிப் போ!' என்று சொல்கிறான். அதுவரை அவர்கள் எதுவும் பேசவில்லை. அனால் சித்தார்த்தனின் இந்தப் பயணம் இறுதிப்பயணம். திரும்பழியாத துறவுப்பயணம் என்று தேர்ப்பாகன் அறிந்திருக்கிறான். அவன் நேசித்த இளம் அரசனின் பிரிவை அவனால் தாங்கமுடியவில்லை. கண்ணருடன் கேட்கிறான். 'என் இப்படி எங்களை விட்டுப் பிரிந்து போகிறீர்கள்? நாங்கள் செய்த பின்மை என்ன? பெற்றதாய் தந்தையாரை விட்டு, அங்பான மனனவியையும் அருமையான மகனையும் விட்டு, நாட்டை விட்டு, மக்களை விட்டு, எங்களையெல்லாம் விட்டுப் போகிறீர்களே, மன்னா, நாங்கள் என்ன செய்வோம். எங்கள் மிது உங்களுக்கு அந்படி சிறிதும் இல்லையா?' சித்தார்த்தன் மனம் நெகிழ்ந்து பதில் சொல்கிறான்: 'அப்படியல்ல. எனக்கு அந்பு உண்டு. அனால் என் அந்பு நிறைவாக இல்லை. உங்கள் மிதெல்லாம் நான் கொண்டிருக்கும் சிறிய சிறிய அன்பில் தூய்மையில்லை. நிறைவில்லை. இந்தச் சின்னச் சின்ன அன்பையெல்லாம் நான் முற்றத்துறந்தால்தான் எனக்குள் உயிர்களனைத்தையும் நேசிக்கும் பேரங்கு விளையும். இப்படி விட்டுவிட்டுப் போகிறவைகளையெல்லாம் பேரன்பில் தழுவிக்கொள்ள மீண்டும் வருவேன்,' என்று அழுகாகச் சொல்லி தேர்ப்பாகனைத் தேற்றுகிறான்!¹

ஆகவே இந்தப் பேரன்பே வாழ்வின் பயனாகும் - யோகமாயினும் தவமாயினும் பாரதியின் ஆஞ்சமையையும் உள்ளத்தையும் சரியாகப் புரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய அரிய படைப்பு 'விநாயகர் நான்மனி மாலை.' அதில் தவம் பற்றி ஒரு வெண்பா மறக்க முடியாதது:

செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே தவம் செய்தால், எய்த விரும்பியதை எய்தலாம் - வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு

அடுத்த கேள்வி தத்துவ தரிசனம் பற்றியது. 'ஏக்மோ பொருள் அன்றி இரண்டாமோ?' அத்வைத்தமா? துவைத்தமா? எதில் உண்மை இருக்கிறது என்று அழுகுத்தெய்வும் கருதுகிறது? அதனுடைய மதம் என்ன? 'இதெல்லாம் அவரவர் சொந்த நம்பிக்கையைப் பொறுத்தது' என்று சொல்லி தெய்வம் தப்பித்துக் கொள்ள முடியாது. உண்மை என்ன என்று தெரிந்திருக்க வேண்டும். சொல்கிறது. பதில் குழப்புவதாக இருக்கிறது. எல்லாக் கதவுகளையும் தட்டுவதாகிறது. 'இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம்' என்றான். இதற்கு என்ன பொருள்? 'யாவுமாம்' என்று இன்னொரு நிலையும் அல்லது பார்வையும் சேர்த்துக் குழப்பிகிறது. ஆனால் மூன்று நிலைகளில் மூன்று உண்மைகளாக அனுபவமாகின்றன. இக்கவிதையிலேயே இம்மூன்று உண்மைகளும் புலனாக இருக்கின்றன. அவனும் அழுகுத்தெய்வமும் இரண்டாக (துவைத்தம்) முதல் நிலையில் தொடங்கி ஒருவரா ஒருவர் விரும்பி நெருங்கி ஒன்றாகக் (அத்வைத்தம்) கவனத்துவிடுகிறார்கள். இன்னும் சரியாகச் சொல்வதானால், அவன் அழுகுத் தெய்வத்தில் கலந்து மறைந்துவிடுகிறான் ('தீர்ந்தேன்'). அத்வைத் ('ஒன்றுமாம்') நிலையை அடைந்தபின் அதன் விளைவாகவே அதனோடேயே மூன்றாம் நிலை ('யாவுமாம்') உண்மையும் பிறந்துவிடுகிறது. அவனே அழுகுத் தெய்வம் ஆகிவிட்ட நிலையில் பிராஞ்சு முழுவதும் அழகே வடிவான யாவும் அவனாகிவிடுகிறான்.

எல்லாமாகிக் கலந்து நிறைந்தபின் ஏழைமையுண்டோடா?

'தெளிவு'

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மன்னில் தெரியும் விலங் கெலாம் நான்;
கானிழில் வளரும் மரமெலாம் நான்;
காற்றும் புனலும் கடலுமே நான்.

'நான்'

மூன்றாவது கேள்வியும் பதிலும் இயற்கையும் மனிதனும் ஒரு உயிர் உறவில் இணைந்திருப்பதை ஒரு எளிய அடிப்படை எடுத்துக்காட்டால் தெளிவுபடுத்துகிறது. மழுயும் தன்னைரும் மனிதனும் தாகழும் பிராஞ்சத்தில் அனைத்தின் இருத்தலும் இயக்கமும் - ஒரே உயிர்த்தொடர்புக்குழலில் (ecosystem) இணைக்கப்பட்டிருக்கின்றன என்னும் உண்மையைச் சுட்டுகிறது.

மனிதனின் இருத்தலையும் வாழ்வையும் வரையறை செய்கின்றன காலமும் இடமும். ஓவ்வொரு மனிதனுக்கும் ஒரு வரலாறும் பூகோளும் ஏற்படுகிறது. அனைத்தும் இருக்கவும் தொடரவும் மாறவும் முடியவும் இயங்கவும் இயற்கை விதிகள் உண்டு. மனிதன் தன் மனதையும் மதியையும் ஆசைகளையும் எண்ணங்களையும் வெத்துக்கொண்டு காலதேசப் பரிமாணங்களை எவ்வாறு எதிர்கொள்வான். அவற்றின் ஆதிக்கத்தில் தன்னை இழந்துவிடுவானா அல்லது அவற்றைப் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்தல் எந்த அளவு சாத்தியமாகும்...இவை போன்ற மனித இருத்தலியல் கேள்விகள் இரண்டு, மூன்றாம் விருத்தத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஒரு ஆரோக்கியமான, திண்ணனமான நம்பிக்கை வாழ்க்கையில் உறுதிபெறும் வகையான பதில்கள் அழுகுத்தெய்வத்திடமிருந்து கிடைக்கின்றன.

கண்டவடனேயே காதல் கொண்டவன், ஆரம்பத்தில், அழுகு மங்கையாக அவளைக் கண்டபோது, அவளை அடைய விரும்பியவன்,

¹ Edwin Arnold, 'Renunciation', *Light of Asia*.

இப்போது அழகுத் தெப்பம் அவளின் பூர்ண சொருபம் அறிந்ததும், அவளிடம் தன்னை இழந்து விடுகிறான். அழகு ஞானத்தின் இருப் பிடமாக இருப்பதைப் பரிந்து கொள்கிறான்.

பிரபஞ்சத்தையும் மனித வாழ்வையும் பற்றிய உண்மையை வளைத்துக் கேட்கவேண்டிய சாராம்சமான கேள்விகளைக் கேட்டு ரத்தினச் சுருக்கமான பதில்களைப் பெற்றாயிற்று. உண்மையை அறிய இந்த சிந்தனை - அறிவுப்பக்கிர்வு போதுமானதல்ல, அனுபவ அறிவே இதனினும் மேலானது. அழகின் முழுமையில் கலந்தால்தான் அது சாத்தியம். அழகுத்தெப்பம் மட்டுமே அதைச் சாதிக்க முடியும். மனிதனால் ஆகாது என்று அவளில் தான்தீரக் கலந்துவிடுகிறான்.

அழகே உண்மை, உண்மையே அழகு - அதுவே
எல்லாம்,
பூமியில் நீங்கள் அறிவது, நீங்கள் அறிய வேண்டுவது
எல்லாம்.²

- ஆங்கிலக்கவிஞர் ஜான் கீட்ஸ் திருக்குறள்போல் விட்டதுக் கொடுத்த பிரபலமிக்க கவிதை வரிகள். அழகின் லட்சனாம் இது என்று மெய்யான கலைஞர், கவிஞர் இயல்பாகவே அறிந்திருக்கிறான். சிற்பாக, இந்த அழுந்த காரணத்தால்தான் 'அழகென்னும் தெப்பம்தான் அது' என்று அறிந்தவுடன் அழர்வ துரிசனத்தின் கால அருமையை உணர்ந்து, பிழைக் கவியானதெயல்லாம் மீணான்று ஒதுக்கிவிட்டு பேருண்மை பற்றி பொய் பெரிய கேள்விகளையெல்லாம் சரமாரியாகக் கேட்டு பதில்களைப் பெற்றுக்கொண்டது போதாது தன்னைத் தீர்த்துக்கொண்டு அழகுத் தெப்பமாகிவிடுகிறான்.

'அழகு என்று கற்பனை பற்றிக்கொள்வது எதுவோ அதுவே உண்மையாக இருக்கும் - முன்னர் அது இருந்ததோ இல்லையோ' ³ என்று தன் நன்னபுருக்கு அனுப்பிய கடிதமொன்றில் எழுதுகிறான் கீட்ஸ். பழம்பெரும் கிரேக்க கலாச்சாரத்தின் சிந்தனையின் நல்ல மாணவன் அவன். உண்மையின் இலக்கணம் அது நன்மையாக இருக்க வேண்டும். வள்ளுவரும் -

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீரந்த
உண்மை பயக்கும் எனின்

என்பார். 'நன்மையின் சக்தி அழகின் இயல்பில் அடைக்கலம் கொண்டிருக்கிறது'⁴ என்று பிளேட்டோ எழுதியிருக்கிறார்.

உண்ணத்தில் உண்மையும், நன்மையும், அழகும் ஒன்று; பிரித்தறிய முடியாது. இந்திய மரபில் சத்தியம், சிவம், சுந்தரம் எனப்படும் இத் தத்துவம். கவிஞர் கீட்ஸைக்கு உண்மையில் நன்மை அடக்கம். அறிஞர் பிளேட்டோவுக்கு நன்மையில் உண்மை அடக்கம். இவர்களோடு பாரதிக்கு இவை இரண்டும் அழகில் அடக்கம். அழகுத் தெப்பத்துள் பாரதி அடக்கம்.

கவிதையில், 'தீர்ந்தேன்' என்ற சொல், 'நான்' அழிந்தது என்னும் பொருளில், செவ்வியல் அழகியலைக் குறிப்பிடுகிறது. இந்திய சமய தத்துவ மரபில் 'நான்', 'எனது' என்னும் தன்னைம் மறுத்து காரிய மாற்றுவது, வாழ்வதே உத்தமமாகக் கொள்ளப்படுகிறது. உலகெங்கிலும் உத்தம வாழ்வின் இலக்கணம் இதுவாகவே இருக்கிறது.

கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்,

²Beauty is Truth, Truth Beauty - That is all
ye know on earth, and all ye need to know.

- Keats, Ode on a Grecian Urn.

³What the imagination seizes as Beauty must be Truth, whether it existed before or not - Keats, Letters.

⁴The power of the Good has taken refuge in the nature of the Beautiful - Plato.

....
....
உலகெலாம் காக்கும் ஓருவனைப் போற்றுதல்,
இந்நான்கே இப் பூமியில் எவர்க்கும்
கடமை எனப்படும்.

(விநாயகர் நான்மணிமாலை)

கலைத் தொழிலிலும் - தன்னை வெளிப்படுத்தல் அல்ல தன்னை மறுத்தலே - செவ்வியல் அழகியலின் இலக்காக முன்னிறுத்தப் பட்டிருக்கிறது. இது எந்த அளவு சாத்தியம் என்பது கலைஞருக்குக் கலைஞர் வேறுபடக்கூடும். கவிதை செய்வது - 'அழகுத் தெப்பம்' கவிதை படைத்தது - பாரதியல்ல.

செய்யும் கவிதை பராசக்தியாலே செய்யப்படும் காண்

என்பான். அதுவே அவனது கவிதைக்கொள்கை. 'நமக்குத் தொழில் கவிதை' என்று அவன் சொல்லவில்லையா? ஆனால் தெப்பம் எவியதைச் செய்யும் கருவிதான், தொழிலாளிதான். 'செய்யும் தொழில் உன் தொழிலே கான்' என்று ஏற்கனவே சொல்லவிருக்கிறான். தமிழ் பக்தி மரபின் கடைசிக்கவிஞர் என்ற வகையில் பாரதியின் கவிதைக் கொள்கை பக்தி சமய பாவத்தையும் சொற்களையும் பயன்படுத்தி அபைந் திருக்கின்றன. ஆனால் பல்வேறு சிந்தனை மரபுகளையும் உட்செறித்துக் கொண்டு பக்தி மரபை நிறைவு செய்த மகாகவி பாரதி. பக்தி மார்க்கத்தின் மிக மிகச் சிறந்த கனி.

மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண் டோ?

இனியொரு விதி செய்வோம்- அதை எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்குணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்.

என்று பொங்கி எழுந்த வையகத்தலைவன்.

'தன்னைக் கணாத்துக் கொண்டு சித்துடன் ஒன்றாகும் நிலையை' கவிதையில் நாடிய கவிஞர் கீட்ஸ், கவிஞருக்கு 'தன்னை நிராகரிக்கும் திறன்' (negative capability) வேண்டும் இல்லையெனில் அவன் கவிதை செய்வது சாத்தியமில்லை என்கிறான். தனித்தன்மை மிகுந்த ரொயான்டிக் கவிஞராகப் பேசப்படும் வேர்ட்ஸ்வர்த் கூட பிரபஞ்சத்தின் ஞானமும் உயிரு'மான ஒன்றே தன் கவிதையில் ஆதிக்கம் கொண்டிருப்பதாக நம்புகிறான். 'சஞ்சலமற்ற மனோநிலைப் பேர்க்கமான உணர்ச்சியே கவிதை' என்னும் அவனுடைய விளக்கத்தில் குறிப்பிடப் படும் 'உணர்ச்சி'யை கவிஞரின் 'தனிப்பட்ட உணர்ச்சி' என்று தவறாகப் புரிந்து கொண்டு புதிய விளக்கம் தரும் டி.எஸ். எவிய் செவ்வியல் மாணி மேலும் தெளிவாக நவீன மொழியில் வரையறை செப்கிறான். "உணர்ச்சியைக் கட்டவிப்பது விடுதல் அல்ல, உணர்ச்சி வசப்பாது தப்பதே கவிதை; ஆரூமையின் வெளிப்பாடு அல்ல, ஆரூமையினின்று தப்பதே." ஒரு பெரும் உலகமாபில் வைத்து அழந்து பயன்பெறக் கூடிய அழகியல் கவிதை 'அழகுத் தெப்பம்'.

அனைத்துக்கும் மேலாக வியப்பைத் தருவது, அழங்கமான வகையில் - மேலே கண்ட விளக்கங்கள் எதிலும் காணமுடியாது - 'அழகுத் தெப்பம்' ஃப்ராம்ப் தந்த உளவியல் பகுப்பாய்வின் அனுகுழறையையும் உள்ளடக்கிய அழகியலைச் சொல்கிறது என்னும் கவனம் மிகப்

பெறவேண்டிய விஷயம். நாம் ஆரம்பத்தில் கவிதையை வாசித்தபோது உள்பகுப்பாப்பகு கூறுகள் பல இடம் பெற்றிருப்பது கவனத்தைக் கோரியிருக்கும். அழகியூறில் பாலியலில் தொடங்குவது அழுத்தமாகத் தெளிவாகப் பதிவாகியிருக்கிறது கவிதையில். அவளைக் கண்டவுடன் கவரும் செய்தி அவள் வயது: 'வயது பதினாறு இருக்கும் இளவயது மங்கை'. ஒரே வரியில், காட்சியை விரிவாக்கும் முதல் வரியில், இரு முறை இடம் பெறுகிறது, வயது என்ற சொல். மற்ற நான்கு சொற்களில் மூன்று அந்த 'வயது'க்குப் பாலுணர்வுக் கவர்ச்சி சேர்க்கும் சொற்கள். ஆனால் அத்தோடு நிறுத்திக் கொள்கிறான். அங்கு வர்ணனைகள் மூலம் மிகைப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொண்டு அவள் முழு நிலை முகத்தையும் அதில் புது நிலைப் புன்னகையையும் மட்டும் பார்க்கிறான் மகாகவி. அவள் மீது ஏற்பட்டிருக்கக்கூடிய மோகம், அவள் தெப்பமென்று அறிந்ததும் எழுந்த மோக உணர்வை மறைக்கும் தர்ம சங்கடத்தால் ('அடாவோ அடா!') நமக்கு ஏற்படும் நனக்கச்சைவ, அவர்களுக்கிடையே நடக்கும் கேள்வி - பதில் பகிர்வில் தொடரும் சிலேடைப் பொருள் மொழி - அவற்றுள் ஒன்று அவன் மறைத்த மோகத்தைக் குறிப்பால் உணர்த்துவதாக அந்தப் பரிமாற்றத்தில் இன்பக் கொள்கைக்கும் உண்மைக் கொள்கைக்கும் இடையே நிகழும் போராட்டமும் பரஸ்பர ஏற்பும் இறுதியாக மோக வெளிப்பாடும் உறவு நிகழ்வும் - இவ்வாறு உள்பகுப்பாப்பகுக்கே உரிய ஒரு சரியான அனுபவ எடுத்துக்காட்டு வடிவமாக அமைகிறது 'அழுகுத் தெப்பம்':

பாலுணர்வு, புலனுணர்வு, சர்வ அனுபவம், இன்பம், பாலியில் உறவில் தொடக்கி சமூக உறவாக வளரும் பாங்கு, இன்பக்கொள்கைக்கும் உண்மைக் கொள்கைக்கும் இடையே உள்ள உறவு ஒன்றை ஒன்று சமன்செய்து இருப்பு வளர்ச்சிக்கும் நிறைவுக்கும் வழியாகும் நயம், இலக்கியச் சுவைகூட்டும் பொருள் பொதந்த மறைமுக மொழி நடை, நங்கச்சைவ, விளக்கவியல் (hermeneutics), அறிதலியல் (epistemology), உள்பகுப்பாப்பியல் இவை அனைத்தும் அழகியலில் செறிவும், நுண்மையும் சேர்ப்பதை உணர வகை செய்கிறது.

உள்பகுப்பாப்பகுக்கும் கவிதையியலுக்கும் உள்ள தொடர்பை சௌகாத் தொட்டுக்காட்டும் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளையின் கவிதை விளக்கம் இங்கு நினைவுக்கு வருகிறது.

உள்ளத்துள்ளது கவிதை - இன்பம்

உரு எடுப்பது கவிதை;

தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை

தெரிந்துரைப்பது கவிதை

இன்பமே வழிகாட்டி அறிவுட்டி உண்மையைக் கண்டு காட்டும் உருவும் எடுத்து கவிதையாகக் கணிகிறது.

இறுதியாக சிந்திக்க பெரிய விஷயமாகும் இன்னொரு சின்ன விஷயம். ரசமும், தொனியும், அவசித்தியையும் செறிந்த கவிதை 'அழுகுத் தெப்பம்'. அலங்காரம் முதல் அவசித்தியம் வளர் பேசப்படும் அழகியல் கூறுகள் அனைத்தும் ஒரு கவிதையை ஒரு கலைப்படைப்பை உத்திகளின் கோவையாக பகுத்துக்காட்டும் முயற்சிகள்தாம். 'அழுகுத் தெப்பம்' அழகின் முழுமையைத் தரிசிக்க அழைக்கும் படைப்பு. அழகியலில் தவிர்க்கமுடியாத உண்மை ஒன்று உண்டு. அழகியல் கூறுகளின் வேலை ரசிகளின் கவனத்தை ஈப்பது, சரியான திசையில் அழைத்துச் செல்வது, உண்மையின் நன்மையின் பொருள் காட்டி ஞானம் வழங்குவது, அவளைப் புதிய உயிராக்கி பேரின்பம் வழங்குவது... என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், கவனத்தைச் சரியானவைபால் திருப்புவது என்பதே போதும்.

தூங்குகிறவளை 'அழுகுத் தெப்பம்' 'எழுந்தென்னைப் பார்!' என்று அழைக்கிறது. அவன் கவனத்தைத் தன் பக்கம் கவருகிறது. ஒரு அருமையான தத்துவ தரிசனம் வாய்க்கிறது. 'எழுந்தென்னைப்பார்!' சொல்வதே அழுகு. அப்படி எழுந்து பார்க்கையில் காண்பதே உண்மையும் நன்மையும். அழுகு உண்மையின் வடிவம்.



மருதா

நால் அச்சு ○ பதிப்பு ○ விற்பனை

3, கீழ்த்தளம், 'ரியல் ரீஜன்ஸி',
102, பாரதிசாலை, இராயப்பேட்டை, சென்னை-14

(0) 8485426, மின்னஞ்சல் : marutha1999@rediffmail.com

நூலின் பெயர் / ஆசிரியர்

விலை ரூ.

மின்மினிக்காடு / ஈரோடு தமிழன்பன்	25
கவிமூலம் / விக்ரமாதித்யன்	35
Glow-Worm Woods / S.A. Sankaranarayanan	40
கிட்டி / பரஸ்னா	60
திசைக்குள் திசைகள் / ஈரோடு தமிழன்பன்	130
என்றும் இளமை / எஸ். மோகனா	40
வேட்டையாடு விளையாடு / எஸ். மோகனா	40
ஒரு வண்டி சென்றியு / ஈரோடு தமிழன்பன்	40
கலையா! கைவிளையா! / ஈரோடு தமிழன்பன்	30
Methods & Meanings in Tamizhanban / S.A. Sankaranarayanan	40
அங்கீகிரிக்கப்படாத கனவிள்... / சி. மோகன்	10
Salutations Valluva! / Tamizhanban / S.A. Sankaranarayanan	75
கவிதைரசனை / விக்ரமாதித்யன்	100
மிதக்கும் இருக்கைகளின் நகரம் / சங்கர ராமச்சாமியன்	40
சோ. தர்மன் கதைகள் / சோ. தர்மன்	140
புத்தம் வீடு / ஹெப்பிபா ஜேகதாசன்	70
அவ்வை மன்னில் பெண் எழுத்தாளர்கள் / பிரம்மராஜன் & ஆர். சிவகுமார்	70
மற்றும் சிலர் / கூர்பாரதிமனியன்	75
வேர்கள் விழுதுகள் / திலகவுதி	70
ஒரு ஆத்மாவின் டயரி / திலகவுதி	70
கூக்கங்கள் / க. முத்துவிருஷ்ணன்	50
வில்லிசை வேந்தள் பிச்சைக்குட்டி / சோ. தர்மன்	50
உபகதை / பிரளைன்	50
இன்று விடுமுறை / பாலு சத்யா	40
காரணங்களுக்கு அப்பால் / ஜக் அருமைராஜன்	75
கல் தூங்கும் நேரம் / விக்ரமாதித்யன்	35

நல்ல நால்களை அச்சாக்கி, வெளியிட்டு, விற்பனை செய்து தருகிறோம்.

நால் விற்பனை நிலையம் உண்டு

அன்னம், அகரம், நாட்டார் வழக்காறியில், மையம், சவுத் விஷன், சிநோகா, புதுப்புனல், கல்லாத்தி, காவ்யா, ருத்ரா பதிப்பக வெளியிடுகளும் சிற்றிதழ்களும் கிடைக்கும்.



சிற்பி தக்ஷணாமூர்த்தி

ஏ.எஸ். ராமன்

சோசப் ஜேம்ஸ் தொகுத்துப் பதிப்பித்த கொண்டாவில் இடம்பெற்ற கட்டுரை. தமிழில் :பாதம்।



நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்ற குடியாத்தம் என்ற சிற்றுரௌரில் 1943ல் சின்னராஜ் தக்ஷணாமூர்த்தி பிறந்தார். இவ்வூர், வட ஆர்காட்டில் டாக்டர் அம்பேத்கர் மாவட்டத்தில் உள்ளது. மிகச் சாதாரண, கீழ்மிட்ட மத்திய வர்க்கக் குடும்பத்தில், கலையில் எந்த பாரம்பரியமும் இல்லாத, ஆணால் சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் கொண்ட அப்பா, அண்ணனுடன் பிறந்தார். தக்ஷணாவிற்கு 7ஆவது வயதிலிருந்தே கலையில் ஈர்ப்பு. எப்பொழுதும் கிறுக்கிக் கொண்டோ, வர்ணம் தீட்டிக் கொண்டோ இருந்த அவரை - நல்ல வேண்டியாக விட்டுப் பெரியவர்கள் கட்டுப்படுத்தவில்லை. உப்பு சப்பற்ற பள்ளிப் பருவம். ஓவியம், அச்சு தவிர வேறு எந்த ஒன்றிலும் கவனம் படியாததால் எஸ்.எஸ்.எல்.சி.புடன் படிப்பு நின்றது - அன்ற கலைக் கல்லூரியில் சேர அதுவே போதுமானது.

பள்ளிப் பருவத்தில் வெற்றிவாகை குடாவிடினும் தக்ஷணாவிற்கு அதனால் ஒரு மறைமுக பலன் இருந்தது. முனிசிபல் உயர்நிலைப் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு குடிசை - அதன் முகவில் ஒரு குயவன். சக்கரத்தைச் சுழிற்றி அவர் படைக்கும் ஓவ்வொரு படைப்பையும் வைத்த கண் வாங்காமல் பார்ப்பார் தக்ஷணா. குயவனுடன் சேர்ந்து களிமண்ணில் கிறு உருவங்களை இவரும் உருவாக்குவார். தினப்படி இது நடந்தது. தேர்வுப் பாடமாக ஓவியம் நான்காம் ஃபாரத்தில் வந்தது. இதைத் தவிர வேறு என்ன வேண்டும். 8ஆம் ஃபாரம் முடியும் வரை, ஓவ்வொரு நாளிலும் 3 மணி நேரம் இதிலேயே செலவிட்டார். பரிதாபப்பட்ட ஓவிய ஆசிரியரும் அவருக்கு பூரண சுதந்திரம் தந்தார் - அதனால் தக்ஷணாவின் பரிசோதனைகளுக்கு முடிவே இல்லை. நீர்வண்ணம், தைலம், பேஸ்டல் என அவருக்குக் கிடைத்தவற்றில் வரைந்து தள்ளினார். அதைக் கண்ட ஆசிரியர் அவரைக் கலைக் கல்லூரியில் பாபில் பணித்தார்.

கே.சி.எஸ். பணிக்கர் தலைமையில் பல படைப்பாளிகளை உருவாக்கிய இக்கூடத்தில் 1960ஆம் ஆண்டு ஜூலை மாதம் தக்ஷணா சேர்ந்தார். கோடை விடுமுறைக்கு வீடு செல்லும் பொழுது, திருவண்ணாமலையிலிருந்து அங்கு வரும் சக மாணவர் ஏ.பி. சந்தோனராஜ் அவருக்கு அறிவுரைகள் தந்து கொண்டிருந்தார். பணிக்கர் நேரடியாக தக்ஷணாவுக்குப் பயிற்சி தரவில்லை எனினும், அவர் படைப்புகளைக் கடர்ந்து கவனித்து தேவைப்பட்டபோது யோசனை கூறி



வந்தார். தக்ஷணா, நன்றியுடன் தம் ஆசிரியர்களாக நினைவு கூர்ப்பவர்கள் எச்.வி. ராம்கோபால் எஸ். முருகேசன், மற்றும் அந்தோணிதாஸ். இவர்களிடமிருந்து அவர் கற்றுக்கொண்டிருக்கிறார். மேலும் கோட்டையும் வண்ணத்தையும் இயங்கச் செய்து உபிரோட்டத்தைத் தர வல்லவரான சந்தானராஜீடிருந்து அதிகம் கற்றிருக்கிறார்.

1966இல் தன் 6 வருடப் படிப்பை முடித்த பின், பணிக்கர் வற்புறுத்தலின் பெயரில் சிற்பத்தில் தன் நாட்டத்தை தக்ஷணா செலுத்தினார், எஸ். தனபாலின் கீழ். கைப் பக்குவம் பயில் அங்கு அவருக்கு ஒரு சில மணி நேரங்களே தேவைப்பட்டன. கையில் அகப்படும் களிமண், சிமண்ட், செம்பு என்று விளையாடி, அதன் ஊடே படைக்கத் தொடங்கினார். 1966இருந்து 69 வரை சோழமண்டத்தில் நிலம் வாங்கி அங்கேயே தன் பணியைத் தொடர்ந்தார். 1969இல், எஸ். கள்ளியப்பனின் உந்துதலில் கலைக் கல்லூரியில் மீண்டும் பகுதி நேர மாணவனாக கடுமண் கலையைப் பயிலச் சேர்ந்தார். 1970இல் கடுமண் கலையைக் கற்பிக்கும் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கிருந்து 'அச்சேற்றக் கலைக்கருத் தாவினார். பிரிட்டிஷ் கலெக்டிலின் அறைப்பில் ஒரு வருடம், வித்தோகிராஃபி ஸ்கீலின் பிரிண்டங்கில் முதுகலை மாணவனாக (1978-79) பெட்னாஸ் மாஸியின் கீழ் Croydon College of Design & Technologyல் பயின்றார். சனி ஞாயிறு தவிர, ஓவ்வொரு நாளும் 8 மணி நேர கடுமையான பயிற்சி. இந்தியா திரும்பும் முன், கிரிஸ், கவிச்சர்வாந்து, ஃபிரான்ஸ் என கலை கற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இளம் வயதிலேயே வெற்றியைச் சந்தித்தவர். மாணவப் பருவத்திலேயே அவர் ஒவியங்கள் விலை போயின. தேசிய ஒவியக் கண்காட்சியில் அவர் பங்கேற்றபோது, இரண்டாம் ஆண்டு மாணவன்தான். 85இல் தேசிய விருதையும் பெற்றார். 66லேயே சென்னை எல்.எல்.ஏ மாளிகையில் தனி கண்காட்சி வைத்தார். அதற்குப் பின் பல புகழ்பெற்ற கண்காட்சிகளில், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் திருவது, தூவது Triennale, Budapest Biennial உட்பட அவரது சிற்பங்கள் இடம் பெற்றன.

இந்திய ஒவியர்களிலேயே தக்ஷணாவை அதிகம் ஈர்ப்பவர் ஏ.பி. சந்தானராஜ் - அவருடைய ஆழம், எளிமைக்காக. சிற்பிகளுக்குள் அவர் விரும்புவது தீவிரமும், தீர்க்கமும், பன்முகத்தன்மையும் கொண்ட தனபால் படைப்புகளை. மேற்கத்திய மேதைகளில் பால் காகினிடம்தான் அந்நெருக்கத்தை உணர்கிறார். ஃபாரிஸில் காகினின் மர, மன் வேலைகளைப் பார்த்த அக்கணமே அம்மாயையில் கட்டுண்டார். மகாபலிபுரம் சிறப் வேலைகளில் உள் உள்நாட்டுக் கலை வண்ணாமும் அவரைக் கவர்ந்தது. பெயர் தெரியா அம்மேதகளின் கைத்திறன் அவருக்கு மேலும் வியப்பேற்றியது - முரட்டு மேல் மட்டத்தைத் தொடாமல், அழகிய வடிவங்களைக் கல்லின் சயருபம் தேயாமல் செதுக்கிய விதம்.

தன் உந்துதலுக்கு எந்த முன்மாதிரியையும் தக்ஷணா தேடவில்லை. அவர் சொல்கிறார்: "மனிதர்கள்தான் என் மாதிரிகள் - ஒரு கூட்டு சமூகமாக. அவர்களை உற்று நோக்குகையில் என் கற்பனை விரியும் - அவர்களின் குணங்கள், அசைவுகள்... என் வடிவத்திற்கு வாக்கியமாவது நம் ஜயனார் சிலைகளும் ஆப்பிரிக்க சிற்பங்களும்."

தக்ஷணாவின் கலை தனித்துவம் கொண்டது. அவை தனித்து நிற்பதற்குக் காரணம் அவற்றின் பாரம்பரிய - நாகரீகக் கலைவை. ஒரு ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டு அதேவேளை சுதந்திரமாக சிறங்கிக்கும். விக்கிரக அறைப்புக் கூறுகளில் ஊடுருவி, ஏக்காலத்தில் நடைபோட்டு, உருவகமாக இருப்பினும் உவமையாகாமல் தப்பிக்கும் சிற்பம். முக்கியமாக களிமண்தான் அவருக்கு மிக நெருக்கம் என்றாலும், அதே வேகத்துடன் வேறு பல ஊடகங்களிலும் அவரால் செயல்படமுடியும்.





எதைப் படைத்தாலும் அதைத் திறனாகச் செய்வதில் பரிபாஷையோ நிதானத்தையோ கைவிடுவதில்லை. அதனாலேயே அவருடைய படைப்பில் உண்மை இருக்கிறது.

பழங்குடி கலைபாணியின் நேர்கோட்டுத் தன்மையும், சாயல்களும் தக்ளனாவின் ஓவியத்திலும் சிற்பத்திலும் தென்படுகின்றன. இந்த உறவு தெளிவாகத் தென்படுவதாலேயே அதன் எளிமையும் நேர்மையும் பரிசீலனை வெளிப்படுகின்றன - அது அவரின் தொழில் நேர்த்தி மூலம் மேலும் மெருகேருகிறது. எதை ஊடகமாகக் கொண்டாலும், உலோகம், களிமண், கல், எதுவாக இருப்பினும் அதைத் தலைக்கூகத் திருப்பி, பூரணமாகப் புரிந்து கொண்டு, பின் அதனைத் தன் அடிமையாக்கிக்கூட தன் கட்டளை ஒவ்வொன்றுக்கும் பளியச் செய்துவிடுவார்.


வர்ணாங்களில் மண்வாசனை, பாணியில் அழுதி எளிமை; இருப்பினும் நாகரீக ஆண், பெண்ணிடமும் அவை பேசும். அதற்குக் காரணம் அதன் நிதர்சனமான பூரணமான அழுத்தம். ஆதலால் கலை இலக்கணம், கற்பனை பற்றிய வாழும் விமர்சனங்களாக அவரின் ஓவியமும், சிற்பமும் அமைகின்றன. கலைக் கட்டங்களிலும், கண்காட்சிகளிலும் மட்டும் இல்லாமல், வரவேற்பு அறைகளையும், சாப்பாட்டு அறைகளையும், தெருமுணைகளையும் அவரது படைப்புகள் அலங்கரிக்கின்றன. இன்றோ கலை தன் சமுதாயப் பினைப்புகளைத் துண்டித்துக்கொண்டு தனிப்பட்ட வழக்க நடையாகி விட்டது. தக்ளனாவோ தன் படைப்புகளில் தன் சுயத்தை வெளிப்படுத்துவதோடு, சமூகக் கண்ணோட்டத்தையும் கைவிடவில்லை. அதற்குக் காரணம், சாதாரண மனிதர்களுடன் அவருக்கு இருக்கும் வேர்களே. கடியவரை பொது மக்களின் அடிவானத்தை விரிவாக்கி, படைப்புக்கலையில் அவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தவும் ஆழமாக்கவும் தக்ளனாவைப் போன்றவர்களாலேயே இயலும்.

எந்த ஊடகத்தையும் இயல்பான பாவத்துடனும், கற்பனை வளமுடனும் கையாள்வார் என்றாலும் அடிப்படையில் அவர் ஒரு சிற்பி. அவரின் சிற்பங்களில் பெளதீக் உரமும், ஜெலாக்கமும் உறியுள்ளன. இது மைக்கலேஞ்சலோவின் வரிகளை நினைவுபடுத்தும்:

செதுக்கிய ஸ்பரிசத்தில்
உறைந்த முரடான பாறை
ஜீவிக்கும் அச்சுப் படிவாகும்
பாறை குறையக் குறைய
விக்கிரகம் வளர்ந்து கொண்டே வரும்.

மெருகு, சாந்தம் போன்ற வெற்றிக்கான சங்கேத சொற்கள் அவருக்குப் பொருந்தாது. அவரது வீரியமுள்ள ரசனை அறிவை செழிப்பான சிறுஷ்டிக்கே கெலவிட விரும்புவார் - ஆதலால் அவரது படைப்புகளில் நேரடி எளிமையும், திறந்த தன்மையுமே தென்படும். அது பார்ப்பவரை உடைகப் பொருளின் முரட்டுத்தனத்தையும் யநித் தாக்கும். தக்ளனா சிற்பம் செய்வது, வாழ்க்கையில் வேறு எதும் அவரை ஈர்க்கவில்லை என்பதால். படைக்கும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளை அறிவு, திறமையால் எதிர்கொள்கிறார். அவருடைய சிற்பங்கள், அவரது தனிப்பட்ட சொல்லாடல்கள். ஆனால் அந்தரங்கமானது அல்ல. ஒத்துணர்வோடு விரிவான மனிதர்களுடன் தொடர்பு கொள்ளலே அவை. இன்று இல்லாவிடினும் என்றோ அது நடந்தேறும் என அவர் நம்புகிறார்.

கையாள திருப்தியளிக்கும் பாறையே அவருக்கு மிகவும் விருப்பமானது. ரெட் ஆக்ஸெடில் எல்லையை வரைந்து பின் செதுக்கத் துவங்குவார். உதவியாளர் இல்லை. சடுமண், செம்பு வார்ப்புகளின் போது பூரண கவனம் தேவை; விடை தெரிய பல பழநிலைகள் காத்திருத்தல் தேவை. கஸ்லிலோ அது உயிர் பெறுவதை அவரால் உடனடியாகக் காணமுடியும்.



துச்சணாமூர்த்தியுடன் நேர்காணல்

சந்திப்பு : ஜோசப் ஜேம்ஸ்

[‘Contemporary Indian Sculpture : An Algebra of Figuration’ என்ற நூலில் இடம்பெற்ற நேர்காணல். தமிழில் : பரீதம்]

கணவையுத் தொழிலாகக் கொள்வது மழக்கம் இல்லையோ? நீங்கள் ஏற்று எவ்வாறு?

ஆம். ஊரில் என் நண்பர்கள் கூட என்னைப் பொறியியல் படிக்கும்படி கூடினார்கள். அதுதான் பார்க்கிறீர்களே நான் உடன்படவில்லை. அப்பொழுதே தீர்மானித்துவிட்டேன் என்பதால் அல்ல. என் திறமையீது கொண்டிருந்த அசாத்திய நம்பிக்கையால் அல்ல. ஓரளவு இது என் பிறந்த ஊராலும், அங்குள்ள மனிதர்களாலும்தான் சாத்தியம் ஆயிற்று. என் ஊர் ஆந்திர எல்லையின் வடக்கே உள்ளது. பெரிய ஊர், ஏகப்பட்ட தறிகள் உண்டு. தமிழ்க் கலாச்சாரத்தில் ஆழமாக ஊறிய ஊர், பல கவாரஸியமான மனிதர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் கலை வாத்தியர் எஸ். பி. கந்தசாமி. என்னை அவர் கவுகித்துக் கொண்டார். முறையாக கலையைப் பயிற்றுவித்தார். அவருக்கு ஏ.பி. சந்தானராஜ் என்ற சென்னையில் ஒரு சிறந்த வரைகலைஞரைத் தெரிந்து இருந்தது. என்னை அவரிடம் அனுபவி வைத்தார். சந்தானராஜம் இதே ஊரைச் சேர்ந்தவர். அவருடைய பெற்றோர்கள் இங்குதான் இருந்தனர். விடுமுறைக்கு வருவது உண்டு. பரமசிவம், கலைக் கல்லூரியில் என்னுடன் வேலை செய்வார், அவரும் இதே ஊர்தான். அங்கு ஒரு பெரிய குளம் உண்டு: கோடையில் காய்ந்து வற்றி விடும். அந்த ஊர் குயவர்கள் எல்லோருக்கும் அதுதான் களிமன் வங்கி. சிற்பக் கலையில் என் முதல் வகுப்பு அவர்களிடம் பெற்றதுதான். வறண்ட நிலப் பரப்பு பழுதிப்படலம், பழுப்பான ஆழமான நிழல் மண்டலம் - இவை எல்லாவற்றையும் சந்தானராஜின் ஒவியங்களில் காணலாம். இவைதான் என்னை ஈர்த்திருக்க வேண்டும். இவற்றோடு, உள்ளூர் ஆசிரியர்களின் உந்துதலும்தான் என்னை ஒவியணாகவும் சிற்பியாகவும் உருவாக்கியது.

ஆனால் கல்லூரியில் நீங்கள் கற்றது, உங்கள் ஊரில் கற்றதிலிருந்து பெரிதும் வேறுபட்டு இருந்திருக்கும், அல்லது உங்கள் ஆசிரியர்களின் விதமும், ஒவியம் சிற்பம் பற்றிய உங்கள் புரதலுமேகூட வேறுபட்டு இருக்கும் இல்லையா?

உண்மை. ஆனால் அது என்னை நிலை குலைக்கவில்லை. 50களில் வளர்ந்த நாங்கள், குடியாத்தம் போன்ற குக்கிராமத்தில்கூட அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.





ஏதோ பெரிதான், வித்தியாசமான, சவாலான ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தோம். என் மன்றிலையும் அன்று அதுவே. என் சக கலைஞர்களின் படைப்பில் அது அங்கும் இங்கும் தென்பட்டது - ஆனால் முழுமையாக வெளிப்பட்டது சந்தானாராஜிடம்தான். அவரால் ஆழமாகவும், அதேயளவு பற்றுடனும் வரைய முடிந்தது. ஏதோ ஒரு வெளி சக்தி அவனா இயக்கியது அதனால் எல்லாவற்றிலும் ஒரு புதுமை இருந்தது. அது எனக்கு அறிமுகமில்லாதது. ஆனாலும் என் இதயம் தேடியது அதைத்தான். அதன் மூலமாகத்தான் டிக்குளிங், வான்கா, காகின் ஆகியோரை ரசிக்கப் பயின்றேன்.

இவை எல்லாம் நீங்கள் வளர்ந்த பின்னணிக்கு மிகவும் முரண்பாடுவில்லையா?

இல்லை. டிக்குளிங், வான்கா, காகின் ஆகியோரை ரசிப்பற்றோ, நவீன் கலையை ரசிப்பதற்கோ முரண்பாடு கிடையாது. என் முரண்பாடு வேண்டும்? நவீன் மருத்துவமோ, ஃபர்ஸிசர் வடிவமைப்போ, குளிர்பான மோ, போக்குவரத்தோ அல்லது வரைகலையோ முரண்படுகின்றனவா? கொஞ்சநேரம் விணோதமாகத் தெரியலாம். பின் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டவுடன் தெளிந்துவிடும். எவ்வள வோ விஷயங்களில் நாம் நவீனத்துவத்தை ஏற்றுக் கொண்டுவிட்டோம். கலையில் ஏற்றுக்கொள்ள மட்டும் என் தயக்கம்? நான் கலைக் கல்லூரியில் இருந்தபொழுது, ஒரு பெரிய இயக்கமே உண்டு. நாம் 'இந்தியர்கள்', அதனால் கலை இந்தியமாக இருக்க வேண்டும் என்று வாதாட. எனக்கு இது பொருட்டே இல்லை. நாம் இந்தியர் என்பது உண்மை. இந்தியர் என்பதால் எதிலும் 'இந்தியத்தை'த் தேட வேண்டுமா? இந்தியமல்லாத, நவீன, மேற்கத்திய எல்லாவற்றிலுமிருந்து வேறுபட்டுத்தான் அதை நிருபிக்க வேண்டுமா? 'இந்தியத்திற்காக' வாதிடுபவர்கள்தான் அதன் சுயத்திலிருந்தும், பண்பாட்டிலிருந்தும் விலகி உள்ளனர். அவர்கள் தயக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் பின்னணியாலேயே அவர்களில் ஒருவனாகாமல் நான் தபிதிதேன்.

நீங்கள் ஓவியத்தில் பயின்று பின் சிற்பி ஆனர்கள். உங்களைப் போல் யார் இவ்வழியை நம்பியுள்ளனர். உங்களை ஈர்த்து என்ன?

என்னால் விளக்க முடியாது. ஆனால் நான் நல்ல ஓவியன். 1962இல் ஒரு சிற்பான சேகரிப்பில் என் ஓவியங்களும் இருந்தன. சோழ மண்டலம் ஓவியர் கிராமத்தில் நிலம் வாங்கும் அளவு எனக்குப் பணம் வந்தது. அக்கிராமத்தில் குடிபெயர்ந்த முதல் ஓவியர்களில் நானும் ஒருவன்.

ஆனால் அவ்வேளையில் கடுமென்னிலும், வெண்கலத்திலும் பரிசோதித்துக் கொண்டு இருந்தேன். கலைக் கல்லூரியில் அந்த வசதி உண்டு. நீங்கள் ஓவியத்தில் பயிலும்போதே வேறு ஒன்றை பண்ணலாம். தனபாலிடம் ஒரு சிற்ற ஆசிரியரைக் கண்டேன். சிற்பத்திற்கு நான் வந்ததன் பின்னணிரி ஒருவேளை என் சிறு பிராயம், ஊர் - அங்கிருந்த குயவர், குளம் எதுவாகவும் இருக்கலாம்.

உங்கள் படைப்புகள் யாவும் உருவங்களாகவே உள்ளன. அருவப் படைப்பிலிருந்து நீங்கள் விலகி இருப்பதன் காரணம் என்ன?

ஆம், உருவம்தான். என் சிற்பத்தை இயக்குவதே என் ஓவியம்தான். என் ஓவியங்கள் பெரும்பாலும் உருவங்களாகத்தான் உள்ளன.

படைப்பில் உயிர் இருக்க வேண்டும். டிக்குளிங், வான்கா, காகின் படைப்புகளில் அதை உணர்கிறேன். அவைகளும் உருவங்கள்தாம். ஓவியத்தின் உயிர் இல்லாத சிற்பத்திற்கு அர்த்தமில்லை. எனக்குப் பிடிக்காது.



அப்பொழுது அருவமான நலீன சிற்பங்கள் அர்த்தமில்லாதவை போல் உங்களுக்குத் தோன்றுகிறதா?

ஆம். இந்திய சிற்பங்களில் பெரும்பாலானவை உருவகப் படைப்புகள்தான். அது எனக்கு சந்தோஷமான ஒன்று. 1977இல் நான் வண்டியில் இருந்தபோது ஹென்றி ஸுரின் படைப்புகளைப் பார்க்க நோர்த்து. சிற்பங்களுக்கு உயிர் கொடுக்கக் கூடியவர். நீங்கள் சொல்வது உண்மைதான். வெளிநாட்டிலும் இங்கும் நான் பார்த்த நலீன படைப்புகள் அருவமானவையே - பொருளற்றுத்தான் உள்ளன. அவை என்னை ஈர்ப்பது இல்லை.

விவரமாக விளக்க முடியுமா?

விளக்கி விட்டேன். நீங்கள் ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். அது வேறு. உதாரணத்திற்கு எடுத்து கொள்ளுங்கள். நீர்மாணக்களை ('இன்ஸ்டாலேஸன்') பலர் செய்கின்றனர். இந்திய சிற்பிகள் உட்பட - என்னை அவை சுத்தமாக ஈர்க்கவில்லை. அதன் இருப்பை நான் மறுக்கவில்லை. ஆனால் கிராமத்தில் கண்ணி கோவில் அலுங்காரங்களில் அது அதிக அழகுடன் இருப்பதாக உணர்கிறேன். தமிழ்நாட்டுக் கோவில்கள் எல்லாவற்றிலுமே அதைக் காணலாம். அதனுடன் கூடிய சடங்குகளும் உண்டு. அதில் உயிரோட்டம் உண்டு. காரணம் அவை கிராம வாழ்க்கையிடந் பின்னிப் பிணையப்பட்டவை. அதை அனுபவித்து, அவற்றுடன் வாழ்ந்த எனக்கு இந்தச் சமூக உணர்வற்ற ஆடம்பரங்களை, சடங்கோ, மாய்மோ, உபயோகமோ அற்றவைகளை எப்படி ஏற்க முடியும்? எல்லாவற்றைப்படுமே அல்ல. சில ஜப்பானிய படைப்புகளை, மிகாமி சேசமுமன்டலற்றில் செப்தவைகளை ஏற்க முடிகிறது. சிற்பப் பட்டறை ஒன்றில் நான் அவருடன் பயின்றேன்.

அவர் படைப்புகள் உருவாவதைப் பார்த்துள்ளேன். இப்பொழுது இன்னமும் அழகாக உள்ளது - அதன் உள்ளிலிருந்து ஒரு மரம் வளர்ந்து கோடையில் சிற்பம் முழுவதும் தன் பூக்களை உதிர்க்கிறது. அந்தப் பட்டறையில் நான் 80களில் கல்லில் என் முதல் படைப்பை உருவாக்கினேன். அதன் பின் நிறைய செதுக்கி உள்ளேன்.

அப்பொழுது ஒரு படைப்பு உயிரோட்டம் கொள்ள அது உருவமாக இருக்க வேண்டியது இல்லை - நீங்கள் கடறிய கன்னிகோவில் போல, அவ்வது மிகாமியின் படைப்புகள் போல?

என்னால் நீச்சயமாகச் சொல்ல முடியவில்லை. சிறு கிராம கோவில்களுக்கு ஒரு உணர்ச்சியுண்டு. எதோ ஒன்று அங்கு வாழ்வது போல. ஆனால் அது முக்கியமல்ல. தெற்கில் கலை, சமயம், வாழ்வு எல்லாமே பின்னியுள்ளன. அதைப் போன்ற ஒன்றில், கலை உயிரோட்டம் இல்லாமல் இருக்கமுடியாது - சமயமும் அப்படித்தான். என் படைப்புகள் சிற்பத்தில் கூட இதைக் காணலாம். அது இல்லாத ஒன்றில் விஞ்ஞானமோ, ஆண்மிகமோ இருக்கலாம் - ஆனால் அவை எனக்கு முக்கியம் அல்ல.


உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

ஓன்றும் இல்லை. இதுவரையில் பலவிது ஊடகங்களில் படைத்துள்ளேன், செம்பு, சுடுமண், மரம், கல், களிமண். வரைந்தேன், வண்ணாம் தீட்டினேன். இதிலிருந்து எதோ ஒன்று வளரலாம் - ஒரு கூப்பிடு வேளை, அல்லது ஒரு உந்துதல், அல்லது ஒரு ஆர்வம் - எதோ ஒன்று என்னைச் சூடேற்றும். இதுவரை அப்படித்தான். இன்றுவரை அது தொடர்வதற்காக நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். □



ஒவிய ஜித்தன் சந்ரு

நடேஷ்




மனம் வயித்துக் கோடுகள் பேணா முனை வழி இறங்க எனக்குப் பல காலம் பிடித்தது. சந்ருவுக்கு எடுத்த எடுப்பிலேயே வசப்பட்டது வயம். இது அவர் செய்து வைத்திருந்த கோட்டோவியங்களில் குறிக்கப்பட்டிருக்கும் தேதி வைத்துக் கூறலாம். தமிழ் உலகம் நேர் கொள்ளும் கலாச்சார மாற்றம், சிதிலமடைந்த வண்ணத்திட்டுகளாக, கோட்டோடு சேர்ந்து இறங்குகின்றன, இப்போது அவர் உண்டாக்கும் ஒவியங்களில். கலாச்சாரமற்ற உலகின் இரவிலிருந்து வீறிட்டெழும் பீதி அவர் ஒவியங்களில் வரும் வானங்களின் சாயலில் ஒரு பாவமாக அடங்குவது வழக்கம், முகப்புக் கோடுகளில் மானுட, மிருக உடல்கள் ஆடி, அசைந்து, செயலின் தீவிரம் நோக்கி நகரும். இச்செயல்கள் மரபைக் கொக்கி போட்டு இழுக்கும் அல்லது ஓட்டையிடும். ஒரு ஒவியனின் ஒவியம் பற்றிய வருணானை அவ்வோவியங்களைப் பார்க்கத் தூண்ட வேண்டிய வேலையை மட்டுமே செய்ய முடியும். அவை செயற்படும் களங்களை வார்த்தைகளில் கூற முற்படுதல் ஒவியத்தின் இலக்கியமாகும். ஒரு கணதக்குப் படம் போடுவதை விட்டுப் படத்திற்குக் கணதெயியுதுவது போலாகும். மரபு ஒவியங்கள் சீர்ப்பிலை உள்ளங்க மறுக்கும் மறுப்பு பற்றி ஒரு காலத்தின் வாழ்முறை பிறண்டு மாற்றங் தழுவாதபோது குறை கூற வாய்ப்பில்லாமலாகலாம். நல்லை ஒவியத் தாக்கம், தொடர்ந்து நடக்கும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை சந்திருவின் ஒவிய நடை சாதாரணமாய், வழக்கமாய் ஆக்கி வைத்திருக்கிறது. இது, ஏதோ ஒன்றுக்காகக் காத்திருத்தல் எனும் சுதந்திர நாடாய் மாறிய


காலத்தின் இருப்போடு சன்னடையிடும் இந்நொடிக்கான இருத்தல் எனும் போக்காக இருக்கும் போதும் நிகழ்வது சந்துருவின் தயார் நிலை பற்றிய ஒரு குறிப்பு. இது பூணையின் தயார் நிலை போன்ற ஒன்று. அவர் ஒவியங்கள் உங்களை மயக்கிக் கவ்வக் காத்திருக்கின்றன. கடித்துக் காயப்படுத்தலாம், நீங்கள் விளையாட மறுக்கும்போது. விருப்பம், வாழ்வின் நிலைகளின் போக்கின் மேல் ஏறி இறங்கி பயிற்சியாய் மாறி பாவசமளிக்கும். பயிற்சியற்ற பாவசம் அஜீரணக் குச. சினிமாவின் சிற்றின்பத் தளத்தை அறவே நிராகரித்த நவீன பாலைவனங்கள்ல இவாது படைப்புகள். முத்தமிடும் போது இடித்த முழுங்கை உண்டாக்கிய வலியோடு ருசிக்கக் கற்ற பின்னவேந்துவ ஒவிய பாணிகள், அவை பற்றிய பேச்க அடிப்படத் தொடங்குவதற்கு மன்றே இவாது ஒவியங்களில் உண்டு. மரபு, வயித்துக் கொண்டே இருக்கக் கற்பிக்கும். ஒரே ஓட்டத்தில் தங்கு தடையின்றி செயல் இழைக்கும். குயிலாய்க் கூவும், தென்றலைப் பெரும். சீரிந்த மரபு, குமட்டோடு இருந்தாலும், இருத்தல் பற்றிய பிரக்கஞ்சும், குமட்டலை வயமாய் விற்பனை செய்யும். இந்திய நாட்காட்டி ஒவிய மரபு இதுபோன்ற ஒன்று (Calendar Art). எதையும் விட்டு வைக்காத மேற்கு, குமட்டலை ஜீரணிக்கக் கற்பித்தது. சந்துருவின் தயார் நிலை கேள்வி கேட்கத் தவறுவதில்லை. கேள்விகளை உணர்வாய் மாற்றக் கற்பிப்பது இவருடைய ஒவிய வேலை.

பாளியில் படிக்கும்போது நான், அசோக் (அசோக்தான் சந்துரவை எனக்கு அறிமுகப்படுத்தினான்), சந்து மூவரும் அனுபவத்தை அம்மணமாகவோ ஆடையிட்டோ கலையாக்குவது பற்றியும் கலையை வாழ்வாய் மறுபிறவி எடுக்க வைப்பது பற்றியும் உணர்வுகளைப் பங்கிட்டுக் கொள்வோம். கலையிலிருந்து உத்வேகம் பெற்று, மகிழ்ந்து, தன் செயல்பாட்டின் உயிரோட்டத்தைத் தழும்பச் செய்யக்கூடிய அளவிற்கு சக்தி உண்டு அவர் படைப்புகளிடம். நிறுத்த, அளவிட, நிராகரிக்க வேண்டிய காலகட்டத்தில் இவர் படைப்பின் உத்வேகம் இச்செயல்களைத் தீவிரமாக்கும். செத்தாலும் இருந்தாலும் ஆயிரம் பொன். கரப்பான் பூச்சிகளுடன் படுப்பதில்லை என முடிவெடுக்கத் தயாராயுள்ள இளம் மாணவர்களுக்கு இவர் ஒரு ஜேம்ஸ்பான்ட். புரியுதா புள்ளைங்களா? பூச்சிகளை உயிருதானே. அழுக்கும் சத்தமும், அழுகும் விகாரமும் காரணிகளாய்த் தொடரும் வரை காப்பான் வெறுப்பு தொடரும். கோத துளிர் வெண்டாது, இல்லை, தடவ, தடவ. போர்த்த, சிகப்பு - வெறுப்பு கோடிட்ட கரும் போர்வை. அமர ஒரு நாற்காலி. கூட சினிய பிள்ளைகள். போதும். கரப்பான் கூட்டம் கட்டுக்குள்ளடங்கும்.

ஏத்தத்தைக் குழும்பாக விடாமல் நீராகவே வைத்திருக்க விஞ்ஞானம் கற்பித்து வரும் வித்தை நாதியற்ற உயிர்களை கடைசிக்கால வலியிலி ருந்து காப்பாற்றும். ஒடினேன் வியர்த்தது, தளர்ந்தது, அவசரம் காணாமல் போயிற்று, மெதுவாய் வீடு நோக்கி நகர்ந்தேன். தாடி, மம்பட்டி, சந்றே அழுக்கான உடை, “அண்ணே, எட்டணா இருந்தாக் குடுண்ணே” என்றது அவ்வயிர். நிலைகுலைந்து போயிற்று. அவன் பிச்சைக்காரனால்ல, எட்டணாவுக்கு பீடி தேவை. என் பாக்கெட்டில் ஒன்றுமில்லை. துயரம் நெந்தியன் மோதி தொண்டைக் காற்றை அடைத்தது. அப்பாவிடம் கூற ஆசை, சந்துருவுக்கான எழுத்தின் உருவாக்கத்தில் சோந்தது தானே. கணெந்தசேனையில்லாமே ரீலா உட்ரே, நடோ! சந்துருவின் பேச்சில் சம்பந்தமேயிருக்காது. சில சமயம் உனக்கு வேலை வைப்பார். அம்மா, பொண்டாட்டி போட்ட சோத்தே துண்ணுட்டு சாயந்திரந் தண்ணியடிச்சு ஒளார் வேலையத்து கலைஞருக்கு ஒத்து ஊதாது சந்துருவின் வேலையில்லை. சந்துரு சம்மாயிருப்பது சும்மாவா? ப்ரகதீஸ்வரர் கோயிலின் வேலி மேல் அயாந்திருக்கும் நந்திகள் ஆயிரம் வருடமாய் தயார் நிலையில் உள்ளன. உனக்கா? எனக்கா? மாருக்கு?

சந்து, அந்தியமற்ற அந்தியன் (insider - outsider). புகழ்வது சீர்தாக்குவதற்கு எதிரி. ஆனால் எடையிடப்படுவார் ஒரு ஜித்தன் (master) எனில் வேறு வழியில்லை. பேசுவதற்கான ஆதாரங்கள் சந்து விஷயத்தில் அவரை அந்தியன் எனக் கூறும் விகாரத்தை








வழித்துவிடுகின்றன. வேறொரு சமூகத்தில் சந்ரு புதின் உச்சியில் இருந்திருப்பார். மூன்றாமலக ஏழ்மை, சடங்கிலும், இடிபாடுகளிலும், அழிந்த நினை வச்சின்னங்களிலும் செல்வச் செழிப்பைத் தேடிக்கொண்டிருக்கும்போது, இத்தருணத்தை விட்டுப் பழுப்பெருமை நாடும் நாட்டில், தற்கால - ஜித்தன் அந்நியனாகிறான், தமிழக்குள். இந்தியாவில் நடப்பது வேறு. நிகழ்காலப் பாட்டும் நடனமும் கூவிகளின் அளவிடப்பட்ட களிக்கூத்தாட்ட நயமாகும். இயலிசை நாடக மரபு காணோம். ஒன்னு ரெண்டு தேறும். 100 கோடி ஜெனங்களுக்கு ஒன்னு ரெண்டு போறுமா. 5000 வருட கலாச்சாரம், மொழியின் செழுமையற்றுப் பாட்டுப் பாடுது. அழகான படங்கள் சட்டமிடப்பட்ட கழிவறை நண்பர்கள். வாழ்வப்பரோடு எத்தொடர்பும் ஏற்படுத்தவல்ல படங்கள் செலவாவணியாவதில்லை. குருடர்கள், பாமர்கள், கூவிகள், தற்குறிகளாகவே இருக்க வேண்டிய அவசியம் பரவிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் தமிழகத்தில் இளைஞர் சந்ருவை ஒதுக்கி வைத்தார்கள். ஜாதி மலம் பூசியிருந்தபோது. நடுவைது சந்ரு 21 மீ நூற்றாண்டின் free - market - economyக்கு வெளியே.

ஒரு மாஸ்டர் தன்னை செலாவணியாக்குவதில்லை. சமுதாயம் அவருக்கான தளத்தைக் கொடுக்கின்றது. வலியற்றோ, அவரது அற்புதக் கலைப்பொழிவின் வலி நிரித்தமோ. மாறிவரும் சந்தை நிலவரம் மினுக்கிக் கொண்டிருக்கும் வியாபார அழகிகளாகிய பத்திரிகைகள் ஒரு சந்ருவை முன்னிறுத்த விடாது. சுயநலமிக்க சோம்பேறிக் கலைக்கூடங்கள் பணவெறியிலிருந்து மீண்டு ஒரு சந்ருவை கோட்டுக் காட்டத் தயாரில்லை. எனவே அந்நியன் நிலைக்கிறான்.

இந்த insider - outsider விஷயத்தை சற்றுப் பார்ப்போம். அவர் ஒரு insider. வேர் தேடும் படம் நடந்து கொண்டிருந்தபோது அவர் ஒரு தீவிர பங்கேற்பாளர். சுதந்திரம் கிடைத்த உடனோ மேற்கு வெகுண்டெழுந்து தட்டிக் கேட்டது, 'நீ யார்' என. இந்தியர்கள் வேர் தேட முற்பட்டபோது மற்ற masters உடன் சேர்ந்து வண்டியிழுந்த சந்ரு தனக்கான பாதையைத் தடமிட்டார். தனித்தடம், கூரான் பார்வை, தனி மனத்தடம். அளவுக்கு அதிகமாக கலாச்சாரம் வெந்துகொண்டிருந்த போது இவர் அளவோடு வேக வைத்தார். பச்சையாக இருக்க வேண்டியவைகள் சமைக்கப்படவில்லை. அவ்வாறான தடயங்களை அடையாளங் காண மறுக்கின்றது சமூகம். அபாயமற்ற ஆழங்கள் சுகமளிக்கத் தவறும். சந்துரு படுகுழியல்ல. இவருடையது போன்ற படைப்புகள் வேறொரு சமூகவியலில் அரவணைக்கப்பட்டு, அபகிரிக்கப்பட்டு காப்பாற்றப்படும். வாத்தியார் சந்துரு, சர்ரியலிசத்துக்கு எதிரானவர். அது உயிரும் அரைவேக்காட்டுக் கணவுகள் குமட்டவின்






அஸ்திவாம். ஆயினும் அதன் ஆரம்பகால அவசியம் யதார்த்த வியலின் அழும்பை அழிக்க உதவிற்று. பிள்ளையார் saree என்றால் அந்த அளவுக்கு சந்ருவின் ஓவியமும் saree.

யதார்த்தவியல் தளத்திலிருந்து அரம்பித்து மேற்கு வழி செல்ல எத்தனிக்கும் மாணவர்களுக்குக் கிழக்கைக் காண்பிப்பார் சந்ரு. தற்போது உலக அளவில் அதிகமாம் சமைக்கப்பட்டுவிட்ட ஒன்றாக, style என், கிழக்கத்திய ஓவிய வழிகளை ஒதுக்குகிறார்கள். உணர்வைத் தூலியமாகப் பாதுகாத்து, நோடியாக, தாக்கங்களற்று வெளிக்கொண்ட முயலும் முயற்சியில், நோக்கம் சரியாக இருப்பினும் அதன் செயற்பாடு தவறானதாக இருக்கிறது. உணர்வு எப்போதும் புதியதல்ல. அது ஒரு கையொப்பமாக மாறும் கணம் நோக்கி நகர்வது வழக்கம். அப்போது ஏற்கனவே பின்பற்றிய பாதையையே அதனால் பின்பற்ற இயலும். உணவும், உறவும், உடுத்தலும் மாறாதபோது மனம் மட்டும் மாறமுடியுமா? தடயம் புத்தம்புதுத் தடயமாகுமா? படைப்பு மாறுவதற்காக இவற்றைக் கலைஞர்கள் மாற்றும்போது மக்கள் வெகுண்டு பின்னோக்கி பார்வையை classics இடம் அல்லது cliches இடம் கெலுத்துகிறார்கள். ஆகவே பஸைய வழிகளுக்கு சுறுக்கெடுத்து புதுப் பேரிடுகிறார்கள் மேற்கத்தியர்கள். இந்திய சாஸ்திரீய சங்கத்தின் போக்கு ஒரு அற்புதமான சாற்றை உறிஞ்சி வைத்திருக்கிறது. கணக்குக் கற்ற வித்தகன் புது வித்தை படைப்பான். ஆயிரக்கணக்கான கடவுள்கள் அவனது கற்பனையின் கணக்கில் வெவ்வேறு விகிதங்களில் பங்கேற்றுப் புதுப்பிக்கின்றன. ஓவ்வொரு நடக்கும் ஜந்துவும் வெவ்வேறு கற்பனைக் களம் கமந்து கூடுகின்றன. இவ்வாறான குழலில் வித்தகன் கூர் உள்ளவனாளால் ஜாலம் பிறக்கும், இல்லையேல் அலுப்பு தட்டும். இதே கதை கோடுகளிலும் வர்ணங்களிலும் இந்தியத்தன்மை தோன்றும் போதும் உண்மையாகும். அவ்வழியைப் பின்பற்றும் ஒரே கலைஞர்கள் சந்ரு. கணையெடுத்தால்தான் பயிர் கண்ணுக்குத் தெரியும், விளைவது அடுத்த கதை. அவருடைய படைப்புகள், உபயோகிக்கப்படாத எதோவொரு கழிவறையில் பூர்ச்சக்களம் பிடிச்சு வீணாப் போவதைத் தடுக்க முதலாளித்துவம் தனது அடுத்த கட்டத்திற்குப் பரிணாமிக்க வேண்டும்.

□

கலைப் பார்வை




வெங்கட் சாமிநாதன்

ஆதிமூலமும் மற்றோரும்


வெங்கட் சாமிநாதன்

தனித்திருந்து, தனித்த ஒன்றைப் பற்றிப் பேசுவதோ, சிந்திப்பதோ இயலாத காரியம். காரணம், எதுவும் தனித்து இருப்பதில்லை. சுற்றியிருப்பவற்றின் ஒர் அங்கமாகத்தான் நாமும், எதுவும். தனித்து ஒரு புள்ளியில் அடையாது நின்றாலும், கண் பார்க்கும் சுற்றியிருப்பவை அனைத்தும்தான் தனித்த புள்ளியையும் நம்யையும் அர்த்தப்படுத்துகின்றன. கண்களை மூடிக்கொண்டாலும், எல்லையற்ற ஒர் உலகம் விரிந்து கொண்டே செல்லும் நம்யை நாம் உணர்ந்து கொள்வது, சுற்றியில்லாவற்றை பலனுணர்வதன் மூலம்தான். இதேபோல நம் புலனுணர்வில்தான் சுற்றியில்லா உலகின் இருப்பும். இப்படித்தான் முன்னிருக்கும் இரண்டு ஓவியப் புத்தகங்களைப் பற்றிப் பேசுக்கோது, இவற்றையும், இவற்றின் பின்புலம், குழல் இவற்றிடையே சிக்கிய புள்ளிகளாகத்தான் காண வேண்டியிருக்கிறது. ஒன்றிலிருந்து யற்றைதைப் பிரிப்பது, இரண்டினதும் பரிமாணங்களை குறைபடுத்துவதாகும்.

எதிரே இரண்டு புத்தகங்கள்: கே.எ.ம். ஆதிமூலத்தின் கோட்டுச் சித்திரங்கள் நிறைய கொண்டது ஓன்று. அவாது படைப்புலகின் ஒரு முக்கிய பரிமாணம். தொடக்கம், 'Between the Lines.' ஆங்கிலத் தலைப்பிடப்பட்டிருந்தாலும் கோட்டுச் சித்திரங்கள் ஆங்கிலமாகிவிடாது. தமிழருக்கு அந்தியமாகி விடாது. தமிழ்நாட்டின் இன்றைய சிறந்த ஒவியத்திற்களில் ஒருவரின் கோட்டுச் சித்திரங்களின் ஊடே அவ்வுலகில் திருப்திதாக்கடிய அளவில் ஒரு நீண்ட பயணம். கால ஓட்டத்தினாடேயும், அவை பதித்த சித்திரங்களினாடேயும் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. வேறு யாருடைய படைப்புலகின் ஒர் பிரிவு, இரண்டு அட்டகஞக்கிடையில் விரிந்த புத்தகமாக இவ்வளவு கணிசமான அளவில் பார்க்கக் கிடைக்கிறது? மகிழ்ச்சிதான். முதல் தடவையாக ஒரு தமிழ்நாட்டு ஓவியனுக்கு இது நடந்துள்ளது. இந்தச் சிறப்பு கிடைத்துள்ளது. இப்படிச் சொல்லப்படும் வாக்குமூலமே ஒரு சோகத்தையும் உடன் கொண்டு வருகிறது. வேறு யாருக்கும் இது நிகழவில்லை. அது ஒரு சோகம். இது இப்போது நிகழ்ந்துள்ளதும்கூட, தமிழ்ச் சமூகம், தமிழக அரசு, தமிழ்க்கலை உலகம் நிகழ்த்தி ஆதிமூலத்திற்கு சமூக அங்கீகரிப்பாக கொடுத்ததல்ல. ஆதிமூலம் தமிழ்ச் சமூகத்திற்கு அளித்தது பற்றிப் பேசுத்தான் நிறைய உள்ளதே தவிர, தமிழ் அரசோ, தமிழ்ச் சமூகமோ அவருக்குக் கொடுத்துள்ளது பற்றிப் பேச ஏதும் இல்லை. கோயில் சண்டல் விநியோகம் மாதிரியும், பிறந்த நாள் எண்ணிக்கையைக் கணக்கிட்டும் கொடுக்கப்படும் கலைமாமணி விருதுக்குக்கூட அவர் தகுதியானவராகக் கருதப்படவில்லை. பல்லவர் காலத்திலிருந்து, சித்தன் வாசல் காலத்திலிருந்து சிற்ப, ஓவிய வரலாறு, பாதிப்பு, வளமை பற்றிப் பேச தமிழுக்கு வாலாற்றுச் சான்றுகள் ஆங்காங்கே கிடைப்பது தமிழின் பிரசார மேடைக்குத்தான் பயன்படும். அதன் ரசனையையும், அங்கீகரிப்பையும் பற்றி நினைத்தால், கண்ணியாகுமியில் வள்ளுவார் சிலை எழுப்பியபோது பணித்துப் பெறப்பட்ட 133 ஓவியங்களைப் பற்றிய நினைவுகள் வரும். குறள் அதிகாரத்திற்கு ஒரு ஓவியம் என்று



கே. எம். ஆழிமுலம்



ராப் சௌதூரி

பணிக்கப்பட்டதும், ஸ்பெஸிள்பிகேஷனும், ரோட்டும் பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை நினைவுபடுத்தியதும் இவை சாலைபோடும் ஒப்பந்தம் போன்ற ஓன்று, கலை உணர்வு சம்பந்தப்பட்ட காரியங்கள் அல்ல என்பதும் தெரிந்தது. அதிகாரம் இருந்தால் தராதரம் அறியாத காரியங்களிலும் தலையிட்டு அதிகாரம் செலுத்தி பின் கர்வம் கொள்ளவும் தோன்றும் போலும்.

எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் எச்குழலில் ஆதிமூலமும் மற்றோரும் உருவாகி கலைஞர்களாக தங்கள் அடையாளங்களைக் காப்பாற்றிக் கொண்டு ஜிலிக்கின்றனரோ அந்தச் சூழல் ஒரு தனித்தீவு. பொதுவான தமிழ்ச் சமூகத்தின், அங்கீகரிக்கப்பட்ட, அதிகார கலைச்சூழலிலிருந்து தளித்து விடப்பட்ட ஒரு தனித்தீவு. அரசின், சமூகத்தின் கருணை மிகுந்த அலட்சியத்தின் விளைவு இப்படி தனித்தீவு விடப்பட்டுள்ள நிலை. அது நல்லதாயிர்று இல்லையெனில் இதன் வாழ்வு சாத்தியமற்றதாகியிருக்கும். மற்ற எந்தக் துறைக்கும் தமிழ்நாட்டில் இப்படி தனித்தீவு விடப்பட்ட தீவாகும் சாத்தியங்கள் இல்லை. கருணை மிகுந்த அலட்சியம் கிடைக்கும் சென்பாக்கியம் இருந்ததில்லை. வாணிகமோ அல்லது அரசோ அல்லது எல்லாத் துறைகளிலும் கலைஞர்களை மேதைகளைப் பெற்றுள்ள கட்சிகளோ, அரசோக்கம் விதிகளை நிர்ணயிக்கும் ஒவியப் பேரரசுகளை சிற்பத் திலகங்களை தன் கட்சியிலிருந்தே கொடுக்கும். இச்சூழலில் தனித்தீவு எப்படி சாத்தியமாயிற்று என்பது ஒரு புதிர். அதனால்தான் பெரும் சூழலின் குணம் இவ்வாறிருக்க தனித்தீவில் பிறப்பெடுக்கும் ஆதிமூலங்களின் படைப்புகள் கோட்டுச் சித்திரப் புத்தகம் தனி மனித முயற்சியாகத்தான் இருக்கிறது. சாத்தியம்.


அடுத்த புத்தகம் இந்திரன் தொகுத்தும், விவரங்கள் சேகரித்தும் தந்துள்ள ‘தேடலின் குரல்கள் - தமிழக ஒவிய / சிற்ப இயக்கம்’ பற்றியது. தமிழ்நாடு ஒவிய நுண்கலைக் குழு அருங்காட்சியக வாகத்தின் வெளியீடு. தமிழ்நாடு ஒவியர்கள் / சிற்பிகள் பலரைப் பற்றிய, அவர்கள் படைப்புகள் பற்றிய விவரங்கள், வாழ்க்கைக் குறிப்புகள், படைப்பு பற்றிய விளக்கங்கள், வியர்சனங்கள், சேகரிப்புகள் இவற்றோடு மாதிரிக்கென ஒவ்வொருவரின் படைப்பின் ஒரு அச்சருவப்பிரதி, இவ்வளவும் தொகுக்கப்பட்டுள்ளன. இது ஒரு முக்கியமான தொகுப்பு. எனக்கு மிக மகிழ்ச்சி தந்த தொகுப்பு. இதுவரை இல்லாத ஒரு தொகுப்பு. ஒரு புதிய பிரதேசத்தில் முதல் காலத் தைப்பு என்று சொல்ல வேண்டும். பார்க்க மிக சந்தோஷமாக இருக்கிறது. இது எப்படி சாத்தியமாயிற்று? தமிழ்நாட்டில்?

ஒரு ராப் சென்துரி சென்னை வருவதும் ஒவியக் கல்லூரியின் தலைமை ஏற்பதும், மற்ற துறைகளில் அரசோக்கம் மக்கள் ரசனையும் அதிகாரத்தின் ரசனையும் ஒன்றாகி, அரசு பலம் பெற்றுவிட்ட நிலையில் இடையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வராது விட்டது, தனித்து வாழவிட்டது எப்படி?

இந்த நிகழ்வுகள் எதுவும் நாம் எதிர்பார்க்கும் கோட்டின் வழி நிகழ்ந்த நிகழ்வுகள் அல்ல. நிகழ்தது ஒரு புதிர் - மனித மனமும் கற்பணையும் இயங்கும் போக்கும் வழியும் என்றும் புதிர் நிறைந்தவைதான். டி.பி. ராப் சென்துரி வங்காரி. அவர் அப்போதிருத்தின் சீடர். வங்காளம் அன்று தேசுபக்த உணர்வின் வெளிப்பாடாகக் கண்ட வங்க பாணியின் உந்து சக்தியாக இருந்த தேச பக்த உணர்வும், சுய அடையாளத் தேடலும் நம் வணக்கத்திற்குரியின். அதன் விளைவாகப் பிறந்த படைப்புகள் அல்ல. அதன் சிருஷ்டிகளம் பலவீனப்பட்டது, ஒவியச் செழுமை அற்றது. ஆனால் அதே தேடலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படவேண்டியவர்கள் தாகூர், அம்ருதா வேர்கில், ஜமீனிராய், ராமகிங்கர் பைய்ஜ் என்றும் நால்வரேதான். இவர்களில் ஜமீனிராயை, மேற்கத்திய உலகு



கே. சி. எஸ். பணிக்கர்



எ. ஸி. தாங்கால்

கவனித்ததும், வாணிக வெற்றியும், தேடலை நிறுத்தி, பிராபல்யம், வாணிக வெற்றி நோக்கிச் செல்லச் செய்தது. ஜமினிராயின் சித்திரங்கள் குடிசைத் தொழில் ஆயின. ஜமினிராய் வரர்கோட்டு சித்திரம் தருவார். சிஷ்யப்பிள்ளைகளுக்கு வண்ணம் பூசி நிரப்பும் வேலை.

நல்லவேளையாக டி.பி. ராப் செளதுரி அபனிந்திரநாத் தாகூரின் சீட்ராக இருந்தாலும் குருவின் வழிச் செல்லவில்லை. எவ்வா பாதிப்புகளையும் ஏற்று தன் வழிச்சென்ற கலைஞர் அவர். இது மிக முக்கியமான விஷயம். வங்காளத்திலிருந்த இரண்டு சிற்பிகள் வங்கபாணியை உதவியிட்டு தம் வழியைத் தாமே தேடிக் கொண்டனர். மற்வர் ராம்கிங்கர் பெப்ச். நம் ஊர் தக்ஞனாமூர்த்தி போல. இருவருக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. எனியவர்கள். கிராமமும் கிராமத்துக் காட்சிகளும் மக்களும்தான் இருவர் சிற்ப உலகமும். மண்ணோடு ஒட்டியவர்கள். பாவனைகளும், தன்மிதப்புகளும் அற்வர்கள். இருவருக்குமே ஒரு எக்ஸ்பிரஸினில்ஸ்ட் பாணி உண்டு. தக்ஞனாமூர்த்திக்கு கடுமன், கருங்கல், ராம்கிங்கருக்கு சிமெண்ட் ஒரு கூடுதல் ஊடகம். ராப் செளதுரியிடம் யதார்த்த படிமங்களில் ஒரு ரொமாந்டிஸம் காணப்படும். தேசப்பற்றும் ரொமாந்டிஸம் சார்ந்த மேலேரை தான். உள்ளார்ந்த, வெடித்துக் கிளம்பும் சக்தியை வெளிக்காட்டும் சிற்பப் படிமங்கள் நிறைந்த இயக்கம் ததும்பும் சிற்பங்கள். இவரது தன்வழிப் பயணத்தில் பல சிறப்பாளதும், பிரம்மாண்டமானது மான படைப்புகள்; உழைப்பாளிகள், தேசபக்தர்களின் அணிவகுப்பு, காந்தி போன்றவை, சென்னையிலும் தில்லியிலும் பல நிலக்காட்சிகளை அலங்கரிக்கின்றன. இவற்றை, ராப்செளதுரியை எப்படி தமிழ் ஒனிய / சிற்ப உலகில் சேர்ப்பது? இவையும் ராப் செளதுரியாக தமிழ்ச்சூழலில் வளர்ந்தவை, குழலை ஆக்கியவை. சிவன் அனுப்பி தென்னாடு வந்த அசத்தியனிடமிருந்து தமிழ்மொழி பிறந்தாகச் சொல்லப்படுகிறதே! அது சொல்லப்படுகிறது, இங்கு ராப் செளதுரி உருவாக்கிக் காட்டியள்ளார்.

அவர் ஒவியக்கலைக் கல்லூரிக்குத் தலையை தாங்கியதும் தன்வழிச் சென்றதும், மாணவர்களும் தம் வழியில் தேடவில் கயலெனிப்பாட்டில் செல்ல வழிகாட்டியதாயிற்று. அவரவர்க்கு அவரவர் வழி. அக்கால மாணவர்கள் என பணக்கர், எஸ்.தனபால், பூநிவாசலு, ராம்கோபால், கிருஷ்ணராவ், நரலிம்ம மூர்த்தி, சுல்தான் அலி, தேவசகாயம், எஸ்.மனுசாரி, கே.எம். கோபால் என பலரைப்பற்றிய விவரங்கள், மாதிரிக்கு என அவர் படைப்பு ஒன்றின் புகைப்படப் பிரதியும் இப்பத்தகத்தில் தரப்பட்டுள்ளன. இவற்றை மாத்திரம் வைத்துக்கொண்டு இவர்களைப்பற்றி எதுவும் சொல்வது சரியாகாது. ஏனெனில் இப்பிரதிகள் ஒரு நீண்ட பயணத்தின் ஒரு கட்டத்தை மாத்திரம் கட்டும் பிரதியாக இருக்கக்கூடும். எனக்குத் தெரிந்து, பணிக்களின் படைப்பு மாதிரி தரப்பட்டுள்ளது, இடைக்கால கட்டத்தைச் சேர்ந்தது. 60-களின் பின் பாதியினிருந்து தொடங்கிய கட்டம். அவரது ஆரம்பங்கள் வேறு என எனக்குத் தெரியும். ஆனால் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள், வியரி சனங்கள், கய விளக்கங்கள், பின் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிப் படைப்பின் அச்சப்பிரதி இவற்றை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மூன்னோடிகளாகச் சொல்லப்படும், கிருஷ்ணராவ், நரலிம்மலர்த்தி போன்றோர் வங்கபாணி ஒவியர்கள் செப்த காரியத்தையே, இங்கும் இவர்கள் மரபில் தாப்பட்டவற்றையே பிரதி செய்தவர்களாக, மிகபலவீனமாக பிரதி செய்தவர்களாக தோன்றுகின்றனர். சீனிவாசலுவையும் இவர்களோடு சேர்க்கத் தோன்றுகிறது. பணிக்களின் ஆரம்பகால சித்திரங்கள் சிலவற்றை நான் பார்த்ததுன்டு. அவற்றில் கோவில்களின் கவர் சித்திரங்களின் செல்வாக்கைப் பார்த்திருக்கிறேன். நிறத்தேர்விலும், சித்திர படிமங்களிலும். ஆனால் வெகு சீக்கிரம் பணிக்கர் தன் வழியைச் சமைத்துக் கொண்டவர். பம்பாய், தெல்லி ஒவியர்களைப் போல, மரபின் பிடிப்போ, மண்ணின் பிடிப்போ அற்று மேலை நாட்டு இஸம்களால், சித்தாந்தங்களால்,

அறிவார்த்த வழி தர்க்கங்களால் வழி நடத்தப்பட்டு வான்கோழி நடனம் அடியவர் அல்லர். 1956-லேயே அவற்றில் பிடித்தம் பிடிப்பு இல்லாமல் போட்டிட்டது என்கிறார். அவரது ஓவியர்களில் காணும் எழுத்துக்களும் குறிப்புகளும் அவற்றின் அர்த்தங்களுக்காக அல்ல - ஓவியத்தினராயில் வேறு தளத்தில் அவற்றின் ஓவியப் பண்புகளுக்காக, காட்சி அனுபவத்திற்காக. அந்த அனுபவம், மொழியின், குறிப்புகளின் முன்ஜென்ம் அர்த்தங்களைத் தருவதில்லை.

“அக்காலங்களில் (1968) புதுடெல்லியில் ஓவியர்கள் இந்த அளவு தன்னமில்க்கை இல்லாத தேடலில் இருந்தனர்” என்று ‘நியுயார்க்டெட்டர்ஸ்’ பத்திரிக்கையில் ஹாஃப்மன் வியர்சித்திருந்தார். பணிக்கரின் வண்ணத்தேர்வுகளும் குறிப்புகளும் காட்சி அனுபவமாக முன்னின்றன.

இந்த முன்னோடிகளில் சிறப்பாகவும், குறிப்பிட்டும் பணிக்கருடன் தனபாலையும் சொல்ல வேண்டும். வங்க பாணியால் அதிகம் கவரப்பட்ட வர்தான். மேலை நாடுகளின் நவீன போக்குகளின் தாக்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்தான். இதன் தடயங்களை எண்ணற்ற அவரது அக்காலப் படைப்புகளில் காணலாம் ‘தாயும் சேயும்’ என்றால் அங்கு ஹென்றி மூர் நிற்பார். ‘ஓளவை’க்கு என் அத்தகைய உருவைச் சமைத்தார் என்பது புதிர். சோழர் கால பல்லவர் கால சிறப்பங்களின் தாக்கம் அவரிடம் மிகுதியாக உண்டு. காரைக்காலம்மையாரின் கோர ரூபத்திற்கு, அவர் பற்றிய புராணங்களில் ஆதாரம் உண்டு. அனால் ஒளவை என் இப்படி இருக்கவேண்டும்? எல்லாத் திசைகளிலும் சென்று அலையாடியவர் என்றும் சொல்லவேண்டும். பிக்காஸோவைப் போல. அனால் கடைசியில் அவரது படைப்புகள் இவற்றையெல்லாம் கடந்து தனது அநுபவம், பார்வை, இவைகளினாலேயே உருவானவை. பிக்கசிறந்த சிருஷ்டி அஞ்சிமை அவரது. போன வருட ஆரம்பங்களில் அவரது படைப்புகளின் retrospective ஜெபார்த்தவர்களுக்கு அந்த நீண்ட பயணம் தெளிவாகும்.

இவர்களேல்லாம் - ராப் சென்துரி, பணிக்கர், தனபால் - எங்கிருந்து வந்தாலும், எத்தகைய ஈர்ப்புகளால் கவரப்பட்டிருந்தாலும், கடைசியில் தம் வழியைத் தமக்கெணத் தேடுக் கொண்டனர். இவர்கள் மரபை அறிந்தவர்கள். மரபு அவர்களிடம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது என்று சொல்லவேண்டும். இப்படியான ஒரு சிறப்பான பாராட்டை வங்க பாணி சித்திரக்காரர்கள் பற்றியோ மேலை நவீனத்துவமங்களில் தமிழை இழந்து போலி செய்யக்கிளாம்பிய - க்யூபிலஸா, அருப்பா, ஸர்ரியலி ஸயா - எதாக இருந்தாலும் தாழும் போலக்கொய்யும் அஶைகளும் அந்நாளைய வட நாட்டு ஓவியர்களை சிற்பிகளை ஆட்டுவித்தன. அதிலி ருந்து தப்பியவர்கள் ராப் சென்துரியின், பணிக்கரின் மாணவர்கள். அதனாலேயே வடநாட்டவர்களால் கீழ்நோக்கியே பார்க்கப்பட்டவர்கள்.

தென்னிந்தியர்களுக்குப் பழையையின், மரபின் பிடிப்பு அதிகம். கலப்பாக அவர்களைக் காலுரன்றிய மண்ணிலிருந்து அகற்றியிட முடியாது. அவர்களின் தேடல்கள் மரபு சார்ந்தும் (கவர் ஓவியங்கள், சிராம கடுமென் சிறப்பங்கள், கோவில் சிறப்பங்கள், தோல்பாவை பொம்பைகள் இத்யாதி) உருவும் சார்ந்தும் இருந்தன. உருவும் சார்ந்து இருப்பது வட நாட்டவருக்கு இளப்பாகத் தோன்றும். அனால் அவர்களில் படிக்காதவரும் கிராமத்தானுமான ஹூஸைன், என்றுமே க்யூபிலஸ் அருப்பும் என்று அலையாடியதில்லை. ஸட், பைப்கார்களுக்குத் தான் இம்மோகம். ஹூஸைன் சினிமா பானர் தீட்டுபவராக பல ஆண்டுகள் கழித்தார். தட்டையான மரபொம்மைகள் செய்தும் பிழைத்தார். இதன் தாக்கங்களை அவரது சித்திரங்களில் உருவங்கள் பெறும் பிம்பங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அவருக்கு வண்ணங்களைப் பற்றிய தீர்க்கமான தேர்வு உணர்வு உண்டு. இவங்களில் அலையாடாத அவரும், அஞ்சலி இலாமேனான் போன்றவர்களும்தான் இந்திய ஓவியத்திற்குப் பெரும் பங்களித்தவர்கள்.

இன்று ஹூஸைன் அடைந்திருக்கும் தேக்கம் வேறு விஷயம். ஆங்கில படிப்பு இல்லாத ஸாசைனுக்கு எது இயல்பாக வருகிறதோ அதேபோல, மேலமோகம் இல்லாத அழுத்தமான மரபுப்பிடிப்பும் மண்சார்பும் உள்ளவர்களுக்கு, இந்திய மரபின் உருவச்சார்பு, கோடுகளின் மேலாண்மை எல்லாம் தாமாக சித்திக்கின்றன. நம்மவருக்கு வெகு அருபமான கலையான சங்கீதத்தில்கூட ராகத்தின் பல வண்ணங்களைக் காட்ட நீண்ட கீர்த்தனைகள் (மொழி - அர்த்தம், பாவம்) தேவையாக இருக்கிறது. வாத்தியத்தில் வாசிப்பதானால்கூட, அது மொழியும் அர்த்தமும் வயப்பட்ட, என்ன கீர்த்தனை என்றுதான் வாசிக்கத் தோன்றுகிறது. இது நம் இயல்பு அயினும் இதையும் மீறவேண்டும் மீறாது மரபில் சிறைப்புவெது கலையின் பயணம் ஆகாது. சென்துரியின் மாணவர்கள், பணிக்கரின் சுபாடிகள் சிலர் கூட மரபு என்று சொல்லி பிரதி பண்ணுதலை, அடியொற்றுதலைச் செய்து வந்தவர்களும் உண்டு என்று தெரிகிறது. சீனுவாசலு, கிருஷ்ணாராவு, நரவிம் மூர்த்தி போன்றோரை எனக்கு இப்படித்தான் பார்க்கத் தோன்றுகிறது. எனக்குப் பார்க்கக் கிடைத்தவைகளைக் கொண்டு இதே மரபை சிறுஷ்டிகரமாக்கியவர்கள், அதோடு தம் சிறுஷ்டி அஞ்சமையையும் தம் படைப்புகளில் பதிப்பித்தவர்கள் என பி.வி. ஜான்கிராம், எம். கோபால், கன்னியைப்பன் என பலரைச் சொல்லலாம். ரெட்டப்ப நாயுடுவின் படைப்புகள் இன்னும் நிறையைப் பார்க்கக்கிடைத்தால் நல்லது. தொகுப்பில் உள்ள ஹர்ரைமாதிரியை வைத்துக்கொண்டு, தீர்மானமாக அவரைத் தள்ள முடியாதவறு சில நல்ல அம்சங்கள் மரபை மீறியவை உண்டு. இவர்கள் எல்லாம் கே. எம். கோபால், கன்னியைப்பன், வித்யாசங்கர் ஸ்தபதி போன்றோர் எல்லாம், சிறப் / ஓவிய / கைவிளைஞர் பரம்பரையில் வந்தவர்கள். ஹூஸைன் போன்று அவர்கள் அம்மரபில் பிறந்து மரபின் தளைகளை மீறி தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும்போது, மரபையும் புதுப்பித்துக் கொள்கிறார்கள். மரபை சடங்காக உணராமல், அநுபவமாக உணர்ந்தால் மரபும் வாழும் புதுப்பித்துக் கொள்ளவும் செய்யும். பழைய மரபான வடிவங்களுக்கு இவர்கள் தரும் புதிய படிம்பகள், அப்படியங்களை உருவாக்க இவர்கள் கையாளும் உத்திமுறைகள் எல்லாம் அவர்கள் தம் வழியில் கண்டவை. பிக்காஸோவிடம் கைகளின் ஹாண்டில்பார் எருதுவின் படர்ந்து நீஞ்சு கொம்புகளாகின்றன. சைக்கிள் அசுண்ட அதன் முகமாகிறது. இதேபோல ஜான்கிராமிடம் சிக்கும் உலோகக் கவசங்களையும் புதிய அர்த்தங்களையும் பேற்கொள்கின்றன. கே.எம். கோபாலி தொந்தீக்மாக படைப்பில் தாந்தீக்மாக இருப்பதில்லை. ஒருவித ஸர்ரியலிஸ குறிப்பொகிறது. அபற்றின் ஆரம்ப அர்த்தங்களையும் அதையிட கொள்கின்றன. அரூப சித்திரங்களை அரிச்பிடத்துக்கு கொள்கின்றன. அது ஒரு புது அநுபவம், புது உலகம்.

எல்லாவற்றிற்கும் காரணமாக, ஆரம்ப உத்வேகமாக ராப் சென்துரியிலிருந்து மூன்னோடிகள் வலியூறுத்திய அடிப்படைகள்: தம் மண்ணில் வேர் கொள்ள வேண்டும், தம் மரபை அறிந்து அதை சிறுஷ்டிகரமாக்க வேண்டும். சிறப்போ, சித்திரமோ எதாக இருந்தாலும் அதன் அடித்தளமும் ஆரம்பமும் கோடுகளே. இந்திய சைத்திரி / சிறப் மரபு கோடுகளையே ஜீவ நரம்புகளாகக் கொண்டதுதான். கோடுகளில் பெறும் வல்லபம்தான் சிறப்பத்திலும், ஓவியத்திலும் வல்லபம் பெற வலுத்தரும். இந்த ஆரம்பங்களிலிருந்தும் அடித்தளத்தின் மேலும்தான் சென்னை கலைக் கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் தம் கலைப் பயணத்தைத் தொடர்கிறன. மற்ற இடங்களில் வேர் கொள்ள வேண்டும், தம் மரபை அறிந்து அதை சிறுஷ்டிகரமாக்க வேண்டும். சிறப்போ, சித்திரமோ எதாக இருந்தாலும் அதன் அடித்தளமும் ஆரம்பமும் கோடுகளே. இந்திய சைத்திரி / சிறப் மரபு கோடுகளையே ஜீவ நரம்புகளாகக் கொண்டதுதான். கோடுகளில் பெறும் வல்லபம்தான் சிறப்பத்திலும், ஓவியத்திலும் வல்லபம் பெற வலுத்தரும். இந்த ஆரம்பங்களிலிருந்தும் அடித்தளத்தின் மேலும்தான் சென்னை கலைக் கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் தம் கலைப் பயணத்தைத் தொடர்கிறார்கள். மற்ற இடங்களில் எப்படியோ. ஆனால் எனக்குத் தெரிந்த வட இல்லாத அவற்றின் குழலில் இது பற்றிக் கவலை இல்லை - ஒரு கை வாப் புதகக்கும் பைப்பிலும் இன்னொரு கை ஸபாரி குட்பாக்கடிலுமாக வான் நேராக்கி மூக்குயர்த்தும் வட நாட்டுக் கலைமேதைகளுக்கு இது வெறும் ட்ராயிங் மாஸ்டர் தகுதியாகவே தோன்றலாம்.

ஒருவரது பிராபல்யத்திற்கும் செல்வாக்கிற்கும் வளரிக் கெற்றிக்கும் கலையோடு சம்பந்தமில்லாத பல்வேறு காரணங்கள் இருக்கலாம். கௌரவிக்க என் மனம் இடம் கொடுக்காத அழ்ந்தாத் ஸைகல் என்னும் சிற்பி உலகம் கற்றுகிறார். அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ எங்கோ வாழ்ந்து கொண்டு, எப்போதாவது தெல்லி வருகிறார். தன் பிரதாபங்க் கலைச் சொல்லி அசுத்துகிறார். இதற்கு மாறாக, ஒரு உண்மையான சிருஷ்டி கலைஞராக நான் ஜான்கிராமனே, தனபாலை, கோபாலைப் பார்க்கிறேன். கோபாலையோ, ஜான்கிராமனையோ அழ்ந்தாத் சைகலுடன் நிறுத்தினால் தோற்றுத்தில் தம்மை எவிட்டாகக் காட்டிக்கொள்ளும் கூட்டம் சைகலைச் சுற்றித்தான் மொய்க்கும். இது எப்படி நிகழ்கிறது?

எனக்கு எம்.கே. முத்துசாமி (மறுபடியும் வெறும் கிராமத்து மனிதர்) கண்ணாடி இல்லாமல் வெறும் தினாச்சீலையில், செய்தித்தானள் ஒட்டி, வர்னாம் பூரி ராஸ்தரனை அலங்கரிக்கும் ஸ்டெப்ஸ் டு கனாஸ் மாதிரியான விளைவுகளை எப்படிக் கொண்டா முடிகிறது? எப்படிக் கண்டு பிழித்தார்? எனக்கு வியப்பாக இருக்கிறது. முக்கையா, தக்ஞனாலும் ந்தி யெல்லாம் இன்று படைக்கும் சிறப்ப் படிமங்களுக்கு வந்து சேர்ந்த பாறை என்ன? அவர்கள் சொல்லது என்ன மோ, நாமற்றந்த கிராமத்து மக்களைப் படைக்கிறோம் என்று இருந்தாலும் கருங்கல்லில் அந்த வான் நோக்கிய ஏக்கத்தையும், ஊடகத்தின் உள்ளார்ந்த குணத்தையும் (ஹாஸ்) தம் படிம உருவாக்கத்தில் தக்க வைத்துக்கொண்டு, அதையும் ஒரு வெளிப்பாட்டு உத்தியாகக் கையாளவதை எப்படிக் கண்டறிந்தார்கள்? அநுபவத்தால். சித்தாந்தங்களிலிருந்து அல்ல. இவரிலும், மூக்கையாவின் சிறப்பங்களிலும் எவ்வளவு எளியை! அந்த எளிமையில் தான் எப்படி கவித்துவம், வீரம், ஏக்கம் பொங்க வைத்து விட்டமுடிகிறது! வெங்கடபதியின் எனிதாக்கப்பட்ட மரபார்ந்த உருவங்கள், அவற்றின் மூல வடிவை மீறி தீட்டப்பட்ட வண்ணங்களைச் சார்ந்து தம்முன் ஓர் இயக்கத்தை உருவாக்கிக்கொள்ளும் நிற வெளிகளாகின்றன. அப்படியும் அவர் சொல்கிறார். “என் முதல் அர்வம் வரைகலைதான். கோடுகளின் மென்னை, சுருக்கம் ஒட்டம்தான்.” இப்படித்தான் சென்னை நூன்கலைக் கல்லூரியில் கற்ற ஒவ்வொரு கலைஞரும் சொல்வான். ஆர். வரதாஜனின் வண்ணச் சித்திரங்களை நான் எப்போதோ பார்த்துள்ள ஞாபகத்தில் சொல்கிறேன். அதன் புள்ளிகளும் கோடுகளும் ஒரு விசித்திர அநுபவத்தைத் தரும். என்னாற்ற நீர்க்கோவிகள் நீரில் விளையாடப் பார்த்தால், அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வர்ண நீர்க்கோவிகளாக இருந்தால் அவை இடும் நீர்க்கோலம் வரதாஜனின் ஒவியமாகத்தான் இருக்கும். இப்படித்தான் நான் வரதாஜனின் ஒவியங்களை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன். வண்ணங்கள்தான். இருந்தாலும் அவை கோடுகள்தான். கிட்டத்தட்ட இம்மாதிரியாகத்தான் ராஜவேலுவின் சித்திரங்களும். அனால் வேறான செயல்முறையில் பிறந்தைவ - action painting என்பார்கள். அவை திட்டிடப்படாதனவை. அது போன்ற முடிவைத் தரும் ராஜவேலுவின் திட்டவிட்ட வண்ணக்கோலங்கள் கிறுக்கல் எனத் தோன்றும். கிறுக்கலாகவே இருக்க்கட்டுமே. என்ன உருவங்கள்? என்ன சொல்கிறது? - என்று கேட்கத் தோன்றும். என்ன உருவமாக இருந்தால் என்ன. என்ன சொன்னால்தான் என்ன? பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது. கிறுக்கல்கள் அழகாக இருக்கின்றன. கிறுக்கல்களாகிவிட்ட கோடுகள் உயிர் பெற்று நெரிய, அஶையத் தொடங்கிவிட்டதாக தேர்றும் தரும். இப்படித்தான் இருக்கும் கலை உலகம். மரபிலிருந்தே மரபை மீறுகிறவர்கள். தம் வழியைக் காண்பவர்கள். குரியிழுந்தி எங்கோ ஒரு சிற்றாரில், நகரத்தின் அமைங்கள், அல்லாடல்களிலிருந்து ஒதுக்கி வாழ்கிறவர். தம் வண்ணங்களைத் தாமே, தாவாங்களிலிருந்து, மூலிகைகளிலிருந்து தயாரித்துக் கொள்கிறவர் என்று சொல்லப்படுகிறது. அவரது ஒவியங்களின் ஒவ்வொரு அங்கத்திற்கும் (element, component)

மாபில் இடம் காணலாம். அனால் அத்தோடு நிற்க வேண்டும். அவரது கையாளலில் மரபு சார்ந்தவை, நெருக்கமான, அடர்த்தியான தீட்டல்கள், வெப்பமான நிறுத்தேர்வுகள், சிறிதும் பெரிதுமான உருவங்கள்.

இப்படி அநேகர் இத்தொகுப்பில் எனக்கு மிக மகிழ்ச்சி தந்த தொகுப்பு இது. இத்தொகுப்பில் உள்ளவர்களில் அநேகரா, அவர்களது படைப்புகளை நான் அறிந்திருக்கவில்லை. வெகு நீண்ட காலம், வெகுதூராத்தில் இருந்துவிட்ட காரணத்தால், இவர்களில் பலர், வேற்று இந்தியப் பாப்புகளில், குறிப்பாக தலைநகரில் அவ்வளவாக அறிமுக மாகாத காரணத்தால். இது என் பிரச்சினை. பொதுவாக தமிழின் பிரச்சினை. இவர்கள் அனைவரையும் தமிழருக்கு அறிமுகப்படுத்தும் வகையில் படைப்புகள், பின்னிருக்கும் உத்வேகங்கள், முயற்சிகள், வெற்றியும் தோல்வியும் இப்படி பல தகவல்கள் தரியும் அறியாத தொகுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலாக தமிழ்நாட்டில் கலை வளர்ந்த வரலாறு, இந்தியாவின் கலைகள் பற்றிய வரலாறு, சென்னையில் கலைக்கல்லூரி ஸ்தாபித்தின் வரலாறு என பல விஷயங்கள், தொகுப்பாசிரியர் கட்டுரைகளாகத் தந்துள்ளார். இதில் பேசப்பட்டுள்ள ஒவியர்களும் சிற்பிகளும் பேசப்பட வேண்டியவர்கள், அறியப்பட வேண்டியவர்கள்.

இந்த மன்னைச் சிறப்பிக்க வந்துள்ளவர்கள் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும். தெரிந்து, காவும் கொள்ள வேண்டும். எனக்கு வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம், நான் நம்மவர்களை எடுத்துச் செல்ல முயன்றுள்ளேன். எப்போதெல்லாம் சிறப்பிதழ்கள் தயாரிக்க ஸாகித்ய அகாடமி என்னைப் பணித்துள்ளதோ அப்போதெல்லாம் அவற்றின் முன் அட்டை பின் அட்டைகளிலும் உள்ளே விளக்கப்படங்களும், நான் தேர்ந்து தரும் ஒவியங்கள் சிற்திரங்களே பிரசுரிக்கப்படவேண்டும் என்று சொல்லிச் சேர்த்திருக்கிறேன். இப்படி நிர்ப்பந்தித்தவர்கள் வேறு யாரும் கிடையாது. நான் இப்படிச் சேர்த்தவர்கள் தாம் ட்ராட்ஸ்கி மருது, நாகராஜன், ஆதிமூலம், த.சனாதனன், விஜயமோகன். எங்கு சென்றாலும் நம் உரிமையை நாம் வலியுறுத்தவேண்டும். கம்மா விமானப் பயணத்திற்கும் விருந்துச் சாப்பாட்டிற்கும் நானும் நிபுணர் குழுவின் அங்கத்தினன் என்று சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டு அங்கு தலையாட்டி வருவதற்கல்ல. என் உரிமைகளை வற்புறுத்தும் காரணத்தால்தான் எந்தத் தேர்வுக்குமுவிலும் நான் இரண்டாம் முறை அழைக்கப்படுவதில்லை. தலையாட்டும் மௌனிகள் நிரந்தர விருந்தாளிகள். துமிழன் இளக்காரத்துக்கு ஆஸாவது இத்தலையாட்டி மொனிகள் காரணத்தால்தான்.

இதன் மறு பக்கத்தில், நம்மை எவிதாகக் குதுருகலப்படுத்தி கொச்சைப்படுத்தி நம்மைச் சூழிப்பவர்களையே நாம் போற்றவும், கெளரவிக்கவும், புகழேணியில் ஏற்றவும் செய்கிறோம். சினிமா, இலக்கியம், அரசியல், நாடகம் என எல்லாத்துறைகளிலும் இதுதான் நடக்கிறது. இப்போது இசைத்துறையும் இவ்வழியில் போய்க் கொண்டிருக்கிறது. நாம் தகுதியானவர்களை, உரியவர்களை இனங்காண வேண்டும், கொரவிக்கவேண்டும். நாம் உள்ளாரில் கோமாளிகளை ஆராதித்துக்கொண்டு வருவது மட்டுமல்லாமல், அவர்களை வெளி உலகின் முன்னும் வைத்து நம்மை பரிகசிப்புக்கு ஆளாக்கிக் கொள்கிறோம். நாம் மற்றவர் முன் வைப்பது இந்த ரகச்களாகத்தான் தொடர்ந்து இருக்குமெனில், நமது கலைஞர்கள் தபித்தவறி வெளி உலகின் முன் போகும்போதும் குறிப்பாக வட இந்தியாவில் அவர்களுக்கு கொளவும் கிட்டாது போய்விடுகிறது. இப்படிச் செய்யும் தகுதி வடவர்களுக்கு இல்லைதான். நிச்சயமாக இல்லை. இருப்பினும் அது நடந்து வருகிறது. காரணம் நாம் முன் வைக்கும் கோமாளிகளும், விருதுக்கும் விமானப் பயணத்துக்கும்

ஆஶைப்படும் தலையாட்டிகளும். வடவர்களது என்னிக்கைபும் வாழும் பரப்பும், தமக்கு அவர்கள் உருவாக்கிக் கொள்ளும் இமேஜை அரசியல் பலமும் இதற்கு உதவுகின்றன. இதற்கும்மேல் கேளி செய்யப்பட வேண்டியவர்களையே நாம் அவர்களின் முன் நமது சிறந்த படைப்புகளாக முன்வைக்கும் பழக்கம் கொண்டுள்ளோம். நமது அரசியல் தலைமைகள், நமது திரைப்படங்கள், நமது இலக்கிய ஜம்பவான்கள் இந்த எள்ளஸ்வத்தான் நமக்கு சம்பாதித்துத் தந்திருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து பணிக்கர், ஜான்கிராம் இருவருக்குத்தான் டெல்லி லலித் கலா அகாடமியில் மோனோகிராஃப்ஸ் வெளியிடப் பட்டுள்ளன. இன்னும் ஒரிநுவர் என் பார்வையில் படாதவர் இருக்கக் கூடும். இத்தகைய மோனோகிராஃப்ஸ் நம் சிற்பிகள் சைத்திரிகள் அநேகர் பற்றி வெளியிட்திருக்க வேண்டும்.

மற்ற துறைகளில் தகுதியற்றவர்களுக்கு கீர்த்தியும் செல்வாக்கும் கொடுத்து, பிற சமூகத்தினரின் முன் வைத்து நாம் கேளிக்கு ஆளாவது நிற்கவேண்டும். இந்தியப் பரப்பளவில் சிறப் / சைத்தீக உலகில் கணிசமான பங்களிப்பு தந்தவர்கள் என இங்கிருந்து பலரைச் சொல்ல முடியும். பணிக்கர், தனபால், தக்ஞாமூர்த்தி, பி.வி. ஜான்கிராம், வாஸப்பேவ், கன்னியாப்பன், வித்யா சங்கர் ஸ்தபதி என பலரைச் சொல்லிக்கொண்டே போகலாம். நினைவுக்கு வந்த பெயர்கள் இவை. எழுதிக்கொண்டிருக்கும்போதே, ராமானுஜம், முக்கையா, முத்துசாமி, பால்கரன் என இன்னும் பெயர்கள் ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றன. முதன்முதல் கட்டமாக நாம் இவர்களை இனம் காணத் தெரிந்து கொள்ளவேண்டும். இனங்கண்டவர்களைப் பற்றிய மோனோகிராஃப்ஸ் முதலில் துபில் வந்து பரவலாக தமிழ் நாடு அறிய வேண்டும். நம் சிறப்புகளை நமக்குச் சொல்லிக் கொள்ள நமக்குத் தெரியவேண்டும். பின்னர் நாம் வெளியே எடுத்துச் செல்லலாம்.

இவ்வாறு இனம் காணும் பாதையின் முதல் காலடி வைப்பாக தேடவின் குரல்கள் தொகுப்பைக் கொள்ளலாம். ஆனால் இதிலும் பல பெயர்கள் விட்டுப்போயுள்ளன. என்ன காரணத்தால்? - தெரியவில்லை. நான் வெகு நீண்டகாலமாக வெளியே வாழ்ந்தவன். இத்தொகுப்பில் உள்ள பல பெயர்கள், படைப்புகள் எனக்கு இதுவே முதல் அறிமுகம். இப்படிமிருக்க, எனக்கே விட்டுப் போனவையாக பல பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. என்ன காரணங்களால், சீதூக்கலால், இராம. பழனியப்பனும், ராமானுஜமும் விட்டுப்போனார்கள்? இது நிகழ்வுது எப்படி சாத்தியமாயிற்று? தமிழ் நாட்டு ஒவியவாளின் மிகச் சிறந்த திறமையாளர்கள் இருவரும். இத்தொகுப்பில் காணும் பலர் இருக்குமிடத்தில் பி. கிருஷ்ணமூர்த்தி, ட்ராட்ஸ்கி மருது, விஸ்வம், தாமோதரன். நாகராஜன், ரங்கசாமி சாரங்கள், விஜயமோகன், இடம்பெற்றிருக்க வேண்டியவர்கள். ராமானுஜமும், விஜயமோகனும் அவர்கள் படைப்பின் தனிவழி காரணமாக, தனித்துவம் காரணமாக, விசேஷமாகக் குறிப்பிடப்படவேண்டியவர்கள். ராமானுஜத்தின் உலகம் ஒர் கணவுகம். விசித்திரமான கற்பனைகள் நிறைந்த உலகம். கணவுக்கும் நினைவுக்கும் இடைப்பட்ட கோட்டில், மேதமைக்கும் ஈப்திய நிலைக்கும் இடைப்பட்ட கோட்டில் நின்று, குழந்தைக்கும், ஞானிக்கும் இடைப்பட்ட கோட்டில் நின்று மனப்பதிவுகளைக் கோட்டுருவங்களாகப் பதிப்பிக்கும் உலகம். விஜயமோகனின் ஒவியங்கள் அகரத்தனமான உழைப்பை வேண்டி நிற்கும். சிக்கலான பின்னல்களை, வலை அமைப்பைக் கொண்டவை. அவற்றினுள்ளேயே ஒரு முன்னும் பின்னுமான இயக்கத் தோற்றத்தை அளிப்பவை. சாரங்கள் வைணவமதக் குறியீடுகளுக்கு ஒவியப் பண்பளித்தவர். கிட்டத்தட்ட ஃப்ரான்ஸில் பிஸாரோவும், மதச்சின்னாங்களை ஒவியப் பரப்பாக்கியவர். அவாது படைப்புகள் பற்றி ஆரம்ப காலத்திலேயே சார்லஸ் ஃபாபரி மிகவும் சிலாகித்துப்பேசவார் (ஹங்கரி நாட்டில் பிறந்து இந்தியாவைத்

தன் வாழ்விடமாக ஸ்வீகித்துக் கொண்டவர். நாட்டியம், ஓவியம், சிறப்பு ஆகிய துறைகளில் விமர்சகராக செயலாற்றியவர். பரத நாட்டியத்திற்கு ருக்மணி அருண்டேலும், ஈ. கிருஷ்ணப்பரும் செய்தது போல, ஒவில்ஸி நாட்டியத்திற்கு புத்துயிர் அளித்த முன்னோடி அவர்). சார்லஸ் ஃபாபரி திறமை காணும் இடம் எல்லாம் தயங்காது சிலாகிப்பவர். சாரங்களின் படைப்புகள் பற்றி கிருஷ்ண சைத்தன்ய (60களிலிருந்து 90கள் வரை டெல்லியில் உலவிய அனந்த குமாரஸ்வாமி இவர்) எழுதிய நீண்ட விமரிசனத்தையும் சாரங்களின் படைப்புகளின் புகைப்படப் பிரதிகளையும் யாத்ரா தனி இதழாக வெளியிட்டிருந்தது. இராம. பழனியப்பன் இந்தியப் பாப்பிரிக்கு அப்பாலும் கவனம் பெற்றவர். அவாது உலகம் ஒரு தனி உலகம். கோடுகளாலும் கணிதக் குறியீடுகளாலும் வரைபடங்களாலும் அகண்ட பிரபஞ்ச வெளியை உணர்த்த முயல்பவை, அவர் சித்திரங்கள். இவர்கள் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகமாக வேண்டியவர்கள். இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்க வேண்டியவர்கள் இன்னும் இருக்கக்கூடும். எனக்கு சட்டென நினைவுக்கு வந்த பெயர்களைச் சொன்னேன். இவர்கள் எல்லாம் விடப்பட்டதற்கான காரணங்கள் எதும் தரப்பட்டன, அங்காரணங்களுக்குப் பொருந்தும் பெயர்கள், வளக்கக்குச் சிலராக இடம் பெற்றவர்களிடையே காணப்படுவார்கள். என்னவாக இருந்தாலும் பழனியப்பனும், ராமானுஜமும் விடுபட்டுள்ளது மிகப்பெரிய விடுபடல்களாக எனக்குப் படுகிறது. செய்த காரியத்திற்குக் குறை சொல்வது எனிது என்று சொல்லலாம். வெளியைப் பெற்று எடுத்து சொல்ல முடியாது.

இதையெல்லாம் சொல்லிவிட்ட பிறகு, அரசு, சமூகம், வணிக உலகப், நம்புர் மேததகள், பிரபலங்கள் தலை நுழைக்காது தம் மேதகு வழிகாட்டல்களைத் தினிக்காது இப்புத்தகம் கொண்டு வராமுடிந்திருக்கிறதே. ஆச்சரியம்தான். வேறு எத்துறையில் இது சாத்தியம்? எப்படி சாத்தியமாயிற்று?

அடுத்து அதிமுலத்தின் கோட்டுக்கித்திரங்கள் நிறைந்த 'Between the lines.' தொடக்கத்திலிருந்து ஒரு கால கட்டம் வரையான, அதாவது ஆதிமுலம் வண்ணங்களான வெளியில் கால வைத்த கட்டம் வரைய, கோட்டுச் சித்திரங்களின் உலகம். அதன் பின்னும் ஒரு கட்டம் வரை வண்ணப் பிரதேசங்கள் கோடுகளின் வழியேதான், கோடுகளின் இடையேதான் தம்மைப் பரப்பிக்கொண்டன. சமிபத்திய சித்திரங்களில் தான் கோடுகள் மறைகின்றன. வண்ணங்களோ கோடுகள் திட்டமிடாத வகையில் தமக்குள் உறவுவடம் இயக்க கதியையும் அவ்வப்போது உருவாக்கிக் கொள்கின்றன. மனோ தர்மத்தின் சுதந்திரத்தில் பிரவாஹிக்கும் ராக ஆலாபனைபோல. இது ஒரு நீண்ட பயணம். சித்தாந்தங்களோ வெளிசலகிலிருந்து பெற்ற, கவுரவும் தரும் இலங்களின், பாணிகளின் வழி நடத்தலோ இன்றி தன்வழிச் சென்ற பயணம். இதில் எல்லா பாதிப்புகளும் வந்து சேர்கின்றன. சிறு பிராயத்தில் தன் கிராமத்தில் காலங்கும் கவரோவியங்கள், எங்கும் கற்றி நிறைந்து கிடக்கும் கடுமைன் சிற்பங்கள் என. எது முதலில் கண் வசப்படும்? கை வசப்படும்? உருவமும் கோடுகளும் தான் கொடுகள் மறைகின்றன. வண்ணங்களோ கோடுகள் திட்டமிடாத வகையில் தமக்குள் உறவுவடம் இயக்க கதியையும் அவ்வப்போது உருவாக்கிக் கொள்கின்றன. மனோ தர்மத்தின் சுதந்திரத்தில் பிரவாஹிக்கும் ராக ஆலாபனைபோல. இது ஒரு நீண்ட பயணம். சித்தாந்தங்களோ வெளிசலகிலிருந்து பெற்ற, கவுரவும் தரும் இலங்களின், பாணிகளின் வழி நடத்தலோ இன்றி தன்வழிச் சென்ற பயணம். இதில் எல்லா பாதிப்புகளும் வந்து சேர்கின்றன. சிறு பிராயத்தில் தன் கிராமத்தில் காலங்கும் கவரோவியங்கள், எங்கும் கற்றி நிறைந்து கிடக்கும் கடுமைன் சிற்பங்கள் என. எது முதலில் கண் வசப்படும்? கை வசப்படும்? உருவமும் கோடுகளும் தான் கொடுகள் மறைகின்றன. வண்ணங்களோ கோடுகள் திட்டமிடாத வகையில் தமக்குள் உறவுவடம் இயக்க கதியையும் அவ்வப்போது உருவாக்கிக் கொள்கின்றன. மனோ தர்மத்தின் சுதந்திரத்தில் பிரவாஹிக்கும் ராக ஆலாபனைபோல. இது ஒரு நீண்ட பயணம். சித்தாந்தங்களோ வெளிசலகிலிருந்து பெற்ற, கவுரவும் தரும் இலங்களின், பாணிகளின் வழி நடத்தலோ இன்றி தன்வழிச் சென்ற பயணம். இதில் எல்லா பாதிப்புகளும் வந்து சேர்கின்றன. சிறு பிராயத்தில் தன் கிராமத்தில் காலங்கும் கவரோவியங்கள், எங்கும் கற்றி நிறைந்து கிடக்கும் கடுமைன் சிற்பங்கள் என. எது முதலில் கண் வசப்படும்? கை வசப்படும்? உருவமும் கோடுகளும் தான் கொடுகள் மறைகின்றன. வண்ணங்களோ கோடுகள் திட்டமிடாத வகையில் தமக்குள் உறவுவடம் இயக்க கதியையும் அவ்வப்போது உருவாக்கிக் கொள்கின்றன. மனோ தர்மத்தின் சுதந்திரத்தில் பிரவாஹிக்கும் ராக ஆலாபனைபோல. இது ஒரு நீண்ட பயணம். சித்தாந்தங்களோ வெளிசலகிலிருந்து பெற்ற, கவுரவும் தரும் இலங்களின், பாணிகளின் வழி நடத்தலோ இன்றி தன்வழிச் சென்ற பயணம். இந்திய ஒவிய / சிறப் வரலாற்றின் தொடக்கமே கோடுகளுடன்தான். தொடர்ந்து வரலாறு முழுதும் நீடிப்பதும் கோடுகள்தான். தூய வண்ணப் பாப்புகள் என்பது இங்கு இல்லை. இந்தத் தெளிவு, ஆதிமுலத்திற்கு கற்ற பாடம் இல்லை. உணர்ந்த உலகம். தன் இயல்பில் தனக்கு இயற்கை ஈந்த உலகம். வரள். அவாது ஆராம்ப, கல்லூரி கால முயற்சிகளில் அவாது ஆசிரியர்களதும், பிக்காசோவினதும் செல்வாக்கை அங்காங்கோவார் பெல்கைப்பேசவார் (ஹங்கரி நாட்டில் பிறந்து இந்தியாவைத்



அவர் மறைப்பதில்லை. ஆதிமுலத்தினது பிக் எனிய கோடுகள் கூபமாக, இலகுவாக, தயக்கமற்று, நிற்காது ஒரே கதியில் ஒடும் கோடுகள். நினைத்து, விட்டு விட்டுத் தொடரும் கோடுகள். ஒரு நிச்சயத்துடனும், வாகவத்துடனும் செல்லும் கோடுகள். ஆதிமுலம் கோடுகளின் ராஜ்யத்தில் மன்னன். அவர் மனக்கட்டளைக்கு எல்லாம் பணியும். இது அவரது ஆசிரியர்களாலேயே அங்கீரிக்கப்பட்டு பாராட்டப்பெற்றது. அவர் வெகுகாலம் கோடுகளினோடேயே தன் ஆட்சிப் பரப்பைப் பெருக்கிக்கொண்டவர். அந்த ஆட்சியின் பலத்திற்குத் கோடுகளே போதுமானதாக இருந்தன. இத்தொகுப்பு முழுதையும் பார்க்கும்போது அவரது வாகவத்தையும் கோடுகள் உலகில் அவருக்கு இருந்த இயற்கையான இயல்பாக வரும் அதிகாரத்தையும் காணலாம். சட்டெண மாநிலம் படும் உதாரணம் வெகு சமீபத்திய உதாரணம். சமீபத்தில் ஜிம்பாப்வோபின் கிரிக்கெட் ஆட்டக்காரர், அணியின் கடைசியில் எட்டாம் இடத்தில் நிறுத்தப்பட்டவர், அதிலும் பந்து வீசுக்காரர், ஆட்டத்தின் சொரூபத்தையே தலைக்கூக்க விழித்த டக்ஸஸ் மாரில்லியேர். இம்மாதிரியாகக்கூட மட்டை ஆட்டம் உண்டா? வரும் பந்தை எதிர் கொள்ளும் இம்மாதிரியான உத்திகரும் உண்டா? என்று வியக்கவைத்த மட்டைக் கையாளல், மட்டை வீசு அல்ல, அடி அல்ல, கையாள்வதான். வீரம் இல்லை சாமரத்தியம். எந்தப் பாடப்புத்தகத்திலும் இல்லாத யாரும் சொல்லிக் கொடுக்காத மட்டையின் உபயோகம். அதை உபயோகம் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பெரிய வேறுபாடு. அத்தகைய ஆட்டம் அன்றோடு சரி. அன்றே மறைந்தது. அதற்கு முன்னும் இல்லை பின்னும் இல்லை. ஆதிமுலத்தின் திறன் என்றும் வாழ்வதை. கையாளல், சொல்லிக் கொடுக்கப்படாத கையாளல் என்பதற்காக சொல்லவந்தேன். இத்திறன் முந்தைய கோடுகளில் இருந்து பிறந்து பின்னர் வரும் கோடுகளில் தொடர்பவை. வெகு நீண்டகாலம் ஆதிமுலம் கோடு சஞ்சனான தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

அதன் ஓவ்வொரு கால கட்டப் படைப்பும் சுவாரஸ்யமானவை. அடுத்த கட்டத்திற்கு நகர்த்துபவை. இன்றைய கட்டம் நேற்றைய கட்டத்தின் தொடர்ச்சி. அடுத்த கட்டம் இன்றைய கட்டத்தின் தொடர்ச்சி. 1966ஆம் ஆண்டு ஆதிமுலத்தின் கோட்டுச் சித்திரங்களையும் இன்று 2002ஆம் ஆண்டு அவர் தீட்டும் வண்ணங்களின் உலகையும் பார்த்தால் ஒன்றுக்கொன்று உறவில்லாதது போல் தோன்றும். ஆனால் அவை தொடர்ந்த வளர்ச்சியைக் கொண்டவை. கோடுகள் தொடர்ந்து, வரையப்படும் உருவங்கள் கற்பனையான சதுரங்களும் நீள் சதுரங்களும் வட்டங்களுமாக மாற ஆரம்பித்தன. இவை நிலக்காட்சியாக, மலைக்காட்சியாக, இடுந்த கட்டிடத்துவியல்களாக, எதுவாகவாயினும் ஆரம்பத்தில் இருந்து பின்னர் இப்படி ஜினோஸ்டிரியல் வடிவங்களாக மாறுகின்றன. பின் ஒரு பெரும் மாற்றம். பின்னர் அவை காற்றில் பிதக்குரு உருவங்களாயின. பின்னர் அவை வண்ணங்கள் ஏற்றன, அகன்டு விரியும் பிரபஞ்ச வெளிதான் சுற்றிலும். வண்ணங்களும் அவற்றினிடையேயான இயக்கமும் வடிவங்களைத் தீர்மானிப்பவையாயின. பின் வண்ணங்களே கோடுகள் எல்லை வகுத்திடாத வெளிகளாயின. நிச்சயமற்ற வடிவங்களில், பாந்த வெளியின் சக்திப்பெருக்கமும் வெடிப்பும் இயங்குவதைப்போல (explosion of energy in universal space) தம்முள் வடிவ மாற்றத்தை சிருஷ்டித்துக் கொள்கின்றன. இவ்வண்ணங்களின் காலகட்டம் இத்தொகுப்பில் இல்லை.

பிக்சிற்கு பகுதிகளாக இம்மாற்றத்தைக் குறிக்கும் இடைப்பட்ட காலமாக 70-களின் வடிவங்களும், காந்தி சித்திரங்களும், மகாராஜா சித்திரங்களும் ஆகும். காந்தி எத்தகைய சிற்பிக்கும் சைத்ரிகனுக்கும் பாவசம் தரும் தோற்றமும் வடிவமும் கொண்டவர். இக்குச்சி உடம்பும், பொக்கை வாயும் கார்ட்டுணாக கீழிறங்கக்கூடும். அந்த எளிமையும் அழகற்ற தோற்றமும். இருப்பினும் மிகச்சிற்கு சிற்பங்களும், புகைப்படப்

பிம்பங்களும் பிறப்பித்துள்ள தோற்றும் அது. ஆனாலும் ஒரு நல்ல ஓவியப்பதிவை நான் இதுவரை பார்த்ததில்லை. என் என்பது புதிர். சிற்பப் பதிவுகளாக, டெல்லி பாரானுமன்ற வளாகத்தின் திறந்த வெளி பிலும் பிரகதி மைதானத்திலும் வைக்கப்பட்டுள்ளவை சிறப்பானவை. கணல் உணர்வுப் பரவசத்தை எழுப்பும் படைப்புகள் அவை ஆதிமூலத்தின் சித்திரங்களில் காந்தியின் எளிமையும், குழந்தைத்தனமும், மகிழ் நகை பரப்பும் ஆஞ்சைமையும் மிக அற்புதமாக வெளிப்பட்டுள்ளன. அவ்வளவும் மிக வகுவான தடையின்றிக் கீரிச் செல்வும். அல்லது வீசி வீசி அடுத்த வீச்கக்கு விரைவும் கோடுகள். எவ்வளவு கலபாக, கார்ட்டுணாக நழுவி விழுத கணல் மேதையை கை வந்துள்ளது! புதைப்படங்களின் துணையுடன் தான். ஆனாலும் வரையப்பட்ட சித்திரங்கள் ஆதிமூலம் காந்தியிடம் கொண்டுள்ள உறவையும், காந்தி பற்றிய அவர் பார்வையையும் உள்ளடக்கியன. இது ஆதிமூலத்தின் காந்தி. ஆதிமூலத்திற்கே ஆன காந்தி அல்ல. நாமும் இவற்றில் நம் காந்தியையும் இனம் காணக்கூடிய காந்தி. பிக்ச்சிறப்பான ஈப்பிள (எனக்கு இதைத் தமிழ்ப்படுத்தத் தெரியவில்லை). இத்தொகுப்பில் உள்ள Gandhi in typical mood அதில் ஒன்று. இதுபோல மிகச் சிறந்த தொகுப்பு 'மகாராஜாக்கள்'. உடையே மகாராஜாவாகிப் போனதுபோல, அதில் உடை தவிர அணிந்தவர் ஆஞ்சை ஏதும் இல்லை என்பது போல. இப்படி முகம் அழிந்த அன்னை தொஸா தொடர் சித்திரங்களை ஹூஸைன் வரைந்துள்ளார். அவரது உடையே அன்னையைக் குறிப்புதமாயிற்று. காந்தியைச் சுட்ட, மொட்டைத்தலையாக ஒரு முக்கால் வட்டம், அதிலிருந்து கீழிற்கிவரும் இருபக்கக் கோடுகள். அவர் போர்த்தியள்ள துணியைக் குறிக்க ஒரு முக்கால் வட்டம். பின் கீழிற்கும் இருகோடுகள். ஆயிற்று நமக்கு முதுகு காட்டும் காந்தி.

1970களிலிருந்து ஆதிமூலம் தமிழ்ச் சமூகத்திற்குப் பிரதிபலன் கருதாது, வாணிகப் பேரங்கள் இல்லாது உழைத்த, ஆற்றிய பங்கைப் பற்றியும் சொல்லவேண்டும். நவீன ஓவியர்களைப் பற்றியும், ஓவிய முயற்சிகளைப் பற்றியும் இன்று, 30 வருடங்களுக்குப் பிறகு ஒரளவு விவர ஞானமும், பெருமளவு புரியாத மரியாதையும், மதிப்பும் ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு இந்தச் சமூக மதிப்புகளின் மாற்றத்திற்குக் காரணம், ஆதிமூலம் தொடங்கி வைத்து, பின் அவர் அடியொற்றி அவர் வழிகாட்டுதலில் ஓவியர் சமூகம் அன்றிலிருந்து இன்றுவரை, ஒரு புதிய விழிப்புடன் எழுதத்தொடங்கிய எழுத்தாளர் சமூகத்தோடு கொண்ட உறவாடல், பங்கேற்புதான். அவர் தொடங்கிய பாதையில்தான் பின்னர் ஒரு நீண்ட ஓவியர் அணியே தொடர்ந்தது. யாரும் எத்தகைய பேரூழும் பேசியதில்லை. தாம் மதித்து எழுத்தாளர்கள் என்று மட்டுமில்லை. நான் தூர இருந்து பார்த்தவரை சொல்ல முடியும். யார் வந்து கேட்டாலும் மனம் உவந்து ஒத்துழைத்திருக்கிறார். அவரது ஓவிய நண்பர் குழாமும்தான். இது பிரசர் உலகில் பெரும் மாற்றத்தை விளைவித்துள்ளது. பார்வைகளின் மதிப்புகளின் மாற்றத்திற்கு ஆதிமூலமும் அவரது சக கலைஞர்களும் தம் சக்தியைத் தந்துள்ளார். இதையெல்லாம் சொல்லவேண்டும்.

அன்று பிரசரகார்த்தர்களால் கடைகளால் இவை ஏற்றுக்கொள்ளப் படவில்லை “யோவ் இதையெல்லாம் display-ல் வைக்காதே. உள்ளே வை. இந்தக் கிறுக்கலையெல்லாம் வெளியே வச்சா உள்ளதும் விக்காது.”

சில வருஷங்கள் கழித்து, கிறுக்கல் அட்டைகள் கொண்ட புத்தகங்கள் displayக்கு வர்த்தொடங்குகின்றன.

“இப்போ இதெல்லாந்தாங்க ‘பாதுஷன்’. வர்ர புத்தகத்துக்கெல்லாம் இப்படித்தான் அட்டை போதறாங்க. அதான் வெளியே எடுத்து வச்சிருக்கோம். எடுப்பா இருக்கும்ல.”

இப்போது, பெரிய வணிக நிறுவனங்களே ஆதிமூலம் போன்றவர்களைக் கேட்டு அட்டையை அலங்கரிக்க ட்ரான்ஸ்பெரன்ஸி வாங்குகிறார்கள். இதை ஒரு கெளரவமாகக் கருதுகிறார்கள்.

30 வருடங்கள் தேவைப்பட்டன இந்த மாற்றத்திற்கு.

கடைசியாக, இத்தொகுப்பிற்கு ஏ.எஸ். ராமன், வச்சி வெவ்கட்டராமன் என்ற இரு தமிழ்ச்சமூகம் அறிந்த வியர்ச்கர்கள் ஆங்கிலத்திலும் த. சநாதனன் என்னும் ஈழத்து இளம் ஓவியர் தமிழிலும் விளக்கக்கட்டுரைகள் எழுதியுள்ளனர். இவற்றில் சநாதனன் கட்டுரை தமிழில் இருப்பதால் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். அதற்கும் மேல் அவர் ஓர் ஓவியர். இன்னொரு முத்த ஓவியரைப் பற்றி எழுதியது. சநாதனனைப் பற்றித்தான் சொல்ல வேண்டும். மற்ற இருவர் பரிச்சயமானவர்கள். ஆதிமூலத்தைப்பற்றி சநாதனன் எழுதியிருந்தாலும் அது சநாதனனையும் அறிமுகப்படுத்தும். சநாதனன் பெயர்தான் சநாதனன். அவர் அநேக சநாதனங்களை மறியவர். டெல்லி நூண்களைக் கல்லூரியில் முதுநிலை நூண்களையில் பட்டம் பெற்றவர். இதற்கெல்லாம் மேலாக எல்லாக் கலைத் துறைகளிலும், அவை சார்ந்த சிந்தனைத் துறைகளிலும் அழிந்து எடுபாடு கொண்டவர். சிந்தப்பவர். பின்னர் அது பற்றிக் கருத்துப் பரிமாற்றம் கொள்வார். நூண்ணிய பார்வையும் தராதரம் அறிந்து வேண்டாதவற்றை தயக்கம் இன்றி ஒதுக்கையும் செய்வார். எதிலும் சமரசம் செய்து கொள்ளாதவர். தன்னுடன் நெருங்கியவர்களின் பரிச்சயங்களின் சமரசங்களும் சரிவும் அவர் கண்களுக்குத் தப்புவதில்லை. ஈழத்து இலக்கிய விக்கிரகங்களை மதிக்காதவர். நாடகங்கள், ஓவியங்கள். நாட்டியங்கள், இசை நிகழ்ச்சிகள், இலக்கியக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டவர். எந்தப் புகழும், பிரதிமைகளும் அவர் பார்வைகளைப் பாதிக்காது. ஈழம் விட்டு தமிழ் நாட்டுக்கும் டெல்லிக்கும் வந்த சொற்ப காலத்துக்குள் னேயே தமிழ் கலாச்சார உலகில் தராதரம் ரசனையும் அறிந்து போலிகளை ஒதுக்கத் தெரிந்து கொண்டவர். நல்லவற்றை இனம் கண்டு ரசித்தவர்.

இங்கு வந்த முதல் வருடத்திலேயே, திறமையும் கிருஷ்காரமும் இருக்குமிடத்தைத் தானே இனம் கண்டு அவர் விரும்பிய முதல் ஓவியர் ஆதிமூலம். அக அவர் ஆதிமூலம் பற்றிய கட்டுரை எழுதத் தேர்ந்ததில் அரசரியம் இல்லை. கட்டுரையில் கொஞ்சம் புதிய, கடினமான சொற்பிரயோகங்கள் உள்ளன. இவை எழுத்தில் உருவான பிரயோகங்கள் போலும். இதையும் மிரி கலைச் சொற்களைக் கொண்ட ஓவியம் பற்றித் தமிழில் எழுதியுள்ளது, தம் அங்குவத்தை வைத்து வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிகரமானது.

கடைசியாக இப்புதகம் ஒரு பொக்கிஷம் என்று அடிக்கோடிட்டு வலியுறுத்திச் சொல்லத் தோன்றுகிறது. இப்புதகத்தைத் தெல்லி வலித்தலா அகாடமியோ தமிழ்நாட்டு நூண்களைக்கழிக்கோமோ அல்லது எதும் பெரிய காலரி நடத்தும் நிறுவனமோ பிரகிரித்திருந்தால் அது ஆதிமூலத்தின் 40 வருட கால உழைப்பையும், கலைப்பங்களிப்பையும், பிரதிபலன் எதிர்பாராத சமூக உறவாடலையும் அங்கீர்த்து சிறப்பித்ததாக இருந்திருக்கும். அது நடக்கவில்லை. அதுதான் தமிழ்ச் சமூக சித்திரம்.

□

Between the lines - Drawings by கே.எஸ். ஆதிமூலம் (1962-96)
Values Arts Foundation, 9, Bishop Wallers Avenue, Chennai - 4.
விலை குறிப்பிடப்படவில்லை.

தேடலின் குரல்கள்: தமிழக ஓவிய / சிறப் புதிக்கம் - தொகுப்பு: இந்திரன். தமிழ்நாடு ஓவிய நூண்களைக்குழு, அருங்காட்சியகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8. விலை குறிப்பிடப்படவில்லை.

யാർ യാർ പട്ടപ്പറിവു പെற്റവർകൾ?

മീനോത്ത് ഭര്യൻ

താസ്ഥില് : അരുൺ

മീനോത്ത് ഭര്യൻ പാരത് നൂൺ വിനുന്നുണ്ട് ചരിതി മുൻബെണ്ടുത്തു നടത്തിയ എഴുത്തർവു ഇയക്കത്തിൽ തീവിരമാക്കി ചെയ്യപ്പട്ടവർ. പണ്ണിക് കല്ലിയൈ ചീരമെക്കുമ് പണ്ണിയില് ചിറപ്പാക്കി ചെയ്യപ്പട്ടു വരുമ് ഏകശ്ലവ്യാ ഇയക്കത്തിലുമ് പണ്ണിയാർത്തുകിന്നാർ. ഇവരുമ്, അനൂപ് രഞ്ജൻ പാൺറേപ്പുമ് ഇണ്ണാന്തു പടമ് - ആളിവാചിക്കണിൻ എഴുത്തർവു വാറിവാൻ എന്ന് താലിപ്പില് ആളിവാചിക്കണിൻ പടങ്കക്കണായുമ് എവൈ ചെപ്പുമ് കത്തുക്കണാ മുൻന്റു മൊழിക്കണിൽ എഴുത്തുവാഴിക്കിലും ഒൺരാക്കുന്ന തരുമ് പുത്തകങ്കണാ വഴിവയെപ്പത്തില് സാമുപ്പട്ടിരുക്കിന്നാർകൾ. ഇപ്പുത്തകങ്കൾ മത്തിയിപ്പിരേകെ അരാശിൻ എഴുത്തർവു ഇയക്ക സമയത്തിനാരാല് വെണിപിടപ്പട്ടുകിന്നു.

ഇവിഡിഷമില് മുതലാവതു പടമ് 'കരമ തേവ' എന്കിൽ കത്തെ. ഇത്തരകാൻ പടങ്കക്കണാ വരെന്തു കത്തെ ചൊണ്ണനവർ: നർമതാ പിരാക്കാത് തെക്കുമ്. കോൺട് ആതിക്കുചിപിനാർ. പാരമ്പരിയ ഓവിയക്ക് കണ്ണബന്ധു. 1956ലെ പടാംകൾ കിരാധത്തിൽ പിന്നുതാർ. ഇവാതു ഓവിയങ്കൾ മുമ്പെ, നൂകുപാർ, പോപാൾ, തില്ലി മുതലിപ്പ നകാരങ്കണിൽ ഓവിയക്ക് കണ്ണകാട്ചിക്കണിൽ കാട്ടപ്പട്ടുക്കണാ. ഇങ്കിലാന്തു, ഭേദമണി, മൂാലന്തു നാടുക്കണിൽ കണ്ണകാട്ചിക് കുടാംക്കണിൽ ഇവാതു ഓവിയങ്കൾ പാരംവൈക്കു വൈക്കപ്പട്ടുക്കണാണ്.]

കലപമാണ കേൾവി: ധാരാല് എഴുതവുമ് പഴക്കവുമ് മുഴുമോ, അവർക്കണ്ഠാണ്. ചരി, എന്തെ മൊழിയില്? മും, ഇന്തി, അന്വക്കിലും എന്റു നീങ്കൾ ചൊാല്ലവാമ്. ചരി, എനക്കു ഇന്തിപിലും ആംഗ്കിലത്തിലും പഴപ്പറിവു ഉണ്ടു. ആണാല് കോൺട്തിലോ താമ്പ്രിനാടു അല്ലതു അന്തിരാത്തിലോ പയണാപ്പട്ടുപോതു, മാഡിയാണത്തിലോ, തമിൾ അല്ലതു തെലുങ്കിലോ ഒരു വാർത്തെ പരിയാതു. അമ്പക്കല്ലാമ് എഴുത്തർവിലി യാക്കേബേ ഉണ്ണാകിന്നേൻ. പാൾ പോകുമിട, ചാഡിലിപ്പ് ഉണ്ളാ അന്തിപ്പുകൾ എന്തായുമ് പഴക്ക മുഴയാതു; ചാഡിലോ ഉണ്ണാവക്കണിൽ കുടിക്കുവോ ചാപ്പിടവോ എതുവുമ് വേണ്ടുമെന്നൊം, കുരങ്ങുകപ് പോാല കൈയെ ആട്ടി കൈകൈ ചെപ്പു വേണ്ണാധ്യതാകിന്നു!

നൂർഹുക്കണാക്കാൻ മൊழികൾ വഹംകുമു ഒരു നാട്ടില് ഇരണ്ണബെടാരു മൊழികൾ മട്ടുമു തെരിന്തു വൈത്തുക്കൊണ്ടു എഴുത്തർവു ഉണ്ളവരാക ചൊാലിക് കൊണ്ണാ മുഴയാതു. എണ്ണാൻരാം, പെരുമ്പാലാണ മൊழിക്കണിൽ ഒപ്പേറ്റര മുഴയാതു. ഉലക അണിലിൽ പാര്ത്താലു, എഴുത്തർവിലിന്മൈ വികവരുപ്പെടുകിന്നു - ഉലകിൽ പെരുമ്പാലാണവുക്കണാല് പേസ്പട്ടുകുവേ ചീണ, സ്പാനിയ, പിഡാന്കു മൊழിക്കണാ നൂൺ അനിയേൻ.

എഴുത്തർവു എന്തു ചാഡിലിപ്പ് ഉണ്ള അന്തിപ്പുകൾക്കാം പഴപ്പത്രകുമു, പഴവങ്കൾ നീറപ്പുവത്രകുമ്താണ് എന്നൊം, ഉണ്ണജുറിൽ വള്ളുകുമുന്റു മൊழിയിരുവേ പോതുമു. ആണാല് മൊഴി എന്തു നമ്മുടൈയെ എണ്ണാംക്കൾ, പടെപ്പാര്ത്താലു, കർപ്പണായൈ, പുലമൈയൈ, മുതനിവൈ പതിവു ചെപ്പു ഇടമരിക്കിന്നു. ഉലകിലുമു എൻ നാട്ടിലുമു ഉണ്ള പെരുമ്പാലാണ മൊഴികൾ എനക്കുതെ തെരിയാത്താലു, അമ്മൊழിക്കണിൽ പതിവാകിപ്പിൾ പുലമൈയുമു മുതനിവുമു എനക്കു എട്ടാകു കനിയാക്കുവേ ഉണ്ണാണ. അവർത്തൈപ്പ് പൊരുത്തവരെ നൂൺ അനിവിലിതാണ്. മൊழിപ്പെയർപ്പുകൾ എനക്കു ഓരണവുകുതെ തെരിയ വരാമു, ആണാലു അംങ്ങണം എട്ടുവുമു മികകു കുന്നൈവേ.

നമു നാട്ടിലു ആമുന്നതകണ്റ മുതനിവുചെ ചെലവുമു കൊഴുക്കുമു കലാശാരങ്കൾക്കിൽ ആളിവാചിക്കണിൻ കലാശാരാമു ഒന്നും. ആളിവാചിക്കണിൻ മൊഴികൾ പല - പേരി, പിലാൾ, കോൺഡ, കോർകു, ചന്താബി, ഷൈകാ, മരിയാ, കൂകി, പറോലാ, ഇൻനുമു പല. നമ്മിലു എത്തണ്ണെ പേരുകു അമ്മൊഴിക്കണിൽ ഒന്നൊബതു തെരിയുമു? വിരാൾ വിട്ടു എണ്ണാണിവിലാം. 'ആളിവാചിക്കണിൻ കൊട്ടു പകുതിക്കണിൽ വാമ്പുക്കിന്നാർ, അവർകൾ മുണ്ണേണ്റ്റുമുട്ടുവായതവർകൾ, പിന്തന്ത്രങ്കിയവർകൾ' എന്പതെന്തു തവി,

അവർക്കുന്നടൈയു പുലമൈയുമു മുതരിവുമു പറ്റി നമക്കു എതുവുമു തെരിയാതു. അവർകൾ മൊழിക്കണിൽ അരിവിലിക്കണാാനു നൂമു അവർക്കണാംപു പറ്റി നമക്കു ഉണ്ണാ ചിന്നഹിലിൻ ആഡപ്പടെപിലു അവർക്കണാംപു പിന്തന്ത്രങ്കിയവർകൾ എന്റു പിക ഇയല്പാക അമൈക്കിന്റോമു. അവർക്കാതു കലാശാര വണ്ണത്തിണാകുക കുറിതു നമ്മുടൈയു അരിവിലിതു തണ്ണത്തുക്കാക നൂമു ഉണ്ണാമൈപ്പു വെട്ടക്കുപ്പു വേണ്ടുമു. അവർക്കണാംപു പിന്തന്ത്രങ്കിയവർ എന്റെമൈപ്പു നമ്മുടൈയു അന്തിമു അനിയാമൈപ്പിൻ അരികുരി എന്റു ഉണ്ണാവേണ്ടുമു.

മൊഴിയാണതു കുറിപ്പുകൾക്കാം അക്കുന്നിപ്പുകൾക്കാം അട്ടതുമുഖം ചൊാലുകാകവുമു, വാക്കിയങ്കൾകാകവുമു കുട്ടമൈകകു ഉതവുമു വിതിക്കണായുമു കൊണ്ണാടതു. ജീപ്പാനിയ, ചീണ മൊഴിക്കണാംപു പോാൾ പല മൊഴിക്കണിൽ പടംക്കേണേ എഴുത്തുകാകിന്നുണ്ണാ - പടക്കുരിപ്പുകൾ! അഡപ്പടൈയാക, ഒവലബോരു ചൊാലുലുമു വാക്കിയമുമു പടത്തൊകുപ്പക്കാാലു പിരിയാകക്കപ്പെടുകിന്നുണ്ണാ. എന്വേ ആളിവാചിക്കണിൻ കലാശാരങ്കൾക്കിലുമു പണ്ണപാട്ടു ഓവുവംകൾിനു ഒരു വകൈയാകപ് പടങ്കൾ തിക്കുകിന്നുണ്ണാം എന്പതിലു വിയപ്പിലാണു. ആളിവാചിക്കണിൻ കാലു തണിത്തണ്ണമൈപ്പാംതു. നക്കർവാമു കാലുന്നുകൾക്കാംപു പോൾ, ഒരു നിശ്ചലപ്പടമാക (Still) അല്ലാതു, ആളിവാചിക്കണിൻ കാലുപ്പടങ്കൾ അവർത്തമു വാപ്പുക്കൈമുന്നൈക്കാാലു വേരുന്നിയവൈ; പെരുമ്പാലുമു അവൈ കത്തെ ചൊാലുകിന്നുണ്ണാ. ഒരു ആളിവാചിക് കാലുന്നു, - എഴുത്തർവിഹ്രവാക ഇരുക്കലാമു - ഒരു പടത്തിനു മുലകാ ഒരു കാലുവയൈ പതിവു ചെസ്പകിന്നാർ. എണ്ണാംപു പോാൾ ഇന്തിയുമു ആംകിലുമുമു അനിന്ത, മുൻ നേന്റ്റമുട്ടെന്തു നാകരിക മനിത്രകൾാാലു 'പഴക്ക' മുഴയാതു കലാശാര വഴിവുമു ഇതു.

ആളിവാചിക് കാലുന്നുകൾക്കാം എങ്കുന്നടൈയു നണ്ണപക്കൾ പലണ്ണ പടക്കതെക്കണാ വണ്ണായൈ ചൊാലുകി കേട്ടപോമേ എന്റു നിശ്ചന്ത്തേരോമു. പിന്ന അപ്പടമു ചൊാലുലുമു കത്തെയൈ അക്കുകാലുന്നു ചൊാലു, ഒലിനുടാവാലിലു പതിവു ചെപ്പവോമു, അതെ അവരതു മൊழിപ്പിലു എഴുത്തു വഴിവാക്കിനുവോമു - ഇപ്പഴയാക, ഇവൈ പടമു എഴുതിയ കത്തെപുമാക അമ്മൊഴിപ്പിലു പഴപ്പറിവുക്കാണ പിരിയാകിന്നാൻ.

ആളിവാചിക്കണിൻ മൊഴിപ്പിലു പഴക്ക മുഴയാതവര് കണ്ണകുകാക ഇന്തിയിലുമു ആംകിലുവത്തിലുമു മൊழിപ്പെയർത്തേരോമു. പടങ്കക്കണായുമു മുണ്ണും മൊഴിക്കണിൽ എമുത്തു വഴിവുകു കത്തെയൈയുമു ഇണ്ണാതു ഇപ്പുത്തകങ്കൾക്കാം വെണിപിടുകിന്റോമു. പതിതാക എഴുത്തു വെന്തു പെറ്റ ആളിവാചിക്കുകുമു,


ஆழிவாசிகளின் மொழிகளில் அறிவிலிகளான நகர்வாழ் மக்களுக்கும் பயணிக்கும் என்ற நம்பிக்கை. இவ்வகையில் இப்பதிப்பு வரிசை தனித்துவம் வாய்ந்தது. கதையெழுதி விட்டு படம் வரைவதுதான் வழக்கமாக இருக்கிறபோது, படமாக வெளிப்பட்ட கதைக்கு எழுத்தோலியமாகப் பிரதி!

ஆழிவாசிகளின் வாழ்க்கை அவர்களைச் சூழ்ந்த இயற்கையும் அவர்களது உற்பத்தி மறைக்கும் ஒத்திசைந்த உயிர்த்தொகுப்பு. இதை அவர்கள் பஸ்வேறு மரபுரைச் சொல்லாடல்களாகவும் விளையாடுகளாகவும் கொண்டாடுகிறார்கள். பல மரபுரைச் சொல்லாடல்கள் மரபுகளையும் இயற்கையில் அதிசயங்களையும் பற்றிய விளாக்கங்களாகும். நவீன அறிவியலும் பகுத்தறிவும் அளிக்கிற விளாக்கங்களோடு இவற்றை ஒப்பிட்டால், இவ்விளாக்கங்கள் முதிராப் பண்புடையதாகச் சிலருக்குத் தோன்றலாம். அதனால் இம்மரபுரைச் சொல்லாடல்களை ஒனித்து மறைத்து விடலாமா? அல்லது நம் நாட்டுக் கல்வி போன்ற வறண்ட செயல்முறைகளைக் கொண்டு நவீன கருத்துகளை முன்னெடுத்து, ஆழிவாசி சொல்லாடல்களில் வெளிப்படும்

உலகை அழித்து விடலாமா? முதிராப் பண்புடையதாகத் தோன்றும் இம்மரபுலகில் முள்ளிற்கும் விழுமங்கள், இயற்கைக்கும் மனிதருக்குமான தொடர்பு, சுற்றுச்சூழலைக் குறித்த அக்கறை, கனிவு போன்ற பண்புகள் நவீன கலாச்சாரங்களில் தென்படுவதில்லை. ஆழிவாசிகளின் கலாச்சாரப் பார்வையில் பொதிந்துள்ள கணிவினாலும், எளிமையாலும், முதறிவினாலும் நவீன நாகரிகம் வழி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவோரும் பலர் இருக்கிறார்கள்.

அது நடக்க வேண்டுமென்றால், பஸ்வேறு கலாசாரப் பார்வைகளும் ஒன்றோடு ஒன்று குதந்திரமாக, ஜனநாயக முறையில், ஏற்றத் தாழ்வின்றிக் கலந்துரையாட வேண்டும். இப்போது நடக்கும் சந்திப்புகளால் ஆழிவாசிகளின் மீது 'நவீனம்' தினிக்கப்படுகிறது. அவர்களுடைய பண்பாட்டு வடிவங்கள் நெரிக்கப்பட்டு அவற்றுக்குரிய அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. நகர்வாழ் மேட்டுக்குடியினர் இப்புத்தகங்களின் மூலம் வெளிப்படும் கலாசார உலகைக் கண்டு கலந்துரையாடலை வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்புத்தக வரிசை வெளிவருகிறது.

□




கரமதேவ

(கோண்டு நாட்டார் கதை)

ஓவியங்களும் கதையும்:
நர்மதா பிரசாத் தெக்கம்

துவியில் : அருணா



ஒரு காலத்தில் ஏழு அண்ணன் தம்பிங்க இருந்தாங்க. தாவிரத்து வாங்கி வித்து பொழப்பு நடத்திக்கிட்டிருந்தாங்க. ஆறு பேருக்கு கலியாணம் முடிஞ்சாக்க. சின்னத் தம்பிக்கு இன்னம் கலியாணம் கழிக்கல.

தெனமும் ஆறு அண்ணமாரும் வியாபாரங் செய்ய வெள்ளன கிளம்பிடுவாங்க. அண்ணிமாரோட சின்னத் தம்பி வீட்டில இருப்பாரு. ஆறு பொம்பளைங்களும் “கரமதேவனுக்கு தெனம் பூச போட்டா நல்லாருக்கும்”னு நென்காங்க. வீட்டுக்குள் முத்தத்தில் கரமதேவ வச்க கும்பிட்டாங்க; சின்னத் தம்பி கொட்டு வாசிக்க, அண்ணிமாருங்க பாட்டுப் பாடி சாமி கும்பிடறது வழக்கமாக்க.

வேலக்கிப் போற அண்ணமாருக்கு இந்த விவாமெல்லாந் தெரியாது. ஒரு நா அண்ட அசல்ல “என்ன உங்க வீட்டில தெனமும் பாட்டும் கொட்டுமா அமக்களப்படுதே?” னு கேக்கப்போக, அண்ணமாருக்கு சம்சயமாப் போக்க.

அடுத்த நா வீட்டுக்குப் பக்கமாவே வியாபாரத்துக்குப் போனாங்க. அண்ணிமாரும் சின்னத் தம்பியும் சாமி கும்பிட ஆரம்பிச்சாங்க. பாட்டும் கொட்டும் சத்தங் கேக்க, அண்ணமாரு வந்து ஒளிஞ்ச நின்னு பாத்தாங்க. அபங்க பொஞ்சாதிங்க அழக்கிட்டும் பாடிக்கிட்டும் இருக்க, தம்பி தாள் தட்டறதப் பாத்தாங்க. “நம்ப பொஞ்சாதிங்க கூட இவன் அழக்கிட்டிருக்கானே, கெட்ட யை,” னு நென்காங்க. எல்லாம் அந்த மரத்தால வந்த வெனதான்னு அதப் புஞ்சி அந்தில வீசிட்டாங்க.

அண்ணிமாரும் சின்னத் தம்பியும் கரமரு சாமி போனதுவ நொந்துட்டாங்க. கொஞ்ச நாளாக்க, அவங்க வியாபாரத்தில சனக்கமாக்க. காத்துட்டும் முக்காத்துட்டுமாச் சேத்து வச்ச காசெல்லாம் போக்க. குடும்ப நெலம் மோசமாக்க. அண்ணிமாரும் சின்னத் தம்பியும், “அந்த சாமியால நல்லது நடந்திச்க. அத திருப்பியும் கூட்டிட்டு வந்தாதான் நமக்கு நல்ல காஸம் வரு” இன்னு புலம்பிக்கிட்டே இருந்தாங்க.





பெரியண்ணனும் சரிதான்னு சாமியத் தேடிக் கூட்டி வரலாமின்னு கெளாம்பினான். வழியில் குளுந்து வந்துது. என்ன செய்யனு கத்திமுத்தி பாக்கையில், ஒரு பெருச் சட்டில் அனலப் போட்டு குளிரு காப்ஞக்கிட்டிருந்தாரு. பெரியண்ணென் கேட்டும் அவரு இவனுக்கு எட்ட விடல். பெரியவனுக்கு வந்த கோவத்துல, சட்டியப் புடுங்கினான். சட்டி கையோட ஓட்டிக்கிச்க. ஒதறி ஒதறிப் பாத்தும் விடல். ரெண்டு பேரும் நெருப்பு சாமிய நெனச்சு, கெஞ்சி வேண்டிகிட்ட பெறகுதான் விட்டுது. அண்ணென நடந்தெல்லாஞ் சொல்லி, நாம் கரமரு சாமியத் தேடிக்கிட்டு போறேன். எப்பிடிப் போகனும்னு கேட்டான். ஆத்தில் எத்தினியோ மரம் மெதக்குது. நா என்னத்தக் கண்டேன்னு பெருச் கைய விரிச்குது.

சரி, நமக்குத் தெரிஞ்ச போக்கில் போலாம்பின்னு பெரியண்ணே நடயக் கட்டினான். கொஞ்ச தொல போனதும், ஓராண் நெல்லுத் தூத்திக்கிட்டிருந்தான். அவங்கிட்ட பெரியண்ணென் வழி கேக்க அவன் தெரியலன்னான். அண்ணென மொறத்தெப் புடிக்க, கையில் மொறத்தோட ஓட்டிக்கிச்க. தூத்திக்கிட்டிருந்த ஆன் அன்ன தேவதய வேண்டி கேக்க, மொறமும் அண்ணென கைய விட்டுச்க.

பசியும் பட்டினியமா பெரியண்ணென நடக்கையில், ஆத்துல கரம எல் ஓண்ணு தெரிஞ்சுது. குத்திமுத்தி தேடிப் பாத்தா, ஆத்துப் போக்குல கரம மரமும் போகுது. தராயில் விழுந்து கும்பிட்டு “சாமி, தெரியாம குத்தமாயிப் போக்க. சின்னவனயும் அவ அுண்ணிமாரயும் சம்சயப்பட்டு தப்புத்தான் மன்னிச்கடுங்க” னு கெஞ்சினான்.

கரமரு சாமி “இவனுங்க எப்பிடி ஆணாலும், நமக்க கும்பிட்ட அந்தப் பொம்பனங்க துக்கப்பட்றாங்க. அவங்கள நல்லமொறமில காப்பாத்த நாம இவங்கூடப் போயிரலாம்” னு நெனச்குது. மொதக்கறத விட்டு நின்னுது. பெரியண்ணென தண்ணியோட்டத்துல நின்ன மாத்தத் தொட்டுக் கும்பிட்டு வீட்டுக்கு கொண்டாந்து சேத்தான். ஊரெல்லாம் அழுக்க படையலும் போட்டு, மரத்த அதுக்கான எடத்துல வச்சாங்க. ராவு முழுக்கப் பாட்டுப் பாடி, மரத்தச் சுத்தி ஆடினாங்க. இப்பிடித்தான் கர்மா ஆட்டம் தொடங்கிச்க. இப்பவும் கரம தேவன இந்த கர்மா ஆட்டம் ஆடி, பாட்டுப் பாடிதா கும்பிடுறது.

(நன்றி : மாநில எழுத்தறிவு மையம், போபால், மத்தியப்பிரதேசம்.)

□

கடையாடல்

டி. தருமராஜன்

தென்மாவட்டங்களில் சாதியம் வன்முறை சார்ந்தது. அதுவும் தொடர்ச்சியான வன்முறை சார்ந்தது. ஏதாவதோரு கிராமத்தில் பற்றிக் கொள்கிற நெருப்பு, விறுவிறுவென இரண்டு மூன்று மாவட்டங்களுக்குப் பரவி விடுவது உண்டு. அப்படிப் பரவுகிற பட்சத்தில் குறைந்தது ஆற்றே மாதங்களுக்கு திரும்பிய பக்கமெல்லாம் உயிர்ப்பலிகளும், உடைப்புகளும், எரிப்புகளும், துப்பாக்கி குடுகளும் நடைபெறுவது வழக்கம். இன்னதுதான் காரணம் என்றில்லாமல், எந்த கணத்திலும் பற்றிக் கொள்கிற தணல் இந்தப் பகுதியெங்கும் பரவியிருக்கிறது. மெல்லிய திரை போல சாம்பல் பூத்த நெருப்பின் மீதே வாழ்க்கை. நெருப்பின் நீறு விலகிக்கொள்ள ஏதாவதோரு கிறு காரணம் போதுமானதாய் இருக்கிறது.

அந்த முறை, ‘வீரன் சுந்தரவிங்கம்’ பெயரில் துவங்கப்பெற்ற போக்குவரத்துக் கழகம் வன்முறைக்கான காரணமாய் அமைந்திருந்தது. முந்தியதினம் ‘பாண்டியன்’ பெயருடன் வந்து போயிருந்த பேருந்து, அன்றைய நாள் ‘சுந்தரவிங்கம்’ பெயரில் ஊருக்குள் வந்ததை தேவர் சமூகத்து மக்கள் தங்கள் சாதிக்கு நிகழ்ந்த அவைரியாடுதயாக உணர்ந்தார்கள். பேருந்து தீட்டுப்பட்டது. எனவே சுந்தரவிங்கம் என்ற பெயரைத் தார் கொண்டு அழித்தனர் அப்படியும் தீட்டு விலகாமல் பேருந்தை எரித்துப் பார்த்தனர். சிறை பிடித்தனர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் மிரட்டப்பட்டனர். மிரளாதவர்கள் துன்புறுத்தப்பட்டனர். இப்படியே பேருந்து போன வழியெங்கும் கலவரம் பற்றிக் கொண்டது. இதனிடையே, சுந்தரவிங்கம் பெயரிலான பேருந்தைப் பாதுகாக்கும் தார்மீகக் கட்டாயம் தமக்கிருப்பதாக பள்ளர் சமூகம் கற்பனை செய்தது. இதனால் பள்ளர்களும், தேவர்களும் நேருக்கு நேராய் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்தன. பள்ளர் குடும்பங்கள் குறைவாய் உள்ள கிராமங்களில் இழப்புகள் அதிகமாய் இருந்தன. தினசரிகளில், விதவிதமான சம்பவங்கள் வெளிவந்தன. கலவரம் பரவக்கூடாது என்ற பாசாங்கில் ‘இரு வேறு சமூகத்தினர்’ என்ற பொதுப் பெயரில் மேற்கூறிய வன்முறைகள் பத்திரிகைகளில் விவரிக்கப்பட்டன. ஆனால் உண்மையானது, எப்போதையும் போல் பாசாங்கை விட வல்லமையானதாய் இருந்தது.

1996-இல் போக்குவரத்துக் கழகப் பெயர் மாற்றத்திற்கு காரணம் சொல்லி அவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் போது நானும், எனது நன்பார்களும் தென்மாவட்டங்களில் பயணம் செய்து கொண்டிருந்தோம். நாங்கள் அனைவரும் அப்பொழுது ஆராய்ச்சி மாணவர்கள். பெடல்விலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நாங்கள் ஆய்வுக்காக பதிவு செய்திருந்தோம். எனது நன்பார்கள் அனைவரும் வட தமிழகத்தைச் சார்ந்தவர்கள். தென்தமிழகத்தில் முதன் முறையாகப் பயணம் செய்கிறவர்கள், தென்மாவட்டங்களைப் பற்றிய கதைகளையே அவர்கள் அறிந்திருந்தனர். நாங்கள் நன்பார்கள் என்பதை விடவும், தலித் விடுதலையில் அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்கள் என்ற பொதுத்தன்மையையும் கொண்டிருந்தோம். சாதிய அடக்குமுறையின் கோரமான முகத்தைப் பார்க்கின்ற அதிர்ச்சியும், அவமானமும், கோபமும் எங்களுக்குத் தேவையாய் இருந்தது. நொறுக்கப்பட்ட வீடுகளுக்குள் சென்று பார்த்தோம்.

வீதிகளில், திக்கற்று நின்றவர்களுடன் பேசினார் கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொன்னோம். பாதிக்கப்பட்ட பள்ளர் கிராமங்களுக்கு எங்களால் எளிதாய் சென்றுவர முடிந்தது. இக்கலவரத்தில் நேரடியாய் சம்பந்தப்படாத போதிலும் தலித்துகள் என்ற காரணத்தால் எரிக்கப்பட்ட பறையர், அருந்ததியார் குடியிருப்புகளையும் நாங்கள் பார்த்தோம். இப்படியே பத்துப் பதினைந்து தலித் கிராமங்களுக்கு சென்றின்பு எங்களுக்கு ஒரு கேள்வி இருந்தது. தேவர் சாதியினர் அதிகம் வசிக்கும் கிராமமொன்று இந்தச் சூழ்நிலையில் எவ்வாறு தோற்றமளிக்கும்?

கலவரப் பகுதியில் எங்களுக்கு உறுதுணையாய் இருந்த உள்ளூர்வாசிகள் இந்த ஆசையை அபாயகரமானது என்றார்கள். அங்கு போய் தெரிந்து கொள்ள ஒன்றுமிருக்கவில்லை என்று எங்களை அவுமந்திரிக்கைப் படுத்தினார்கள். மேலும், எங்களது குழுவில் இரண்டு, மூன்று பேர் தலித்துகளாக இருந்ததையும் போகவேண்டாம் என்பதற்கான காரணமாகச் சொன்னார்கள். ஆனால், நாங்கள் அனைவரும் அப்பொழுது பிடிவாதக்காரர்களாக இருந்தோம். எங்களது பிடிவாதம் உள்ளூர் நண்பர்களை வெற்றி கொண்டது.

தேவர் சமூகத்து மக்கள் அதிகமாக வசிக்கக் கூடிய கிராமத்திற்கு சென்று வருவது என்று முடிவு செய்தோம். ஒரு நாள் காலையில் சென்று மாலையில் திரும்பி வருவதாக எங்கள் பயணத்திட்டம் அமைந்திருந்தது. நாங்கள் செல்ல வேண்டிய கிராமம் இக்கலவரத்தில் முக்கிய பங்கினை வகித்த கிராமமாக இருக்க வேண்டுமென்று விரும்பி, அப்படியொரு கிராமத்தையும் தேர்ந்தெடுத்தோம். நாங்கள் தேர்வு செய்த அந்த ஊர், இக்கலவரத்திற்கான மையப்புள்ளி என்பதாக பலரும் குறிப்பிட்டனர். காலங்காலமாக சாதிய மேலாண்மையை விடாபிடியிடுவதும், ஆக்ரோஷமாகவும் வலியுறுத்தும் கிராமம் அது. அந்த ஊரைச் சுற்றியுள்ள பதினெட்டு கிராமங்களுக்கும் தலைமையான இடமாக அது விளங்கியது. அந்தப் பதினெட்டு ஊர்களிலும் சாதிய ஒடுக்குழுறை தீவிரமாக செயல்பட்டு வந்தது. போக்குவரத்துக்கழகப் பெயரைக் காரணம் காட்டி அந்தப் பகுதியெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்கள் அந்த ஊரிலேயே திட்டமிடப்படுகிறதாய் பரவலாய் பேச்சிருந்தது. அந்த ஊருக்கு நாங்கள் சென்றோம். அப்படியான ஊருக்கு நாங்கள் செலவுது உசிதமல்ல என்ற அபிப்பிராயம் சொல்லப்பட்டதாலும், எங்களில் சிலர் தலித்துகளாக இருந்ததாலும் கள ஆய்வின்போது சில பொதுவான பொய்களைச் சொல்லுதேன் முடிவெலுத்தோம். அதன்படி, நாங்கள் அனைவரும் புதுபெடல்விலேயே வசிக்கக்கூடிய தமிழர்கள்; எங்களுக்கான தமிழகத்து வேர்களோ, அடையாளமோ, சார்புகளோ இருக்கவில்லை; தமிழகத்து நிகழ்வுகள் எதிலும் எங்களுக்கு உணர்வுப்பூர்வமான ஈடுபாடு இல்லை; இவற்றிற்கெல்லாம் அப்பால் ‘பொதுவான மளிதநேய அடிப்படையிலேயே’ எங்களது இந்தப் பயணம் அமைகிறது. இப்படியாகத் தற்காப்புக்கான சகல பொய்களுடனும், சால்ஜாப்புகளுடனும் நாங்கள் அந்த ஊரை அடைந்தோம்.

வேறந்தவாரு தமிழகக் கிராமத்தையும் போலவே அந்த ஊரும் இருந்தது. ஒழுங்கற்ற தெருக்களில் முன்னும் பின்னுமாக வீடுகள். ஊரின் மையப்பகுதி என்று சொல்லப்பட்டதில் உயர்மான மூன்று காரை வீடுகள். அவற்றில் ஒன்று கட்டி முடிக்கப்பட்டு நூறு வருடங்களுக்கும் மேலாகிறது என்று குறிப்பிட்டனர். காலையிலேயே வெயில் உச்சியில் விழுந்தது. எங்களுடைய வருடகை ஊரில் பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. நிமிடங்களில் எங்களைப் பற்றிய தகவல் ஊரெங்கும் பரவி, எங்களை ஊர் மொத்தமும் குழந்து கொண்டது. அதிகமான பெண்களும், இளைஞர்களும், வயதான பெரியவர்களும், சிறுவர்களும் அந்தக் கூட்டடத்தில் இருந்தனர். அந்தக் கூட்டடம் எங்களை ஊரின் கிழக்கே அமைந்திருந்த ஊர்ச் சாவடிக்கு இட்டுச் சென்றது. நல்ல தண்ணீர் கிணற்றையும், மாரியம்மன் கோவிலையும், மயிலோடு சிவபத்தாரக நின்றிருந்த பகும்பொன் முத்தராமலிங்கத் தேவர் சிலை பீடத்தையும் தாண்டி ஊர்ச்சாவடிக்கு வந்தோம். ஊர்ச்சாவடி எங்களுக்காகத் திறக்கப்பட்டது. அது ஒரு சிறிய, உயரம் குறைவான அறை. மொத்த கூட்டமும் அதனுள் உட்காரமுடியாது என்பதால், சாவடியின் தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொள்வது சரியென்பத்தை. அதன்படியே நாங்கள் சாவடியின் தாழ்வாரத்தில் உட்கார்ந்தோம். தாழ்வாரம் என்புது சிமெண்டுத் தளமும், ஒரு வேய்ந்த கூரையும் கொண்டு மூன்று பக்கமும் திறந்த அமைப்பு.

நாங்கள் சிமெண்டுத் தரையில் அமர்ந்ததைப் பார்த்தும் அவ்வூர் மக்களுக்கு பத்தமாய் இருந்திருக்க வேண்டும். அவசரமாய் சாவடியைத் திறந்து, நிறம் உதிர்ந்த தகர நாங்காலிகளில் உட்காரச் சொன்னார்கள். அவ்வளவு பெரிய கூட்டடத்துக்குள் நாங்கள் மட்டும் நாங்காலிகளில் அமர்ந்திருப்பது அசெளகரியமாக இருக்கு மென்று அவர்களிடம் சொன்னோம். எல்லோரும் சிரிசமாய் தரையில் அமர்ந்திருக்கவாம் என்று சொல்லி மறுபடியும் கீழேயே உட்காரப் போனோம். அந்தக் கூட்டடத்தில் மிகவும் வயதான, தொண்டுக் கிழவர்களும் கிழவிகளும் கூட இருந்தனர். மேலும் பாதி பேருக்கும் மேல் எங்களை விட வயதில் மூத்தவர்கள். அவர்களெல்லாம் நின்று கொண்டிருக்க அல்லது தரையில் உட்கார நாங்கள் மட்டும் நாங்காலியில் அமர்வது சரியாயிருக்காது என்பதே எங்களது அபிப்பிராயம். எங்கள் யோசனைக்கு அவர்கள் கொஞ்சமும் செவிளாய்க்க வில்லை. அந்த நாங்காலிகளில் நாங்கள் உட்கார்ந்தாலே மேற்கொண்டு எதுவும் என்பதில் கற்றாரக இருந்தார்கள். எங்களுக்கு இந்த அனுபவம் ஆச்சர்யமாயிருந்தது. அது நேரம் வரைக்கும் அந்த மக்களைப் பற்றி எங்களுக்கிருந்த கலக்கம் விலகியது. ‘நாங்காலியில் உட்கார்ந்தால் மட்டுமே நாங்கள் உங்களோடு பேசுவோ’ என்பதைக் கண்டிப்பட்டன குறிப்பிட்டனர். அவர்கள் பெருங்கூட்டமாக இருந்ததால், அவர்களது இந்தக் கண்டிப்பான வேண்டுகோளே சலசலப்பைப் போல இருந்தது. இறுதியில் நாங்கள் மட்டும் நாங்காலிகளில் அமர்ந்து கொள்ள அவர்கள் எங்களோடு பேசத் துவங்கினார்கள்.

நாங்கள் எங்களைப் பற்றிய பொய்களை அவர்களிடம் சொன்னோம். அவற்றில், புதுடெல்லியிலிருந்து நாங்கள் வந்திருக்கும் தகவலே அவர்களுக்கு உற்சாகம் அளிப்பதாய் இருந்தது. அச்சமயம் மாநிலத்தில் நடைபெற்ற ஆட்சியை அவர்கள் அற்றவே வெறுத்தார்கள். எனவே டெல்லி என்றதும், நாங்கள் மத்திய அரசிற்கு நெருக்கமானவர்கள் என்று அந்தப்படுத்திக் கொண்டார்கள். மேலும், கலவரத்தை பார்வையிட வந்த வேறந்தவாரு குழுவும் தங்களது உணர்வுகளை இதுவரையில் கண்டுகொள்ளாத கோபமும் அவர்களிடம் இருந்தது. இதனால் ஒரே சமயத்தில் பலரும் பேசுவதற்காக முயற்சி செய்தனர். அந்த இடமே கூச்சலும் குழப்பமாக இருந்தது. ஓவ்வொருத்தராய் பேசலாம் என்ற யோசனையைகேட்கிற மன்றிலையில் அவர்கள் இல்லை. ஒரே நேரத்தில் பலருது பேச்சை கவனிக்க வேண்டிய பரிதாபத்தில் நாங்கள் இருந்தோம். எங்களது சங்கடத்தைப் புரிந்து கொண்டது போல் இடைக்கிடை அவர்களில்

சிலரே பேச்சை ஒழுங்குபடுத்த முன்வந்தார்கள். ஆனால் அவ்வாறு ஒழுங்குபடுத்தியவர்களும் கொஞ்ச நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஒரே சமயத்தில் பேசத் துவங்கினார்கள்.

பாண்டியன் போக்குவரத்துக்கழகத்தைப் பிரித்து சுந்தரவிங்கம் போக்குவரத்துக்கழகம் ஆரம்பித்ததை அவர்கள் அறவே வெறுத்தனர். ‘பாண்டியன்’ என்ற பெயர் தேவர் சமூகத்தையே குறிக்கிறது என்பதை ஆணித்தரமாய் நம்பினார்கள். பாண்டியமன்னர்களின் பரம்பரையிலேயே தாங்கள் பிறந்ததாய் வரலாற்று நோக்கில் அவர்களது விளக்கம் அமைந்திருந்தது. மேலும், சுந்தரவிங்கம் பெயரிலான பேருந்து தங்களது ஊருக்குள் வருவது அவமானம் என்ற கொதிப்பை வெளிப்படுத்தினார்கள். சாதியப் படிநிலையில் தங்களது உயர்ந்த ஸ்தானத்தை அவர்கள் ஒருபோதும் விட்டுத்தரப் போவதில்லை என்று அறிவித்தனர். சாதியப் படிநிலை என்பது பழங்காலத்து வழக்கம் என்பதால், அது மாறுதலுக்கு அப்பாறப்பட்டது என்று வாதம் செய்தனர். மரபையும், பண்பாட்டையும் பாதுகாக்கிற கடமை தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாய் ஒரு கற்பனை அவர்களிடம் வெளிப்பட்டது. வேறந்தக் காலத்திலும் இல்லாது தங்களது காலத்தில் மட்டும் இத்தகைய சாதிய விடுதலை உணர்வு வெளிப்படுவது தனிப்பட்ட அளவில் தங்களுக்கான அவமரியாதை என்று புழுங்கினார்கள். ஆயிரம்தான் படித்தாலும், செல்வந்தர்களாக மாறினாலும் பழைய வழக்கம் அல்லது பண்பாடு என்று சொல்லப் படுவதை மாற்றிவிட முடியுமா என்று மறுகேள்வி கேட்டார்கள். வழமை என்பது மனித யத்தனங்களுக்கு அப்பாறப்பட்டது என்ற கருத்தில் பிடிவாதம் காட்டினார்கள்.

எங்களுக்கு இதையெல்லாம் கேட்கக் கேட்க அதிர்ச்சியாய் இருந்தது. சாதியதை நியாயப்படுத்தி பேசுவின்ற பேச்சை எங்களில் பலரும் முதன்முறையைப் பேருந்திருந்தோம். சாதியம் என்பது மனித ஊரிமைகளுக்கு எதிரான நிலைப்பாடு என்பதை நாங்கள் உறுதியாய் நம்புகிறவர்கள். சாதியக் கொடுமையை நியாயப்படுத்திப் பேசுமுடியும் என்பதை நாங்கள் கற்பனையிலும் எதிர்கொண்டது இல்லை. இந்தக் குழலில் ஒரு பெரும் மக்கள் திரள் சாதியக் கொடுமையை சரியென்று வாதிடும் நிகழ்ச்சி எங்களுக்கு முக்கூட்சித்தின்றை ஏற்படுத்தியது. ஆகவாசப்படுத்திக் கொள்வதற்காக அவ்விடத்திலிருந்து வெகுதுராம் ஓடிப் போய் நீண்ட மூச்சொன்றை இழுத்து விடவேண்டுமென்று எனக்குத் தோன்றியது. அங்கிருந்து விலகிப் போனால் கூடப் போது மென்று பட்டது.

நானும் எனது நண்பர்களும் அவர்களது பதில்களில் திருப்தியுறவில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். எனவே மேலும் மேலும் ஒரே விஷயத்தை பல்வேறு கோணங்களில் வலியுறுத்துவதாக அவர்கள் பேசுக் கும் அமைந்திருந்தது. குறிப்பாக, அவ்வூரின் பெண்கள் தங்களது சாதியின் மேலாண்மை எவ்வளவு தூரம் நியாயமானது என்று எங்களுக்கு விளக்கம் தந்து கொண்டிருந்தார்கள். இந்த விளக்கங்களுக்கு எதிர்வாதம் செய்திடும் செய்வதற்காக அவர்கள் பேசுக்கூடியிருந்து வெறுத்தார்கள். அவர்கள் பேசுவதற்காக அவ்விடத்திலிருந்து வெகுதுராம் ஓடிப் போய் நீண்ட மூச்சொன்றை இழுத்து விடவேண்டுமென்று எனக்குத் தோன்றியது. அங்கிருந்து விலகிப் போனால் கூடப் போது மென்று பட்டது.

‘நீங்க இந்த சாவடியை வந்து உக்காந்தப்போ, உங்களை எதுவும் உட்கார வச்சோம்? கட்டாயப்படுத்தி நாங்காலில் உக்கார சொன்னமா இல்லையா? ஏன் - நீங்க படிச்ச ஆனு; பெரிய இடத்தில் இருந்து வாரீக். அதுக்கான மரியாதையா உங்களை உக்காரச் சொல்லதுதான் நியாயம்.

உங்களை சேர்வ உக்கார சொல்லிட்டு நாங்க தரையில உட்காரவியா? அது அதுக்குனு ஒரு தராதரம் வேணும். இவ்வளவு தான்யா விஷயம். இதே தராதரத்த தான் நாங்களும் கேக்குறோம். காலங் காலமா ஆண்டு வந்த பரம்பரை நாங்க. எங்கள அந்த வாழ்ந்தது அவுங்க. எங்களுக்கான மரியாதைய அவுங்க தர்றது நியாயமா இல்லியா?"

நாங்கள் வலுக்கட்டாயமாய் அமர வைக்கப்பட்டிருந்த அந்த நிறம் உதிர்ந்து துருவேறிய, தகர நாற்காவிகள் இப்படியொரு ஒப்பிடுவதைத் தாங்காமல் எங்களை திக... கென்று உனர வைத்தது.

இந்தச் சம்பவத்தை இவ்வளவு விஸ்தாரமாய் விவரிப்பதில் காரணங்கள் உள்ளன. தற்செயலாய், எவ்விதமான முன் தயாரிப்பு களுமின்றி. இயல்பான ஒன்றைப் போல் நிகழ்ந்து விட்ட இச் சம்பவத்தை விடவும் கூடுதலான நேர்த்தியோடு அவ்வூர் மக்கள் தங்களது நியாயத்தை வேறுவகையில் வெளிப்படுத்தியிருக்க முடியாது. திட்டமிட்டதைக் காட்டிலும், திட்டமிடப்பாத தருணங்களிலேயே கற்றுப்புறம் நிர்மலமாய் துவங்குகிறது. சாதியத்தை நம்பக்கூடிய, அது நடைமுறைப்படுத்த வேண்டியதன் நியாயத்தை வலியுறுத்தக்கூடிய. அதே போல் சாதியம் நிர்ப்பந்திக்கூடிய சகல அசம்பாவிதங்களையும் பொறுத்துக் கொள்ளக்கூடிய மனப் போக்குகள் இச்சம்பவத்தில் துவலியமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சாதியப் படிநிலையின் அதவாதாளத்தில் இடம்பெற்றுள்ள சாதியாக இருந்தாலும் (குத்திரிர்), பழைம என்பதிலும், மரபு, பண்பாடு, வரலாறு என்பவைகளிலும் அவர்களுக்கிறந்த அபரிமிதமான பக்தி நம்மை யோசிக்கவே வைக்கிறது.

இச்சம்பவம் நடைபெற்று வெகுநாட்கள் வரையிலும், இதனை எந்த வகையில் அனுகூலது என்பதில் எனக்குக் குழப்பங்கள் இருந்தன. இந்திகழ்ச்சியை நான் அப்படியே பதிவு செய்ய முடிகிற தென்றால், அதற்கு என்ன பெயர் சொல்வது? நாட்டார் வழக் காற்றியலை ஆய்வுப் புலமாகக் கொண்டிருக்கும் என்னால், இச் சம்பவத்தை எனிதில் வகைப்படுத்த முடியுமென்று தோன்றவில்லை. வழக்காறுகள் என்று பட்டியலிடப்பட்ட எந்த வகையிலுள்ளும் இச்சம்பவம் அடங்கவில்லை. உரைநடை வழக்காறுகளான நாட்டுப் பறக் கதைகள், புராணங்கள் போல் இது காணப்படவில்லை. அப்படியானால் இந்திகழ்வை என்னவென்று சொல்வது? களப் பணியின்போது நடைபெற்ற சம்பவங்களில் ஒன்று என்பதாகச் சொல்லி, மறந்து விடலாமா?

இது போன்ற சம்பவங்களை நாட்டுப்புறவியல் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதே இக்கட்டுரையின் மையமான கேள்வி. வழக்காறுகளை ஆராயும் முறையை நாட்டுப்புறவியல் ஒரு கறாரான அறிவியலாகவே மாற்றியமைத்திருக்கிறது. வழக்காறுகளைச் சேகரிப்பதில் துவங்கி, ஆய்வு செய்வது வரையிலான முறையில்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. வழக்காறுகள் எவை? அவற்றை எவ்வாறு அடையாளம் காணப்பது? அவ்வழக்காறுகளைச் சிதையாமல் சேகரிப்பது எப்படி? அவ்வாறு சேகரித்தவைகளை ஆய்வுக்கான தரவுகளாக மாற்றும் முறைகள் எவையெவை? ஆய்வுத் தரவுகளை வகைப்படுத்துவது எவ்வாறு? வகைப்படுத்தியவற்றைப் பாதுகாக்கும் முறைகள் எவை? தரவுகளை ஆய்வு செய்யும் பொழுது கவனிக்க வேண்டிய முறையில்கள் யாவை என்று பல்வேறு விஷயங்கள் நாட்டுப்புறவியலில் பேசப்பட்டுள்ளன. வழக்காறுகளை சேகரிப்பதற்காக களப்பணி செல்லும் ஆய்வாளர் நாட்டுப்புறவியல் சொல்லித் தரும் மேற்கூறிய முறையில்களை உள்ளங்கிய பின்பே கிராமங்களுக்குள் அடியெடுத்து வைக்கின்றார்.

வழக்காறுகளைத் தேடியபடி செல்லும் ஆய்வாளர், புதிய சூழலில், விதவிதமான அனுபவங்களுக்கு உள்ளாவது இயற்கை.

சாதியக் கலவரங்கள் தொடர்பான எங்களது களஆய்வில், தற்செயலாய் எங்களுக்கு நிகழ்ந்தது போன்ற அனுபவங்கள் வழக்காறுகளைச் சேகரிக்கும் ஆய்வாளருக்கும் நிகழ்கின்றன. இத்தகைய நிகழ்வுகளை எதிர்கொள்ளும் நாட்டுப்புறவியலாளர் அச்சம்பவங்களையும், அவை தரும் உணர்வுகளையும் இயந்திர நிலையில் புறந்தள்ளும் வழக்கத்தைப் பரவலாகப் பார்க்க முடியும். மேற்கண்ட சம்பவங்கள் எதுவும் வழக்காறு என்ற வரையறைக்குள் அடங்காதவை; எனவே இத்தகைய அனுபவங்களைக் கவனத்தில் கொள்வதும், அவற்றையே தரவுகளாகப் பாவிப்பதும் இயலாத ஒன்று. வழக்காறுகளாக அறியப்படாதவற்றைப் புறக்கணிப்பது என்ற நாட்டுப்புறவியலின் இத்தகைய முறையியல் கேள்விக்குட்படுத்தப் படுவது அவசியம்.

நாட்டுப்புறவியல் என்று, நாட்டார் வழக்காற்றியல், கிராமியக் கலையியல் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்ற வழக்காறுகளைப் பற்றிய அறிவியல், தமிழகத்தில் இரண்டு வகையான போக்குகளைக் கொண்டது. இவையிரண்டும் இருவேறு வகையான நாட்டுப்புறவியலாளர்களை உருவாக்கியுள்ளன. இவற்றுள் முதல் வகையினர் வழக்காறுகளைக் கலைவடிவங்கள் என்ற பார்வையில் அனுகக் கூடியவர்கள். கலைவடிவங்கள் என்ற பெயரில் புளைவு களும், பாடல்களும், நிகழ்த்துக் கலைகளும் இவ்வகையினரால் பெரிதும் சிலாகிக்கப்படுகின்றன. தமிழிலக்கிய பரிச்சயம் கொண்டிருந்த கலைகளுகளாலும், பேராசிரியர்களாலும் கட்டமைக்கப் பட்ட இப்போக்கு, நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், கதைப்பாடல்கள், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து போன்றவைகளைப் பற்றிய ஆய்வுகளையே பெருமாவில் உற்பத்தி செய்தது. இவ்வகை ஆய்வுகள் அனைத்தும் "வழக்காறுகளில் வெளிப்படும் சமுதாய நிலை" என்ற பொதுவான சட்டகத்தினுள் அடங்கக் கூடியவை. இலக்கியப் பேராசிரியர்களின் கைங்கர்யத்தில் உருவான இப்போக்கு இன்றையும் வெற்றிகரமான முறையியலாக செயல்பட்டு வருகிறது.

நாட்டுப்புறவியலில் இரண்டாவது வகையான ஆய்வுகள் மானிடவியலாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டது. வழக்காறு என்றால் கலை வடிவங்களே என்று தமிழ் ஆய்வாளர்கள் சொல்லி வந்த காலகட்டத்தில் ஒரு புரசி போல "வழக்காறு என்பது பண்பாட்டு நிகழ்வு" என்ற வாதம் மானிடவியல் அறிஞர்களால் வைக்கப்பட்டது. இதன் மூலம் வழக்காறுகள் தொடர்பாக இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்தன: ஒன்று, ஏற்கனவே சொல்லப்பட்ட வழக்காறுகளின் பட்டியலில் சடங்குகள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் எனப் புதிய வழக்காறுகள் சேர்க்கப்பட்டன: இரண்டு, வழக்காறுகளின் கலைத்தன்மையை விடவும் அவற்றின் பண்பாட்டுச் செயல்பாடுகள் முக்கியமானவை என்ற வாதம் வலுப்பெற்றது.

பண்பாட்டின் பெயரால் வழக்காறுகளுக்குத் தரப்பட்ட இப்புறவினாக்கம் தமிழக நாட்டுப்புறவியலில் ஒரு மறுமலர்ச்சி போலவே சிலாகிக்கப்பட்டது. மானிடவியலின் துணையோடு வழக்காற்றியலின் மறு பரிமாணத்தை உணரமுடிவதாய் பலரும் அபிப்பராயப்பட்டனர். ஆனால், பேச்சை பிரதானமாகக் கொண்ட மக்களின் பண்பாட்டுச் செயல்பாடுகள் முக்கியமானவை என்ற வாதம் வலுப்பெற்றது.

முப்பது நாற்பது வருட வரலாற்றைக் கொண்டுள்ள தமிழக நாட்டுப்புறவியல் தமிழ்ச் சிந்தனை மரபில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தவில்லையே ஏன் என்ற கேள்வி இந்த இடத்தில் பொருத்தமானதாக இருக்கும். ஆயிரக்கணக்கான நாட்டுப்புறவியல் ஆய்வுகள் தமிழகக் கல்வி நிறுவனங்களில் நடைபெற்றுள்ளன. வழக்காறுகள் தொகுக்கப்பட்டுள்ளன; ஆவணப் படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவை எவ்வயும் சமூகப் பொதுத்தளத்திற்கு வரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். வழக்காறுகளை கலை வடிவங்களாய் பாவிக்கையிலும் சரி, பண்பாட்டுக் கூறுகளை கருதுகை யிலும் சரி, ஒரு வித இயந்திரத் தன்மையுடன் ஆய்வாளர்கள் செயல்படுவதன் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை நாம் எழுப்பிடப் பார்க்கலாம்.

அதே போல், சாதியத் துவேஷங்களை வெளிப்படுத்தும் கதைகளுக்கும், பாடல்களுக்கும், பழமொழிகளுக்கும், புராணங்களுக்கும் நம்மிடம் பஞ்சமில்லை. நாட்டுப்புற தெய்வங்களில் பல, சாதியின் பெயரால் கொலை செய்யப்பட்ட மனிதர்களே. இன்றையும் நாட்டுப்புற தெய்வ வழிபாடுகளில், திருவிழாக்களில், சடங்குகளில் சாதியத்தின் கொடுரை முகங்கள் வெளிப்படுகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வட்டச் சடங்குகளில் செயல்படும் தீண்டாமை கொடுரையானது. இவ்வாறு திரும்பிய புறமெல்லாம் வியாபித்து நிற்கும் சாதிய உரையாடல்களையும், செயல்பாடுகளையுமே நாட்டுப்புறவியல் கலை என்றும், பண்பாடு என்றும் சிலாகித்து வருவதும். அவ்வாறு சிலாகிக்கையில் அவற்றில் சாதியக் குணங்களை மறைத்து விடுவதும் யாருடைய வளத்திற்காக என்பதை நாம் யோசிக்க வேண்டும். இதன் உச்சகட்டமாகவே நாட்டுப்புற வியலில் சொல்லப்படும் வரையறை ஒன்றையும் குறிப்பிட வேண்டும். ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற தொடரில் உள்ள ‘நாட்டார்’ என்ற சொல்லின் பொருள் என்ன என்று விவாதிக்கும் பொழுது, ‘ஏதாவதொரு பொதுத்தன்மையைக் கொண்ட மிகச்சிறியதொரு குழு’ என்ற விளக்கம் முன்வைக்கப்படுகிறது. பெரும்பாலான வழக்காறுகள் தாழ்த்தப்பட்ட, பிறப்புத்தப்பட்ட சமூக மக்கள் மத்தியிலேயே உயிரோடு விளங்கும் தமிழகச் சூழலில், எந்த சாதியினரைத் திருப்திப்படுத்த இந்த பொத்தாம் பொதுவான, மலட்டுத்தனமான விளக்கம் என்ற கேள்விக்கு நாம் பதில் சொல்லவே வேண்டும்.

வழக்காறுகளைக் கலை என்றும் பண்பாடு என்றும் வரையறப்பதிலிருந்து விலகி அவற்றின் சமூகச் செயல்பாட்டை நம்மால் உணர முடியும் என்றால், அவற்றில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ செயல்படும் சாதியத்தைக் கண்டு கொள்கிறோம் என்றால், நாட்டுப்புற வாழ்க்கை முறையின் அனைத்துப் பகுதி களையும் நம்மால் வழக்காறுகளாக அடையாளம் காணமுடியும். இந்தச் சூழலில், நான் முதலில் விவரித்த சம்பவத்தைக்கூட வழக்காறு என்று ஏற்றுக்கொள்ள முடியும். சாதிய ஒடுக்கு முறையை நியாயப்படுத்தி தேவர் சமூகத்து மக்கள் எங்கள் முன்னிலையில் கட்டமைத்த அக்கதையாடல், கலை அல்லது பண்பாடு என்ற எல்லையை மீறிய புதிய வகை வழக்காறு என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நாட்டுப்புறவியல் சமூகத்தோடு நெருக்கமானதாக இருக்க முடியும். அப்படியில்லாத வரையில், நாட்டுப்புறவியல் அல்லது நாட்டார் வழக்காற்றியல் அல்லது கிராமியல் என்று எந்தப் பெயரில் அழைத்தாலும், அதற்கு எதிர்காலம் இல்லை. வழக்காறுகளை கலைவடிங்களாக போற்றுகிறவர்களும், அதற்கு மாறாக வழக்காறுகள் அனைத்தும் பண்பாட்டின் செழுமைகள் என்று வாதிடுவர்களும் ‘சாதி’ என்ற முக்கியமான காரணியை தவறவிட்டவர்களாகவே செயல்பட்டு வந்தனர். தங்களது கலைப்பார்வையும், பண்பாட்டுப் பார்வையும் சமூகத்தின் மிக முக்கியமான பகுதியைத் தவறவிடுகிறது என்ற பிரக்களு ஏற்படாத வகையில், ரசனைக் கோட்பாடுகளாலும் பண்பாட்டுக் கோட்பாடுகளாலும் சூழப் பெற்ற துர்பாக்கிய நிலையிலேயே தமிழக நாட்டுப்புறவியல் தொடர்ந்து இயங்கி வந்தது.

நாட்டுப்புறக் கதைகளை, பாடல்களை, பழமொழிகளை, விடுகைத் தைகளை, கதைப் பாடல்களை ஆராயும் கலைப்பார்வையினர், தங்களது ஆய்வின் பெரும் பகுதியை இவ்வழக்காறுகளில் வெளிப்படும் அழுகுகளை விதந்து பாராட்டுவதிலும், எழுத்திலக்கியம் போவே வழக்காறுகளையும் இலக்கியங்களாக அங்கீகிரிக்க வேண்டுமென்று குரல் எழுப்புவதிலுமே தங்களது உழைப்பை செலவிட்டனர். இதன் மூலம், தமிழில் எழுத்திலக்கியம் பெற்றுள்ளது போன்றதொரு உண்ட நிலையை வழக்காற்று இலக்கியங்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கையே இவர்களது அரசியல் நிலைப்பாடாக உருமாறியிருந்தது.

இவர்களுக்குக் கொஞ்சமும் சளைக்காத, மானிடவியல் ஆய்வாளர்கள், பண்பாட்டு உருவாக்கத்தில் வழக்காறுகள் புறக்கணிக்கப்படுவது குறித்த தங்களது கோடர்ந்து வெளிப்படுத்தினர். தமிழகப் பண்பாடு, இந்தியப் பண்பாடு என்று பேசுபவர்கள் வழக்காறுகளைக் கவனத்தில் கொள்ளாததைக் குற்றம் சாட்டினர். ‘ஒற்றைப் பண்பாடு’ என்று பேசுவதற்கு எதிராக வழக்காறுகள் வெளிப்படுத்தும் ‘பண்மைப் பண்பாடு’ என்ற அரசியல் நிலைப்பாட்டை முன்வைக்கத் துவங்கினர். ‘நாட்டார் பண்பாடே’ மக்கள் பண்பாடு என்று வாதம் செய்யத் துவங்கினர்.

இலக்கியத் துறையினரும், பண்பாட்டுத் துறையினரும் முன்வைத்த இப்பார்வைகள் வழக்காறுகளில் வெளிப்படும் மிக முக்கியமான சாதிய முரண்களைத் தவிர்த்துவிட்டு, எழுத்து X பேச்க, ஒற்றை X பண்மை என்ற முரண்களை மட்டுமே முன்னிலைப் படுத்துவதை நாட்டுப்புறவியின் அரசியல் என்றே புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் வழக்காறுகளுக்கும் சாதிய அமைப்பிற்குமான தொடர்பு புறக்கணிக்கும் அளவுக்கு எளிமையானதோ, துச்சமானதோ இல்லை.

கள ஆய்வாளராகக் கிராமங்களுக்குச் செல்வது முதல், ஆய்வேட்டை முடிக்கும் தருணம் வரையிலும் சாதியின் பெயரால் ஆய்வாளர்களுக்கும் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம். ஆய்வாளர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்று தெரிந்ததும் உயர் சாதியினர் தொடர்ந்து பேச மறுக்கும் அவமானங்கள் பலருக்கும் உண்டு. உயர் சாதி ஆய்வாளர் எல்லா சாதியினரிடமும் வழக்காறுகளை சேகரிக்க முடிகிறபோது, தாழ்த்தப்பட்ட சமூகத்து ஆய்வாளர் அவனது சமூகத்தில் மட்டுமே ஆய்வு செய்ய முடியுமென்ற யதார்த்தத்தை யாராலும் மறுக்க முடியாது. பெரும்பாலான நாட்டுப்புறக் கலை வடிவங்கள் தாழ்த்தப்பட்ட, பிறப்புத்தப்பட்ட சாதியினரிடமே உயிரோடு உள்ளன என்பது சொல்லப்படாத உண்மை.

நான் முதலில் குறிப்பிட்ட சம்பவத்தின் முக்கியத்துவமும், வெளிப்பாட்டு முறையும் புரியாதவர்கள், ‘அது வழக்காறு அல்ல - அதாவது கலை வடிவமே, பண்பாட்டு நிகழ்வோ அல்ல’ என்று சொல்லி கண்ணுடித்தனமாய் இருக்க முடியும். ஆனால் இத்தகைய இயல்பான நிகழ்வுகளின் சமூகச் செயல்பாட்டை உணரமுடிகிற தென்றால் இவற்றையும் வழக்காறுகள் என்றே நம்மால் அழைக்க முடியும். கலை நேர்த்தியோ அல்லது பண்பாட்டு முக்கியத்துவமோ அற்ற இது போன்ற நிகழ்வுகளைப் பதிவு செய்து அவற்றைக் ‘கதையாடல்கள்’ என்ற பொதுப் பெயரில் அழைக்கின்றோம். இக்கதையாடல்கள் பல தருணங்களில் மன உணர்வுகளை மிக அழகாகவும், நேர்த்தியாகவும், தீவிரத்துடனும் வெளிப்படுத்தி விடுகின்றன. மக்களின் சிந்தனை முறையைக் கண்டு கொள்வதற்கு மரபான வழக்காறுகள் மட்டுமல்ல. இது போன்ற அன்றாட நிகழ்வுகளின் கதையாடல்களும் பயன்படும் என்பது மிகச்சிறிய, அதே நேரம் முக்கியமான உண்மை.

□

வரலாற்றுப் பார்வை



தாய்தெய்வம்

தேரா. பரமசிவன்

தமிழகத்தில் புரட்டாசி மாத வளர்பிறையில் நவராத்திரி விழா என்ற பொரில் கோயில்களில் அம்மனை மையிட்டு பத்து நாட்களாகத் திருவிழா ஒன்று நடைபெறுகின்றது. இத்திருவிழாவில் முதல் ஒன்பது நாட்கள் அம்மன் ‘தவம்’ செய்கிறான். பத்தாம் நாளில் அம்மன் எனப்படும் இத்தாய்த் தெய்வம் சப்பாத்தில் எழுந்தருளி ஊரில் ஒரு திடலுக்குச் சென்று எருமைத் தலை உடைய அரக்களை அம்புகளை ஏவிக் கொன்றுவிட்டுத் தன் கோவிலுக்குத் திரும்புகிறான்.

தனியான அம்மன் கோயில்களோடு இந்தத் திருவிழா சில சிவன் கோவில்களிலும் அம்மனை முனியுத்தி நடத்தப் பெறுகின்றது. இருப்பினும், ஆண் துணையின்றித் தனியாக அமர்ந்திருக்கும் அம்மன் கோவில்களில்தான் இத்திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வகையான கோவில்களில் பெரும்பாலும் பார்ப்பனர்கள் பூசை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில்களும் பெரும்பாலும் பார்ப்பனரல்லாத சாதிகளின் உடைமையாகவே உள்ளன. பழைய மன் கோட்டைகளும், கற்கோட்டைகளும் இருந்து அழிந்த ஊர்களில் ஊரின் நடுப் பகுதியில் இருந்து அம்மன் புறப்பட்டு கோட்டையின் வடக்கு வாசல் வழியாக (அதாவது அந்த வாசல் இருந்த இடத்திலிருந்து) வெளியேறி கிழக்கு நோக்கிக் திரும்பி கோட்டையின் கிழக்கு வாசலுக்கு (அந்த வாசல் இருந்த இடத்திற்கு) முன் உள்ள திடவில் எருமைத் தலை அரக்களைக் கொன்று, கிழக்கு வாசல் வழியாகவே தன்னுடைய கோவிலுக்குத் திரும்பி வரும்.

தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான மண்கோட்டைகள் இருந்து அழிந்திருக்கின்றன. இவை பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து ஏக்கர் பரப்பளவிற்கு உள்ளாகவே அமைந்திருந்தன. இன்று இக் கோட்டைகள் இருந்ததற்கான அடையாளம் மட்டும் பெரும்பாலான ஊர்களில் எஞ்சியிருக்கின்றன. இக்கோயில்கள் பெரும்பாலும் செல்லியம்மன், செல்லத்தம்மன், வடக்குவாச் செல்வி (வடக்கு வாசல் செல்வி) என்னும் பெயர்களில் அமைந்துள்ளன.

பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோவில்களான அம்மன் கோவில்கள் 99 விழுக்காடு வடக்கு நோக்கியே அமைந்துள்ளன என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். பழந்தமிழர்களின் தாய்த் தெய்வம், அரசுகள் உருவானபோது போர்த் தெய்வமாக மாற்றப்பட்டு ‘கொற்றவை’ என்ற பெயரோடு வழங்கப் பட்டது. இப்பெயருக்கான வேர்ச்சொல் ‘கொல்’ என்பதாகும். பெருந்தெய்வக் கோயில்களில் ஆண் தெய்வத்திற்கு அருகில் நின்று கொண்டு அல்லது அமர்ந்து கொண்டிருக்கும் உமை, திருமகள் ஆகிய தெய்வப் படிமங்களின் கையில் நீலம், தாமரை ஆகிய மலர்களே காட்டப்பட்டிருக்கும். ஆனால், தாய்த் தெய்வங்களோ பெரும்பாலும் சிங்கத்தின் மீது அமர்ந்த கோலத்தில் நான்கு அல்லது எட்டுக் கைகளுடன், எல்லாக் கைகளிலும் ஆயுதங்கள் ஏந்தியபடி போருக்கு ஆயத்தமான நிலையில் உள்ளன. இவை இரத்தப் பலி பெறுகின்ற தெயவங்களாகும். எனவே இவற்றின் பூசாரிகளாகப் பண்டாரம், வேளார் (குயவர்), உவைச்சர் (கம்பர்) போன்ற பார்ப்பனரல்லாத சாதியாரே உள்ளனர்.

தமிழ்நாட்டுத் தாய்தெய்வம் பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் இலக்கியங்களில் இருந்துதான் நமக்குக் கிடைக்கின்றன. சங்க இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களும் தரும் குறிப்புகளின்படி குழந்தை பெற்ற தாயினைக் குறிக்கும் சொல்லாகச் ‘செல்வி’ என்ற சொல்லே காணப்படுகின்றது. ‘காடுகெழு செல்வி’, ‘கடல்கெழு




செல்வி’ ஆகிய தொடர்களால் தாய்த் தெய்வம் சுட்டப்படுகின்றது. பிற்காலத்தில் வந்த அம்மன் என்ற சொல்லைப் போல ‘செல்வி’ என்ற சொல் முற்காலத்தில் பயன்படுத்தப் பெற்றுள்ளது. ‘அம்மன்’ என்ற சொல்லுக்குச் ‘சீமாட்டி’ அல்லது ‘உயர்குடிப் பெண்’ என்பது பொருளாகும். அக்காலத்தில் தாய்த் தெய்வம் இப்போது போல ஊரின் நடுவில் இருக்கவில்லை. அதன் வாழிடம் காட்டுக்குள் இருந்தது. தாய்த் தெய்வத்தின் வழிபாட்டில் ‘துணங்கைக் கூத்து’ நடைபெறும். இந்த முற்குறிப்புகளோடு பின்னால் திருமுருகாற்றுப் படை அவருக்குப் ‘பழையோள்’ (பழையவள்) என்ற பெயரையும் கொடுத்து முருகளை அவள் மகனாகவும் ஆக்கி வைக்கின்றது. சிலப்பதிகாரம் பிறந்த காலத்தில் அவள் தந்தைத் தெய்வத்தின் (சிவனின்) மனைவி ஆக்கப்படுகின்றாள். அதன் பின்னர் கிழக்கிந்தியப் பகுதியில் இருந்து வந்த காளி வழிபாடும், காளி பற்றிய கதைகளும் மைகுர்ப் பகுதியில் இருந்து வந்த ‘மகிசாகரமர்த்தினி’ வழிபாடும். அது குறித்த கதைகளும் பழைய தாய்த் தெய்வ வழிபாட்டோடு இணைக்கப்பட்டன. இந்த இணைப்பு வைதீக மதத்தின் எழுச்சியால் உருவானதாகும். வைதீகம் முழுமையாகத் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றபோது தாய்த் தெய்வம் சிவனின் மனைவியாகவும், திருமாலின் தங்கையாகவும் ஆக்கப்பட்டாள். அவருடைய தோற்றக் கூறுகளை அடையாளம் காட்டும் தனித்தன்மைகள் மறைக்கப்பட்டு அவள் குடும்ப அமைப்பின் அங்காணியாக மாற்றப்பட்டாள்.

இருந்தபோதும் வைதீகத்தின் முயற்சிகளால் தாய்த் தெய்வத்தின் தனித்தன்மையை முற்றிலுமாக அழித்துவிட முடியவில்லை. சிவன், திருமால் ஆகிய பெருந் தெய்வக் கோவில்களில் அம்மன், தாயார் ஆகிய பெயர்களில் தாய்த் தெய்வம் குடியமர்த்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தனியாக தாய்த் தெய்வம் அமர்ந்துள்ள கோவில்களே தமிழ்நாட்டில் இன்றும் அதிகம் காணப்படுகின்றன. தாய்த் தெய்வங்கள் அனைத்தும் கையில் ஆடுதம் ஏந்தியுள்ளன என்பதே இவற்றின் தனித்தன்மையாகும். ஓரேபெயாரு வலிமையான கூறாக மட்டும் வைதீகத்தின் சாயல் தாய்த் தெய்வ உருவங்களின் மீது காணப்படுகிறது. தாயின் மாற்று வடிவமாகப் ‘பொட்டு’ எனும் அணிகலன் தாய்த் தெய்வத்தின் கழுத்தில் சூட்டப்பட்டுள்ளது. இந்த

ஒன்றைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் வைதீகத்தால் தாய்த் தெய்வத்தின் மீது உண்டாக்க முடியவில்லை. வடக்கு நோக்கி அமர்ந்திருத்தல், கையில் ஆடுதம் ஏந்தியிருத்தல், தலையில் பெரும்பாலும் அக்கினி (தீச்சுவாஸல்) மருடம் கொண்டிருத்தல், கழுத்தில் காறையும் பொட்டும் அணிந்திருத்தல், நிமிர்ந்த முகம் ஆகியவை தாய்த் தெய்வத்தின் தனி அடையாளங்களாகும். வழிபாட்டு முறைகளில் பொங்கலும் முளைப்பாரியும் சாமி யாட்டமும் இரத்தப் பலியும் தாய்த் தெய்வத்தை அடையாளம் காட்டும் தனிக் கூறுகளாகும். அண்ணமைக் காலமாகத் திருவிழா நாட்களில் மட்டும் தாய்த் தெய்வத்தை வைதீகப்படுத்தி பார்ப்பனர்கள் பூசை செய்கின்றனர். ஏனைய நாட்களில் தாய்த் தெய்வத்திற்கான பூசை, பார்ப்பனர் அல்லாத சாதியாராலேயே செய்யப்படுகின்றது.

தமிழ்நாட்டில் பல்லவ, பாண்டிய, சோழ அரசர்களின் காலத்தில் சைவ, வைணவ சமயங்கள் பேரெழுச்சி பெற்றன. ஆந்திராவின் தென்பகுதி தொடங்கி குமரி வரை அக்காலத்தில் கற்களால் ஆன பெருந் தெய்வக் கோவில்களை அரசர்களும் அதிகாரிகளும் உருவாக்கினார்கள். எழுதப் பெற்ற தமிழக வரலாற்றிற்கப்படிப்பவர் களுக்கு அக்காலத்தில் இவை மட்டுமே தமிழ்ச் சாதியினர் வழிபாடும் இடங்களாக விளங்கின என்று தோன்றும். ஆனால் உண்மையில் அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் ஏராளமான தாய்த் தெய்வக் கோவில்கள் இருந்திருக்கின்றன. இக்கோயில் அமைந்த இடத்திற்கும் அதற்கு முன்னுள்ள முற்றத்திற்கும் அரசர்கள் வரிநீக்கம் செய்திருக்கின்றனர். இவ்வாறு வரிநீக்கம் செய்யப்பட்ட நிலங்களுக்கு ‘இறையிலி நிலம்’ என்று பெயர். ஒவ்வொரு ஊரிலும் ஒன்றோ, இரண்டோ, பலவாகவோ இவ்வகையான தாய்த் தெய்வக் கோயில்கள் பல்லவ, பாண்டிய, சோழ அரசர்கள் காலத்திலும் இருந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, “மழ நாடான ராஜாக்ரய வளநாட்டுப் பாக்கில் கூற்றத்துக் கீழ்ப்பலாற்றுத் துறையூர்” என்ற ஊரிலிருந்த தாய்த் தெய்வக் கோயில்களைப் பற்றி முதலாம் இராசராசனின் (கி.பி. 985 - 1012) தஞ்சைக் கோயில் கல்வெட்டு பேசுகின்றது. “இவ்லூர்... பிடாரி புன்னைத்துறை நங்கை கோயிலுந் திருமற்றமும், பிடாரி பொதுவகை ஊருடையாள் பூர்கோயிலுந்



திருமற்றமும், இவ்வூர்க் காடுகாள் கோயிலுந் திருமற்றமும், இவ்வூர் தூர்க்கையார் கோயிலுந் திருமற்றமும், இவ்வூர் எநாடு கடக்கும் இவ்வூர்க் காளாபிடாரியார் ஸ்ரீ கோயிலுந் திருமற்றமும், ஜயன் கோயிலுந் திருமற்றமும் இவ்வூர்ப் பிடாரி குதுரைவட்ட முடையாள் ஸ்ரீகோயிலுந் திருமற்றமும் இவ்வூர்க் குளமுங் கரையும் ஆக இறையிலி நீங்கு நிலன்....” என்பது கல்வெட்டுத் தொடராகும். இக்கோயில்களில் ஜயன் கோவில் என்று குறிப்பிடப் படும் ஜயனார் கோவில் தவிர ஏனையவை அனைத்தும் தாய்த் தெய்வக் கோவில்களாகும். கி.பி. 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத் தில் தமிழ்ச் சமூகத்தின் பெருந்திரளான மக்கள் தாய்த் தெய்வ வழிபாட்டில்தான் நின்றிருக்கின்றனர் என்பதற்கு இவை போன்ற செய்திகள் அடையாளமாகும். பெருஞ் சமய நெறிக்குள் கரைந்து போகாமல் தமிழ்ச் சமூகம் தன்னுடைய பண்பாட்டினைத் தகவலைமத்துக் கொண்டது என்பதுதான் இதிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்தியாகும். ஒற்றைத் தெய்வத்தை முன்னியுத்தும் பெருஞ்சமய நெறிக்கு மாறாகத் தமிழ்மக்கள் பலவகைத் தாய்த் தெய்வங்களை வணங்கி வந்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்க செய்தியாகும். கல்வெட்டு குறிப்பிடும் தாய்த் தெய்வக் கோவில் களில் சிற்சில வேறுபாடுகளுடன் கூடிய சடங்குகளும், வழிபாடு களும் நிகழ்த்தப் பெற்றிருக்க வேண்டும். பின்னர் ஆயிர மாண்டுகள் கழித்தும் இவ்வகையான பண்பாட்டு மரபுகளில் சில இன்றுவரை தொடர்ந்து உயிர் வாழ்கின்றன என்பதும் நாம் உணர வேண்டிய செய்தியாகும்.

தமிழ்நாட்டின் பெருந்தெய்வக் கோயில்கள் சிலவற்றில் கூட, குறிப்பாகச் சிவன் கோயில்களில் தந்தைத் தெய்வத்தைவிட தாய்த் தெய்வம் ஆழ்ந்த பக்திக்கும் பெருத்த மரியாதைக்கும் உரியதாக விளங்குகின்றது. இவற்றோடு சில நுட்பமான சடங்கியல் அசைவு களும் இக்கோயில்களில் காணப்படுகின்றன. கன்னியாகுமரி யிலுள்ள குமரித் தெய்வம், திருநெல்வேலி காந்திமதி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், திருவாளைக்காவல்) அகிலாண்டேசுவரி, காஞ்சி காமாட்சி என்பன போன்ற சில தாய்த் தெய்வங்களை இவ்வகையில் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.

கன்னியாகுமரியில் உள்ள குமரித் தெய்வம் தமிழர்களின் கடற்துறைத் தெய்வமாகத் தோன்றியிருக்க வேண்டும். ‘கடல்கெழு செல்லவி’ என்று சங்க இலக்கியம் (அகநா. 370) குறிப்பிடும் பழைய தாய்த் தெய்வமும் அதன் சடங்குமுறைகளும் எவ்வாறு மறைந்து போயின என்று தெரியவில்லை. மீனாக் குலக் குழுச் சின்ன மாகவும் கொடியாகவும் கொண்ட பாண்டியர் எனும் அரசமரபு தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றது அவர்களுடை தலைநகர்த் தெய்வமும் மீனோடு கூடிய பெயர் பெற்றிருக்கின்றது. சங்க இலக்கியக் குறிப்பின்படி கறாக் கொம்பை நட்டு வழிபட்ட ‘தென் பரதவர்’ என்னும் சாதியும் பிற மீனவச் சாதிகளும் நெடிய கடற்கரையும் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ளன. தந்தைத் தெய்வம் இல்லாமல் தனித்த தாய்த் தெய்வமாகத் தமிழ்நாட்டு அரசர்கள் இதனைக் கொண்டாடி இருக்கின்றனர் என்ற செய்தி கல்வெட்டுக்களால் தெரிய வருகின்றது. இக்குமரித் தெய்வமே சங்ககாலத் தமிழர்களின் ‘கடல்கெழு செல்லவியாக’ இருக்க வேண்டும். இந்தினைவுகளில் இருந்தே தமிழ் பவுத்த மரபில் ‘மனிமேகலை’ எனும் கடல் தெய்வம் தோன்றி இருக்க வேண்டும். மதுரை மீனாட்சித் தெய்வம் தானே தனியுரிமையோடு முடிகுடி அரசாளும் தெய்வமாகும். இக்கோயில் திருவிழாவில் திருமணச் சடங்குக்கு முன்னர் அவள் மட்டும் முடிகுடும் ‘பட்டாபிஷேகம்’ என்னும் திருவிழாச் சடங்கும் ‘திக்குவிஜயம்’ என்ற பெயரில் அரசிநகர் சோதனை செய்யும் திரு விழாச் சடங்கும் நிகழ்த்தப் பெறுகின்றன. அவள் அரசியே தவிர அவள் கணவன் அரசன் அல்லன். இப்படி ஒரு தனித் தன்மை

கொண்ட தெய்வம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை. சிலப் பதிகாரம் குறிப்பிடும் ‘தென்னவன் குலமுதல் கிழுத்தி’ (பாண்டியரின் குல தெய்வம்) இவளாகவே இருந்திருக்க வேண்டும். இத்தொடர் பையும் தொன்மையினையும் காட்டும் நுட்பமான சான்று ஒன்று அண்மையில் கிடைத்துள்ளது. எருமைத் தலை அரக்கனை அழிப் பதற்காக நவராத்திரித் திருவிழாவில் இவள் தவம் செய்யும்போது எட்டாம் திருநாள் விழாவில் இத்தெய்வத்திற்கு வேப்பம்பூ மாலை சூட்டப்படுகின்றது. ‘வேப்பம்பூ மாலை குடுதல்’ என்பது தமிழ் நாட்டில் வேறு எங்கும் கண்டும் கேட்டும் அறியாத செய்தியாகும். பாண்டியர்களின் அடையாளப் பூமாலையான வேப்பம்பூ மாலையை இத்தெய்வம் குடிக் கொள்வது இத்தெய்வம் பாண்டியரின் குல தெய்வம் என்ற கருத்தினை உறுதி செய்கிறது (பாண்டியர்களின் குடிப் பெயர்களில் ஒன்றாக வேம்பன் என்ற பெயரைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுவது இங்கே கவனிக்கத்தக்கது).

இவ்வாறே குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மற்றொரு தாய்த் தெய்வம் திருஆணைக்கா அகிலாண்டேசுவரி ஆகும். இக்கோயில் மதிற் சவர்களில், இக்கோயிலில் தன் தலையைத் தானே அரிந்து (நவகண்டம்) கொடுக்கும் வழக்கம் இருந்ததைக் காட்டும் சிற்பச் சான்றுகள் உள்ளன (இவ்வகைச் சான்றுகள் தொல்லெல்சுங்களாகத் தமிழ்நாட்டில் பல கோயில்களில் காணக் கிடைக்கின்றன). இக்கோயிலில் நண்பகல் ஒரு வேளையில் ஆண் பூசாரி சேவையைத் தன் உடம்பில் கூறியிருக்க கொண்டு, பெண்ணாக மாறியதாகப் பாவனை செய்து கொண்டு பூசை செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இதன் பொருள் இக்கோயில் ஒரு காலத்தில் நரபலி பெறும் உக்கிரமான தாய்த் தெய்வக் கோயிலாகத் தோன்றியிருக்க வேண்டும் என்பதுதான். இக்கோயிலை வைத்தீகமயப்படுத்தி பிற்காலத்தில் தந்தைத் தெய்வக் கோயிலாக ஆக்கியுள்ளார்கள். வைத்தீக மயப்படுத்தும் முறைகளில் ஒன்று ஸ்ரீஸ்கர பிரதிஷ்டை



செய்தல் (தெய்வத்தின் ஆற்றலைக் குறைக்கும் மந்திரங்களைச் செப்புத் தகட்டில் எழுதித் தலவாசலில் பதித்தல்) ஆகும்.

இது ஒரு பார்ப்பனக் கதையாடலாகும். திருவாளைக்கா கோயிலில் ஆதிசங்கரர் ஸ்ரீஸக்கர பிரதிஷ்டை செய்து ‘தாடங்கம்’ என்னும் காதனி ஒன்றை இத்தெய்வத்திற்கு அளித்தார் என்பது பார்ப்பனர்கள் கூறும் கதையாகும் (இக்கதையினைப் பயன்படுத்திக் கொண்டு இப்போதுள்ள சிருங்கேரிக் கிளைமடமான காஞ்சி மத்து சங்கராச்சாரியார் தாடங்கம் செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது). காஞ்சி காமாட்சியம்மன் கோயில் இப்போது சங்கராச்சாரியார் கட்டுப்பாட்டில் உள்ளது. வாய்மொழி வழக்காறு களின்படி சங்கராச்சாரியார்கள் கைப்பற்றும் முன் இக்கோயில் விஶவகருமாக்கள் என்பதும் கம்மாளர் சாதியார்க்குச் சொந்த மானது. வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் இக்காமாட்சித் தெய்வம் கெளதம புத்திரின் தாயான தாராதேவி வழிபாட்டிலிருந்து தோன்றி பிருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். தமிழ்நாட்டுச் சிற்றுரை களில் இன்றைவும் காமாட்சித் தெய்வம் சிறு தெய்வமாகவே கருதப் படுகின்றது. காஞ்சிபுரத்தில் மட்டும் இது வைதீக் சமயத் தெய்வமாகும். தமிழ்நாட்டில் தெலுங்கு மொழி பேசும் பொற்கொல்லர்கள் பங்காரு காமாட்சி (தங்கக் காமாட்சி) என்னும் தெய்வத்தையே குல தெய்வமாக வழிபடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்க காலத்துக் கோயில்கள் பெரும்பாலும் மன்னாலும், செங்கற்களாலும், மரச்சட்டங்களாலும் அமைக்கப்பட்டிருந்தன. பக்தி இயக்க எழுச்சியின்போது இவையும் பெருந் தெய்வக் கோயில்களைப் போலக் கற்கோயில்களாக மாற்றப்பட்டதுள்ளது. சங்க இலக்கியங்களில் கோயில்களைக் குறிக்க வரும் ‘கோட்டம்’ என்ற சொல் சி. பி. 8, 9ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் வழங்கி வந்திருக்கின்றது. இவற்றுள் ‘காமக் கோட்டம்’ என்ற சொல்லே தாய்த் தெய்வக் கோயில்களைக் குறித்ததாக இருக்க வேண்டும். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் இன்றைவும் ‘காமக் கோட்டம்’ என்றே வழங்கப் பெறுகின்றது. பார்ப்பனச் சொல்லாடல் இதனையே ‘காம கோடி’ என்று வைதீகமயப்படுத்தியிருக்கின்றது.

9ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் சிலவற்றில் ‘காமக் கோட்டம் அழித்தார் பட்ட பாலம்’ என்ற தொடர் காணப்படுகின்றது. இது ஏதோ சில காரணங்களுக்காக காமக் கோட்டங்கள் என்னும் ‘தாய்த் தெய்வக் கோயில்கள்’ அழிக்கப்பட்ட வரலாற்று உண்மையை உணர்த்துகின்றது. அவை தந்தைத் தெய்வக் கோயிலாக மாற்றப்படுவதற்காக வைதீக் சமயத்தவரால் அழிக்கப்பட்டிருக்கலாம். பொதுவாகப் பக்தி இயக்கம் ஆணாதிக்க உணர்வினை முன்னிலைப்படுத்தியது இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். தாய்த் தெய்வக் கதைகளும், சடங்குகளும் பல முனைப்பட்டவையாக அமைகின்றன. அவற்றுள் பெரும்பாலானவற்றில் மக்களைக் காப்பாற்றுவதற்காக தாய்த் தெய்வம் ஆயுதம் ஏந்துவதையோ, அருள் செய்வதையோ வழக்கமாகக் கொண்டுள்ளன. பொதுவாகத் தாய்த் தெய்வங்கள் ஆறாத சிளம் கொண்டவை. எனவேதான் அவை அக்கிளி மகுடம் (நெநுப்புச் சுவாஸையால் ஆன தலையணி) உடையவாகக் காணப்படுகின்றன. விதிவிலக்காகத் தாய்த் தெய்வக் கதைகள் கொலவை செய்த கணவளையைப் போயாக வந்து பழி வாங்கிய ‘நீலி’ என்னும் இயக்கி கதையினையும், அழுக்குக்கும், வறுமைக்கும் அடையாளமான ஒரு காலத்தில் பரவலாக வழிபடப் பெற்ற ‘முதேவித்’ தெய்வ வழிபாட்டினையும் ஏற்றுக் கொண்டது ஆய்வுக்குரிய செய்தியாகும்.

இது போலவே மாகாளம் என்னும் வழிபாட்டுத் தலங்களைத் தமிழக வரலாற்றில் பார்க்கிறோம். உஞ்சயனை மாகாளம், அம்பாரமாகாளம் என சில மாகாளத் தலங்கள் தேவாரத்தில் குறிக்கப்படுகின்றன. மாகாளி, வீரமாகாளி ஆகிய பெயர்களோடு உஜ்ஜயினி

(உச்சினி) மாகாளி என்னும் தாய்த் தெய்வ வழிபாடும் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. வடநாட்டில் உள்ள உஜ்ஜயினி, ஒரு மாகாளத் தலமாகும். இத்தலத்தில் உள்ள காளி தேவியே காளிதாசனுக்குக் கவிஞராக வரவங்கொடுத்தவள். தமிழ் நாட்டில் காளி என்ற சொல் வழக்கு முதன் முதலில் சிலப்பதிகாரத்திலேயே காணப்படுகிறது. எனவே காளி வழிபாட்டுத் தலங்களான மாகாளத் தலங்களும். பின்னர் தந்தைத் தெய்வக் கோயில்களோடு சௌவப் பெருஞ் சமயத்தில் இளைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வட்டாரம், சாதி ஆகியவற்றைத் தவிர்த்து விட்டு தாய்த் தெய்வங்களைப் பற்றி ஒரு பறவைப் பார்வை செலுத்தினால் அடிப்படையான சில பொதுக் கூறுகளை நம்மால் இனங்காண முடிகின்றது. பெருந் தெய்வக் கோயில்களைப்போல வரையறுக்கப் பட்ட விழா நாட்கள் அங்கே முக்கியத்துவம் பெறுவதில்லை. மாறாக, சடங்குகளே தாய்த் தெய்வக் கோயில்களில் முதன்மை பெறுகின்றன; அங்கு நடைபெறும் கொண்டாட்டங்களில் செல் வாக்கு செலுத்துகின்றன. எனவே தாய்த் தெய்வங்கள் பெரும் பாலும் சடங்கியல் சமயச் (ritualistic religion) சார்பையே வெளிப்படுத்துகின்றன. தாய்த் தெய்வ வழிபாட்டின் தொன்மைக்கு இஃதொரு வலிமையான சான்றாகும். பெருஞ் சமயப் புயலுக்குள் சிக்காமல் தாய்த் தெய்வங்கள் தனித்து நிற்பதற்கும் இதுவே வலிமையான காரணமுமாகும்.

தாய்த் தெய்வ வழிபாட்டின் மூல வடிவமான ‘யோனி’த் தெய்வ வழிபாடு இன்னும் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் நடைமுறையில் உள்ளது என்பது நமக்கு வியப்பான செய்தியாக இருக்கலாம். இத் தெய்வத்துக்கான வடிவங்கள், முகம் இல்லாமல் (முகத்துக்குப் பதிலாகத் தாமரை உள்ள) ஓன்றிரண்டு மட்டுமே நமக்குக் கிடைத்துகின்றன. பெரும்பாலான தமிழர் வீடுகளில் பிறந்த குழந்தை உயிரோடு இருந்தால் வீட்டின் உள்ளாகவோ, வீட்டின் பின்புறமாகவோ மகப்பேற்றுத் தீட்டைக் கழிப்பதற்குச் செய்யும் சடங்கு யோனித் தெய்வ வழிபாடே ஆகும்.

தாய்த் தெய்வ வழிபாட்டின் மற்றொரு கூறு, அத்தெய்வம் தன்னுடைய ஆற்றலை ஆண்டுதோறும் புதுப்பித்துக் கொள்வது ஆகும். விசயநகர ஆட்சியின் வருகைக்கு முன்னர் தமிழ்நாட்டு அம்மன் கோயில்களில் ஏருமைத் தலை அரக்களைக் கொல்லும் நவராத்திரித் திருவிழா நடைபெற்றதற்கு நமக்குத் தெளிவான வரலாற்றுக் குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் ஆண்டுக்கொரு முறை கோடை காலத்தில் குறை என்னும் திருவிழா நடைபெற்றது (இன்னும் தென்மாவட்டங்களில் சில ஊர்களில் நடத்தப்படுகின்றது). இந்தத் திருவிழாவில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஒன்று உண்டு. அதாவது, தாய்த் தெய்வத்தை அந்த நாளில் அதற்குரிய கோயிலில் வழிபாடாமல் ஊர்ப் பொதுவிட்டதில் அல்லது மந்தையில் ஒரு நாள் தற்காலிகமாகத் திருநிலைப்படுத்துகிறார்கள். இத்திருவிழாவில் தெய்வசூருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதில்லை. அதற்கு மாற்றாக கோமறத்தாடியே (முதல் சாமியாடியே) தெய்வத்தின் பிரதிநிதியாக ஊரினைச் சுற்றி வருகின்றார். தெய்வத்திற்குக் கூழ் சமைத்துப் படைக்கப்படுகின்றது. பின்னர் அக்கூழ் ஊர் மக்கள் அளைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது. பெருமளவு தாய்த் தெய்வத்திற்கான ஊட்டு விழாவாக இவ்விழாவினைக் கருதலாம்.

தாய்த் தெய்வத்தின் தோற்றக் கூறுகளில் சிலவும், வழிபாட்டின் பொதுக் கூறுகளில் சிலவுமே இக்கட்டுரையில் காட்டப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தாய்த் தெய்வத்தின் தனித்துக் கூறுகள் பெருநூல் அளவுக்குப் பேசப்பட வேண்டியவை. அவற்றைப் பின்னர் காணலாம்.

□

நாட்டார் விவிலியம்

ஆ. சிவசுப்பிரமணியன்



ஓவியம் : அருள்தந்தை ராம் தோட்டத்தில்

கிறித்தவர்களின் புனித நூலாக அமையும் விவிலியம் தனித்தனி நூல்களாடங்கியதொரு தொகுப்பு நூலாகும் இத்தொகுப்பு நூல் 'பழைய ஏற்பாடு', 'புதிய ஏற்பாடு' என இரு பிரிவுகளைக் கொண்டது. பழைய ஏற்பாட்டில் முப்பத்தி எட்டு தனித்தனி நூல்களும் புதிய ஏற்பாட்டில் இருபத்தி ஏழு தனித்தனி நூல்களும் அடங்கியுள்ளன. இவற்றுள் பழைய ஏற்பாடாளருது எபிரோயம் (ஹிப்ரு) மொழியில் எழுதப்பட்டதாகும். ஒன்றிரண்டு சிறுபிரிவுகள் மட்டும் ஹிப்ருவடன் தொடர்புடைய அராயிக் மொழியில் எழுதப்பட்டதாகும். இதன் காலம் கி.மு. 6 அல்லது 7 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 150 வரை என்று கணக்கிடப்பட்டுள்ளது. எகிப்தியரின் அடிமைகளாம் இருந்த இஸ்ரேவிய நாடோடி இனக் குழுவினர் எகிப்திலிருந்து வெளியேறி எகிப்துக்கும் பாலஸ்தீனத்துக்கு மிடையில் அலைக்கழிந்து பின்னர் பாலஸ்தீனப் பகுதியில் தங்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்டதையும் குறுகிய காலத்தில் டேவிட், சாலமன் என்ற மன்னர்களின் தலைமையில் ஓர் அரசியல் சக்தியாக உருப்பெற்றதையும் பழைய ஏற்பாடு எடுத்துரைக்கிறது. உரை நடையிலும் செய்யுளிலும் அமைந்த இந்நாளில் இடம்பெற்றுள்ள முப்பத்தெட்டு நூல்களும் நடையாலும், உள்ளடக்கத்தாலும் வேறுபட்டவையாகும். புராணம், வரலாறு, சட்டம், அறிவுரை, தீர்க்க தரிசனம், நன்னென்றிப் படுத்தல் ஆகியன இவற்றுள் இடம்பெற்றுள்ளன. மானுடவியல் நோக்கில் பார்த்தால் இனக்குழு வாழ்க்கை, அடிமை வாழ்க்கை, மேம்ச்சல் நில வாழ்க்கை, வேளாண்மை வாழ்க்கை என்ற நான்கு கட்டங்கள் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ளன எனலாம்.

புதிய ஏற்பாடு கிரேக் மொழியில் எழுதப்பட்ட 27 நூல்களைக் கொண்டது. இவற்றுள் முதல் நான்கு நூல்கள் 'நற்செய்தி' (Gospels) என்றழைப்பக்கப்படுகின்றன. இவை முறையே மத்தேய (மாத்ய), மார்க்க, லூக்கா, அருளாப்பர் (ஜோன்) என்ற யேகவின் நான்கு சீடர்களால் எழுதப்பட்டவையாகும். தூதுவன் என்ற பொருளைத் தரும் அப்போஸ்தலர் என்ற சொல்லின் அடிப்படையில் அப்போஸ்தலர் பணி என்ற நூல் புதிய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. யேக தேர்ந்தெடுத்துப் பயிற்சி யளித்து மறை பாப்ப அனுப்பிய சீடர்களே அப்போஸ்தலர் எனப்படு கின்றனர். ஆயினும் அப்போஸ்தலர் அனைவரின் பணிகளையும் இது குறிப்பிடவில்லை. குறிப்பாக இந்தியாவுக்கு வந்த யேகவின் சீடரான கோகாமயாரின் (தாமஸ்) பணிகளைப் பற்றிய குறிப்புகள் எவ்வடிம் இதில்

காணப்படவில்லை. இராயப்பர் (பிட்டர்), சின்னப்பா (பால்) என்ற இருவரின் பணி மட்டுமே இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அப்போஸ்தலர்களின் பணி நூலுக்கு அடுத்தபடியாகப் புனித சின்னப்பரின் கடிதங்கள் இடம் பெற்றுள்ளன. இக்கடிதங்கள் அவை எழுதப்பட்ட கால வரிசைப்படியன்றி அவற்றின் அளவு வரிசைப்படி (நீண்ட கடிதங்கள், குறுகிய கடிதங்கள்) இடம் பெற்றுள்ளன. இக்கடிதங்கள் அளவாகத்தும் திருச்சபைகளுக்கு எழுதப்பட்டவையாகும். இவற்றை அடுத்து புதிய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ள இறுதி நூல் அருளாப்பர் (ஜோன்) எழுதிய திருவெளிப்பாடாகும். ஆதி கிறிஸ்தவர்களுக்கு எதிராக அடக்குமுறை நிகழ்ந்த காலத்தில் அவர்களுக்கு ஆக்கழும் ஊக்கழும் நம்பிக்கையும் அளிக்கும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

"தற்காலத்தில் வாழும் இறைப்பற்றாளனுக்கும் யேகநாதருக்கும் இடையிலான கால இடைவெளியை, தொடக்க கால இறைப்பற்றாளனின் நினைவுப் பதிவுகள் வாய்வாக விவிலியம் பூர்த்தி செய்கிறது. இதனால் விவிலியச் சொற்களின் வாயிலாக யேகவின் தொடக்க காலச் சீடர்களைப் போன்றே அவரைச் சந்திக்கவும் அவரது உரைகளைக் கேட்கவும் முடிகிறது" என்று மாத்ய பிஜூன் (1969:18) குறிப்பிடுவார். கிறித்தவர்களின் அன்றாட வாழ்விலும் வழிபாட்டிலும் விவிலியம் முக்கிய இடம் வகிக்கிறது. தேவாலய வழிபாட்டின் ஓர் அங்கமாக மட்டுமின்றி தனிப்பட்ட பகுதி முற்சியிலும் விவிலிய வாசிப்பு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

புறக்கணிக்கப்பட்ட நூல்கள் (Apocrypha)

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள், யூத வேதத்தைப் பழைய ஏற்பாடு என்றும் கிறித்தவ வேதத்தைப் புதிய ஏற்பாடு என்றும் அழைக்கத் தொடக்கினர். 'மனுகுலத்தின் விடுதலை இவ்விரண்டிலும் இருப்பதாகக் கருதினர். உலக மக்களின் ஒரு பிரிவினரான யூதர்களிடம் இறைவன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை பழைய ஏற்பாடு என்றும் உலகின் மக்கள் அளவைருடனும் இறைவன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை புதிய ஏற்பாடு என்றும் நம்பினர். இதனடிப்படையில் இரண்டும் இணைந்து ஒரே நூலாக உருப்பெற்றன (சோாஜினி பக்கியமுத்து 1990:5).

இந்திக்பூவு கி.மி. 369க்குப் பின் ஏற்பட்டது. இவ்வாறு ஒரே நூலாக இணைக்கும்போது கிறித்தவக் குருக்கள் பல பகுதிகளை ஒதுக்கித்தன்னிலிட்டுத் தேர்ந்தெடுத்த பகுதிகளை யட்டும் கொண்ட விவிலி யத்தை உருவாக்கினார். இதுவே திருச்சபையின் மாபு வழிவா விவிலி யமாகும் (Canonical Bible). இவ்வாறு அவர்கள் சில பகுதிகளை ஒதுக்கித் தன்னியமைக்கு அவை யேகவின் போதனைகளுக்கு மாறானவை என்பதும் போலியானவை என்பதும் காரணமாகக் கூறப்படுகிறது. இவ்வாறு ஒதுக்கித் தன்னப்பட்டவை ‘புறக்கணிப்பு நூல்கள்’ அல்லது ‘தன்னுபடி நூல்கள்’ என்ற பொருளைத் தரும் அப்போகிரைபா (Appōkryphā) என்ற பெயரில் நூலாக உள்ளன. இந்நூல் இறையியல் கல்வி பயிலும் குரு மாணவர்களாலும் விவிலிய அறிஞர்களாலும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

தமிழில் விவிலியம்

యేకవిన్ చీర్తకగురుల ఓరువరాన తోమా ఎనఱపెటుమ పునిత తామసల్, కిర్తతువంతైత ఇంతియావిల్ అన్నిముక్కపెటుతీనార్. ఇతనాంలతాం తెంతాకక్ కాల కిర్తతువక్ గుట్టమపంకణాత తామసల్ కిర్తతువర్కణాం ఎన్నర్ అష్మైక్కినీంరొర్. తాపిప్పున్రాట్టిల్ చమయప పణియార్థ్యి తామసల్, చెంణెన అరుక్కిలుంగొ పరంకిమణిల్ కొణాలెపుణ్ణంటార్. ఇతనీ పింణొర పల నూర్మాణండుకొన కుమిత్తు 16.ఔమ నూర్మాణంఛిల కంతోవాలిక్కక్క కిర్తతువమ తాపిప్పున్రాట్టిల్ మత్తుఁక కుణిత్తతుఱైప పక్కత్తియిల్ పారియిత్తు. ఆయిన్నుమ వివిలియిమ ఇంకొలుంత్తిల్ తుప్పిల్ మొఘి పెయార్కుపటవిల్లణల్. పరమణ్ణటల చెపమ మట్టుమే చాచోయారావు తుప్పిల్ మొఘిపెయార్కుప పట్టుక కఱ్రుక కొట్టుకప్పట్టిరుంత్తు. 1554 పిప్రవారి 11.ఔమ నొంగొర్తుత్తియా ఎన్నర పెయారిల కంతోవాలిక్క మంత్రాంగుకొన అట్టంకియ న్యాల్, పోర్సస్కక్క న్యాట్టిఁ తణవున్కారాన లింపణం న్కారిల అశ్చాకియిత్తు. మృపట్టబెట్టు పక్కమంకొన కొణంతా ఇంంన్రాలిల్ ఇటంబెప్రుణుంగొ వయి పాట్టుక ముఱైకున్ పోర్సస్కక్కీచి మొఘియిన్ వారి వథిలిల తామి ఎయ్యుత్తు మొఘిపెయార్పుపాక అశ్చిటిపట్టణ. ముతలిల ఎయ్యుత్తు మొఘిపెయార్పు వథివుమ్ అతుయాటుత్తు అతుంకిణుణ్ణాన పోర్సస్కక్కీచి మొఘియార్పు వథివుమ్ అట్టుతుటుత్తు ఇంంన్రాలిల్ ఇటం బెప్రుణుంగొన. ఇంంన్రాలి కంతోవాలిక్కత తుప్పింకున్ మణ్ణతిల కొణాల్లాతు అవార్కణిటిమ పణియార్థ్యి పోర్సస్కక్కీచియక గుర్కణుకెకణ్ణే తుయారిక్కపట్టత్తు.

அன்றிக் அடிகளார் என்ற போர்த்துக்கீசிய சேக்கபைத் துறவில் ‘தம்பிரான் வணக்கம்’ என்ற பெயரில் கத்தோலிக்கர்களின் அடிப்படை வழிபாட்டு மந்திரங்களைக் கொண்ட நூல் ஒன்றை 1574இல் வெளியிட்டார். கொல்லத்திலுள்ள சேக்கபை மிட்பர் கல்வூரியில் வெளியான பதினேழு பக்கங்கள் கொண்ட இச்சிறு நூல் ஒரு மொழியையர்ப்பு நூலாகும். இந்நூலின் இறுதிப் பகுதியில் மேகவிள் மலைப் பொழுதி விழுந்து ஒரு சிறுபகுதி இடம் பெற்றுள்ளது. பெரும்பாலும் இப்பகுதிதான் துறிம் மொழியில் அச்சான முதல் விவிலியப் பகுதி என்று கூறலாம்.

இதன் பின்னர் 1579ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் நாள் கொச்சி யிலுள்ள தேவதாய்க் கல்லூரியில் கிறித்தவ படிப்பினை (Vocational Christian) என்ற போர்ச்சக்கிசிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை ‘கிறு சித்தியானி வளங்கக்கம்’ என்ற பெயரில் அன்றிக் அடிகளார் வெளி பிட்டார். வினா விடை வடிவில் அமைந்த இந்நூலில் கிறிஸ்து என்ற பெயர் பெற்றது ஏன்? என்ற ஆசிரியரின் கேள்விக்கு மாணவன் அளிக்கும் விடை இவ்வாறு அமைந்துள்ளது:

அதாவது குதமார் வேதம் நடக்கிற காலத்திலே யாதொருத்தனை இராசாவாக வைக்கும் பொழுது, முந்த அந்த வேதத்தின்படியே அவன் தலையிலே எண்ணெனப் வார்ப்பார்கள். ச செ டுதோத்திகருக்கும், பொறோ பெத்தைக்கருக்கும் அவ்வண்ணமே செய்து வருவார்கள். அப்படி எண்ணெனப் வார்த்துக் கொண்டவர்கள் கிரோகுப் பாஷையிலே கிறிசித்து என்று பெயர்ப்புவார்கள். புகந்துக்கள் பாஷையிலே உருகினு

என்று சொல்லப்படும். தமிழ் பாண்டியிலே நன்றாய்ச் சொல்லிக் கூடாது. வாத்துக்கொண்டவன் என்று சொன்னாலும் கிறிசித்து என்ற சொல்லுக்குத் திட்டன் போதாது.

கிறிஸ்து என்ற சொல்லுக்கு விளக்கமளிக்க அன்றிக் அடிகளார் எவ்வளவு சிரமப்பட்டுள்ளார் என்பதை மேற்கூறிய பகுதி உணர்த்துகிறது. இப்பகுதியை இன்றையத் தமிழ் நடையில் இவ்வாறு எழுதலாம்:

கிறிஸ்து என்ற வார்த்தையின் பொருள் அறியத்தக்கதாகச் சில செய்திகளைச் சொல்லவேண்டியிருக்கிறது. அதாவது யூதர்களின் வேதம் நடக்கிற காலத்திலே யாதொருவனை மன்னாகும்போது, முன்பு அந்த வேதத்தின்படி அவன் தலையிலே எண்ணெய் தடவுவார்கள். குருக்களுக்கும், தீர்க்கதுரிசிகளுக்கும் அவ்வண்ணமே செய்வார்கள். அப்படி எண்ணெய் தடவிக் கொண்டவர்கள் கிரேக்க மொழியில் கிறிஸ்து என்று அழைக்கப்படுவார்கள். போர்ச்சக்கிய மொழியில் பூகதல் என்று சொல்லப்படும். தமிழ் மொழியில் நாள்றாய்ச் சொல்ல முடியாது. வார்த்துக் கொண்டவன் என்று சொன்னாலும் கிறிஸ்து என்ற சொல்லுக்கு ஈடாகாது.

மேற்கூறிய இரு நால்களையும் அடுத்து, அடியார் வரலாறு என்ற நூலை அன்றிக் அடிகளார் 1586 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னைக்காயல் என்ற கடற்களை கிராமத்தில் அச்சிட்டு வெளியிட்டார். கிறித்தவப் புனிதர்களின் வரலாற்றைக் கூறும் இந்நாலில் ஒவ்வொரு மாதத்திலும் இடம் பெறும் புனிதர்களின் திரு நாட்களும் அவர்கள் வரலாறும் இடம் பெற்றுள்ளது. இதனைப்படையில் டிசம்பர் மாதத்திற்குமிய புனிதரின் திருநாளாக யேகவின் பிறப்பும் அவர் சிலுவையில் அறையன்னாடு உயிர்த்தெழுந்த நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன. இப்பகுதிகள் விவிலியத்தின் மொழிபெயர்ப்பாகவே அமைந்துள்ளன. இவ்வாறு விவிலிய மொழிபெயர்ப்பு சிக்கலானதாகவும் அரிதானதாகவும் இருந்த காலத்தில் தமிழ் நாட்டுக் கிறித்தவர்கள் விவிலியத்தை எவ்வாறு அறிந்துகொண்டார்கள் என்ற கேள்வி தோன்றுகிறது. இக்கேள்விக்கு விடை கூணும் முயற்சியாக ‘நாட்டார் விலிலியம்’ என்பது குறித்துத் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியமாகிறது.

நாட்டார் விவிலியம்

விலிலியச் செய்திகளுக்கு இடையிலுள்ள இடைவெளியை இட்டு நிரப்பவோ அல்லது அச்செய்திகளை விரிவுபடுத்தியோ உருவாக்கப்படும் நிகழ்ச்சிகளை ‘நாட்டார் விலிலியம்’ என்பார். முன்பு குறிப்பிட்ட விலக்கப்பட்ட அல்லது தன்னுடு செய்யப்பட்ட விலிலிய நூல் செய்திகளைப் போல் உலகின் பல பகுதிகளிலும் பல நூல்கள் உருவாகி மக்களிடையே நிலை பெற்றுள்ளன. எனவே, இவற்றைக் குறிப்பிட்ட மொழியான்றில் உருவான அப்போகிரைபா (Appocirippa) எனலாம். உலகெங்கும் சுற்றித் திரியும் ஜிப்ஸி நாடோடிக் குழுவினரின் முன்னோன் ஒருவன், யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டபோது அவரது இருதயத்தில் அறைய வைத்திருந்த ஆணியைத் திருச் விட்டானாம். இதன் காரணமாக அவர் இருதயத்தில் ஆணி அறையப்படவில்லை. இச்செயலுக்காக இம்மன்றுவைகெங்கும் சுற்றித் திரிய ஜிப்ஸிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். யேசுநாதர் சிலுவையில் த்ரறையப்பட்டபோது ஈக்கள் அவரது உடலில் மொட்டது ஆணிகள் போல் காட்சியளித்தமையால் அவரது உடலில் மேலும் ஆணிகள் அறைவது தடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே அவை மன்னர்களின் மேசையிலும் உணவு அருந்துகின்றன. யேசு அறையண்ட சிலுவைக்கு மரம் வழங்கியிடமையால் ஆல்பன் மரம் சுகிக்கப்பட்ட மராகாயத்து (Brusvand 1978: 88). இவையெல்லாம் அப்ரோப்பாவில் வழங்கும் நாட்டார் விலிலியச் செய்திகளாகும்.

தமிழ் நாட்டிலும் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ற முறையில் நாட்டார் விவிலியம் உருவாகியுள்ளது. இவ்விவிலியம் அதன் அமைப்பிலேயே அதிகாரப்பூர்வமான விவிலியத்திலிருந்து மாறுபட்டு இருந்தது.

ஜோரோப்பியர் தொடர்பிற்குப் பின்னால் துறிப் உரைநடை வளர்ச்சி அடைந்ததன் விளைவாகவே மக்களிடையே கருத்துப் பரிமாற்றம் பரவலாக நிகழ்க் கொட்டப்பியது என்ற கருத்து நம்பில் பலருக்கு உண்டு. இது ஒரு தவறான கருத்தாகும். இக்கருத்தை ஏற்றுக்கொண்டால் ஜோரோப்பியர் வருஷைபினால் துறிப் உரைநடை வளர்ச்சியடையும் மூன்னார், நம்பிடையே கருத்துப் பரிமாற்றம் நிகழ்வில்லை என்ற தவறான முடிவுக்கு நாம் வந்து விடுவோம். நம்பிடையே பரவலாக வழக்கிலிருந்த அகவல் அஸைப்பிலான நூல்களும் மக்களிடையே வழங்கி வந்த நாட்டார் பாடல் கனும் கருத்துப் பரிமாற்றத்திற்கு முக்கிய கருவிகளாகப் பயன்பட்டு வந்துள்ளன. இதன் அடிப்படையில் உரைநடை வடிவிலமைந்த விலிலியமும் துறில் செய்யுள் வடிவிலேயே அறியும் ஆகியுள்ளது. இதற்குச் சான்றாக நோவா பிரளையம் தொடர்பாகத் தமிழில் வழங்கும் சில நாட்டார் பாடல்களைக் குறிப்பிடலாம். தாவா மற்றும் பிரகங்கள் பறவையினாங்களில் இருந்து வகைக்கு ஒன்றை நோவா தான் செய்த பேற்றுபில் வைக்கிறான். இந்திகழ்ச்சியைக் கழியல் பாடல் ஒன்று இவ்வாறு பட்டியலிடுகிறது.

தாவாங்கள்

அத்தி, ஆல், பூங்கு, புளி, பூவாக, நெல்லி, அச்சை, கருங்காலி, குங்கும், கொள்ளறை துத்தி, அகுத்தி, கடுக்காய், அசோகு, ஸந்து, பேரிந்து, மலை வேம்பு, மஞ்சாடி, ஒத்த இலுவிச்சி, சீனிய நார்த்தை, உடை, உசிலை, மா, பலா, வெல்பாலை, வெல்வேல், முத்தின் சந்தன... சந்தன கோங்கு, மூங்கில், கூந்தப்பளை, தேக்கு, சாதிக்காய், பொத்தென தேக்கு.

விலங்குகள்

யானை, புளி, சிங்கம், காடி, ஓட்டகம், புல்லா, ஆழிகாண்டா மிருகம், கட்டானை விலங்கு, சீனமட்ட மச்சி, மட்டத்துக் கருங்கு, செம்மிரி ஆடு, பெள்ளாடு, குரும்பாடு, மான்மரை, கம்ரிமான், மரநாப், சிறுத்தை, மந்தி, கருங்கு, சிவிங்கி.

பறவைகள்

கொக்கு, படையான், நாளை, வெண்நாளை, நந்ரயான், குருகு, செங்கால் நாளை, பெருநாளை, சிரைகை சர்க்காரி, வான்கோழி, சம்பங்கி கோழி, சாதக நில முங்கி, தலை விலான், உள்ளான், சீக்காரா, சிங்கிலி, செம்பேத்து, கூடைகை, செங்கோழி, வான்கோழி, நங்களை வாப்பலு, கொக்கு, கெளதாரி, பல கூலக்கி, பாம்கள், ஊர்க்குருவி.

இங்கு துறிப்பாட்டு மரவைக்களையும், விலங்கு வகைகளையும் பறவை வகைகளையும் நோவாவின் மரப் பேழையில் இடம்பெறச் செய்துள்ளமையைக் காண்கிறோம்.

♦

நோவா பெரிய அளவிலான மாப்பேழை செய்யும் காட்சி கண்ணியாகுமரி மாவட்ட போட்டி வேத கந்துப் பாடலில் இவ்வாறு சித்திரிக்கப்படுகிறது. (ஐசுக் அருள்தாஸ், கா.)

ஆணைக்கு சில கூடு செய்யடா - இப்போது
ஜயப்பன் ஆசாரி நீயடா,
பூணைக்கு ஓர் முறி செய்யடா - நீ
பூச்சாண்டி முறையைக் காட்டாதடா
நாரிக்கும் கீரிக்கும் கூடு - நாராயனன் நீ செய்யடா
ஓரிக்கொரு கூடு செய்ய ஊச்சன் ஆசாரி போதுமே
கழுதைக்கு கூடு வேறே வேணுமே - நொண்டி
காசி நீயே செய்து வைத்தால் போதுமே
குளிர் மூசல் ஆடுமை கேளை பூணை கடுவாய்

காடி, புலி, குரங்கு போன்ற பலவகை பிராணிகளையும் அவை கஞ்சுக்குக் கூடு செய்யும் விதங்களையும் தெளிவாகப் பாடுகிறார்கள்.

தடபுடலாகத் தடிமுறிக்கிறான்
சக்கடா வண்டியில் பாரத்தை வைக்கிறான்
பிடிபிடியென்று விரட்டியடிக்கிறான்
ஒருநாளில் போதுமான மரத்தைச் சேர்க்கிறான்
கொடுத்த சம்பளம் போதாதென்று ஒருவன்
கும்மாளம் போடுகிறான்
வருத்தமில்லாமல் பணத்தை நோவாவும்
வாரியே வீச்கிறான்
எடுத்துச் சுமந்து கழுத்து வலிக்கிறது
அப்பப்பா என்னுகிறான்
இரக்கமாவே எட்டனாகூட எடுத்து நீட்டுகிறான்
அன்ம ஆசாரியும் அறநத்து தள்ளுகிறான்
அண்டிக் கண்ணன் பப்பு எடுத்துச் சீவுகிறான்
நொண்டி ஆசாரியும் கணக்குப் பார்க்கிறான்
கோரச் சாமியும் நெட்ட மூளக்கோலை வைத்து
வரைகிறான்

இப்பகுதிகள் குமரி மாவட்டத்துச் குழலில் நோவாவின் பேழை தயாரிப்பு நடப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகின்றன.

விலிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ஜோசப் என்ற இளைஞரின் கைத் தீடம் பெற்றுள்ளது. தன் அண்ணன்களால் இஸ்ரவேல் வியாபாரி கஞ்சு அடிமையாக விற்கப்பட்ட ஜோசப்பை, புத்திப்பார் என்னும் தளபதி விலைக்கு வாங்கி தன் அரண்மனையில் பணியாளாக வைத்துக் கொள்ள்டான். புத்திப்பார் மனைவியின் குழ்ச்சிக்கு ஆளான ஜோசப் சிறையில் அடைக்கப்படுகிறான். அவனுடன் எகிப்து மன்னன் பார் வோனின் தலைமைச் சமையற்காரனும் ரொட்டி கடுவோனும் சிறையில் விருந்தனர். அவர்களிருவரும் கண்ட கனவிற்கு ஜோசப் பலனுரைக் கிறான். மூன்று நாட்கள் கழித்து ஜோசப் கூறியபடியே நடந்தது.

இந்திகழ்ச்சி நடந்த இரண்டு ஆண்டுகள் கழித்து பார் வோன் மன்னன் ஏழு கொழுத்துப் பக்ககளை ஏழு மெலிந்த பக்ககள் தின்ப தாகவும் ஏழு மணிக்கதிர்களை ஏழு சாவிக் கதிர்கள் தின்பதாகவும் கணவு கண்டான். ஜோசப்புடன் சிறையிலிருந்த தனது தலைமை சமையற்காரன் மூலம் ஜோசப்பை பற்றிக் கேள்விப்பட்டு அவனைச் சிறையிலிருந்து வரவழைத்துத் தான் கண்ட கனவினைக் கூறினான். ஏழு ஆண்டுகள் நல்ல விளைவும் பின் ஏழு ஆண்டுகள் கடுவையான பஞ்சமும் நிகழுப் போவதாக ஜோசப் விளக்கம் கூறினான். இக்கதை கீழ் வைப்பாறு என்ற கடற்கரைக் கிராமத்தில் பாடலாக வழங்கி வந்துள்ளது. இப்பாடலைப் பாடியவர் முதுமையின் காரணமாக பல வரிகளை மறந்து விட்ட நிலையில் அவரிடம் இருந்து சேகரித்த சில பகுதிகள் வருமாறு:

'அஞ்ச வேண்டாம் கெஞ்ச வேண்டாம்
அண்ணரே ரூபனே
தமிப்பதைக் கொல்லவில்லை
இஸ்ரவேல் வியாபாரிக்கு
இருபது வெள்ளிக்கு விற்ரோமே சிலனை'

♦

'மூன்று நாளில்
பார்வோன் உன்னை
முன்போல் வைப்பான்
முன்போல் நீ பாத்திரத்தை
முயன்றவர்க்கு ஈவாய்...

*****'

முன்று நாளில்
பார்வோன் உன்னைத்
தூக்கியே கொல்வான்
காக்கை கழுகு உன் மாயிசத்தைக்
கொத்தியே தின்னும்'

'காலையில் நின்றெற்றுந்து
துஞ்சியே இரு கனவு கண்டேன்
தான் அதன் அர்த்தத்தைத்
தான் உணராமலே
ஏழுமணிக் கதிரை
சாவிக் கதிர் விழுங்கக் கண்டேன்
அழிற்றங்கரை யோரம்
ஏழு கொழுத்த பக்ககள் கண்டேன்
மெலிந்த ஏழு பக்ககள் அதை
விழுங்கிடக் கனவு கண்டேன்'

'அன்னாளில் அவ்வனத்தில்
அன்னரால் வந்தவினை
உன்னாலும் போக்கினியே
உதவாய் பராபரமே,
புத்திப்பார் பெண்சாதியால்
பூதலத்தில் வந்தவினை
உன்னாலும் போக்கினியே
உதவாய் பராபரமே'

யேகவிள் குழந்தைப்பருவமும் பாடுகளும்

நற்செப்தி ஏடுகளில் யேகவிள் குழந்தைப் பருவம் குறித்து விரிவான செய்திகள் எவ்வும் இல்லை. தொடக் கால இறையியல் நூர்க்கில் யேகவிள் பிறப்பும் குழந்தைப் பருவமும் அவ்வளவு முக்கியமானதாகப் படவில்லை. அவரின் இறப்பும் உபதேசங்களும் பணிகளும்தான் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. இதன் காரணமாகவே கிபி 4ஆம் நூற்றாண்டு வரை யேகவிள் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்படவில்லை. (Cullmann 1973: 363). ஆயினும் காலப் போக்கில் யேகவிள் குழந்தைப் பருவம் குறித்த செய்திகள் மக்களிடையே பரவத் தொடங்கின. இதனைக் குழந்தைப் பருவ நற்செப்தி ஏடுகள் (Infancy Gospels) என்று கல்மான் குறிப்பிடுவார். தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் சைவ சமயத்தின் முருகன், வைணவ சமயத்தின் இராமர், கிருஷ்ணர் ஆகிய தெப்பவர்களின் குழந்தைப் பருவம் குறித்துப் பல்வேறு செய்திகள் வழக்கிலுள்ளன. இவை தவிர, பெரும்பாலான அடித்தள மக்களால் வணங்கப்படும் நாட்டார் தெய்வங்கள் ஒவ்வொன்றிற்கும் அவற்றின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு குறித்த செய்திகள் கடைப்பாடல் வடிவிலும் வாய்மொழிக் கடைகள் வடிவிலும் வழக்கில் உள்ளன. இத்தகைய குழவில் ஜோர்பாவிலிருந்து இங்கு பரவிய கிறித்தவம் யேகவிள் குழந்தைப் பருவம் குறித்து விரிவாகச் சொல்ல வில்லை. ஆயினும் இம்மத்தைத் தழுவியவர்கள் தமிழ்நாட்டுச் சூழில் யேகவிள் குழந்தைப் பருவத்தைக் கற்பனை செய்து பாடலாகப் பாடி வைத்துள்ளனர் (ஜகந்நாதன் 1974 : 321)

ராவெல்லாம் போய்ந்துச் சாமத்தி வேந்மீம்
ராசா சேகநாதர் பிறக்கையிலே
நாதியில் வாமலே மாதா தவிக்கையில்
சோதியா வந்ததாம் சம்மனக்

- தன்னன னானன

தூராள மாய்வெந்தீர் ஊற்றுவ மேழுள்ளம்
காயங் கருப்பட்டி கொடுக்கவுமே

மாயமா வந்த சம்மனக் எல்லாம்
மாய்ந்து மாய்ந்து வேலை செய்ததான்டி

- தன்னன னானன

புள்ளையை நல்லாக் குளிப்பாட்டி - நல்ல
புல்மெத்தை மேலே படுக்கவைத்து
மாதா மளங்குளி ரத்தானுமே - நல்ல
தாலாட்டுப் பாட்டெல்லாம் பாடுச்சான்டி

- தன்னன னானன

குழந்தை பிறந்தவுடன் காயத்தையும் கருப்புக் கட்டியையும் சோற்றில் ஊறிய தண்ணீரில் நசித்து நாக்கில் முதல் உணவாகத் தடவுவர். இதனை 'சேனை' கொடுத்தல் என்பர். இங்கு யேகநாதருக்கு 'சேனை'யாக 'காயங்கருப்பட்டி' கொடுக்கப்படுகிறது. இதேபோல் ஆறு வயதான யேகவை 'சின்னப் பாலகா' என்றழைத்து நாட்டார் பாடலான்று பின்வருமாறு வினவுகிறது (மேலது 326 - 327):

அடுத்த வீட்டுப் பிள்ளைகளைச் - சின்னப் பாலகா
அடித்து விளையாடையிலே - சின்னப் பாலகா

அம்மா உன்னை அடிச்சாங்களா - சின்னப் பாலகா
அழுகமுக வச்சாங்களா - சின்னப் பாலகா

சட்டிப்பானை எல்லாம் வச்சுச் - சின்னப் பாலகா
கூட்டாஞ்சோறு ஆக்கினையா - சின்னப் பாலகா

மட்டிப்பிள்ளை கூடச்சேர்ந்து - சின்னப் பாலகா
மண்ணிலே விளையாடினையா - சின்னப் பாலகா

ஏழுவய சாகலையோ - சின்னப் பாலகா
ஏழுத்தாணி பிடித்கலையோ - சின்னப் பாலகா

பள்ளிக்கூடம் போகலையோ - சின்னப் பாலகா
பாடமெல்லாம் படித்கலையோ - சின்னப் பாலகா

வாரத்துக் கொருந்தரம் - சின்னப் பாலகா

வழக்கமா நீ பள்ளிக்கூடம் - சின்னப் பாலகா
போற்றத்துக் குத்தவாரிச் - சின்னப் பாலகா

பிரம்பிலடி வாங்கினையோ - சின்னப் பாலகா

இங்கு யேகநாதர் தமிழ்நாட்டுக் கிராமத்துச் சிறுவனாகக் காட்சியளிக்கிறார். தமிழ்நாட்டில் ஓர் ஆண் மகனுடைய அடிப்படைக் கடமைகளுடன் ஒன்று அவனது பெற்றோர்களுக்குச் சோறு போடுதலாகும். கிராமத்து மொழியில் சொன்னால் 'கஞ்சி ஊற்றுதல்': யேகவும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் இருந்ததை

'தச்சரோ டேசேர்ந்து தச்கவே வைசெய்து

தாய்தகப் பனுக்குக் கஞ்சி ஊற்றி

விச்சமா ஞானமெல் லாம்பெற் ரே அவர்

மேன்மையாக் காலம் கழித்தாரடி.'

என்று குறிப்பிடுகிறது (மேலது 320). இவ்வாறு உலகியல் வாழ்க்கை பற்றி மட்டுமின்றி யேகவிள் பல்வேறு அற்புதச் செயல்களையும் பாடலாக எடுத்துவரைக்கின்றனர் (மேலது 330 - 331):

அஞ்சு ரொட்டியைப்பிக்கச் - சின்னப் பாலகா

ரெண்டு மீனைச் சேர்த்துப் பிக்கச்-சின்னப் பாலகா

அஞ்சாயிரம் பேருக்குத்தான்- சின்னப் பாலகா

அருமையா நீ கொடுக்கலையோ - சின்னப் பாலகா

நாலுநாளாய்க் கல்லறைக்குள்ளே - சின்னப் பாலகா

நாற்றப் பினம் இருக்கையிலே - சின்னப் பாலகா

நாற்றத்தைச் சகித்து நீ - சின்னப் பாலகா

நாடி அங்கே போகலையா - சின்னப் பாலகா

கல்லறையைப் பார்த்து நீ - சின்னப் பாலகா

கண்ணீர் விட்டமுகலையா - சின்னப் பாலகா

கல்லையும் புரட்டச் சொல்லிச் - சின்னப் பாலகா
கத்தலையா சத்தம் போட்டுச் - சின்னப் பாலகா
வாஅப்பா லாசருவேயென்று - சின்னப் பாலகா
வற்புறுத்திச் சொல்லலையா - சின்னப் பாலகா
கல்புரட்டச் சொன்னாற் போலே - சின்னப் பாலகா
கட்டவிழ்க்கச் சொல்லலையா - சின்னப் பாலகா

யேகவின் பிறப்பையும் யூதர்கள் அவரைக் கொடுமைப்படுத்தி சிலுவையில் அறைந்ததையும் தாலாட்டுப் பாடல் ஒன்று இவ்வாறு வெளிப் படுத்துகிறது:

என் கண்ணே உறங்கு - என்னோடு
கண்மணியே கண்ணுறங்கு
மாதா மணிமேடை
மாதா மகனிருக்கும் பொன்மேடை
பொன்னு மேடை வேண்டாமென்று - மாதா மகன்
புல்லருகே பிறந்தாரே
பிறந்தார் புகழரச் அவர்
இறந்தார் யூதர் கையில்
புகழரச் பவளமாலை
பண்டுள்ளார் ஆண்டமாலை
ஆண்டார் அழகரசர்
அவர் இப்பம் மாண்டர் - யூதர் கையில்
சிலுவக் கொடிபறக்க
சீசர்கள் முன்நடக்க
பாரச் சிலுவைகொண்டு மாமரியாள் மகன்
தள்ளாடி வாராரே
கட்டிவைத் தடித்தார்கள் மாமரியாள் மகனை
கல் நெஞ்ச யூதர்கள்
கசையில் அடித்தார்கள்
மாமரி மகனை சண்டாள யூதர்கள்
காலாணி கையாணி நம்ம
சேக் பாடுபட்ட மூன்றாணி*

யேகவை சிலுவையில் அறைந்த பின் யூதர்கள் குலுக்கல் முறையில் அவருடைய அடைகளைப் பங்கிட்டுக் கொண்டதும் (மத்தேயு 27 : 35) கானா நகரில் திருமண வீடு ஒன்றிற்குச் சென்ற யேக ஆறு கற்சாக்களில் உள்ள தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றியதும் (அருளப்பர் 2:1-10) தாலாட்டு ஒன்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளன:

.....சேகவிற்கு
தையல் இல்லா நெய்த சட்டை
தையல் இல்லா சட்டையென்று என்கண்ணே-யூதர்
தனித்திருந்து பங்கு போட்டார்.
அந்தமணப் பந்தலிலே
கந்தரசம் ஆக்கிதந்த
அரிய புதுமைகள் செய்த - என் கண்ணே
அண்ணலைப் பணிய வந்தவனோ.

யேகவின் சிலுவைப்பாடுகள் நாட்டார் பாடல்கள் சிலவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளன. மீனவர்களின் அம்பா பாடல் ஒன்றில்

கட்டும் பட்டார் வெட்டும் பட்டார் - சேக
கள்ளன் என்று பேரும் பெற்றார்.

என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. தாலாட்டுப் பாடல் ஒன்று சிலுவை கயந்து செல்லும் யேகவை இவ்வாறு குறிப்பிடுகிறது.

ஆராரோ ஆரீரோ
ஆரீரோ ஆராரோ

சிலுவை செதுக்கி
சிலுவை மரம் ஓப்பமிட்டு
நன்றாய்ச் செதுக்கி
நாதனுட தோன்கமத்தி
கொண்டல்லோ போகிறார்கள்
ஆராரோ ஆரீரோ
ஆரீரோ ஆராரோ
கொண்டல்லோ போகிறார்கள்
குருச்** தனில் அறைவதற்கு
ஆராரோ ஆரீரோ

கல்வியறிவில்லாத மக்களிடம் இத்தகைய பாடல்களின் வாயிலாகத் தான் விவிலியும் சென்றாட்டுப் பண்பாட்டுச் சூழலுக்குப் பொருந்தும் முறையில் விவிலியம் பாடல்களாக உருப்பெற்றிருப்பதை இதுவரை நாம் பார்த்த செய்திகள் உணர்த்துகின்றன. காமநாயக்கள் பட்டி என்ற சிற்றாரில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த 'கல்லறை வாசாப்பு' நாடகத்தில் விவிலியத்தில் இல்லாத நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். யேகவை சிலுவையில் அறையக் காரணமா யிருந்தவர்களுள் கைபாஸ் என்ற யூத மதகுருவும் ஒருவர். யேக சிலுவையில் அறைபுண்டு உயிர்த்தெழுந்த பின்னர் இவர் என்ன ஆணார் என்பதற்கு விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் எவ்விதச் சான்றுமில்லை. ஆணால், நாகத்திற்கு கைபாஸை அழைத்துச் செல்வதாக உருவாக்கி யுள்ளனர். தவறு செய்தவன் தண்டனையிலிருந்து தப்பியிடக்கூடாது என்ற நாட்டார் நியதி இந்நாடகத்தில் இடம்பெற்றுள்ளது.

அடித்தள மக்களுடைய ஆண்டவன், அவர்களால் தொட்டு உணரக் கூடியவனாக அவர்கள் வாழும் பண்பாட்டுடன் நெருக்கமானவனாக இருக்கவேண்டும். இதன் அடிப்படையில் நாட்டார் விவிலியத்தில் யேகவைக் குறித்த சிற்தரிப்புகள் அறைந்துள்ளன.

அலுப்பட்டும் சொற்பொழுவுகள், வாசிப்புகளுக்கு மாறாக ராகத்தோடு கூடிய பாடல்களின் வாயிலாக அடித்தள மக்கள் விவிலியத்தைப் புரிந்து கொண்டுள்ளனர். தமிழ்ராடு முழுவதும் முறையாகக் கள ஆய்வு செய்து இத்தகைய பாடல்களையும் செய்திகளையும் சேகரித்தால் தமிழ் மொழியிலும் தள்ளுபடி ஆகமங்கள் உருப்பெற்றுள்ளமையைக் கண்டறியலாம்.

துணை நூல்கள்

- | | |
|--------------------------------|--|
| சரோஜினி பாக்கியமுத்து (1990) : | விவிலியமும் தமிழும் கிருதவ இலக்கியச் சங்கம், சென்னை. |
| சிவகப்பிரமணியன், ஆ. (1977) : | மணவர், நாட்டுப்பறு இயல், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன் உலகத்திலீழ் ஆராம்பச்சி நிறுவனம், சென்னை. |
| ஐசக் அருள் தாஸ். கா. | : போட்டி வேதக் கதைப்பாடுகள் - ஓர் ஆய்வு (தட்டச்சுப்படி) |
| ஐகந்நாதன். கி.வா. (1975) | : மனையருவி / தஞ்சை சரஸ்வதி மகால். |
| Bruvand (1978) | : The American Folklore. |
| Cullman (1973) | : Infancy Gospels, New Testament Apocrypha. Vol.I. Ed. W. Schneemlcher |
| Mathew P. John (1969) | : Christianity, Punjabi University, Patiala. |



* மூன்றாணி - யேகநாதரின் இரு கால்களைச் சேர்த்து வைத்து சிலுவையில் அறைந்த ஆணி ஒன்றும். அவரது இரு கால்களையும் அறைந்த ஆணிகள் இரண்டும் ஆக மொத்தம் மூன்றாணிகள்.

** குருச் - சிலுவையைக் குறிக்கும் cruz என்ற போர்ச்சக்கீசியச் சொல்லின் தீரிபு வடிவம்.

எது நாட்டார் வழக்காற்றியல்?

ஃபிரான்சீஸ் செயபதி சே.ச.

நாட்டார் வழக்காற்றியல் என்பது எழுத்து அறிவில்லாத மக்களின் கலாச்சாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுதான்.

வேதங்கள், புராணங்கள் என்று பிராமணிய மொழியில் எழுதப்பட்ட கதைகளும் ஒழுக்க நெறிகளும் அறிந்தவர்கள் பலர். அவர்களுள்ளும் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் சிலர். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பலர்.

இந்தியக் கலாச்சாரம் என்றால் வேதங்களும் உபநிடதங்களும் புராணங்களும்தான் என்று பலரால் கூறப்படுகின்றது. அதே கால கட்டத்தில் வாய்மொழியாக தமிழ்மையை கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் நெறிப்படுத்தும் மக்களின் உரிமையைக் கொண்டாட என்ன வழி?

நம்முடைய அகங்காரங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, எனக்கு ஒன்றுமே தெரியாது. நீங்கள்தான் படித்துக் கொடுக்க வேண்டும் என்று ஒரு குழந்தையிடமோ அல்லது பாட்டியிடமோ அல்லது தாத்தாவிடமோ அவர்கள் சொல்லும் பாஸினைய பொறுப்புடன் கேட்கும் மனப்பக்குவும் என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் நம் கலாச்சாரத்தைப் பற்றி நமக்குத் தெரியும்.

ஏன் கலாச்சாரத்தைத் தெரிய வேண்டும். ஏன் குழந்தையிடமோ, பாட்டியிடமோ, தாத்தாவிடமோ கேட்க வேண்டும்.

நாம் எவ்வளவோ கல்வி கற்றாலும் குழந்தைகளின் பாட்டுகளின் தாத்தாக்களின் வாழ்க்கையின் அனுபவ அறிவே நமக்கு நம் கலாச்சாரத்தை கற்றுக் கொடுக்கின்றன. மக்களின் கலாச்சாரத்தை அறிய, கற்க வேண்டுமென்றால் எழுத்துவில்லாத மக்களை நாட வேண்டும்.

சங்கீத அகாதமியோ, சாகித்ய அகாதமியோ அடையாளம் காட்டத் தெரியாத கலாச்சாரத்தை நாம் தேடிச் செல்கின்றோம். ஏன் என்றால் நாம் நம்முடைய பண்பாட்டு வேர்களைத் தேடிச் செல்கின்றோம்.

சமூக ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய வேர்களை, ஊற்றுக்களை அவை எங்கு போய்விட்டன என்று தேட ஆரம்பித்தனர். தேடும் பொழுது எங்கு போப் தேடுவது என்ற சிந்தனையில் தென் ஆயிர்க்கா, ஆசியா, ஆப்பிரிக்க பழங்குடி மக்களைச் சந்தித்து தேட ஆரம்பித்தனர்.

இதைத் தேடும் பொழுது பழையமையத் தேடினோம் என்று அறங்கிப்பித்த ஆராய்ச்சியாளர்கள், மக்கள் முக்கியமாக வாய்மொழி வழியாக, நிகழ்ச்சி வழியாக, வழிபாட்டு வழியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதையும் புரிந்து கொள்வதையும் அறிய முந்தது.

வாய்மொழி வழியாக, நிகழ்ச்சி வழியாக, வழிபாட்டு வழியாக தங்களை அடையாளப்படுத்திய வழக்காறுகளைக் குறிக்க 'Folklore' என்பதும், அதன் கல்விப்புலத்தைக் குறிக்க 'Folkloristics', 'Folklore' என்ற பதங்களும் ஆங்கிலத்தில் வழங்கி வருகின்றன. 1846 ஆம் ஆண்டு ஆங்கிலேய அறிஞர் வில்லியம் ஜான்தாம்ஸ் 'popular antiquities' என்ற இலத்தின் பதத்திற்கு மாற்றிடக 'Folklore' என்ற ஆங்கிலோ சாக்ஸன் தொடரை உருவாக்கினார்.

நாட்டார் வழக்காற்றியல் என்ற தொடர் 'Folklore', 'Folkloristics' என்பதற்கும், நாட்டார் வழக்காறு என்பது 'Folklore' என்ற தொடருக்கும் சமம் என்ற லூர்து குறிப்பிட்டுள்ளார். அதாவது, Folk+ Lore என்ற கூட்டுச்சொல் (compound word) உணர்த்தும் பொருண்ணமைகளை நாட்டார் + வழக்காறு (வழக்காற்றியல்) என்ற பதங்களைத் தவிர்த்த

வேறு எந்தத் தமிழ்ச் சொல்லும் எவ்விதத்திலும் உணர்த்தவில்லை என்கிறார். ஆனால் ஆறு. இராமநாதன், சு. சண்முகசுந்தரம், ஒ. முத்தையா போன்றவர்கள் 'நாட்டார் வழக்காற்றியல்' என்ற வார்த்தை பொருத்தமில்லை என்று கூறுகின்றனர்.

நாட்டார் வழக்காற்றியல் என்பது மொத்தமான ஒரு பெரிய கேள்வி. இதற்கு நேரடியாக பதில் சொல்ல எனக்கு திராணி இல்லை. ஆனால் கேள்வி பற்றி யோசிக்கவோ, அதற்குப் பதில் சொல்லவோ என்னால் முயற்சிக்க முடியும்.

வழக்காறுகள் என்ற சொல் மக்களிடையே இருக்கும் பழக்க வழக்கங்களுக்கும் அவைப் பற்றிய சிந்தனைகளுக்குமிடையேயுள்ள வெளிப்பாடுகளோ. இந்த வெளிப்பாடுகள் சொல்லாடவல்களாகவும், பழமொழிகளாகவும், சடங்குகளாகவும், நிகழ்த்துக் களைகளாகவும், கைவிளைப் பொருத்தகளாகவும், வாழ்க்கை அறநெறிகளாகவும் வெளிப்படுகின்றனர்.

கலாச்சாரம் - பண்பாடு என்பது எழுதப்பட்ட, பதிக்கப்பட்ட பனுவல்களின் வழியாக வரும் வேதங்களும், புராணங்களும் மட்டுமே; அவையே இந்திய கலாச்சாரம் என சிந்தரிக்கும் ஒரு சார் நிலை காணப்படுகிறது. இன்றும் நாட்டில் ஏறத்தாழ ஐம்பது சதவீதத்தினர் எழுத்துவில்லாதவர் என்று அரசே ஏற்றுக்கொள்ளுப் பினவே இந்திய கலாச்சாரம் என்று எதை நாம் பற்றசாற்றிக் கொண்டிருக்கிறோம். எழுத்தறிவில்லாத மக்களுடைய வாய்மொழிக் கலாச்சாரத்தை, அதனுடைய செல்வத்தை, வளத்தைப் பதிவு செய்து பற்றசாற்றுவதே 'நாட்டார் வழக்காற்றியல்.'

நாட்டுப்பறு, கிராமியக் கலாச்சாரம், பாடல், நடனம் என்று பழங்கி வரும் சொல்லாடவல்கள் ஒருவித மாயத் தன்மைகளை உருவாக்குகின்றன. அரைகுறை அறிவிலிகள், கோமணம் கட்டிட்டு திரிகிற முட்டாள் சங்கள், ரவிக்கை போடாத பெண்கள் பாடும் பாடல்கள், ஆடும் ஆடல்கள்தான் இவை எனபதே இந்த மாயை. பழத்தவர்கள் ('ஆனந்த விகடன், கல்கி, குழுதம், வார, மாத இதழ்கள்') நகரத்தில் வாழ்ப்பவர்கள், கம்பியுட்டர் யூகத்தில் நுழைந்தவர்கள் இவர்களிடம் வழக்காறுகள் இல்லை என்று நினைப்பது இன்னொரு மாயை. பாண்டுத்தியம் பெற்ற பெருங்குடி மக்களுக்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் உண்டு. உலகளாவிய பெரும் நிறுவனங்களும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள பல வழிகளை மேற்கொண்டுள்ளன. இதை corporate image என்று கூறிக்கொண்டு எதோ எப்படியோ தாங்கள் கிராமப்புறத்திலிருந்து மீண்டு வந்துவிட்டோம் அல்லது கடந்து வந்துவிட்டோம் என்று பட்ட காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்விக்குப் பதில் இதுதான். நாட்டார் வழக்காற்றியல் என்பது எழுதப்பாத, இலக்கணம் வரையறைக்கப்படாத வாய்மொழி வழக்காறு. இது நகரத்திலும் இருக்கலாம். கிராமத்திலும் இருக்கலாம். காட்டிலும் இருக்கலாம். நாட்டிலும் இருக்கலாம். மெத்த பழத்து மேதாவிகளிடமும் இருக்கலாம். படிக்காத பாமர்களிடையேயும் இருக்கலாம். நாட்டார் வழக்காற்றியல் என்பது கலாச்சாரத்தின் ஒரு தளம்.

நாட்டார் வழக்காற்றியல் என்பது ஒரு இனத்தையோ, குலத்தையோ சார்ந்ததல்ல. கலாச்சாரத்தின் பல தளங்களில் ஒரு தளம். திரும்பவும் சொல்கிறேன்: வாய்மொழியாக, சொல்லாக, வரையறைக்கப்படாத சமூக

வாழ்வின் அர்த்தங்களை வெளிப்படுத்தும் சின்னங்கள்தாம் நாட்டார் வழக்காறுகள். இவற்றை ஆய்வு புரிந்துகொள்ளாம் இயல்தான் நாட்டார் வழக்காற்றியல்.

இன்று நாம் இன்னொரு காலகட்டத்தில் இருக்கிறோம். தகவல் தொழில் நுட்பம், ஊடகங்கள், உலகமயமாக்கல், பொருளாதார மயமாக்கல், தனியார்மயமாக்கல் என தேசிய அளவிலும் உலக அளவிலும் நடந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் நமது இந்திய

நாட்டில் படிப்பாற தெரியாத ஏறத்தாழ 50 சதவீதத்தினர் தங்களை எப்படிச் சித்தரிக்கின்றார்கள். தங்கள் வாழ்க்கையை எப்படிச் சித்தரிக்கின்றார்கள் என்பதைத் தேடுவதுதான் நாட்டார் வழக்காற்றியல் ஆகும்.

கருக்கமாகச் சொன்னால், அதிகார வர்க்கத்துக்கு அப்பாற படுத்தப்பட்ட மக்கள் தங்களை அடையாளப்படுத்தத் தேடிய தங்கள் வாராறுகளே நாட்டார் வழக்காற்றியல் ஆகும். □

கடிதுந்கள்

இந்தப் புதிய சிற்றிதழ் 'புணைகளம்' நேர்த்தியான அச்சமைப்பும், சிறப்பான உள்ளடக்கமும் கொண்டுள்ளது. இதன் ஆக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டிருப்பது இதை மற்ற சிறு பத்திரிகைகளிலிருந்து மிகவும் வேறுபடுத்திக் காட்டுகிறது. பொதுவாக சிறு பத்திரிகைகள் குறிப்பான ஒரு நோக்கத்தை வரையறை செய்து கொள்ளாமலேயே, கதம்பமான அமைப்புடன் வெளிவருவது ஒரு வழிமுறையாகிவிட்டது. 'புணைகளம்' முழுக்க முழுக்க இந்தப் போக்கிற்கு எதிரானது என்பது முதல் இதழிலேயே தெரிகிறது. உக்குமி மனிவன்னாளின் சிறுகதை, பா. வெங்கடேஸின் நெடுங்கதை, குட்டி ரேவதியின் கவிதைகள் தமிழ்ப் படைப்புலகைத் தொட்டுச் செல்கின்றன. ஜூவியோ கொர்த்தலாரின் பேட்டியும், சிறுகதைகளும், மிலன் குந்தேராவின் சிறுகதையும் மொழிபெயர்ப்பில் இடம் பெறுகின்றன. மனநோயின் மொழி பற்றி ஒரு கட்டுரை உள்ளது.

நவீன கலைகள் என்ற பகுதியில் சிற்பி தனபால் பற்றியும் ஓவியர் சி. டக்ளஸ் பற்றியும் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவர்களின் படைப்புகள் மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்படியே ஃப்ரேம் செய்து கொள்ளக் கூடிய அளவு தெளிவான அச்சாக்கம். ஓவியம் மற்றும் சிறபங்களின் உயிர்ப்பைச் சிதைக்காமல் வெளிக்கொண்டிருப்பது மிகுந்த பாராட்டிற்கு உகந்த செயல். நாட்டார் கலைகள் பற்றிய பதிவில், தொ. பரமசிவன் "பழையனூர் நிலி" கதை பற்றி எழுதியுள்ளார். வில்லுப் பாட்டுக் கலைஞர் முத்துசாமிப் பாவலருடன் ஒர் உரையாடல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

வெங்கட் சாபிநாதன் 1988இல் எழுதிய 'சோழர் காலச் சிற்பங்களும் தென்றி முரும்' என்ற மிக முக்கியமான கட்டுரையும் பிரகரமாகியுள்ளது. இது எழுப்பும் கேள்விகள் இப்போதும் உயிர்ப்புக் கொண்டவை. ஆகம விதிகளுக்குப்பட்டு வார்க்கப்பட்ட சிற்பங்கள் எப்போது, எப்படி கலைப் படைப்புகளாம் உருமாற்றம் பெறுகின்றன என்ற கேள்வி அது. முத்துசாமிப் புலவருடன் உரையாடல் படிக்கும்போது இதே கேள்வி வேறு வடிவத்தில் என்னுள் எழுந்தது. இந்த உரையாடவின் நோக்கம் என்ன? வில்லுப்பாட்டைக் கலைஷுவம் என்று நிறுவுவதா? வில்லுப்பாட்டுக் கலைஞரின் ஒரு தனித்த வாழ்க்கைப் பார்வைக்கு - அந்தப் பார்வையுடன் நல்லேன பார்வைகள் முரண்படும் எனினும் - சாளாம் அமைத்துத் தருவதா? இதற்குப் பதில்கள் இல்லையெனும் பட்சத்தில் வெறும் செயல்களை நின்று விடுகிறதா?

ஒரு முழுமையான எடாக்க கொண்டு வரும் முயற்சியில் சி. மோகன் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார். ஓவிய சிற்பக் கலைஞர்கள் அறிமுகம் போன்றே மற்ற படைப்பாளிகள் பற்றியும் அறிமுகம் தாப்பட்டால் நல்லது. முதன் முதலாக ஒரு சிறு பத்திரிகையை வாசிப்பவர்களுக்குக் கூட இந்த அறிமுகங்கள் பயன் தரும்.

கோ. ராஜாராம்,
தின்னணை.காம்

முற்றிலும் கலை சார்ந்தும், படைப்புலகின் புத்துயிர்ப்பு மற்றும் நட்சிகள் சார்ந்தும் தமிழ்க்கு உழைப்புக்கூடி வந்திருக்கும் இதழாக 'புணைகளத்தை' உணர முடிந்தது. அதிகம் சத்துமிடாமல் ஏதாவது செய்து வரும் சி. மோகனின் இந்த முயற்சி உண்ணமூலில் வரவேற்க வேண்டிய அம்சமாப் பீருக்கிறது. அனேகமாப் என்னைப் பொருத்தவரை சிற்பங்கள், ஓவியங்கள், நாட்டார் கலை என தனியழுத்தம் பெற்று பன்முகத்தன்மையோடு வந்திருக்கும் முதல் சிற்றிதழாகவே இதை உணர்கிறேன்.

இல்விதழில் வெளியாகியுள்ள 'குட்டி ரேவதி'யின் கவிதைகள் அவரது முன்னைய தொகுப்பிலிருந்து, மாறுபட்ட தளத்தை ஒரு பாய்ச்சலாகவும் வெளிப்படுத்துகின்றன. மொழி விரிவும், சொல் குறையும் அசாத்தியமாக கவனம் பெற்றத்கக் அளவில் ஆனாலும் கொண்டுள்ளன.

எல்லாப் படைப்பிற்குமிடையே 'தொகுப்பின் குரல்' இல்லாதது வாசிக்க ஏகாந்தமாப் பீருக்கிறது. பா. வெங்கடேஸின் 'கதைகளின் திசைவு' நெடுங்கதையென பயம் தந்தாலும் உள் நுழைந்து வைக்க தருக்கப்பாதை கதையாம் விரிந்து உள்வாங்கி முத்துவுடிட்டுத்தான் ஓட்கிறது. கடுமையான பயிற்சியும், முயற்சியுமான கதை.

'சித்திராக்கடம்' புணைகளத்தின் திறப்புப் பக்கங்களாம் அமைந்து விட்டது பொருத்தம்தான். குழுக்களின் இரகசியப்பாதை வழியே யயனிப்பது, பிறகு அவற்றிலிருந்து விடுபோடுவது என வதைக் கூடங்களின் அசையும் கட்டிடங்கள் அனுபவமாகவும், எச்சரிக்கையாகவும் அடையாளம் கொள்கின்றன. கலையானது குறிப்பிட்ட நிறுவன மதிப்பீடு காராக மாறிவருவதை குழலில் கேள்விக்குள்ளாக்கும் இக்கதை கட்டுரைக்கும், கதைக்குமான தளத்தில் சற்று கடினம் பெற்றிருப்பதைத் தவிர்த்துவிட்டால் குழலின் நூட்பத்தைத் தெரிந்து கொள்ள அவசியம் வாசிக்க வேண்டிய கதையாகவும் அதுவே அதன் பலமாகவும் இருக்கிறது.

மொழிபெயர்ப்புகளில் 'சவாரி விளையாட்டு' பாரிய ஆண், பெண் அருகாமையகளில் 'பாசாங்கள் அதிர்வகைள்' ஓரே சீசில் சொல்லிச் செல்கிறது. மீன் இயலாத பெண்ணுடைல் அவளது ஆனாலும் கொல்லும் பற அடையாளமாகவே சமூக வெளியில் கணிக்கப்படுவது எத்தனை தூரத்தில்லை.

மொழிபெயர்ப்புகள் எல்லாம் புதியனவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிற்பங்கள், ஓவியங்கள், அதன் விமர்சனத்துடன் கூடிய நல்ல அறிமுக மௌனி இதழை நிறைத்திருப்பது ஆரோக்கியமானது.

டேவிட் கூப்பரின் 'மனநோயின் மொழி' மிகச் சுருக்கமாக கூப்பமையுடன் இருந்தது. அவரின் வேறு எழுத்துகள், படைப்புகள் என முழுமையாகக் கொண்டிருக்கலாம்.

யவனிகா ஸ்ரீராம்
சின்னாஸபட்டி

அகரம் புதிய வெளியீடுகள்

நாவல்கள்

இதுதான் என்பெயர்	சக்கரிபா	40. 00
	தமிழில் : சுகுமாரன்	
அப்பாவின் வீட்டில் நீர்பாய்ந்து செல்லும் சுற்றுப்புறங்களிலெல்லாம் செழிகள் நிற்கும்	லக்ஷ்மி மணிவண்ணன்	70. 00
பிஞ்சகள்	கி. ராஜநாராயணன்	30. 00
கனவைச் சூடிய நட்சத்திரம்	திலகவதி	100. 00
தேட்டம்	அபிமானி	45. 00

சிறுகதைகள்

நாட்டுப்புறக் கதைகள்	கி. ராஜநாராயணன்	100. 00
சாவை அழைத்துக்கொண்டு வருபவள்	தளவாப் சுந்தரம்	50. 00

கவிதைகள்

வீடு திரும்புதல்	விஞ்ரமாதித்யன்	40. 00
பாரதி கைதி எண் 253	சிற்பி	70. 00
கவிதையின் திசைகள்	தமிழில் : சுகுமாரன்	40. 00

விரைவில் வெளிவரும் நூல்கள்

கலைவெளிப் படயணங்கள் (கட்டுரை)	வெங்கட் சாமிநாதன்
இன்குலாப் கட்டுரைகள்	இன்குலாப்
கி. ராஜநாராயணன் கட்டுரைகள் (முழுமையான தொகுப்பு)	
கி. ராஜநாராயணன் கதைகள் (முழுமையான தொகுப்பு)	
கரிசல் கதைகள்	கி. ராஜநாராயணன்
தாத்தா சொன்ன கதைகள்	கி. ராஜநாராயணன்
மண்சிலம்பை (குறுநாவல்கள்)	கோணங்கி
வாழ்நிலம் (கவிதை)	சுகுமாரன்
வீரலெட்சமி (கவிதை)	லக்ஷ்மி மணிவண்ணன்
கருப்பு வெள்ளோக் கவிதை	ரமேஷ் : பிரேம்

அகரம், மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் - 613 007, தொலைபேசி : 04362 - 379288 மாணிக்கராஸ்@sify.com

கிளை: அகரம், 59, முதல் தளம், அஜீஸ் மூல்க் கென்டெக்னாலஜிக்ஸ், சென்னை - 600 006.
தொலைபேசி : 044 - 829 4419, agambooks@rediffmail.com

தனிச்சுற்றுக்கு மட்டும்



வாழ்க்கூடமுறை தொ

அண்ணே ஹாலோ பிளாக்ஸ்

விலை நடவடிக்கை நடவடிக்கை - II

போதினையம் : 04621 578798

நிலையம் : 04621 578746

கோவை : 96421 - 58038